

ஆருவது
*மதுரைரக்காஞ்சி.



ஓங்குதிரை வியன்பரப்பி
நெல்முந்தீர் வரம்பாகத்
தேன்றாங்கு முயர்சிமைய
மலைநாறிய வியன்னாலத்து
5 வலமாதிரத்தான் வளிகொட்டப்
வியனுண்மீ னெறிமொழுகப்
பகற்செய்யுஞ் செஞ்னாயிறு
மிரவுச்செய்யும் வெண்டின்களு
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க

* வீடு பேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை
அறைந்த மதுரைக்காஞ்சி காஞ்சித்தினைக்கு உதாரணமென்பர் ;
தோல். புறத். சு. 23, ந.

1. சேர்புநிரையாகிய ஆசிரியவரிச்சீர் வஞ்சியுள் வந்ததற்கும்
(தோல். செய். சு. 14, பேர்.), குறளடிக்கும் (ஷி ஷி சு. 40, ந.)
இவ்வடி மேற்கோள்.

1 - 2. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள்; தோல். செய்.
சு. 94, பேர்.

3. பி - மி. ‘தாங்கியவயர்’

தேன் தாங்குமுயர்சிமையம் : “பிரசஂ தாங்கு மலைகிழு
வோற்கே” (துறுந். ககல : 8); “பிரசஂ தாங்கு சேட்சிமை, வரை”
அகநா. உசல : 21 - 2.

4. “மாமலை னாறிய னாலம்” (பி. “வானுரெழிலி”); “கற்
ரேஞ்றி மண்டோன்றுக் காலத்தே” பு. வே. 35.

3 - 4. இவ்வடிகள் பதினெட்டெட்டமுத்தான் வந்தனவென்பர் ;
தோல். செய். சு. 50, இளம்.

1 - 4. யா. வி. செய். சு. 2, மேற்.

5. “வளிவலங் கொட்டு மாதிரம் வளம்படும்” மணி. கல : 91.
சிந்தடியென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தோல். செய். சு. 38, ந.

7 - 8. 255-ஆம் பக்கம் முதலாவதடிக்குறிப்பைப் பார்க்க.

முரணிரணிறைக்கு இவ்வடிகள் மேற்கோள்; யா. வி. சு. 95, உரை.

- 10 மழைதொழி அதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பி னயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்குவிளங்க
மேதக மிகப்பொலிந்த
- 15 வோங்குநிலை வயக்களிறு
கண்டுதண்டாக் கட்கின்பத்
துண்டுதண்டா மிகுவளத்தா
அயர்பூரிம விழுத்தெருவிற்
பொய்யறியா வாய்மொழியாற்
- 20 புகழ்நிறைந்த நன்மாந்தரொடு
நல்லூழி யடிப்படைப்
பல்வெள்ள மீக்கூற
வலக மாண்ட வுயர்ந்தோர் மருக
பினக்கோட்ட களிற்றுக்குழும்பி

6 - 10. “மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப” பதிற். கூ: 1.

11. தொடுப்பு : “தொடுப்பேருழவ ரோதைப் பாணியும்” சீலப்.
ஏன் : 230.

ஆயிரம் : “வேவி யாயிரம் விளையுட்டாக” போருந. 246 - 7.

10 - 11. “வான மின்னு வசிவு பொழிய வானு, திட்ட வெல்லாம்
பெட்டாங்கு விளைய” மலைபடு. 97 - 8.

12. பி - மி. ‘எதிர்புந்த’

14. பி - மி. ‘மேதகப் பொலிந்த’

17. பி - மி. ‘தண்டாவிகு’

16 - 7. ஆற்றமுத்து இருசீரடி வஞ்சிப்பாவிற்கு இவ்வடிகள்
மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை.

18. பி - மி. ‘பூரிய விழுத்தெரு’

21. “நல்லூழி யாவர்க்கும் பிழையாது வருதனின்” (கலி. கக :
5 - 6); “முத ஊழியின்பம், வரவிப் படிதன்னை வாழ்வித்த வானன்”
(தந்தை. 286); “வேதமு மெய்ம்மையு மாதியுகம்போலத் தலைசிறப்ப
வந்தருளி” (விக்ரம. மேய்க். “பூமாலை”); “ஆதியுகங் கொழுந்து
விட்டுத் தழைத்தோங்க” இரண்டாம் இராசத்ராச. மேய்க். “பூமருவிய
பொழில்”

22. “ஆயிர வெள்ளம் வாழிய பலவே” பதிற். உக : 38.

24. பினக்கோட்ட களிறு : “வேலாண் முகத்த களிறு”
தற்கள். 500.

- 25 வினம்வாய்ப்பெய்த பேய்மகளி
ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்
பிணையூப மெழுந்தாட
வஞ்சுவந்த போர்க்களத்தா
ஞன்டலை யணங்கடுப்பின்
- 30 வயவேந்த ரொன்குருதி
கினத்தீயிற் பெயர்புபொங்கத்
தெறலருங் கடுங்துப்பின்
விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற்
ரெஷுத்தோட்டகை துடுப்பாக
- 35 வாடுற்ற லூன்சோறு
நெறியறிந்த கடிவாலுவ
ஙாடியொதுங்கிப் பிற்பெயராப்
படையோர்க்கு முருகயர
வமர்கடக்கும் வியன்றுளைத்
- 40 தென்னவற் பெயரிய துண்ணருங் துப்பிற்

25. பி-ம். ‘பேஸ்’

26. துணங்கை : பேந்திப்பாண். 235-ஆம் அடியின் அடிக்குறிப் பைப் பார்க்க.

25-6. “நினங்தின் வாய உணங்கை தாங்க ” (முநுத. 56) என் பதையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

28. பி-ம். ‘வங்கத்’

34. “தோனுங் கொண்டு துடுப்பெனத் துழாவிக் கொள்ளீர்” தக்க. 748.

34-5. “பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக், கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலைத், தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக, மூளையஞ் சோற்றை முகங்து” பு. வே. 160.

34-6. தக்க. 748, உரை, மேற்.

29-35. “முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொள்ளீதித், தொடித்தோட் டுப்பிற் ருழங்த வல்சியி, னடிகளம் வேட்ட வடுபோர்ச் செழிய” புறநா. உச : 8 - 11.

37. “பிறக்கடி யொதுங்காப் பூட்கை” பதிற். அ0 : 8.

38. பி-ம். ‘படையோர் முருகயர்’

29-38. “முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித் தோட் டுப்பிற் ருழைஇய லூன்சோறு, மறப்பேய் வாலுவன் வயின்றிந் தாட்ட ” சிலப். உச : 242 - 4.

கென்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா மூருவிப் பொருப்பிற் பொருங
விழுச்சுழிய விளங்கோடைய
கடுஞ்சினத்த கமழ்கடாஅத்

- 45 தளறுபட்ட நறுஞ்சென்னிய
வரைமருஞ் முயர்தோன்றல
வினாவின்ற பேர்யானை
சினஞ்சிரங்து களனுழக்கவு
மாவெடுத்த மலிகுருத்துக
50 எகல்வானத்து வெயில்கரப்பவும்
வாம்பரிய கடுஞ்சின்டேர்
காற்றென்னக் கடிதுகொட்டபவும்
வாண்மிகு மறமைந்தர்
தோண்முறையான் வீறுமுற்றவு
55 மிருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்

40 - 42. “மறைமுது முதல்வன் பின்னர் மேய, பொறையுயர் பொதியிற் பொருப்பன்” சீலப். கல: இத்திப்பகுதி.

44. யானைமதம் கமழ்தல்: “குதிபாய் கடாம், மதகோடி யுல கேழு மண்காற்” (தக்க. 3) என்பதன் விசேடக்குறிப்பைப் பார்க்க; “மாவ தத்தினை யிழைத்திடும் பூட்டகையின் மதங்கி, காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கங்கடி” கந்த. மார்க்கண்டேயப். 114.

45. பி-மி. ‘அயறுபட்டகறுஞ்’

47. “தொழினவில்யானை” பதிற். அச : 4.

44 - 7. கடுஞ்சினத்த யானை: “கடுஞ்சினத்த களிறு” (மதுரைக். 179); “கடுஞ்சினத்த களிற்றெருத்தின்” யா. வி. சூ. சிக, மேற். “தாழிரும்”

48. பி-மி. ‘உழக்க’

44 - 8. “செல்சமங் தொலைத்த வினாவில் யானை, கடாஅம் வார்க்கு கடுஞ்சினம் பொத்தி, வண்டுபடி சென்னிய பிடிபுணர்க் கியல்” பதிற். அக : 4 - 6.

50. பி-மி. ‘வெயிற்கரப்பு’

51. பி-மி. ‘வாப்பரிய’

52. பி-மி. ‘காற்றெனக்’

51 - 2. “காலனக் கடுக்குங் கவின்பெறு தேரும்” மதுரைக். 388.

- பொருதவரைச் செருவென்று
 மிலங்கருவிய வரைந்திச்
 சுரம்போழுந்த விகலாற்ற
 அயர்ந்தோங்கிய விழுச்சிறப்பி
- 60 னிலங்தந்த பேருதவிப்
 பொலங்தார் மார்பி னெடியோ அம்பன்
 மரந்தின்னூல் வரையுதிர்க்கு
 நரையுருமி னேறனையை
 யருங்குழுமினைக் குண்டுகிடங்கி
- 65 அயர்ந்தோங்கிய நிரைப்புதவி
 னெடுமதி னிரைஞாயி
 லம்புமி ழயிலருப்பந்

55 - 6. “கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழிய, அலங்காளத் தகன்றலை சிவப்பச், சேரல் செம்பியன் சினங்கெழு திதியன், போர்வல் வியானைப் பொலம்பூ னெழுஇனி, நாரரி நறவி னெருமை ழரன், தேங்கம முகலத்துப் புலர்ந்த சாந்தி, னிருங்கோ வேண்மா னிய தேர்ப் பொருங்னன், நெழுவர் நல்வல மடங்க வொருபகல், முரை சொடி வென்குடை யகப்படுத் துரைசெலக், கொன்று” (அகநா. சக : 13 - 22); “எழுவர் நல்வலங் கடங்தோய்”, “புனைகழ வெழுவர் நல் வல மடங்க, வொருதா னீகிப் பொருதுகளத் தடலே” புறநா. கக : 17, எக : 12 - 3.

57. பி - மி. ‘மலைந்தி’

இலங்கருவிய வரை : “இலங்கு மருவித்தே யிலங்கு மருவுத்தத, வாளி னிலங்கு மருவித்தே தானுற்ற, குள்பேணுன் பொய்த்தான் மலை” கலி. சக : 18 - 20.

61. தார்மார்பு : “வண்ண மார்பித்ரூர்” (புறநா. க : 2); நெடி யோன் : “முங்கீர் விழவி னெடியோன்” (புறநா. க : 10); “உரைசால் சிநப்பி னெடியோன்” சிலபி. உ. : 60.

60 - 61. னிலங்தந்த பேருதவி நெடியோன் : “னிலங்தரு திருவி னெடியோன் போல” (மதுரைக். 763); “னிலங்தரு திருவிற் பாண்டியன்” தோல். பாயிரம்.

63. “அருங்கரை யுருயிற் பொருங்கரைப் பொருங்க, செருமான் பஞ்சவ ரேறே” புறநா. இஇ : 7 - 8.

67. “அம்புமிழ்வ வேலுமிழ்வ” சீவக. காங.

64 - 7. “கடிமினைக் குண்டுகிடங்கி, னெடுமதி னிரைஞாயி, லம்புடை யாரெயில்” பதிற். உ. : 17 - 9.

- தண்டாது தலைச்சென்று
கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற்
- 70 ரென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வெற்றமொடு வெறுத்தொழுகிய
கொற்றவர் தங் கோனகுவை
- 75 வானியைந்த விருமுங்கீர்ப்
பேளநிலைய விரும்பெளவத்துக்
கொடும்புணரி விலங்குபோழுக்
கடுங்காலோடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
- 80 தின்னிசைய முரசமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்ட
நாடார நன்கிழிதரு
மாடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
- 85 துறைமுற்றிய துளங்கிருக்கைத்
தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லி
ஊர்கொண்ட வுயர்கொற்றவ
நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்

72. மு. ஓ. மதுரை. 124; பதின். கா: 8.

70 - 72. “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனுஅதுருகெழு குமரியின் ரெற்குங், குனுஅது கரைபொரு தொடுகடற் குணக்குங், குடாஅது தொன்றமுதிர் பெளவத்தின் குடக்கும்”, “தெண்குமரி வடபெருங்கற், குணகுடகட லாவல்லை, குன்றமலைகாடுகா, பெடான்றுப்பட்டு வழிமொழிய” புநா. சு: 1 - 4, கள: 1 - 4.

80. கப்பவில் முரசம் முழங்குதல்: “ஆடுகொடி யுச்சியணி கூம் வினுயர் பாய்முன், நீடுபடச் செய்தினோய ரேத்தலியிழ் முங்கீர்க், கோடுரறை யார்ப்ப.....ஓடியதை யன்றே” சிவக. 501.

82. பி - ம். ‘நாடாரக்கரைசேர நெடுங்கொடி மிசை நன்கிழிதரும்’

89. பி - ம். ‘நீர்தெவுநிரை’

தெவ்வு கொள்ளுதலாகிய குறிப்புப்பொருளை யுணர்த்து மெப்பதற்கு இவ்வடி மேற்கோள்; தோல். உரி. சு. 49, சே; ஷி ஷி 47, ந.; இ - வி. சு. 290.

- 90 பாசிலம்பு மிசையேற்றத்
தோவிவழங்கு மகலாம்பியிற்
க்யனகைய வயனிறைக்கு
மென்றூடை வன்கிழாஅ
ரதரி கொள்பவர் பகடுபூண் டெண்மனி
- 95 மிரும்பு ளோப்பு மிசையே யென்று
மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற்
பரதவர் மகளிர் சூரவையொ டொலிப்ப
ஒருசார், விழவுனின்ற வியலாங்கண்
முழவுத்தோன் முரட்பொருநர்க்
- 100 குருகெழு பெருஞ்சிறப்பி
னிருபெயர்ப் பேராயமொ
டிலங்கு மருப்பிற் களிறுகொடுத்தும்
பொலங்தாமரைப் பூச்சுட்டியு
நலஞ்சான்ற கலஞ்சிதறும்
- 105 பல்குட்டுவர் வெல்கோவே

90. பி-மி. 'ஏத்தத்'

92. பி-மி. 'கயமகைய',

91 - 3. ஆம்பி, கிழாஅர்: "ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும்" சிலப். கா : 110.

89 - 93. கிழார் பூட்டைப்பொறி யென்னும் பொருளில் வருமென் பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; சிலப். கா : 110, அடியார்.

94. பி-மி. 'அதரிகொள்பவரிசை'

96. சிறுபானி. 148-ஆம் அடியையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

98. "விழவு நின்ற வியன்மறுகில்" மதுரை. 328.

99 - 102. போநுத. 125 - 7-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க; "தெருவி னலமருங் தெண்கட்டாரிப், பொருவில் பொருங்கி செல்லிற்-செருவில், அடிச்தட்க்கை ளோன்று ளமர்வெய்யோ னீயும், வெடுந்தட்க்கை யானை நிரை" பு. வே. 218.

99 - 103. பொருங்குப் பொற்றுமரைப் பூச்சுட்டல்: பொநுத. 159 - 60-ஆம் அடிகளையும் அவற்றின் அடிக்குறிப்பையும் பார்க்க.

105. "பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது, 'பல்குட்டுவர்' என்பது போல" புறநா. கக்கு, உரை.

- கல்காயுங் கடுவேனிலொ
ஷ்ருவானம் பெய்லாளிப்பினும்
வரும்வைகன் மீன்பிறழினும்
வெள்ளமா ஒது விளையுள் பெருக
110 நெல்லி நேதை யரிநர் கம்பலை
புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ்
சலம்புகண்று சுறவுக்கலித்த
புலவுநீர் வியன்பெளவத்து
நிலவுக் கானன் முழவுத் தாழைக்
115 குளிர்ப்பொதும்பர் நளித்தாவ
னிகரதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்ந்ரொ
டொலியோவாக் கலியானர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
120 வியன்மேவல் விழுச்செல்வத்
திருவகையா னிசைசான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர்
குடிகெழீஇய நாளிலவரொடு
தொன்றுமொழிந்து தொழில்கேட்பக்
125 காலென்னக் கடிதூராஅப்
நாடுகெட வெரிபரப்பி

106. “மலைவெம்ப”, “விறன்மலை வெம்ப”, “இலங்குமலை வெம்பிய”, “கல்காய்ந்த காட்டகம்” கலி.கஞ்: 5, 20 : 5, 2ஞ்: 3, கடு0 : 11.

114. நிலஙு மணலுக்கு உவமை: போரூந். 213-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

115. பி-ம். ‘குளிர்ப் பொதும்பு’

116. திமில் வேட்டுவர்: “வன்கைத் திமிலர்” (மதுரைக். 319); “பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே” துறுந். கலந்: 5.

124. மு. ஒ. மதுரை. 72.

126. “இழிபறியாப் பெருந்தன்பணை, குருஉக்கொடிய வெரி மேய, நாடெனும்பேர் காடாக” (மதுரைக். 154-6); “முனையெரி பரப்பிய”, “ஊரெரி கவர வருத்தெழுங் துரைஇப், போர்க்கு கமழ் புகை மாதிர மறைப்ப” (பதிற். கடு: 2, எக: 9 - 10); “வாடுக விறை வங்கின் கண்ணி யொன்னார், நாடுகூடு கமழ்புகை யெறித்த லானே”,

யாலங்கானத் தஞ்சவரவிறுத்
தரசபட வமருழக்கி
முரசுகொண்டு களம்வேட்ட
130 வடுதிறலுயர் புகழ்வேந்தே
நட்டவர் குடியுர்க்குவை
செற்றவ ராசுபெயர்க்குவை
பேருலகத்து மேன்தோன்றிச்

“பகைவ, ரூர்சுடு விளக்கத் தழுவிலிக் கம்பலைக், கொள்ளை மேவலை”, “பெருங்தண்பளை பாழாக, வேமநன்னு டொள்ளெரி யூட்டினை” (புறநா. சு : 21 - 2, எ : 7 - 9, கசு : 16 - 7); “அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி, மயிலன்னூர் மன்றம் படரக் - குயிலகவ, வாடிரிய வண்டியிருஞ் செம்ம லடையார்நாட், டோடெரியுன் வைகின ஆர்” பு. வெ. 49.

129. முரசுகொள்ளல் : “முரசுகொண், டாண்கட னிறுத்தனின் பூண்கிளர் வியன்மார்பு” (பத்தி. சுக : 13 - 4); “முரைசொடு வெண் குடை யகப்படுத் துரைசெலக், கொன்றுகளம் வேட்ட ஞான்றை” (அகநா. சுக : 21 - 2); “பிணியிது முரசுக் கொண்ட காலை”, “அருஞ் சமஞ்சிதையத் தாக்கி முரசுமொ, டொருங்ககப் படே னுயின்”, “விசிபினி முரசுமொடு மன்பல தந்த, திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்” புறநா. உடு : 7, எல : 8 - 9, கனக : 4 - 5.

களம் வேட்டல் : முநது. 99 - 100-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

127 - 9. மதுரைக். 55 - 6-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

128 - 30. “அரசுபட வமருழக்கி, யுரைசெல முரசுவெளவி, முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலக்கொள்ளித், தொடித்தோட் டுப்பித் துழந்தவஸ்சியி, னடுகளம் வேட்ட வடிபோர்ச் செழிய” புறநா. உ.சு : 6 - 11.

131 - 2. “மலைக்தோர் தேள மன்றம் பாழ்ப்பட, நயங்தோர் தேள நன்பொன் பூப்ப” (பேநும்பாணி. 423 - 4); “இகழுநர்ப் பிணிக்கு மாற் றலும் புகழுநர்க், கரசமுழுது கொடுப்பினு மமரா னோக்கமொடு வீயாது சுரக்குமவ னுண்மகி ழிருக்கையும்” (மலைபட. 73 - 6); “செந் ரேரை வழித்துதன, னட்டோரை யுயர்ப்புக்குறினன்” (புறநா. உ.நக : 4 - 5); “நட்டாரை யாக்கிப் பகைதனித்து” (பழமோழி, 398 : சீறுபத்ச. 18); இப்புத்தகம் உடுடு-ஆம் பக்கத்திலுள்ள, 2-ஆம் அடிக் குறிப்பையும், உடுநு-ஆம் பக்கத்திலுள்ள முதலடிக்குறிப்பையும் பார்க்க.

சிருடைய விழுச்சிறப்பின்

- 135 வினொந்துமுதிர்ந்த விழுமுத்தி
னிலங்குவளை யிருஞ்சேரிக்
கட்காண்டிக் குடிப்பாக்கத்து
நற்காற்கையோர் நசைப்பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்
140 றஞ்சவரத் தட்கு மணங்குடைத் துப்பிற்
கோழுஉன்குறைக் கொழுவல்சிப்
புலவுவிற் பொலிகூவை
யொன்றுமொழி யொலியிருப்பிற்
றென்பரதவர் போரேரே
145 யரியவெல்லா மெளிதினிற்கொண்
ரிய வெல்லா மோம்பாது வீசி

185. “ முதிர்வா ரிப்பி முத்தம் ” புறநா. கூ : 1.

187 - 8. பாக்கமென்பதற்கு அரசனிருப்பென்று பொருள்கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர் ; பதிற். கூ : 12, உரை.

185 - 8. கொற்கை முத்தம் : “ முத்துப்படி பரப்பிற் கொற்கை முன்றுறை ” (நற். உர : 6) ; “ பொறையன் செழியன் பூந்தார் வள வன், கொல்வி கோற்கை நல்லிசைக் குடங்கத, பாவை முத்த மாயிதழிக் குவளை ” (யா. வி. கு. குடி, மேற்.) ; சீறுபாண். 57 - 62 - ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

140. பி-மி. ‘அஞ்சவரக்கடக்கும் ’

141. “ புகழ்படப் பண்ணிய கோழுன் சோறும் ” (மதுரைக். 533) ; “ ஊன்சோற் றமலை ”, “ பைஞ்சுனினம் பெருத்த பசவெள் ளமலை ” (புறநா. கூ : 14, கள : 14) ; “ ஊன்களோட்டவைபதனு செய்ய ” குத்த. மகேந்திர. நகர்புகு. 29.

143. ஒன்றுமொழி : “ ஒன்றுமொழிக் கோசர் ” துறுந். ஏந : 4.

146. ஓம்பாதுவீசி : “ ஓம்பா வள்ளல் ” (மலைபடு. 400) ; “ ஓம்பா வீகையின் வண்மகிழ் சிறங்கு ” (பதிற். சுட : 13) ; “ ஒடிங்கா வள்ளத் தோம்பா வீகைக், கடந்து தானைச் சேர லாதனை ”, “ ஓம்பா தீயு மாற்ற லெங்கோ ” (புறநா. அ : 4 - 5, உட : 33) ; “ ஓம்பா வீகையும் ” பி. வே. 189.

145 - 6. “ கலங்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுமந்ததன் ரூன்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி ” (மதுரை. 220 - 21) ; “ நயனில் வண்சொல் யவனர்ப் பினித்து, செய்தலைப் பெய்து கையிற் கொள்ளி, யருவிலை நன்கலம்

நனிபுகன் றுறைது மென்னே தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
யகநாடு புக்கவ ராப்பம் வளவி
150 யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து
மேம்பட மர்ஜிய வெல்போர்க் குருசி
அறுசெறுநர் புலம்புக்கவர்
கடிகாவி னிலைதாலைச்சி

வயிரமொடு கொண்டு, பெருவிறன் மூதார்த் தங்துபிறர்க் குதவி”, “பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, வரிய வென்னே தோம்பாது வீசி”, “வென்றுகலங் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்து” (பதிற். 2-ஆம் பத்தின் பதிகம், சச : 3 - 4, இஈ : 1); “அங்கட் கிணையன் றுடியன் விறவிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமூனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்” (பு. வே. 16); சீறுபாண். 247 - 8-ஆம் அடிகளையும் அவற்றின் அடிக்குறிப்பையும் பார்க்க.

149. “அம்புமி முயிலருப்பம்..... கொண்டு”, “நாடுழிய வெயில்வெளவி”, “நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி” மதுரை. 67 - 9, 187, 693.

அகமென்பதற்குப் பொருள் மருதமென்பதற்கும் (சிவக. 1613, ந.), மதில் பெரும்பான்மையும் மருதங்கிலத்திடத்ததென்பதற்கும் (தோல். புறத். சு. 9, ந.) இவ்வடி மேற்கோள்.

150. மு. “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து” பதிற். கடி : 1.

152 - 3. பக்கவர்களுடைய காவன்மரங்களை அழித்தல் : “பலர் மொசிங் தோம்பிய திரன்பூங் கடம்பின், கடியுடை முழுமுத றுமிய”, “வயவர் வீழ வாளரின் மயக்கி, இடங்கவர் கடும்பி னரசதலை பனிப்பக், கடம்புமுத றதிந்த கடுஞ்சின வேங்தே”, “பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முழாரை முழுமுத றுமியப் பண்ணி” (பதிற். கக : 12 - 3, கல : 1 - 3, இ-ஆம் பத்தின்பதிகம்); “வடிநவில் நவியம் பாய்தவி னார் தொறுங், கடிமரங் துளங்கிய காவும்”, “நெடுங்கை நவியம் பாய்தவி னிலையழிந்து, லீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங், கடிமரங் தடிய மோசை”, “கடிமரங் தடிதல்” (புறநா. உஈ : 8 - 9, ஈசு : 7 - 9, சிஃ : 10); “பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு, வேம்பு முதறிந்த.....பொறைய” சீலபி. உள : 124 - 6.

153. பி-ம். ‘கடிகாவி’

இகரவீற்று உரிச்சொல்லின் முன் வல்லினம் இயல்பாக வந்ததற்கு, ‘கடிகா’ என்பது மேற்கோள்; தோல். தொகை. சு. 16, ந.

- யிழிபறியாப் பெருந்தண்பணை
- 155 குருஉக்கொடிய வெரிமேய
நாடெனும்பேர் காடாக
வாரேசுந்தவழி மாசேப்ப
ஆரிருந்தவழி பாழாக
விலங்குவளை மடமங்கையர்
- 160 துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப
வவையிருந்த பெரும்பொதியிற்
கவையடிக் கடுநோக்கத்துப்
பேய்மகனிர் பெயர்பாட
வணங்குவழங்கு மகலாங்க
- 165 னிலத்தாற்றுங் குழூப்புதவி
நரங்தைப் பெண்டி ரினைந்தன ரகவக்
கொழும்பதிய குடிதேம்பிச்
செழுங்கேளிர் நிழல்சேர
நடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
- 170 குடுமிக் கூகை குராலொடு முரலக்
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்

154 - 5. மதுரை. 126-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

159 - 60. மகளிர் துணங்கையாடல் : “துணங்கையங் தழூஉவின் மணங்கமழ் சேரி” (மதுரைக். 329); “விழவயர் துணங்கை தழூஉக்குஞ் செல்ல” (நற். இ0 : 3); “மகளிர் தழீஇய துணங்கை யானும்”, “வணங்கிறைப் பனைத்தோ ஜௌவளை மகளிர், துணங்கை நாளும் வங்தன” (துறுந். ஈக : 2, சுகச : 6); “கவிகெழு துணங்கை யாடிய மருங்கின்”, “முழாவியிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாக” (பதிற். கந : 5, இ2 : 14); “தளரிய வவரொடு, துணங்கையாய்”, “தமர்பாடுந் துணங்கையு ஏரவம்வங் தெடுப்புமே”, “நிரைதொடி எல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ள” (நலி. சுக : 17-8, எ0 : 14, எங : 16); “முழவியிழ் துணங்கை நாங்கிய விழவின்” அகநா. நந்சு : 16.

துணங்கையும் குரவையும் : “துணங்கையர் குரவையர்” சீலப். இ : 70.

162 - 3. கவையடிப்பேய் : சிறுபான். 197-ஆம் அடியையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

170. “துய்த்தலைக் கூகை, கவலை கவற்றுங் குராலம் பறந்தலை” பதிற். சங : 8 - 9.

- களிறுமாய் செருந்தியொடு கண்பமன் ஹார்தர
நல்லேர் நடந்த நகைசால் விளைவயற்
பன்மயிர்ப் பினவொடு கேழ லுகள
175 வாழா மையின் வழிதவக் கெட்டுப்
பாழா யினங்கள் பகைவர் தேன
மெழா அத்தோ ஸிமிழ்முழக்கின்
மாஅத்தா ஞயர்மருப்பிற்
கடுஞ்சினத்த களிறுபரப்பி
180 விரிகடல் வியன்றுனையொடு
முருகுறழப் பகைத்தலைச்சென்
நகல்விசம்பி ஞர்ப்பிமிழப்
பெயலுறழக் கண்சிதறிப்
பலபுரவி நீறுகைப்ப
185 வளைநரல் வயிரார்ப்பப்

172. பி-ம். ‘சண்பமன்று’

“களிறுமாய்க்குங் கதிர்க்கழனி” மதுரை. 247.

கண்பு : பேரும்பாண். 220 ; மலைபடு. 454 ; பேருங். உ. 19 : 187.

174. பன்மயிர்ப்பினவு : “பன்மயிர்ப் பினவொடு பாயம் போகாது” பேரும்பாண். 842.

175 - 6. “செய்யார் தேன் தெருமரல் கலிப்ப” போருந. 134.

179. கடுஞ்சினத்தகளிறு : “கடுஞ்சினத்த கொல்களிறு” (புறநா. சிடிஃ 7) ; மதுரை. 44 - 7-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

180. தானைக்குக்கடல் : மல்லை. 28-ஆம் அடி உரையின் அடிக் குறிப்பைப் பார்க்க.

180 - 81. “செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேனத்துக், கடற் படை குளிப்ப மண்டி” புறநா. கூ : 11 - 2.

183. “விடுங்கணை யொப்பிற் கதமுறை சிதறூடு” (பரி. உ : ५); “காலமாரியி னம்புதைப்பினும்” (புறநா. உ. அள : 3); “பாய மாரிபோற் பகழி சிந்தினூர்”, “மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிசிற மாரி தன்னைக், காலிரைத் தெமுங்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோன், மேனிரைத் தெமுங்த வேடர் வெங்குனை யப்பு மாரி,” கோளிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கினுனே” (சிவகு. 421, 451); “நாற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக், கடுங்கணை சிதறி” பேருங். ந. உள : 98 - 9.

185. முருத. 120-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

பீடழியக் கடங்கட்டவர்
நாடழிய வெயில்வளவிச்
சுற்றுமொடு தூவறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப

- 190 வியன்கண் முதுபொழின் மண்டில முற்றி
யரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது
குடமுதற் ரேண்றிய தொன்றுதொழு பிழையின்
வழிவழிச் சிறக்கனின் வலம்படு கொற்றங்
195 குணமுதற் ரேண்றிய வாரிருண் மதியிற்
றேய்வன கெடுகனின் ரெவ்வ ராக்க

187. பி - ம். ‘நாடுகெட வெயில்’

மதுரைகி. 149 - ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க ; “அருங் கடி வரைப்பினார்கவி னழிய” பட்டினப். 269.

189. “பணிந்தோர் தேங் தம்வழி நடப்ப” (மதுரை. 229) ; “எய்யாத் தெவ்வ ரேவல் கேட்ப” போருந. 133.

192. “முன்றினே முதல்வர் போல நின்று” (பதிம். அடி : 5) ; “தொல்லோர் சென்ற நெறிய போலவும்” புநா. இஅ : 25.

193. பிறை தொழுப்படுதல் : “தொழுதுகாண் பிறையிற் ரேண்றி”, “பலர்தொழுச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, இன்னம் பிறந்தனறு பிறையே” (துறுந். களஅ : 5, நடங : 1 - 3) ; “ஒன் ஸிமை மகளி ரூயர்பிறை தொழுகம், புல்லென் மாலை” (அகநா. உஙக : 9 - 10) ; “அந்தி யாரண மந்திரத் தன்புட னிவனை, வந்தி யாதவர் மண்ணிலும் வானிலு மில்லை” வி. பா. குருகுலச. 6.

194. மு. சீலப். உடி : 92.

193 - 4. “வளர்பிறை போல வழிவழிப் பெருகி” (துறுந். உஙக : 1) ; “சடர்ப்பிறை போலப், பெருக்கம் வேண்டி” பெருங். உ. 6 : 35 - 6.

195 - 6. “நீர்கதி ரவிர்மதி நிறைவுபோ னிலையாது, நாளினு கெகிழ்போடு எலனுட னிலையுமோ” (கலி. கள : 7 - 8) ; “குறைமதிக் கதிரென மாய்கவென் றவமென்றான்” கந்தி. மார்க்கன்டேயப். 59.

இவ்வடிகள் சீலப். கட : 1 - 3, அடியார். மேற்.

193 - 6. “ஆநா னிறைமதி யல்தரு பக்கம்போ, னளினுளின்நீர்னிலம் பரப்பி.....வெண்மதி நிறையுவா போல, நாள் குறை படுதல் கானுதல் யாரே” (பி. கக : 31 - 8) ; “பெரியவர் கேண்மை பிறைபோல நாளும், வரிசை வரிசையா நந்தும் - வரிசையால், வானார்

முயர்களை யுலக மயிழ்தொடு பெறினும்
பொய்சே ணீங்கிய வாய்நட்ட பிளையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ
200 யெரந்த தேன்த்து விழுமிபோர் வரினும்
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக வென்னுப் விழுநிதி
205 பித அள்ளமொ டிசைவேட் குவையே
யன்னுப் ஸின்னெனு முன்னிலை யெவலே
கொன்னென்று கிளக்குவ லடுபோ ரண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை

மதியம்போல் வைகலுங் தேயுமே, தானே சிறியார் தொடர்பு” (நாலடி. 125); “நிறைகீர் நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு” துறள். 782.

197. “அரும்பெற லமிழ்த மார்பத மாகப், பெரும்பெய ருலகம் பெற்றியரோ வன்னை” துறுந். அஞ : 1 - 2.

199. மலர்தலையுலகம் : மதுரை. 237.

கடலேணி யுலகம் : “நளியிரு முங்கி ரேணி யாக,.....வானுஞ் சூடிய, மண்டினி கிடக்கை” புறநா. உஞ : 1 - 3.

201. பி - மி. ‘பகைவரஞ்சி’

“வலியரென வழிமொழியலன்” (புறநா. உஞக : 6); “உற்ற விடத்தி லுயிர்வழங்குங் தன்மையோர், பற்றலரைக் கண்டாற் பணி வரோ” முதுரை, சு.

202. புலமென்பதற்கு நிலமென்று பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர் ; கீவக. 28, ந.

204. பி - மி. ‘பழிநமக்கொழுக்’

203 - 4. “வங்கம்போழ் முங்கீர் வளம்பெறினும் வேறுமோ, சங்கம்போல் வான்மையார் சால்பு” பு. வெ. 185.

205. ஈதலால் இசை உறுதல் : துறள். 231 - 2.

203 - 5. “புகழெணி னுயிருக் கொடுக்குவர் பழியெணி, னுல குடன் பெறினுங் கொள்ளலர்” புறநா. காஞ : 5 - 6.

208. ஓ. பேநும்பாண். 38.

209. சேண்விளங்கு நல்லிசை : “ சேனுறு நல்லிசைச் சேமிழழ கணவ” பத்தி. அஞ : 36.

கூ.—மதுரைக்காஞ்சி.

210 தவாப்பெருக்கத் தரூயான

ரழித்தானுக் கொழுந்திற்றி

மிழித்தானுப் பலசொன்றி

யுண்டானுக் கூர்ச்சறவிற்

நின்றுன வினவைக

215 ஸில்லெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்

பயன்ற வறியா வளங்கெழு திருநகர்

நரம்பின் முரலு நயம்வரு முரற்சி

விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்

பாண ருவப்பக் களிறுபல தரீஇக்

220 கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ

மறங்கலங்கத் தலீச்சென்று

வாரூழங்கதன் றுள்வாழ்த்தி

நாளீண்டிய நல்லகவர்க்குத்

210. அருயானர் : “அருஅ யான ரகன்றலைப் பேரூர்”

போருந. 1.

215. “ ஸிலங்தினக் கிடந்த ஸிதியம் ” (மலைபு. 575); “ ஸிலம் பொறுக்க லாத செம்பொ ணீணிதி ” (சிவக. 402); “ ஸிலம் பொறுக்க லாச் செம்பொனு ணிறைகுடி ” பிரமோத். உருத்திரா. 50.

216. “ பயன்ற வறியா யவன ரிருக்கையும் ” சிலப். இ : 10.

217 - 8 “ யாத்து.....இன்குரல் விறலியர் ” (மலைபு. 584 - 6) ; “ இருங்கடற் பவளச் செவ்வாய் திறங்திவள் பாடி னோரா, நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார் ” (சிவக. 658); “ அங்கையு மிடறுங் கூட்டி நரம்பளைங் தமுத மூறும், மங்கையர் பாடல் ” (கம்ப. வரைக். 39); “ யார்க்கும், நசைதரு ஏர்ம்பு கண்ட மொற்றுமை நயங் கொண்டார்ப்ப ” திருவினா. விறகு. 28.

218. விறலியர்பேறு : போருந. 159-62-ஆம் அடிகளின் குறிப் பைப் பார்க்க.

219. பாணருக்கு யானையைத்தருதல் : போருந. 126 - 7, சீறு பாளி. 142 - 3-ஆம் அடிக்குறிப்புக்களைப் பார்க்க.

222. “ அசைவி னேன்று ஜைசவள னேத்தி ” புறா. கசா : 2.

223. பரிசிலர்க்குத் தேர்தருதல் : சிறுபாளி. 142-3-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க; “ தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை, ஒம்பா வள்ளல் ” (மலைபு. 399 - 400); “ நயங்தோர்க்குத், தேர்வியும் வண்கை யவன் ” (கலி. சுட : 20 - 21); “ தேர்வீ சிருக்கை யார னோக்கி ”, “ தேர்வீ சிருக்கை நெடியோன் ” புறா. கசக : 18, ககச : 6.

தேரோடு மாசிதறிச்

225 குடுற்ற சடர்ப்புவின்

பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின்

விழுமிய பெரியோர் சுற்ற மாகக்

கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு

பணிந்தோர் தேன் தம்வழி நடப்பப்

230 பணியார் தேனம் பணித்துத்திறை கொண்மார்

பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்

படுகண் முரசங் காலை யியம்ப

வெடிப்படக் கடந்து வேண்டுபுலத் திறுத்த

பணைகழு பெருந்திறற் பல்வேன் மன்னர்

223-4. இரப்போர்க்கு மா சிதறல் : “இரப்போர்க், கீத றண்டா மாசித றிநுக்கை” பத்தி. எசு : 7 - 8.

தேரோடு குதிரைகளைக்கொடுத்தல் : போந்த. 163 - 5 ; பேரும் பாண். 487 - 90.

220-24. மதுரை. 145-6-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

228. இப்புத்தகம், உசா-ஆம் பக்கத்துள்ள முதலாவது அடிக் குறிப்பைப் பார்க்க.

229. மதுரை. 189.

231. “பருந்துயிர்த், திடைமதிற் சேக்கும் புரிசை” புறநா. நகந : 15 - 6.

பார்வல் : “பார் வற் பாசறை” (பத்தி. அச : 5); “பார்வ விருக்கை” புறநா. ந : 19.

232. “தழங்குரன் முரசங் காலை யியம்ப” (ஜங். சாச : 1); “நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பில்” (புறநா. ககக : 29); “காலை முரசக் களைகுர லோதையும்”, “காலை முரசங் களைகுர வியம்ப”, “காலை முரசக் களைகுர வியம்பும்”, “காலை முரசங் கடைமுகத் தெழு தலும்” (சிலப். கந : 140, கச : 14, கன : 6, உச : 53); “காலை முரச மதியம்ப”, “கடிமுரசங் காலைச் செய” பு. வே. 117, 202.

233. வேண்டுபுலத்திறுத்து : “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து” பத்தி. கடு : 1.

234. பல்வேன் மன்னர் : “பல்வேற் கட்டி” (துறுந். கக : 6); “பல்வேற் பூழியர் கோவே”, “பல்வே விரும்பொறை” பத்தி. அச : 5-6, அக : 9.

- 235 கரைபொரு திரங்குங் கணையிரு முந்தீர்த்
திரையிடு மணவினும் பலரே யுரைசெல
மலர்தலை யுலக மாண்டுகழிந் தோரே
அதனால், குணகடல் கொண்டு குடகடன் முற்றி
யிரவு மெல்லையும் விளிவிட னறியா
- 240 தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்
கவலையங் குழும்பி னருவி யொலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத விரங்கு மேரேடு வான்ஜெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் ரூங்காது
- 245 குணகடற் கிவர்தருங் குருடப்புன அங்கி
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறுமாய்க்குங் கதிர்க்கழனி
யொளிறிலஞ்சி யடைநிவந்த

235. “கரைகொன் நிரங்குங் கடல்” (சிவக. 1063); “கரை
கொன் நிரங்கு கடல் புகைய” கூர்ம. இராவணன்வதை. 5.

236. மணலைப்பன்மை சுட்டற்கு. உவயித்தல் : “வடுவரா தூத்கர்
மணவினும் பலரே” (மலைபடி. 556); (புநா. க: 11, சங: 23, இட: 21,
கங்க: 26, ககா: 19, நகங: 4); “எத்துணை யாற்று விடுமணல்
.....அத்துணையும்பிற ரஞ்சொல்வி ஞர்மனம், புக்கனம்” (வளையாபதி);
“தொல்லைக் பிறவி யெண்ணிற் ரெடுகடன் மணலுமாற்று”, “தரு
மண லலகை யாற்று” (சிவக. 270, 3048); “பரவைவெண்மன
வினும்பல புரவியின் பந்தி” வி. பா. கிருட்டினன். 65.

237. மலர்தலையுலகம் : மதுரை. 199.

244. பி-மி. ‘சிதரற் பெயல் கான்றழிதலிற்’

247. “களிறுமாய் கழனி”, “களிறுமாய் கதிர்ச்செநற்
கழனி” (சிவக. 54, 1617); “களிறு மாய்க்குஞ் செங்கெ லங்குலை”
(நைடதலி, சயம்வர. 138); “யாணை மறையக் கதிர்த்தலைச் சாலி நீடி”
(பிரபு. மாயையுற். 11); “களிறு மாய்ப்ப கதழுங்கெழு ழும்பயிர்”
தண்ணீகை. நாட்டு. 114.

“களிறுமாய் செருங்கியொடு” மதுரை. 172.

மாய்தல் - மறைதலென்பதற்கு இவ்வடிமேற்கோள் ; சீலப். க:
2, அடியாரி; சிவக. 453, ந.

முட்டாள சுடர்த்தாமரை

250 கட்கமழு நறுநெய்தல்
வள்ளித மூலிழ்ணில்
மெல்லிலை யரியாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்தீம் பொய்கைக்
கம்புட் சேவ லின்றுயி லிரிய

255 வள்ளோ நீக்கி வயமீன் முகங்கு
கொள்ளோ சாற்றிய கொடுமுடி வல்லஞர்
வேழப் பழன்த்து நாழி லாட்டுக்
கரும்பி வெந்திரங் கட்டி னேதை
யள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
260 கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே
யொலிந்த பகன்றை வினைந்த கழனி
வன்கை வினைஞ ராப்பறை யின்குரற்

249. சீறுபாண். 183 - ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

248 - 9. “அடையிறங் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை” பரி.
கால : 50.

249 - 53. முநுத. 73 - 6.

255 - 6. “இனமீன் முகங்கு, துணைபுண ருவகையர் பரத மாக்
கள்.....கொள்ளோ சாற்றி” அகநா. கட : 2 - 10.

255 - 7. நாழில், கொன்று குவித்தலென்னும் பொருளில் வரு
மென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தோல். புறத். கு. 17, ந.

259 - 60. “அள்ளற் பட்டுத் துள்ளுபு தாரப்ப, கல்லெலருது முயலு
மளதுபோகு விழுமத்துச், சாகாட் டாளர் கம்பலை” (பதிற். உன : 12-4),
“ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கு, முரனுடை நோன்பகட் டன்ன
வெங்கோன்”, “அச்சொடு தாக்கிய பாருந் றியங்கிய, பண்டச்
சாகாட் டாழ்ச்சி சொலிய, வரிமணன் னெமரக் கற்பக நடக்கும், பெரு
மிதப் பகட்டுக்குத் துறையுமுண்டோ” (புறநா. கட : 8 - 9, கா : 6 - 9),
“மடுத்தவா யெல்லாம் பகடன்னுன்” (துறள். 624), “நிரம்பாத நீளி
யாற் றிமெணலு ளாழ்க்கு, பெரும்பார வாடவர்போல்.....புல்
லுண்ணே பொன்றும்” (சீவக. 2784), “குண்டுதுறை யிடுமணற்
கோடுற வழுங்கிய, பண்டிதுறை யேற்றும் பகட்டினை போல” (பேநுங்.
க. 53 : 53 - 4) என்பவற்றால், ஏருதுகள் விழுமழுதலும், அதனை
ஏற்றுக்கொண்டே வருங்கி யுழுமத்தலும் அறியலாகும்.

262. அரிப்பறை : “அரிச்சிறு பறையும்” பேநுங். க. 37 : 90.

- றவிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கலிகொள் சம்மை யொலிகொ ளாயங்
- 265 ததைந்த கோதை தாரொடு பொலியப்
புணர்ந்துட னெடு மிசையே யனைத்து
மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகுநரல மனைமரத்தான்
மீன்சீவும் பாண்சேரியொடு
- 270 மருதஞ்சான்ற தண்பனை சுற்றி யொருசார்ச்
சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகி னிருங்குரல் புலர
வாழ்ந்த குழும்பிற் திருமணி கிளர
வெழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
- 275 பெருங்கவின் பெற்ற சிறுதலை கெளவி
மடக்கட் பினையொடு மறுகுவன வுகளச்
சடர்ப்பூங் கொன்றை தாஅய ஸீழிற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
- 280 வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து
சரிமுகிழ் முசன்னடையொடு முல்லை தாஅய்

268 - 4. கவி, செருக்கினை யுணர்த்துதற்கும் (தோல். உரி. கு. 51, ந.), சம்மை அரவமாகிய இசைப்பொருண்மையை உணர்த்துதற்கும் (தோல். உரி. கு. 51, ந; இ - வி. கு. 285 - 6) இவ்வடிகள் மேற்கொள்.

267. அகலிருவானத்து : மணி. கக : 91.

268. மனைமரம் : “மனைமரத் தெல்லூறு மெளவ னறும்” (துறுந். கக : 3 - 4); “மனைமர மொசிய” அகநா. இஅ : 13.

271. “தினைகொய்யக் கவ்வைகறுப்ப” புறநா. கஹ : 10.

275. சிறுதலை கெளவி : புறநா. உ : 21.

275 - 6. மூலை. 99-ஆம் அடியையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

278. “படுத்துவைத் தன்ன பாறை” (மலைபட. 15); “பாத்தி பன்ன குடுமிக் கூர்ங்கல்” அகநா. இ : 13.

279. “நீலத் தன்ன விதைப்புனம்” மலைபட. 102.

281. பி - மி. ‘சரிமுக’

“சரிமுகிழ் முசன்னடை” அகநா. உந்து : 9.

முசன்னடை : சிறுபாண். 166; நெடுநல். 13; மலைபட. 101.

- மணிமரு ஜெய்த அறழக் காமர்
 துணிசீர் மெல்லவற் றெய்யிலொடு மலர
 வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப
 285 மூல்லை சான்ற புறவணின் தொருசார்
 நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
 குறுங்கதிர்த் தோரை நெடுங்கா லையவி
 வைவன வெண்ணெலா டரில்கொள்பு நீடி
 யிஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
 290 பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித்
 தினைவினோ சாரற் கிளிகடி பூசன்
 மணிப்பு வவரைக் குருடத்தளிர் மேடு
 மாமா கடியுங் கானவர் பூசல்
 சேஞ்சே னகழுந்த மதிவாய்ப் பயம்பின்
 295 வீழ்முகக் கேழ லட்ட பூசல்
 கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர்
 நறும்பூக் கொய்யும் பூச விருங்கே

282. செய்தற்புவிற்கு மணி : “ மாக்கழி மணிப்பு ” (துறுந். இடு : 1) ; “ மணிநிற நெய்தல் ” (ஜங். க்கூ : 2) ; “ மணிக்கலத் தன்ன மாயி தழ் நெய்தல் ” பத்த். நூ : 2.

279 - 84. பலமலர் வீழ்க்க இடத்திற்கு வெறிக்களம் : “ பல்லிதழ் தாஅய், வெறிக்களங் கடுக்கும் வியலறை ” (மலைபடு. 149 - 50) ; “ ஏறி சருக் கவித்த விலக்குநிர்ப் பரப்பி, னறுவீ ஞாழலொடு புன்னை தாஅய், வெறியயர் களத்தினிற் ரேண்றுங் துறைவன் ” (துறுந். கடசு : 1 - 3); “ வெறிக்களங் கடுப்ப வீதிய முற்றமு. ஸிறைப்போது பரப்பி ” பேருங். உ. 2 : 104 - 5.

285. “ மூல்லை சான்ற மூல்லையம் புறவின் ” சிறுபாண். 169.

288. வெண்ணெல் : மலைபடு. 471 ; நம். எ : 7, நடு0 : 1 ; அகநா. சா0 : 13, உ0க : 13, உ0ச : 10, உகக : 6, உங்க : 4, நச0 : 14 ; புறநா. நசாது : 1, நக்க : 1.

289. இஞ்சி மஞ்சள் : “ மஞ்சளு யிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் ” (பேருங். கூ. 17 : 142) ; “ வளரும் வாழையு மிஞ்சிய மஞ்சளு மிடை-விடாது நெருங்கிய மங்கல மகிழை மாங்கர் செந்திலில் ” நீருப்புக்கீ.

294 - 5. பேரும்பாண். 108 - 10-ஆம் அடிகளையும் அவற்றின் சூடிக்குறிப்பையும் பார்க்க.

296 - 7. வேங்கைப்பூக்கொய்யும் பூசல் : “ தலைநாட் பூத்த

- மேற்டு வயப்புலிப் பூசலொ டனைத்து
மிலங்குவெள் எருவியொடு சிலம்பகத் திரட்டக்
300 கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணின்
தருங்கடி மாமலை தழீஇ யொருசா
ரிருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிமுத்த யானை மேய்புலம் படரக்
கலித்த வியவ ரியங்தொட்ட டன்ன
305 கண்விடு புடையூத் தட்டை கவினழிந்
தருவி யான்ற வணியின் மாமலை
வைகண் டன்ன புண்மூளி யங்காட்டுக்
கமஞ்சுழ் கோடை விடரக முகங்து
காலுறு கடலி னெலிக்குஞ் சும்மை
310 யிலைவேய் குரம்பை யுழையத்த பள்ளி
யுவலைக் கண்ணி வண்சொ லீனாஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப

பொன்னினர் வேங்கை, மலைமா ரிடே மேமப் பூசல்” (மலைபட. 305 - 6); “மன்ற வேங்கை மலர்பத நோக்கி, ஏறு திட்ட வேமப் பூசல்” (தறுந். உசக: 4 - 5); “ஒவிசினை வேங்கை கொய்குவஞ் சென்றழிப், புவிபுவி யென்னும் பூச ரேன்ற”, “இளர்ச்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப், பொன்னேர் புதுமலர் வேண்டிய மகளி, ரின்ன விசைய பூசல் பயிற்றவின்” அகநா. சஅ: 6 - 7, இட: 2 - 4.

299. “அருவிமாமலை” (போருந. 235); மதுரை. 42, 57-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

300. தோல். அகத். சு. 5, ந. மேற்.

302. எரிநைப்பை: “கோடெரி நைப்பவும்” (போருந. 234) என் பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.

303. நிமுத்தலென்பது நலுக்கமாகிய குறிப்பை யணர்த்துமென்றஞ் திவ்வடி மேற்கோள்; தோல். உரி. சு. 34, சே; 32, ந; இ - வி. சு. 281.

310. இலைவேய் குரம்பை: பேரும்பாண். 88; “கொன்னிலைக் குரம்பையின்” தறுந். உஅச: 7.

உழையத்தபள்ளி: பேரும்பாண். 89-ஆம் அடியின் அடிக்குறிப் பைப் பார்க்க; “அதனுண் டாயினும் பாயுண் டாயினும், யாதுண் டாயினுங் கொடுமீன்” புறநா. கூகள: 3 - 4.

311. உவலைக்கண்ணி: பேரும்பாண். 60-ஆம் அடியின் அடிக் குறிப்பைப் பார்க்க.

- நிழலுரு விழந்த வேனிற்குன் நத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
- 315 முழங்குகட ரந்த விளங்குகதிர் முத்த
மரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூல
மிருங்கழிச் செறுவிற் நீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
- 320 கொழுமீன் குறைஇய துடிக்கட்ட இனியல்
விழுமிய நாவாய் பெருந் ரோச்சநர்
நனந்தலைத் தேநத்து நன்கல னுய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைக ஞேறும் வழிவழிச் சிறப்ப
- 325 நெய்தல் சான்ற வளம்பல பயின்றுங்
கைம்பாற் றிஜையுங் கவினி யமைவர
முழுவிமிழு மகலாங்கண்

313. “நிழலான் நவிந்த நீரி லாரிடை” (துறுந். நடுகு : 1); “நிழதேய்க் குலநிய மரத்த.....காடு”, “நிழலறு நனந்தலை”, “மரநிழ லற்ற வியவிற் சரன்”, “நிழன்மா யியவு” (அகநா. க : 11 - 9, காங : 1, நடுகு : 15, கூகு : 7); “நிழலு மதியகத் தொளிக்கு மாரழற் கானத்து” (பத்தேநாந். திருவாநார். மும். 3); “முருக நாறு பொன் விதழியார் முன்டகப் பதத்தி, ஞெருவு மாருயிர் பருவத்தின் மீளவுற் றிடல்போற், பருதி வானவ னுச்சமாம் பத்துமென் மலர்ப்பூங், தருவி னீங்கிய நிழலெலாங் தருவடி யடைந்த” காஞ்சிப். பன்னிரு. 340.

314. “பாலை நின்ற பாலை கெடுவழி” சீறுபான். 11.

பாலைத் திஜைக்கும் நிலமுண்டென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; நம்பி. கு. 6, உரை ; இ - வி. கு. 382.

316. “கோட ரிலங்குவளை” (துறுந். கக : 1, நக : 5, நககு : 1); “அரம்போ ழவ்வளை”, “கடற்கோ டறுத்த வரம்போ ழவ்வளை”, “கோட ரெல்வளை” (ஜங். காகு : 3, ககச : 1, ககச : 1); “அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை”, “வாளரங் துமித்த, வளை”, “அரம்போ ழவ்வளை தோணிலை நெகிழு”, “அரம்போ ழவ்வளை செறிக்க முன்கை” அகநா. கக : 2, உச : 1 - 2, காகு : 1, நகக : 1.

320. “வராஅற், ருடிக்கட் கொழுங்குறை” அகநா. ககக : 2-3.

324. வழி வழிச் சிறப்பு : மதுரை. 194.

- விழவுனின்ற வியன்மறுகிற
றணங்கையங் தழுஷவின் மணங்கமழ் சேரி
330 யின்கலி யானர்க் குழுஉப்பல பயின்றுங்குப்
பாடல் சான்ற நன்னூட்டு நுவெட்
கலீதாய வயர்சிமையத்து
மயிலகவு மலிபொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
335 முழங்குகால் பொருத மரம்பயில் கானி
னியங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழி றழீஇய வடைக்கரை தோறுங்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னெழுகும் விரிநீர் நல்வர
340 லவிரஹல் வையைத் துறைத்துறை தோறும்
பல்வேறு பூத்திரட் டண்டலை சற்றி
யழுந்துபட்ட டிருந்த பெரும்பா னிருக்கையு
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருங் திருவின் மான விறல்வே
345 எழும்பி லன்ன நாடிழுந் தனருங்

328. விழவு நின்ற மறுகு : மதுரை. 98 ; “விழவரூ வியலா வணத்து” (பட்டினப். 158) ; “விழாவ றுதவம் பொன்மணி வீதி களில்”, “வீதி நாளு மொழியா விழாவணி”, “விழவரூதன லிளங் கொளிமணி நெடுவீதி” (பேரிய. திருக்குறிப்புத். 98, 104, ஏயர் கோன். 8) ‘விழவரூ வீதிவள நாடு’ என்ற நாட்டின் பெயர் இங்கே அறிதற்பாலது.

329. மதுரை. 159-60-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

339 - 40. “கோதைபோற் கிடங்த கோதா வீரி” கம்ப. ஆறு செல். 27.

342. அழுந்துபட்டிருந்த : “அழுந்துபட் டலமரும்” மலை படி. 219.

பெரும்பாணிருக்கை : ‘அரும்பெறன் மரபிற் பெரும்பா னிருக்கையும்’ சிலப். இ : 37.

344. பி - மி. ‘வானவிறல்வேள்’

மானவிறல்வேள் : மலைபடி. 164.

அழும்பில் : “பெரும்பூட் சென்னி, யழும்பி லன்ன வருஅ யானர்” (அகநா. சச : 14 - 5) ; “ஊழ்மாறு பெயரு மழும்பில்” (புறநா.

கொழும்பல் பதிய குடியிழங் தனருந்
 தொன்றுகறுத் துறையுங் துப்புத்தர வந்த
 வண்ணல் யானை யடிபோர் வேந்த
 ரின்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
 350 பன்மா ஞேட்டிப் பெயர்புறம் பெற்று
 மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
 விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
 தொல்வலி நிலைய வணங்குடை நெடுநிலை
 நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
 355 மழையாடு மஜையி னிவந்த மாடுமொடு
 வையை யன்ன வழக்குடை வாயில்

உங : 4-5); “அறைப்பறை யென்றே யழும்பில்வே ஞரைப்ப”,
 “அழும்பில் வேளோடு” சீலப். உடு : 177, உங : 205.

349. மதுரை. 129.

“இரக்கிசை முரச மொழியப் பரங்கவ, ரோடுபுறங் கண்ட
 ஞான்றை” (அகநா. ககசு : 17-8); “உரைசால் சிறப்பின் முரை
 சொழிந் தனவே”, “முரசம், பொறுக்குங ரின்னையி னிருந்துவிளிந்
 தனவே” (புறநா. கூ : 9, கூ : 7-8); “அமர ஸ்ட்ட முரசன்”
 (தக்க. 745); “இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியில்ட்ட, கடப்ப முதுமுர
 சங் காணீர்” இராச. உலா.

இடைப்புலத் தொழிய : “இடைப்புலத் தொழிந்த வேந்து கோட்
 டியானை” மதுரை. 688.

351. மணிநீர் : சிறுபாணி. 152-ஆம் அடியின் அடிக்குறிப்பைப்
 பார்க்க ; “மணிநீர் நிறைந்தன்று” (பரி. கல : 93); “மணிமரு ணீர்”
 (அசுரா. ஈசுவ : 10); “மணிநிறத் தெண்ணீர்”, “மணிதெளித் தன்ன
 வணிநிறத் தெண்ணீர்” (பெருங். க. 55 : 2, ந. 4 : 39); “மணிநீர்ப்
 பொய்கை” போருளியல்.

352. பல்படைப்புரிசை : “படைமதில்” (பெருங். ந. 4 : 3);
 “படையார் புரிசைப் பட்டினம்” தே. திருநூ. பல்லவனீச்சரம்.

354. போர்க்கதவு : பட்டினப். 40; கல. கா : 12; பெருங். ந.
 3 : 25, 6 : 145.

353-4. “புரதீர்ந், தையவி யப்பிய நெய்யணி நெடுங்கூ”
 (நெடுநல். 85-6); “செம்யோ டிமைக்கு மையவித் திரள்காழ், விளங்கு
 சகர் விளங்க” நற். நல : 3-4.

355. “மலைபுரை மாடத்து” மதுரை. 406.

356. “வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில்” பு. வே. 278.

வகைபெற வெழுந்து வான் மூழ்கிச்
கில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடங் தன்ன வகனெடுந் தெருகிற்
360 பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப
மாகா லெடுத்த மூந்தீர் போல
முழங்கிசை நன்பனை யறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன வியங்தொட்ட டமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
365 யோவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச்
சாற்றயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி
வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள
நாடோ ரெடுத்த நலம்பெறு புனைகொடி
நிரொலித் தன்ன நிலவுவேற் ரூனையொடு
370 புலவுப்படக் கொன்று மிட்டதோ லோட்டிப்
புகழ்சைய் தெடுத்த விற்ல்சா னன்கொடி
கள்ளின் களினவில் கொடி யொடு நன்பல
பல்வேறு குழுஉக்கொடி பதாகை நிலைஇப்

358. பி-மி. ‘கில்காற்றிசைக்கும்’

359. மு. நெடேநல். 30 ; நற். 200 : 3 ; “யாறெனக் கிடங்ததெரு” (மலைபடி. 481) ; “யாறுகண் டன்ன வகன்களை வீதியுள்”, “நீத்தியாற் றன்ன கெடுங்கண் வீதி” பேருஷ். 2. எ : 7, இ. 7 : 23.

363. “குடைதொறுங், தெரியியிழ் கொண்டநும் மியம்போ விண்ணிசை” (மலைபடி. 295 - 6) ; “தண்ணுமை மூழவ மொங்கைத தகு ணிச்சம் பிறவு மோசை, யெண்ணிய விரலோ டங்கை புறங்கையி னிசைய வாங்கித, திண்ணிதிற் ரெற்றித்து மோவார் கொட்டியுங் குடைந்து மாடி” சீவக. 965.

365. “ஓவத் தன்ன விட்டனுடை வரைப்பின்” (புறநா. 20க : 1) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.

365 - 6. “விழவரு வியலா வணத்து, மையறு சிறப்பிற் ரெய்வஞ் சேர்த்திய, மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்” பட்டினப். 158 - 60.

368 - 9. முநுத. 67-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

369 - 71. மூல்லை. 90 - 91.

372. பேரும்பாண். 387-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

365 - 73. அங்காடியிற் பலவகைக் கொடிகளுள்வாதல் : “கூல மறுகிற் கொடியெடுத்து நவலு, மாலைச் சேரி” (சீலப். ச : 182-8);

பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்

375 பனீமீன் வழங்கும் வளைமேய் பரடபின்
வீங்குபிணி நோன்கயி றர்இ யிதைபுடையுக்
கும்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் ரெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சழிப் பட்ட நாவாய் போல

380 விருதலைப் பணில் மார்ப்பச் சினஞ்சிறந்து
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றூடர் பேனேது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யாணையு

“கொடியணி கூலம்”, “பகலங் காடியிற் பல்லவ ரெடுத்த, பல்வேறு
கொடியும் படாகையும் நிறைஇ” பேஞ்ச. க. 35 : 152, உ. 6 : 20 - 21.

373-4. “வேறுபஃபி றுகிலி னுடங்கி.....இழிதரு மருவி”,
ஷநுத. 296 - 316.

376. பி - ம். ‘வீக்குபிணி நோன்கயிறு’

380. “மறவோன் சேணை வேழுச் சங்கமும்” பேஞ்ச. க. 33 : 78.

381. “கீழு மேலுங் காப்போர் நீத்த, வறுந்தலைப் பெருங்களிறு”
(ந். கது : 8 - 9); “நெடுவேயும் பாகுஞ் சளிக்துவரு கடகளிறு”,
“வேயொடு பாகடர் கம்ப நிகள மதாசலம்” வி. பா. வசந்த. 11, பதி
நேழாம். 66.

மேலோர்: மணி. கக : 20.

375 - 83. களிற்றிற்கு நாவாய் : “நிறையப் பெய்த வம்பி
காழோர், சிறையருங் களிற்றிற் பரதவ ரொய்யும்” (ந். எச : 3 4);
“கும்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து, கயிறுகால் பரிய.....
மயங்குகா லெடுத்த வங்கம் போலக், காழோர் கையற மேலோ ரின்றி,
.....சிருவழித் தங்காது, பாகும் பறையும் பருங்தின் பந்தரும்.....
விலிப்ப.....கால வேகங் களிமயக் குற்றென” (மணி. க : 30 - 44);
“ஆடுகொடி யுச்சியணி கும்பினுயர் பாய்முன், நீடுபடச் செய்தினைய
ரேத்தவியிழ் முங்கீர்க், கோடுபறை யார்ப்பக்கொழுங் தாட்பவழுங்
கொல்லா, ஓடுகளி ழூப்பவினி தோடியதை யன்றே”, “மாக்கடற்
பெருங்கலக் காலின் மாறுபட், டாக்கிய கயிறரிங் தோடி யெங்கனும்,
போக்கறப் பொருவன போன்று தீப்படத், தாக்கின வரசவாத் தம்மு
ளௌன்பவே”, “பண்ணுர் களிறேபோற் பாயோக் குயர்நாவாய்”
(சீவக. 501, 2281, 2793); “களிறங் கந்தும் போல நளிகடற், கும்
புக் கலனுங் தோன்றும்” (தோல். உவம. கு. 37, மேற்); “அங்கட்
கடலி னெடுங்கும் பகநியிர்த்த, வங்கத் தலையுய்க்கு மீகான் றனைமானத்,

மங்கண்மால் விசம்பு புதைய வளிபோழ்ந்

385 தொண்கதீர் ஞாயிற் அறாவாத் திரிதருஞ்
செங்கா ஸன்னத்துச் சேவ ஸன்ன

குகுழமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுக்குஞ் கவின்பெறு தேருஞ்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றவி

390 னடிபடு மண்டிலத் தாதி போகிய
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமு
மரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்

395 நீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்
ஷந்தலை முழவி னேன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்

திங்கட் குடைநிழற்றத் தீங்தே மதங்கவிழ்க்கும், வெங்கட் களிற்றின்
மிசைப்பவனி போந்தனைந்தான்” (திருவிளை. வெள்ளையானை. 7);
“மதலை நிறையின் வரிசை யெனத்தின், மதமைக் களிறு மருவு”
ஆளந்த. வண்டு. 212.

360 - 83. போநுந. 171 - 2-ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப்
பார்க்க.

384. “அங்க ணிருவிசம்பு” (அகநா. கநச : 4); “அங்கண்
விசம்பின்” நாலடி. 151, 373.

385. பி - மி. ‘ஞாயிறுவா’

385 - 7. குதிரைக்கு அன்னப்புள் உவமை: “விசம்பா டன்னம்
பறைங்வங் தாங்குப், பொலம்படைப் பொவிந்த வெண்டேர்” (துறுநி.
உடுடி : 2 - 3); “நிறைபறை யன்னத் தன்ன விரைபரிப், புல்லுளைக்
கவிமா”, “வயங்குசிறை யன்னத்து நிறைபறை கடுப்ப, நால்குடன்
பூண்ட கானவில் புரவி” (அகநா. உநச : 3 - 4, நநச : 10 - 11);
“பாளிறப் புரவி யன்னப் புள்ளெனப் பாரிற் செல்ல” கம்ப.
எழுச்சி. 69.

388. தேருக்குக் காற்று: மதுரை. 51 - 2; “காலுறழ் கடுக்
தின்டேர்”, “வளியி னியன்மிகுஞ் தேரும்” (கலி. கந : 81, கின :
15); “காலிய னெடுக்தேர்” போநுளியல்.

397. “மடவரன் மகளிர் பிடகைப் பெய்த, செவ்வி யரும்பின்
பைங்காற் பித்திகத்து” நேடுநல். 89 - 40.

பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
 பலர்தொகு பிடித்த தாதுகு சண்ணத்தர்
 400 தகைசெய் தீஞ்சீசற் றின்னீர்ப் பசங்காய்
 நீடுகொடி யிலையினர் கோடுசூடு நூற்றின
 ரிருதலை வந்த பகைமுனை கடுப்ப
 வின்னுயிர் ரஞ்சி யின்னை வெய்துயிர்த்
 தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
 405 பல்வேறு பண்ணியான் தழீஇத்திரி விலைஞர்
 மலைபுரை மாடத்துக் கொழுநிழ விருத்தர
 விருங்கடல் வாண்கோடு புரைய வாருற்றுப்
 பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
 நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
 410 செங்கிரிப் பசம்பொன் புனைந்த பாவை
 செல்சடர்ப் பசவெயிற் ரேன்றி யன்ன
 செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்க

399. “தாதுபல வழைத்துச், சண்ணப் பெருங்குடம் பண்ண
 மைத் தீரீஇ” பேருங். உ. 2 : 73 - 4.

398 - 9. “சாங்தினர் புகையினர் தயக்கு கோதையர்.....
 இடத்த சண்ணத்தர்” சீலப். மங்கல. 56-7.

397 - 9. “வண்ணமுன் சாங்து மலருஞ் சண்ணமும்.....பகர்
 வோர்” சீலப். சு : 184 - 5.

400. “பூமாண்ட தீங்தேன்றூடை - பொலிவ மாட்சிமைப்
 பட்ட தென்போல இனிய நீரையுடைய தாறு ; ‘தகைசெய்.....காய்’
 என்றார் பிறரும்” கீவக. 31, ந.

400 - 401. “பழுக்காய்க் குலையும் பழுங்காய்த் துணருங், களிக்
 காய்ப் பறியுங் தவர்க்கா யும்பலும்.....தளிரிலை வட்டியொடு.....
 என்னை தீயுங ரின்மொழிக் கம்பலும்” பேருங். உ. 2 : 70 - 75.

405. “பண்ணியப் பகுதியும் பகர்வோர்” சீலப். சு : 135.

406. மலைபுரைமாடம் : மதுரை. 855.

407 - 8. மூந்து. 127.

410. “செங்கிரிப் பசம்பொன் வயிரியர்க் கீத்த” புறநா. கூ : 9.

411. “பசங்தென்றார், மாலைக்காலத்துப் பரங்த பச்சை வெயிலை ;
 ‘செல்.....யன்ன’ என்றார் மதுரைக்காஞ்சியிலும். இக்காலத்து
 இதனைக் காடுகிழாள் வெயிலென்ப” சீலப். ச : 5 - 8, அடியார்.

410 - 12. “பாவை, விரிக்கி ரிளவெயிற் ரேன்றி யன்னானின்”

- கண்ணிய கலும் மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பனைத்தோட்
- 415 சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்
தொய்யில் பொறித்த சணங்கெதி ரிளமுலை
மையுக் கண்ன மொய்யிருங் கூந்தன்
மயிலிய லோரு மடமொழி யோருங்
கைது மெல்லிதி வெனுதங்கிக் கையெறிந்து
- 420 கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்
புடையமை பொளிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் ரூம்வேண்டு பண்ணியக்

(நற். ககூ : 8 - 10); “தாவி னன்பொன் றைதுய பாவை, வின்டவ ழிள
வெயில் கொண்டுள்ளன, மிகுகவின்” அகநா. உகூ : 1 - 3.

418. ஐதுய.....மாமையர்: “அங்கலும் மாமை, நண்டுண்
மடங்கை” (துறுந். கசன : 2 - 3); “அங்கலும் மாமை கிளைதுய,
.....மாது யோளே”, “அங்கலும் மாமை யங்கை” அகநா. சக :
15 - 6, கச : 12.

414. வணங்கிறைப் பனைத்தோள்: “வணங்கிறைப் பனைத்தோ
ளெல்வளை மகளிர்” (துறுந். ஏக்கூ : 5); “வணங்கிறையா ரணைமென்
ரேள்” (பரி. கள : 33 - 4); “வணங்கிறைப் பனைத்தோள்.....
விறலியர்” புறநா. ஏகூ : 3 - 4.

418 - 4. வையெயிற்று வார்ந்த வாயர்: “வார்ந்திலங்கு வையெ
யிற்றுச் சின்மொழி யரிவையை” துறுந். கச : 2.

416. துறுந். ஏக்கூ : 3-4; கலி. கள : 12, ககள : 4, கடுகி : 8;
அகநா. கள : 19 - 20.

417. “அஞ்சனம் புரைபைங்கூங்கல்” பாகவதம். கா. 30 : 4);
“ஓதி யவிழ்த்து வார்மைக் குழம்பின், மறைவுறு மணிப்பொற் பாவை
போலுடன் மறைய விட்டாள்” பிரடி. மாதேவி. 51.

418. மயிலியலோர்: ப. கச, 3-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க ;
போருந. 47; சிறுபாண். 16; “புனமயில்போன - மன்னி
இயங்குகின்ற தாயத் திடை” (கிளவி விளக்கம்); “ஊச ரூழி
விழக்கு மொப்பு மயிலிழக்கும்பூங்குழவி நீங்க” கண்டனலங்.

419. பி-ம். ‘தைது மெல்லிதின்’

420. நகுவனர் திளைப்ப: “விரிசீர் சேர்ப்பெனுடு நகாஅ
ஆங்கே”, “துறைவனு டொருநா, னக்கதோர் பழியும்” துறுந்.
உகூ : 7, ஏகூ : 4 - 5.

- சம்மறும் பூவொடு மனையின் மறுக
மலைகொள்க் குறையாது புனல்புக மிகாது
425 கரைபொரு திரங்கு முஞ்சீர் போலக
கொள்கொள்க் குறையாது தரத்தர மிகாது
கழுஞ்சீர் கொண்ட வெமுகா எந்தி
யாடுதுவன்று விழுவி னடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழுக் கூட
430 னளங் காடி நனங்தலைக் கம்பலை
வெயிற்தீர் மழுங்கிய படர்க்கர் ஞாயிற்றுச்
செக்க ரண்ன சிவங்துதுணங் குருவிற்
கண்பொரு புகூ மொண்பூங் கலிங்கம்
பொன்புனை வாலோடு பொலியக் கட்டித்
435 திண்டேர்ப் பிரம்பிற் புரஞ்சு தானைக்
கச்சங் தின்ற கழறயங்கு திருநதடி

421 - 3. செப்பிற் பூ : “பாதிரிக் குறுமயிர் மாமலர், கறுமோ
ரோடுமொ டுடனெறிந் தணடச்சிய, செப்பு” (நற். நங்க : 4 - 6);
“மடைமாண் செப்பிற் தமிய வைகிய, பெய்யாப்பூ” (துறந். கூ :
2 - 3); “வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்” (கலி. சுஅ :
15); “செப்புவா யலிழ்ந்த தேம்பொதி கறுவிரை, கறுமலர்” (சீலப்.
ஏ : 121 - 2); “வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்” (மணி.
ச : 65); “பித்திகைக் கோதை செப்புவாம் மலரவும்”, “பூத்தகைச்
செப்பும்” (பேருங். க. 83 : 76, ந. 5 : 78); “வேயாது செப்பி
னடைத்துத் தமிவைகும் வீயினன்ன” திருச்சீற். 374.

424 - 5. “மலைகொள்க் குறையாது புனல்புக நிறையாது
முழுங்குதிரைப் பனிக்கடல்”, “கொளக்குறை படாமையின் முங்கீ
ரனையை” பத்நி. சுடு : 19 - 22, கூ : 16.

426 - 7. கொளக்குட்டத்து : “கொளக்குறை படாஅக் கோடு
வளர் குட்டத்து” (அகநா. ககூ : 1), “தைதித் திங்கட்ட டண்கயம்
போலக், கொளக்கொளக் குறைபடாக் கழுடை வியனகர்” புறநா.
எ0 : 6 - 7.

429. “நீண்மாடக் கூடலார்” (கலி. நடு : 17); மநுக் 71-ஆம்
அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

430. நனங்தலை : மல்லீ. 1.

433. போருந. 82 - 3-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க ;
“இலையறி வாரா, வொண்பூங் கலிங்கம்” புறநா. நதுங் : 10 - 11.

மொய்ம்பிறங்கு திரிதரு மொருபெருங் தெரியன்
மணிதொடர்ந் தன்ன வொண்டுங் கோதை
யணிகளர் மார்பி ஞரமொ டனோஇக்

- 440 காலியக் கண்ண கதழ்பரி கடைதிக்
காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான் வண்கை வளங்கெழு செல்வர்
நாண்மகி மிருக்கை கங்மார் ழுணேடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழற்
- 445 றுவற விளங்கிய வாய்பொ னவிரிழழ
யணங்குவீழ் வன்ன ழுந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழு
வொண்குழழ திகழு மொளிகெழு திருமுகந்
திண்கா மேற்ற வியலிரு விலோதந்
- 450 தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப
நிறைநிலை மாடத் தரமியங் தோறு
மழைமாய் மதியிற் ரேஞ்றுபு மறைய
நீரு நிலனுங் தீயும் வளியு
மாக விசம்போ டைந்துட னியற்றிய
- 455 மழுவா ஜெடியோன் றலைவ னுக

440. குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம் : “காற்கடிப் பன்ன கடிஞ்செல விவுளி”, “வளிபூட் டினையோ” (அ+நா. 228 : 5, நஷ்ட : 9) ; “காலியற் புரவி”, “வளிகடங் தன்ன வாக்செல விவுளி யொடு”, “வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி”, “வெவ்விசைப் புரவி வீசவளி யாக” (புறநா. கஎது : 2, ககங : 1, நாக : 3, நகக : 7) ; “காலியற் புரவியொடு”, “காலியற் செலவிற், புரவி” பேருங். க. 38 : 349, உ. 18 : 95 - 6.

442. வானவண்கை : சிறுபாவ். 124 - 6 ; “மழைசுரங் தன்ன வீகை” (மலைபடு. 580) ; “மழைதழீஇய கையாய்” (சீவுக. 2779) ; “வருமால் புயல்வண்கை மான்றேர் வரோதயன்”, “மழையும் புரை வண்கை வானவன்” (பாணிடிக்கோவை) ; “புயல்போற் கொடைக்கை” (தண்டி. மேற்.) ; “கார்னிகர் வண்கை” நன். சிறப்.

444. “தெள்ளரிச் சிலம்பார்ப்ப” கலி. சுக : 8.

448. பி - ம். ‘குழழயிருங்க வொளிகெழு’

454. மாகவிசம்பு : பரி. க : 47 ; அகநா. கசக : 6, உடிசு : 24 ; புறநா. நடு : 18.

- மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வனவி னுருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமா
- 460 ரந்தி விழவிற் தூரியங் கறங்கத்
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மேராங்கு விளங்கக்
- 465 காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப்பாடி
விழுச்சீ ரெப்திய வொழுக்கமொடு புணர்ந்து
- 470 ஸிலமமர் வையத் தொருதா மாகி
யுயர்நிலை யுலக மிவணின் ரெய்து
மறநெறி பிழையா வன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேன மின்தி னுறையுங்
குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும்

456. முநுத. 128.

457 - 8. “வாடாப் பூவி னிமையா நாட்டத்து, நாற்ற வனவி னேரும்” புறநா. கஉ : 16 - 7.

461 - 3. குழங்கைஞக்குத் தாமரைப்போது : “போதவிழ் தாமரை யன்னநின், காதலம் புதல்வன்” (ஜங். கஉச); “நீரு, ளடை மறை யாயிதழப் போதுபோற் கொண்ட, குடைநூற் ரேண்றுனின் செம் மலை” (கலி. அச : 10 - 11); “பொய்கையுண் மலரென வளர்ந்து” சிலப. 2756.

466. “பூவும் புகையுன் சாவகர் பழிச்சீ” மதுரை. 476.

470. பி - ம். ‘ஒருதிரமாகி’

474. மதுரை. 488, 501 - 2.

455 - 74. “துதல்விழி நாட்டத் திறையோன் கோயிலு, முவணச் சேவ னுயர்த்தோ னியமமு, மேழிவல னுயர்த்த வெள்ளை கைரமுங், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமு, மறத்துறை விளங்கிய வற வோர் பள்ளியும்” (சிலப். கச : 7 - 11); “துதல்விழி நாட்டத் திறை யோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ ரூக்” மணி. க : 54 - 5.

- 475 வண்டுபடப் பழுநிய தேனூர் தோற்றத்துப்
ழுவும் புகையுன் சாலகர் பழிச்சச்
சென்ற காலமும் வருட மயயும்
மின்றிவட்ட டேரன்றிய வொழுக்கமொடு நன்குணர்து
வானமு விலங்குந் தாமுமு துணருஞ்
- 480 சான்ற கொள்கைச் சாயா யாக்கை
யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை ரகரத்துச்
- 485 செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றபல குழிழிப் பொலிவன தோன்ற
வச்சமு மவலமு மார்வமு நீக்கிச்
- 490 செற்றமு முவகையுஞ் செய்யாது காத்து
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாங்கி

481. பி-ஷ். ‘செறிநர் நோன்மார்’

477 - 81. முக்காலமுறியும் அறிஞர் : “புகழ்துவை முக்காலமு, சிக்மிபறிவான்”, “இம்மு வல்லி வீரிஞ்சுகடியு மாய்க்கிர்போ, லம்முன்று முற்ற வறிதலால்” பு. வே. 167 - அறிவன் வாகை.

482 - 3. கரண்டை, சிமிலி : “சிமிலிக் கரண்டையன்” மணி-
கு : 86.

484. “நிழற்கயத் தன்ன நீணகர் வரைய்பின்” (அகநா. கடனி : 7); “பனிக்கயத் தன்ன நீணகர்” புறநா. கடனு : 7.

485. “செம்பியன் றன்ன செய்வது நெடுஞ்சவர்” (நேடுநேலி. 112); “செம்புறத் புரிசை” (அகநா. கடனு : 18); “செம்புறத் புரிசை”, “செம்புனைங் தியற்றிய சேணைமும் புரிசை” (புறநா. கடன் : 11, உடக : 9); “செம்பைச் சேரிஞ்சி”, “செம்புதைத் செழும்புரிசை”, “செம்புகொப் புளித்த மூன்று மதில்” ; (தே.) “செம்புகொண் டன்ன விஞ்சித் திருக்கர்” (சிவக. 439); “செம்பிட்டுச் செய்த விஞ்சி” கம்ப. கும்ப. 159.

488. மதுரை. 474.

491. “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தெர்ரூபாற்,
கோடாமை சான்றேருக் கணி” துறள். 118.

சிறந்த கொள்கை யறங்க ரவையமு

நஹஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்

தாவுதி மண்ணி யனிர்துகின் முடித்து

495 மாவிசம்பு வழங்கும் பெரியோர் போல

நன்றுங் தீதுங் கண்டாய்ந் தடக்கி

யன்பு மறனு மொழியாது காத்துப்

பழியொரீலு யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களு

500 மறநெறி பிழையா தாற்றி னெழுகிக்

குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன

பருந்திருந் துகக்கும் பன்மா னைலிற்

பல்வேறு பண்ட மா ஓண்மலிந்து கவினி

மலையு னிலத்தவு நீரவும் பிறவும்

505 பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு

492. அறங்கரவையம் : “மறங்கெழு சோழ ருறங்கை யவையத், தறங்கெட வறியா தாங்கு” (நற். சா. 200 : 7 - 8); “அறங்கெழு எல் வலை ” (அகநா. கந : 5); “உறங்கை யவையத், தறங்கை னிலையிற்று” (புறநா. கந : 8 - 9); “அறங்கரவையம் ” (சிலபி. இ : 135); “அற னிலை பெற்ற வருள்கொ னவையத்து” பேருங். க. 34 : 25.

491 - 2. “நவைங்க னவிக்கூறு, மவைமாந்தர்” பு. வே. 173.

489 - 92. “காய்த ஹுவத்த லகற்றி யொருபொருட்க, னுய்த வறிவுடையார் கண்ணதே - காய்வதன்க, னுற்றகுணக் தோன்று தாகு மூவப்பதன்கட், குற்றமூங் தோன்று கெடும் ” அறநேறி. 22.

493. “நஹஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பில் ” முருது. 198.

கெழுவென்னும் உரிச்சொல் னிறப்பன்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தோல். உரி. சு. 5, ந.; இ - வி. சு. 283.

494. மண்னுதலென்பதற்குப் பண்னுதலெனப் பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர் ; சிலக. 202, 735, 1808.

497. “அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது ” துறள். 45.

499. காவிதி மாக்கள் : “கடிநாட் செல்வத்துக் காவிதி மாக்கள் ”; ‘கணக்கருந் தினைகளுங் காவிதிக் கணமும் ” பேருங். க. 22 : 282, இ. 6 : 90.

500. “ஆற்றி னெழுக்கி யறனிமுக்கா வில்வாழ்க்கை ” துறள். 48.

501 - 2. குன்று கண்டன்ன இல் : மதுரை. 474, 488.

சிறந்த தேனத்துப் பண்ணியம் பகர்ந்று
மழையொழுக் கலுஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூ ரவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன

510 தாமேந் தோன்றிய நாற்பெருங் குழுவுங்
கோடுபோழ் கடைந்றுங் திருமணி குயினருஞ்
குடுறு நன்பொன் சுடரிலை புளைந்றும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்ந்றுஞ்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிந்றும்

515 பூவும் புகையு மாயு மாக்கனு
மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி
நண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல்

520 குறியவு நெடியவு மதிதரூட விரித்துச்
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துங்
தண்கட னை நெண்பூங் கோதை

525 பெருநா விருக்கை விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்

504 - 6. “ மலையவுங் கடலவு மாண்பயங் தரூடும்.....ஓடாவம் பலர் ” பேந்ம்பாண். 67 - 76.

508 - 9. “ பெரும்பெயர் மாறன் நலைவு னகக், கடந்தடு வாய்வா விளம்பல் கோச ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்ப ” மதுரை. 772 - 4.

516. பி - மி. ‘ என்வகைச் செய்தியும் ’

518. கண்ணுள்வினைஞர் : சிலப். இ : 30.

516-8. “ எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி, வெண்கடத விளக்கத்து வித்தக ரியற்றிய, கண்கவ ரோவியம் ” மணி. ஏ : 129 - 31.

524. பி - மி. ‘ தெண்கடனைடன் ’

525. பெருநாவிருக்கை : “ திருநிலை பெற்ற பெருநா விருக்கை ” சிலப். உங : 56.

பல்வே றருவிற் காயும் பழஜுங்

530 கொண்டன் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பினி யவிழ்ந்த குறழுறி யடகு
மயிர்தீயன் றன்ன திஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேருன் சோறுங்
கிழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவு

535 மின்சோறு தருநர் பல்வயி னுகர
வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லெ னிமியிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்

540 பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத
மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுங்
அருகெழு பானுள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளி னிசையெழுங் தற்றே
யல்லங் காடி யழிதரு கம்பலை

545 யொண்சட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து
சென்ற னாயிறு னன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுத

531. பி - மி. ‘குறிமுறி யடரும்’

533. ஊன்சோறு : மதுரை. 141, அடிக்குறிப்பைப் பார்க்க.

534. வீழ்ந்த கிழங்கு : “விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை” (மலைபடி. 128) ; “கிழங்குகீழ் வீழ்ந்து” (நற். ஈசு : 1) ; “வள்ளிகீழ் வீழா” (கலி. கூகு : 12) ; “கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க் கும்மே” புறநா. காக : 6.

540. கடற்குட்டம் : “கடற்குட்டம் போழ்வர் கலவர்” நான் மணிக். 16.

544 - 5. “பழுமரத் தீண்டிய பறவையி னெழுஉ, மிழுமென் சும்மை” (மணி. கச : 26 - 7) ; “முட்டிலா மூவறு பாடை மாக்களாற், புட்பயில் பழுமரப் பொலிவிற் ரூகிய, மட்டிலா வளங்கர்”, “சீர்கெழு வளமணை தினைத்து மாசனம்.....பார்கெழு பழுமரப் பறவை யொத் தவே” (சீவக. 93,828) ; “களனவி லன்னமே முதல் கண்ணகன், நளமலர்ப் புள்ளொடு தயங்கி யின்னதோர், கிளவியென் றறிவுருக் கிளர்ச் சித் தாதலாள், வளங்கர்க் கூலமே போது மாண்பது” கம்ப. பம்பை. 7.

- ஞன்முதிர் மதியங் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வற்ற விரவுவர நயங்தோர்
- 550 காத வின்றுணை புணர்மா ராயிதழ்த்
தண்ணறங் கழுநீர் துணைப்ப விழைபுணையூ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னுாற் களிங்கங் கமழ்புகை மடுப்பப்
- 555 பெண்மகிழ் வற்ற பிணைநோக்கு மகளிர்
நெடுஞ்சடர் விளக்கங் கொள்ளி நெடுங்க
ரெல்லை யெல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நானுக்கொள
வேழ்புணர் சிறப்பி னின்றெடுச் சிறியாழ்
- 560 தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து
வீழ்துணை தழீஇ வியல்விசம்பு கமழ
நீர் திரண் டன்ன கோதை பிறக்கிட
டாய்கோ விவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
- 565 மேதகு தகைய மிகுநல மெய்திப்
பெரும்பல் குவளோச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டன் மலர்ப்புதன் மானப்பூ வேய்ந்து
நண்டு னுகம் வடுக்கொள முயங்கி

548 - 9. நிலாவிரிபு பகலுருவற்ற இரவு : “ பகலுரு வறழ்நிலாக் கான்று விசம்பி னகல்வாய் மண்டில னின்றுவிரி யும்மே ” அகநா.
ச 22 : 10 - 11.

554. “ பூந்துகில் கழும லூட்டும் பூம்புகை ” சீவக. 71.

555 - 6. மகளிர் மாலையில் விளக்கேந்துதல் : “ பூந்தொடி மகளிர் சடர்தலைக் கொளுவி ” (தறித்தி. 224); “ பைங்தொடி மகளிர் பலர் விளக் கெடுப்ப ” (மணி. தி : 184); “ மாலை மணி விளக்கங் காட்டி கொடியிடையார் தாங்கொள்ள ”; சிலப். க : 3 - 4.

558. பி - மி. ‘ நானுக் கொள்ளி ’

560. பி - மி. ‘ தாழ்பெயல் ’

562. “ மார்விற்றர் கோலி மழை ” பு. வே. 204.

563. “ செறிதொடி தெளிர்ப்ப வீசி ” நற். உ. 0 : 5.

- 570 மாயப் பொய்ப்பல கூட்டிக் கவவுக்கரங்து
 சேயரு நணியரு நலனயந்து வந்த
 விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
 நண்டா துண்டு வறும்பூத் துறக்கு
 மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
- 575 நெஞ்சே மாப்ப வின்றுயி துறந்து
 பழங்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
 கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேனய
 மணம்புணர்ந் தோங்கிய வணங்குடை நல்லி
 லாப்பொன் னவிர்தொடிப் பாசிழை மகளி
- 580 ரொண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி
 நீனிற விசம்பி லமர்ந்தன ராடும்
 வானவ மகளிர் மானக் கண்டோர்
 நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்
 யாம நல்யாழ் நாப்ப ணின்ற
- 585 முழுவின் மகிழ்ந்தன ராடிக் குண்டுநீர்ப்
 பனித்துறைக் குவவுமணன் முனைஇ மென்றளிர்க்
 கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
 நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி

570. பி. ம். ‘கவவுக் கவர்ந்து’ : “கோதை மார்பினை, நல்லகம் வடுக்கொள் நீங்கி” அகநா. கா00 : 2-3.

572-5. பரத்தையர்க்கு வண்டு : “நறுந்தா துண்டு நயனில் காலை, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்”, “பயன்பல வாங்கி, வண்டிற் துறக்குங், கொண்டி மகளிரை” மணி. கா : 19-20, 108-9.

576. போருந. 64-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

581. நீனிற விசம்பு : முருத. 116-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

582. பி.ம். ‘வானரமகளிர்’ 583. பி-ம்.‘ஏடுக்குறூஉங்கொண்டி’

583. கொண்டி மகளிர் : மணி. கா : 109.

584. யாமநல்யாழ் : “விரல்கவர்க் துழந்த கவர்வி னல்யாழ், யாமழுய் யாமை” (நற். காடு : 9-10); “விளரிப்பாலையிற் ரேன்றும் யாமயாழ்” (பரி. கக : 128, பரிமேல்.); “யாமயாழ் மழலையாள்” கம்ப. நாடவிட்ட. 34.

588. “குறஞ்சைனக் குவளையடைச்சி”, “நீல மடைச்சி” (நற். உங : 3, காடு : 8) : “கஞ்ச லாம்பன் முழுகெறி யடைச்சி” துறுந். அ0 : 1.

- மணங்கமழ் மனைதொறும் பொய்த லயரக்
 590 கணங்கொ எவுனர்க் கடந்த பொலந்தார்
 மாயோன் மேய வோண நன்னூட்
 கோணங் தின்ற வடிவாழ் முகத்த
 சாணங் தின்ற சமந்தாங்கு தடக்கை
 மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்
 595 மாரு தற்ற வடுப்படு நெற்றிச்
 சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவா
 கடுங்களி ஞேட்டலிற் கானுங் ரிட்ட
 நெடுங்கரைக் காழக நிலம்பர இருப்பக்
 கடுங்கட் டேறன் மகிழ்ச்சிரந்து திரிதரக்
 600 கணவ ருவப்பப் புதல்வரப் பயந்து
 பனைத்தேந் திளமுலை யமுத மூறப்
 புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சற்றமொடு
 வளமனை மகளிர் குளீர் ரயரத்
 திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
 605 குரல்புனர் நல்யாழ் முழவோ டொன்றி
 நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுட
 வெண்கட்டர் விளக்க முந்துற மடையொடு
 நன்மா மயிலின் மென்மெல வியலிக்

591. “ஓணத் தானுல காஞுமென் பார்களே”, “நீ பிறந்த திருவோணம்” (தலீ. பெரியாழ். க. 1: 3, 2. 4: 2); “ஓணன் பொரக் கருணை யூக்கினர்” ஆனந்த. வண்டு. 491.

600. தீதிநேரி. க. 600.

602-3. “புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கங், தீர்வினை மகளிர் குள்ளு டரவழும்” (மனி. எ: 75 - 6) என்பதையும் அதன் குறிப் பையும் பார்க்க.

604. “சேக்கை நல்யாழ் செவ்வழி பண்ணி” பேருங். க. 33 : 89.

605-6. “நல்யா மாகுளி பதலையொடு சுருக்கி” (புறநா. 64: 1); “குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே முழவொடு, கூடிசின் நிசைத்த தாமாந் திரிகை” சிலப். க: 139-42.

608. மயிலின் இயலி: மநுத. 205, பேரும்பாண். 330 - 31-ஆம் அடிகளின் அடிக்குறிப்புக்களைப் பார்க்க.

- கடுஞ்சுன் மகளிர் பேணிக் கைதொழுது
- 610 பெருங்தோட் சாலினி முடிப்ப வொருசா
ரருங்கடி வேலன் முருகொடு வளைஇ
யரிக்கூடின்னியங் கறங்கனேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூலப்பினையூ
- 615 மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறு
முரையும் பாட்டு மாட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொன்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னட்
சேரி விழவி ஞர்ப்பெழுங் தாங்கு
- 620 முந்தை யாமஞ் சென்ற பின்றைப்
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவி னெடுங்கடை யடைத்து மடமத
ரொள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி யிருஅங் புரையு மெல்லடை
- 625 யயிருருப் புற்ற வாடமை விசயங்
கவவொடு பிடித்த வகையமை மோதகங்
தீஞ்சேற்றுக் கூவியர் தாங்குவன ருறங்க
விழவி னுடும் வயிரியர் மதியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
- 630 பாயல் வளர்வோர் கண்ணினிது முடிப்பப்

மென்மெலவியலி : “ மென்மெ லம்மலர் மேன்யிதித் தேகினுள் ” (சீவக. 1336); “ சொல்லு மாடு மென்மெல வியலும் ” (தோலி. கனவு. சூ. 10, ந. மேற்.) “ மென்மெல வியலி வீதி போங்து ” பேநுங். ச. 17 : 99.

612. அரிக்கூடின்னியம் : “ அரிக்கூடு மாக்கினை ” புறநா. நடவ : 8.

614. நெடுவேள் : முருத. 211, பேநும்பான். 75-ஆம் அடிக்குறிப் புக்களைப் பார்க்க.

614 - 5. தழூலப் பினையூ நின்ற குரவை : மதுஞ. 159 - 60 - ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

618. பி - ம். ‘பெரும்பெயர்’

624. அடைக்கு இருல் : “ மெழுகு மெல்லடை ” (புறநா. காங் : 10); “ தெனி ரூலன தீஞ்சலை யின்னடை ” சீவக. 2674.

பானுட் கொண்ட கங்கு லிடையது

பேடு மணங்கு முருவுகொண் டாய்கோற்

கூற்றக் கொஃறேர் சமுதொடு கொட்ப

விரும்பிடு மேளந்தோ லன்ன விருள்சேர்பு

635 கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்

தொடலீல வானர் தொடுதோ லடியர்

குறங்கிடைப் பதித்த கூர்துனைக் குறும்பிடிச்

சிறந்த கருமை நுண்வினை நுணங்கற்

னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்

640 மென்னா லேணிப் பண்மாண் சுற்றினர்

நிலனக முளியர் கலன்கைஇக் கொட்குங்

கண்மா ரூடவ ரொடுக்க மொற்றி

வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்

துஞ்சாக் கண்ண ரஞ்சாக் கொள்கைய

645 ரறிந்தோர் புகழ்ந்த வாண்மையர் செறிந்த

நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி

யூர்காப் பாள ரூக்கருங் கணையினர்

தேர்வழங்கு தெருவி னீர்த்திரண் டொழுக

மழையமைந் துற்ற வ்வரைநா எமயமு

650 மசைவில ரெழுந்து நயம்வந்து வழங்கலிற்

கடவுள் வழங்குங் கையறு கங்குலு

மக்ச மறியா தேம மாகிய

636. தொடுதோலடியர் : “தொடுதோன் மரீஇய வடுவாழ் நோன்டி” பேஞ்சிபான். 169.

635 - 6. “குன்று துகளாக்குங் கூர்க்கணையான்” என்பது பாரதம் (தோல். புற்ற. கு. 21, ந. மேற்.); “வேறிரண் டனவும் வில்லு மிடைந்தவும் வெற்பென் ரூலுங், கூறிரண் டாக்கும் வாட்கைக் குழுவை யுங் குணிக்க லாற்றேம்” கம்ப. பாச. 6.

642. “அகன்றுகண் மாறி” மணி. கு : 40.

639 - 42. “நிலனக முளிய னீலத் தாளையன், கலன்கை வேட கையிற் கடும்புலி போன்று” சிலப். கச : 204 - 5.

சிலப். கச : 204-11, அடியாரி. மேற்.

643 - 4. கள்வர்க்குப்புலி : கலி. ச : 1-2.

645. பி - மி. ‘ஆண்மையிற் சிறங்த’

- மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்
போதுபினி விட்ட கமழ்கறும் பொய்கைத்
- 655 தாதுண் டும்பி போது முரண்றுங்
கோத லந்தணர் வேதம் பாடச்
சிரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுஞ்சேர்ப்
- 660 பணிநிலைப் புரவி புல்லுனுத் தெவிட்டப்
பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிநொடை நுவல வில்லோர்
நயந்த காதலர் கவவுப்பினித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய வெய்த விரும்பிக்
- 665 கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய
வொண்பொ னவிரிழை தெழிப்ப வியலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
வண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குரூ ரேன்றச்
- 670 சூதர் வாழ்த்த மாகதர் நுவல
-
653. “பகுக்கப்படுதலிற் பகல்; ‘மற்றையாமம் பகலுறக் கழிப்பி
என்பது மது’” சீலப். ச : 81, அஞ்சிபத. அடியார்.
655. சிவக. 893, ந. மேற்.
656. விடியலில் வேதம் பாடல் : “பூவினுட் பிறங்கோ னவினுட்
பிறந்த, நான்மறைக் கேள்வி நவில்குர வெடுப்ப, ஏம வின்றுயி வெழுது
லல்லதை, வாழிய வஞ்சியுக் கோழியும் போலக், கோழியி னெழாதெப
பேரூர் துயிலே” பரி. பக்கம், 174 - 5.
658. மருதப்பன் காலைக்குரியது : புந்தா. 149; சிவக. 1991.
659. பி - மி. ‘கவழ மகைப்ப’
“கல்லாவினானுர் கவளங் கைப்ப” மல்லை. 36.
660. பி - மி. ‘தெவிட்டி’
பணிநிலைப்புரவி ; மணி. எ : 117.
662. பி - மி. ‘கண்கொடை நுவல நல்லோர்’
665. பி - மி. ‘கண்பொரு பெறிக்கும்’
666. பி - மி. ‘ஒன்பலவிரிழை தளிர்ப்பவியலி’
669. பழஞ்செருக்கு : மலைபடி. 173. 670. பி - மி. ‘சூதரேத்த’,

வேதா ஸிக்ரோடு நாழிகை யிசைப்ப
விமிழ்முர சிரங்க வேறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைக்கற யியம்ப
யானையங் குருகின் சேவலொடு காம

- 675 ரண்ணங் கரைய வணிமயி லகவப்
பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நிங்கிய நீணிற விசம்பின்
மின்னுங்கிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
680 மாணிழழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரநுக்கா மூரங் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
வம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞ்சி ஞர்ப்ப
685 மென்பூஞ் செம்மலொடு நண்கலஞ் சீப்ப
விரவுத்தலைப் பெயரு மேம வைக்கற
மைபடு பெருந்தோண் மழவ ரோட்டி

671. பி-ம். ‘வேதாளியர்’

நாழிகையிசைத்தல் : மூலில. 55 - 8, அடிக்குறிப்பைப் பார்க்க.

670 - 71. சூதர், மாகதர், வேதாளிகர் : சிலப். இ : 48 ; மணி. உ. அ : 50.

சிலப். 5 : 49, அடியாரி. மேற்.

673. பொறிமயிர் வாரணம் : மணி. எ : 116.

673 - 4. யானையங்குருகு : “யானையங் குருகின் கானலம் பெருந் தோடு” (துறுந். நச : 4 - 5); “களிமயில், குஞ்சரக் குரல குருகொ டாலும்” (அகநா. கசடி : 14 - 5); “கீசகீ சென்றெங்கு மானைச் சாத் தன் கலங்து” திருப்பாவை. 7.

678. நீணிற விசம்பு : முநுத. 116, அடிக்குறிப்பைப் பார்க்க.

682. பி-ம். ‘நிலம்படுபுக்க’ 683. பி - ம. ‘குருப்பைக்காயும்’

684. தருமணன் முற்றம் : நெடுநல். 90 ; நற். கசந : 2 ; அகநா. காஞ்ச : 9 ; பேருங். க. 34 : 40.

686. ஏமவைக்கற : “ஏமவைகல்” துறுந். கடவுள் ; பரி. கன : 53.

687. மழவரோட்டி : “உருவக் குதிரை மழவ ரோட்டிய” அகநா. க : 2.

- மிடைப்புலத் தொழிந்த வேந்துகோட் டியாஸீன்
பகைப்புலங் கவர்ந்த பாய்ப்பரிப் புரவி
- 690 வேல்கோ லாக வாள்செல நூறிக்
காய்சின முன்பிற் கடுங்கட் க.ளிய
ரூர்சடு விளக்கிற் நந்த வாயமு
நாடுடை நல்லெலயி லணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழுஉப் பழிச்சி
- 695 நாடர வந்த விழுக்கல மனைத்துங்
கங்கையம் பேரியாறு கடற்படச்சு தாறுங்
களந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ஞலகங் கவினிக் காண்வர
மிக்குப்புக் தூய்திய பெரும்பெயர் மதுரைச்
- 700 சினைதலை மணந்த சுரும்புபடு செங்கி
யொண்டும் பிண்டி யவிழ்ந்த காவிற்
சுடர்பொழிந் தேறிய விளங்குத்திர் ஞாயிற்
நிலங்குத்தி ரிளாவெயிற் ரேஞ்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிஷை
- 705 நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து
மயிலோ ரண்ன சாயன் மாவின்

688. இடைப்புலத்தொழிந்த : மதுரா. 349.

692. ஊர்ச்சுவிளக்கு : புறநா. எ : 8.

691 - 2. “அரலூர் மதியிற் கரிதூர வீம, இரலூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைங்நற, பல்லான் ரெருமூவும் பகந்காண்மார் போர்கண் டோர், கொல்வார்ப் பெருஅர் கொதித்து” தோலி. புறத். கு. 3, ந. மேற் ; மதுரை. 126, அடிக்குறிப்பைப் பார்க்க.

694. கைதொழுஉப் பழிச்சி : பேரும்பாண். 463.

695 - 7. மலைபடி. 526 - 9.

693 - 7 மதுரை. 149 - ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

698. “வானத் தன்ன வளங்கர்” (மதுரை. 741); “மாங்தூருஞ் சேர விரும்பொறை யோம்பிய நாடே, புத்தே ஞலகத்தற்று” புறநா. எ : 34 - 5.

699. “மலிபுகழ்க்கூடல்” மதுரை. 429.

706. பி - மி. ‘மயிலோடன்ன’

மயிலோரன்னசாயல் : ப. கச, 3-ஆம் அடிக்குறிப்பையும், சிறு பாண். 16 - ஆம் அடியின் அடிக்குறிப்பையும் பார்க்க.

- தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்
தீர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
ரெண்குழு புணரிய வண்டாழ் காதிற்
710 கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத்
தாதுபடு பெரும்போது புரையும் வரண்முகத்
தாய்தொடி மகளிர் நறுங்தோள் புணர்ந்து
கோதையிற் பொலின்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயி லெடுப்ப வினிதி னெழுந்து
715 திண்கா மூர நீவிக் கதிர்விடு
மொண்கா மூரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூச்வன மொய்ப்ப
வெருத்தங் தாழ்ந்த விரவுப்பூங் தெரியற்
பொலஞ்செயப் பொலின்த நலம்பெறு விளக்கம்
720 வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்
சோறமை வற்ற நீருடைக் கலிங்க
முடையணி பொலியக் குறைவின்ற கவைஇ
வல்லோன் றைஇய வரிப்புளை பாவை
முருகியன் றன்ன வருஷினை யாகி
725 வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்
தொன்னு ரோட்டிய செருப்புகன் மறவர்

706 - 7. மகளிர்மேனிக்கு மாந்தளிர் : முநுத. 143 - 4 - ஆம் அடி
களின் அடிக்குறிப்பைப் பார்க்க.

707 - 9. “ ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுங் தளிரோடும் ” கலி.
கூ : 7.

710. சுடரிதழ்த்தாமரை : மதுரை. 249.

715 - 6. பி - பி. ‘கதிர்விடுபொண்காழ் ’

“ தன்கடற் பிறங்த முத்தி ஏரமு, முனைதிறை கொடுக்குங் துப்பிற்
றனமலைத், தெறலரு மரபிற் கடவுட்பேணிக், குறவர் தங்த சங்தி னூரமு,
மிருபே ராரமு மெழில்பெற வணியுங், திருவீழ் மார்பிற் ரெற்னவன் ”
(அகநா. கந : 1 - 6); “ கோவா மலையாரங் கோத்த கடலாரம்.....
தென்னர் கோன் மார்பினவே ” சிலப். கள : உள்வரி. 1.

718. விரவுப்பூங்தெரியல் : மதுரை. 745.

720 - 21. பி - பி. ‘சுடர, வறையமைவற்ற சோறுடைக்கலிங்கம் ’

723. “ வல்லோன் றைஇய பாவைகால் ” கலி. இகூ : 7.

வாள்வலம் புணர்ந்தனின் ரூள்வலம் வாழ்த்த
வில்லைக் கலைவிக் கணிதாங்கு மார்பின்
மாதாங் செறும்த்தோன் மறவர்த் தம்மின்
730 கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கி
ஞல்லெயி அழந்த செல்வர்த்தம்மின்
கொல்லேற்றுப் பைங்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரச மோவில் கறங்க

727. பி-ம். ‘தாள்வலம் பழிச்ச’

726-7. சிறுபான். 212-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

725-8. “அவர்படை வருஉங் காலை நும்படைக், கூழை தாங் கிய வகல்யாற்றுக் குன்ற, விலங்கு சிறையி னின்றனை”, “வேங்து டைத் தானை முனைகெட செரிதர, வேங்துவாள் வலத்த ஞஞாகித, தன்னிறங்து வாராமை விலக்கவிற் பெருங்கடற், காழி யனையன்” (புறநா. கசக: 8-5, நந்த: 1-4); “பொருப்படையுட் கற்சிறை போன், ரெருவன் ரூங்கிய நிலையுரைத்தன்று”, “செல்கணை மாற்றிக் குருசில் சிறைநின்றன்” பு. வே. 54, 263.

730. “கல்லகழ் கிடங்கின்”(மலைபடி. 91); “கல்லறத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்” (அகநா. எக: 3); “பாருடைத்த குண்டகழி” (புறநா. கச: 5); “பாரெலாம் போழ்ச்சதமா கிடங்கு” கம்ப. கரைப். 17.

731. கலி. கல: 62, ந; சிவக. 906, ந. மேற்.

733. பி-ம். ‘மயிர்க்கண் முரச மோவாது சிலைப்ப’

732-3. “ஓடா நல்லேற் றுரிவை கைத்திய, பாடுகொண் முரசம்” (அகநா. நந்த: 1-2); “விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்”, “மண்கொள வரிந்த வைங்குதி மருப்பி, னண்ண னல்லே நிரண்டுடன் முடித்து, வெந்ததன் பச்சை சீவாது போர்த்த, திண்பினி முரசம்” (புறநா. கந: 7, உதா: 1-4); “மயிர்க்கண் முரசோடு வான்பவி யூட்டி”, “மயிர்க்கண் முரச” (சீலப். இ: 88, 91); “எற்றுரி போர்த்த.....முரச” (மணி. க: 29-31); “எற்றுரி முரசம்”, “எற்றுரி போர்த்த வள்வா ரிடிமுரச”, “புனைமருப் பழுங்கக் குத்திப் புவியொடு பொருது வென்ற, கணைகுர லுருமுச் சிற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரன் முரசம்” (சிவக, 2142, 2152, 2899); “எற்றுரியி னியிழ்முரசம்” (யா. வி. செய். கு. சா, மேற். “தாழி ரும்”); “சாற்றிடக் கொண்ட வேற்றுரி முரசம்”, “எற்றுரி முரசி னிறைவன்”, “எற்றுரி போர்த்தமுரசம்” (பேருங். க. 38: 100, 43: 195, உ. 2: 26-9); “மயிர்க்கண் முரச முழங்க” பு. வே. 171.

வெரினிமிர்ஸ் தன்ன தானை நாப்பட்

735 பெருஙல் யானை போர்க்களத் தொழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூங் தும்பை
நீர்யா ரென்னுது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கஜையலைக் கலங்கிப்

740 பிரிபினை யரிந்த நிறஞ்சிதை கவயத்து
வானத் தன்ன வளங்கர் பொற்ப
நோன்குறட்டன்ன மூன்சாய் மார்பி
ஊயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மி
னிவங்த யானைக் கணநிரை கவர்ந்த

745 புலர்ந்த சாந்தின் விரவுப்பூங் தெரியற்
பெருஞ்செயாவலர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக வேணேருங் தம்மென
ஸரையா வாயிற் செறுஅ திருந்து

“மயிர்க்கண் முரசு” என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்” சிலப்.

டி : 88, அடியாரி.

734. பி-ம். ‘எரிபரங்தன்ன’, ‘எரி நிகழ்ந்தன்ன’
படைக்கு செருப்பு : “கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்”,
பு. வே. 55.

737. பொலம்பூங்தும்பை : பதின். சுடு : 1; புறநா. உ : 14, ஏ : 20, கூ : 15.

739. காழ்மண்டெல்கம் : “காழ்மண் டெல்கங் களிற்றுமுகம் பாய்ந்தென” (மலைபடி. 129); “காழ்மண் டெல்கமொடு காற்படை பரப்பி” பெநுங். ந. 19 : 212.

740. பி-ம். ‘வளங்கெழு ககர்நோன்’

வானத்தன்ன ககர் : மதுரை. 698 - ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

742. “எஃகா னேங் கடிப்பமெய் சிதைந்து” (பதின். கூ : 17); “கார்குழ் குறட்டின் வேணிறத் திங்க”, “தச்ச னடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே” (புறநா. உ.அங் : 8, உ.கூ : 4 - 5); “லீரவே ஊடம்பெலாஞ் குழ வெம்புலால், சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார், ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய, வாரமே யமைந்த தேர்க் குழிச் யாயினார்” சீவக. 790.

747. போநா. 101, ந. மேற்.

பாணர் வருக பாட்டியர் வருக

750 யாணர்ப் புலவரோடு வயிரியர் வருகென
விருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங்
கொடுஞ்சி நெடுங்தேர் களிற்றெழும் வீசிக்
களங்தோறுங் கள்ளரிப்ப
மரங்தோறு மைவீழ்ப்ப

755 நினைவுண்கூட் டுருக்கமைய
நெய்க்கனிந்து வறையார்ப்பக்
குருஉக்குய்ப்புகை மழைமங்குலிற்
பரங்துதோன்று வியனகராற்
பல்சாலை முதுகுடுமியி

760 னல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டெண்ட புகழ்சால் சிறப்ப
நிலங்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றேர்
765 பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் ரேஞ்சி
யரியதந்து குடியகற்றிப்
பெரியகற் றிசைவிளக்கி

752. கொடுஞ்சி நெடுங்தேர் : பேரும்பாண். 416 - 4-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

பரிசிலர்க்குத் தேர் கொடுத்தல் : மதுரை. 223 - 4-ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

தேரோடுகளிறுத்தருதல் : சீறுபாண். 142 - 3-ஆம் அடிகளன் அடிக குறிப்பைப் பார்க்க.

களிறுத்தருதல் : பொருந. 125 - 6 - ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.

755. பி - மி. ‘ஊன்குட்டு’ 758. ‘தோன்றிய வியன்சாரல் ’

759 - 60. பி - மி. ‘முதுகுடியிங் ’

760 - 61. “ பல்கேள்வித் துறைபோகிய, தொல்லாணை நல்லாசிரியர் ” பட்டினப். 169 - 70.

763. மதுரை. 60 - 61 ; “ நிலங்தரு திருவி னெடியோய் ” (பதிற். அட : 16) ; “ நிலங்தரு திருவின்.....களரியர் ”, “ நிலங்தரு திருவி னெடியோன் றனது ” சீலப். கடு : 1 - 2, உட : 3.

முந்தீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீ னடுவட் டின்கள் போலவும்

770 ஷுத்த சற்றமொடு பொலின்தினிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் றலைவ னகக்
கடந்தடு வாய்வா விளம்பல் கோச
ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்

775 பொலம்பூ ஞைவ ருட்படப் புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுஙில மன்ன
ரவரும் பிறருங் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
விலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய

780 மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு
மகிழ்ந்தினி துறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லு யியையே.

768. போநு. 185 - 6 ; பேநும்பாண். 441 - 2.

769. சீறுபாண். 219 - ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

769 - 70. சீறுபாண். 219 - 20-ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப் பார்க்க.

773. கோசர் : புறநா. கசக : 9-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

775. பி - மி. ‘உள்பட’

779 - 81. போநு. 85 - 8-ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப் பார்க்க ; “ ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடிப்ப மகிழ்ச்சிந், தாங்கினி தொழுகுமதி பெரும ” (புறநா. உச : 31 - 3) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.

782. நல்லூழி : மதுரை. 21.

இதன்பொருள்.

இப்பாட்டிற்கு மாங்குடிமருதலூர் மதுரைக்காஞ்சியென்று துறைப் பெயரான்றில் திணைப்பெயராற் பெயர் கூறினார். இத்திணைப்பெயர் பள்ளிருப்பதல் முதலிய நூல்களாற் கூறிய திணைப்பெயரன்று, தோல்காப் பியனுர் கூறிய திணைப்பெயர்ப்பொருளே இப்பாட்டிற்குப் பொருளாகக் கோடவின். வஞ்சி மேற்செல்லவானும், காஞ்சி எஞ்சாதெதிர் சென் ஹான்றலானும், “வஞ்சியுங் காஞ்சியுங் தம்முண்மாறே” எனப் பள்ளிருப்பதலத்திற்கூறிய திணைப்பெயர் இப்பாட்டிற்குப் பொருளான்மையுணர்க. அவர் முதுமொழிக்காஞ்சி முதலியவற்றைப் பொதுவியலென்று ஒரு படலமாகக்கூறவின், அவை திணைப்பெயராகாமை யுணர்க.

இனி, மதுரைக்காஞ்சியென்றதற்கு மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சியென விரிக்க. இஃது உருபும்பொருளும் உடன்றோக்கது. 1 “காஞ்சி தானே பெருங்திணைப் புறனே” என்பதனாற் காஞ்சிப் பெருங்திணைக்குப் புறனையிற்று. அது, 2 “பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றுனு, நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” என்பதாம். இதன்பொருள் : பாங்கு அரு சிறப்பின் - தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக, பல ஆற்றானும் - அறம் பொருள் இன்பமென்னும் பொருட்பகுதியானும், அவற்று உட்பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையும் முதலியவற்றானும், நில்லா உலகம் புல்லிய நெறித்து - நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருங்திய நன்னெறியினை உடைத்து அக்காஞ்சியென்றவாறு. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை சான்றேரரையுங் குறிப்பினது காஞ்சித்திணையென்பது பொருளாயிற்று.

இச்செய்யுட்புலவர் இப்பொருளே கோடவின், யாம் இப்பொருளே தர உரைகூறுகின்றார்.

1 - 2. [ஓங்குதிரை வியன்பரப்பி, மெல்லிமுங்கீர் வரம்பாக :] வியல் பரப்பின் ஓங்கு திரை ஒவி முங்கீர் வரம்பு ஆக - அகலத்தையுடைத்தாகிய நீர்ப்பரப்பின்கண்ணே ஓங்குதிரை ஒவிக்குங்கடல் எல்லையாக,

3 - 4. தேன் ஊங்கும் உயர் சிமையம் மலை நாறிய வியல் ஞாலத்து-தேனிரூல் ஊங்கும் உயர்ந்த உச்சியையுடைய மலைகள் தோன்றிய ஆக வத்தையுடைய ஞாலத்தின்கண்ணே,

5. வலம் மாதிரத்தான் வளி கொட்ப - வலமாக ஆகாயத்தின் கண்ணே காற்றுச் சுழல்,

6. வியல் நாண்மீன் நெறி ஒழுக - அகலத்தையுடைய நாண்மீன் கள் தாம் நடக்கும் நெறியின்கண்ணே நடக்க,

1 தோல். புறத். கு. 22.

2 தோல். புறத். கு. 23.

7. பகல் செய்யும் செ ஞாயிறும் - பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த பகலோனும்,

8. இரவு செய்யும், வெள் திங்களும் - இராப்பொழுதை உண்டாக்கும் வெள்ளிய மதியும்,

9. மை தீர்ந்து கிளர்ந்து விளங்க - குற்றமற்றுத் தோன்றிவிளங்க,

10. மழை தொழில் உதவ - மேகம் தானே பெய்தற்கிருப்பிலை வேண்டுங்காலத்தே தர,

1 உழுவத்தொழிற்கு உதவவென்றுமாம்.

மாதிரம் கொழுக்க - திசைகளெல்லாம் தழைப்ப,

மலைகள் விளைந்துகொழுக்கவென்றுமாம்.

11. [தொடுப்பி னயிரம் வித்தியது விளைய:] தொடுப்பின் வித்தியது ஆயிரம் விளைய - ஒருவிதைப்பின்கண்ணே விதைத்தவிதை ஆயிரமாக விளைய,

12. நிலனும் - விளைநிலங்களும்,

மரனும் - மரங்களும்,

பயன் எதிர்பு நந்த-பல்லுயிர்க்கும் தம்பயன்கொடுத்தலே 2 ஏறட்டுக் கொண்டு தழைப்ப,

13. நோய் இகந்து 3 நோக்கு விளங்க - மக்கட்குப் 4 பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க,

14-5. [மேதக மிகப்பொலிந்த, வோங்குசிலை வயக்களிறு:] மிக பொலிந்த ஓங்கு சிலை வய களிறு மே தக - அறவும் பொலிவுபெற்ற ஏலக்தைத் தாங்குதல்வளருந்தன்மையையுடைய வலியையுடைய வாகிய திக்கயங்கள் இவர் தாங்குதவின் வருத்தமற்று மேம்பாடுதக,

1 “காலை மாரி பெய்துதொழி வாற்றி” (பதிற். அச : 21); “எரி னுழாஅ ருழவர் புயவென்னும், வாரி வளங்குன்றிக் கால்” துறள். 14.

2 ஏறட்டுக்கொள்ளல் - மேற்கொள்ளல் ; மதுரை. 147, ந.

3 நோக்கு - அழகு : “பெரிய நோக்கின - பெரிய அழகையுடைய” சிவக. 1461, ந.

4 “நோயொடு பசியிகங் தொரீஇப், பூத்தன்று பெருமான் காத்தநாடே”, “நீபுறந் தருதலி னேயிகங் தொரீஇய, யாணரங்கள் னுடும்” (பதிற். கந : 27-8, கடி : 33-4); “பசியும் பிணியும் பகையு நீங்கி” (சீலப். இ : 72, மணி. க : 70); “பசிபகை யானதுங் தீங்கு நீங்கி”, இரண்டாவது துலோத்துங்கள் மேயிக்கீர்த்தி.

5 “கட்டிரென்றத், தாங்கிப் பொறையாற்றுத் தத்தம் பிடர்சின்றும், வாங்கிப் பொதுங்கிக் மண்முழுதும் - ஓங்கிய, கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன், முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற, வருத்தமறமறந்து மாதிரத்து வேழும், பருத்தகடாங்திறந்து பாய” விக்கிரம உலா ; கம்ப. 2. மந்திரப். 16-ஆஞ் செய்யளைப் பார்க்க.

1 சருளும் படியுமாகப் பண்ணினவிடத்துப் பண்ணிச்சும் யானே யென்றுரைப்பாருமூலர்.

16 - 7. [கண்டுதண்டாக் கட்கின்பத், துண்டுதண்டா மிகுவளத் தான் :]

2 உண்டுதண்டா மிகு வளத்தான் - உண்டு அமையாத உணவுமிகு கின்ற செல்வத்தோடே,

கண்டுதண்டா கட்கு இன்பத்து - நோக்கியமையாத 3 கட்கு இனிமையினையும்,

18. உயர் பூரிமம் விழு தெருவில் - உயர்ந்த 4 சிறகுகளையுமுடைய சீரியதெருவிலிருக்கும் மாந்தர் (20),

பூரிமம் - சாந்திட்ட தொட்டிகளன்பாருமூலர்.

19 - 20. [பொய்யறியா வாய்மொழியாற், புகழ்நிறைந்த நன்மாந்த ரொடு:] வாய் மொழியால் புகழ் நிறைந்த பொய் அறியா எல் மாந்த ரொடு - 5 மெய்மொழியே எக்காலமும் கூறுதலாற்பெற்ற புகழ் நிறைந்த 6 பொய்யைக் கேட்டறியாத எல்ல அமைச்சருடனே,

21. 7 எல் ஊழி அடி படர - என்றுகிய ஊழிக்காலமெல்லாம் தமக்கு அடிப்பட்டு டடக்க,

22. பல் வெள்ளம் மீ கூற - பல 8 வெள்ளமென்னும் என்னைப் பெற்ற காலமெல்லாம் அரசாண்டதன்மையை மேலாகச்சொல்லும்படி

23. உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக - உலகத்தையாண்ட உயர்ச்சிபெற்றேர் குடியிலுள்ளவனே,

மாதிரம் கொழுக்க (10) வித்தியதுவிளைய (11) நிலனும் மரனும் நங்த (12) வனிகொட்டகையினுலே (5) மழை தொழிலுதவ (10) என முடிக்க.

1 இவ்வாறமைந்த படியினைக் களிற்றுப்படி யென்று வழங்குவர்.

2 உண்டு - நுகர்ந்து எனலும் பொருந்தும்.

3 கட்கு - கண்ணுக்கு.

4 சிறகு - தெருவின் இருபுறத்துமூன்றைகளின் வரிசை ; ‘தென் சிறகு வடத்சிறகு’ எனவரும் வழக்கினையுணர்க.

5 “பொய்யாமையன்ன புகழில்லை” துறள். 296.

6 “பொய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன்” கம்ப. கை கேசி. 31.

7 “நல்லாழியென்றார், கவியூழியல்லாத ஊழியை” என்பர் பின் ; மதுரை. 781 - 2, ந.

8 வெள்ளம் - ஒருபேரன் ; “வெள்ள வரம்பி ஊழி” (ஜங். உஅக : 1); “வெள்ளமு நுதலிய, செய்குறி யீட்டம்” (பரி. ஏ : 14-5); தோல். புள்ளி. சு. 98, உரையைப் பார்க்க.

வியன்னாலத்திடத்தே (4) மழைதொழிலுதவ (10) நாண்மீன் நெறி யொழுக (6) நூயிறும் (7) திங்களும் (8) விளங்க (9) கோக்கு விளங்கக் (18) களிறு (15) மேதக (14) நன்மாந்தரோடே (20) ஊழி அடிப்பட்டு நடக்கும்படி (21) மீக்கூற (22) முங்கீர்வரம்பாக (2) உலக மாண்ட உயர்ந்தோர்மருக (23) என முடிக்க.

1 இவர்கள் தருமத்தில் தப்பாமல் நடத்தவே இக்கறியவையும் நெறிதப்பாமல் நடக்குமென்றார்.

24 - 5. பினாம் கோட்ட களிறு 2 குழும்பின் நினம் வாய் பெய்த பேய் மகளிர் - பினங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நினத்தைத்தின்ற பேய்மகளிருடைய தணங்கை (26),

26. இனை ஒவி இமிழ் 3 துணங்கை சீர் - இனைத்த ஆரவாரம் முழுங்குகின்ற துணங்கைக்கூத்தின் சீர்க்கு,

27. பினை யூபம் எழுந்து ஆட - செறிந்த குறைத்தலைப்பினாம் எழுந்து நின்று ஆடுகையினுலே,

28. அஞ்சு வந்த போர்க்களத்தான் - 4 அஞ்சுதலுண்டான போர்க்களத்திடத்தே,

29. ஆண் 5 தலை அணங்கு அடுப்பின் - ஆண்மக்கள் தலையாகிய கோக்கினாரை வருத்தும் அடுப்பின்கண்ணே,

1 “இயல்புளிக் கோலோச்ச மன்னவ னட்ட, பெயலும் விளையுஞ் தொக்கு” (துறள். 545); “கோணிலை திரிந்திடிற் கோணிலை திரியும், கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்” (மனி. ஏ : 8-9); “கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி, நீணில மாரி யின்றி விளைவங்கிப் பசியு நீடிப், பூண்மூலை மகளிர் பொற்பிற் கற்பழின் தறங்கண் மாறி, யாணையில் வலகு கேடா மரசுகோல் கோடி னெண் ரூன்” சீவக. 255.

2 குழும்பு : இக்காலத்துக் கும்பு என மருவிவழங்கும்.

3 துணங்கையின் இயல்லை, முநுது. 56-ஆம் அடியின் உரையினுல் அறியலாகும்.

4 பேய் ஆடியயரும் இடங்கள் அச்சம் தருவனவாதலை மணி மேகலை யில், “கண்டொட்ட இண்டு கவையடி பெயர்த்துத், தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக், கண்டனன் வேர்குக் கடுகவை யெந்தி, விண்டோர் திசையின் விலித்தனன்பேய்க்கென் னுயிர்கொடுத் தேனென” (க : 125-30) எனவரும் பகுதியிற் கூறப்படுஞ் செய்தியாலறியலாகும்.

5 தலையைப் பேய்கள் அடுப்பாகக் கோடல் : “அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன”, “முடித்தலை யொப்ப வடுப்பென வைத்து” திரு வதுப்பு, பொருகளத். செருக்களத்.

30 - 31. வய வேந்தர் ஒன் குருதி சினம் தீயின் பெயர்பு பொங்கல் வலியினையுடைய வேந்தருடைய ஒன்ஸிய 1 குருதியாகிய உலை சினமாகிய தீயின் மறுகிப் பொங்குகையினுலே,

32 - 8. [தெறலருக் கடுந்துப்பின், விறல்விளங்கிய விழுச்சுர்ப் பிற், ரூட்டத்தோட்கை துடுப்பாக, வாடுற்ற ஓன்சோறு, நெறியறிந்த கடிவாலுவ, னடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர :]

தொடி தோள்² கை துடுப்பு ஆக (34) ஆடு உற்ற ஊன் சோறு (35) - 3 வீரவளைய உடையவாகிய தோளையுடைய கைகள் துடுப்பாகக் கொண்டு துழாவி அடுதலுற்ற ஊனினுகிய சோற்றை,

நெறி அறிந்த கடி வாலுவன் - இடுமுறைமையறிந்த பேய்⁴ மடையன்,

தெறல் அரு கடு துப்பின் (32) விறல் விளங்கிய விழு சூர்ப்பின் (33) அடி ஒதுங்கி பின் பெயரா (37) படையோர்க்கு முருகு அயர (38)-பகைவராற் கோபித்தற்கு அரிய கடிய வலியினையும் வெற்றிவிளங்கிய சிரிய கொடுக்கதொழிலினையுமுடையராய் இட்ட அடிவாங்கிப் பின் போகாத வீரர்க்கு வேள்விசெய்யும்படி,

39. அமர் கடக்கும் வியல் தானை - போரைவல்லும் அகலத்தை முடைய படையினையுடைய,

போர்க்களத்தே (28) ஆடுற்றசோற்றை (35) வாலுவன் (36) அடி பெயரா (37) வீரர்க்கு முருகயரக் (38) கடக்குஞ்தானையென்க.

40 - 42. [தென்னவற் பெயரிய துன்னருங் துப்பிற், ரூன்முது கடவுட் பின்னர் மேய, வரைத்தா முருவிப் பொருப்பிற் பொருங:]

வரை தாழ் அருவி பொருப்பின் கடவுள் - பக்கமலையிலே விழு கின்ற அருவியினையுடைய பொதியின்மலையிலிருக்கும் கடவுள்,

தென்னவன் பெயரிய துன் அரு துப்பின் தொல் முது கடவுள் பின்னர் மேய பொருங - 5 இராவணைத் தமிழ்நாட்டையாளாதபடி

¹ குருதியை உலையாகப் பெய்தல் : “அவற்றி னுலையென விரத்தம் விடுவன” போருகளத்தலைக்காதப்பு.

2-கைகளைத் துடிப்பாகக்கொள்ளல் : “அவர்கரவகப்பை யவை கொடு புகட்டி யடுவன” ஷட். 3 தொடி - வீரவளை ; மதுரை. 720, ந.

4 மடையன் - சோருக்குவோன்.

5 தென்னுட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்தி வந்த இராவணைனை, அகத்தியர் பொதியின்மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக கின்ரென்பது பண்டை வரலாறு ; அவர் இசையிலே வல்லுங்கெரன்பது, “மன்னு மகத்தியன்யாழ் வாசிப்பு” (தீருக்கைலாய ஞாவாவுலா), “தமிழ்க்குன்றில் வாழுஞ் சடாதாரி பேர்யாழ் தழுங்குங் திருக்கை” (தக்க. 589) என்பவற்றாலும், பொதியில் உருகியது, “இனிய பைங்

போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழுமைமுதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றேஞ்சிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே,

1 “ திசைசிலைக் களிவிய னா குவும் ” என்றதனால், இராவணன் தென்றிசை யாண்டமைபற்றித்¹ தென்னவெனன்றார் ; இப்பெயர் பாண் டியற்கும் 3 கூற்றுவற்கும் ஏற்றுநின்றாற்போல. அகத்தியனைத் தென் றிசையுயர்ந்த நொய்ம்மைபோக இறைவனுக்குச் சிரோப்ப இருங்தா வென்பதுபற்றிக் கடவுளென்றார். இராவணனுள்ளதல் பாயிரச்சுத் திரத்து⁴ உரையாசிரியர் கூறிய உரையானுமுனர்க.

இனி, 5 “ முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா, விப்போழ்து போழ்தென் நதுவாய்ப்பக் கூறிய, வக்கடவுன் மற்றக் கடவுள் ” என 6 இருடிகளையும் கடவுளென்று கூறியவாற்றானும் காண்க.

இதனால், 7 அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் பாண்டியனிருந்து தமிழாராய்ந்த சிறப்புக்காறினார்.

8 கூற்றுவைனையுதைத்த கடவுளென்று இறைவனுக்கி, அவன்பின் வெரன்றது அகத்தியனென்று பொருள்கூறின், இறைவனுக்குத் தமிழின் பொதியமால் வரைபோ விசைக்குருகாது ” (கோணசைல. 26) என்பதனாலும், அகத்தியர் அதனையுருக்கியது, “ மலை, முன்னு ஞருக்கு முனிநிகர்வை ” (வேங்கையுலா, 319) என்பதனாலும், இரா வணைன இசைபாடி அடக்கியது, “ பொதியிலின்கண் இருந்து இரா வணைனைக் கந்தருவத்தாற் பினித்து, இராக்கத்தரை ஆண்டு இயங்காமை விலக்கி ” (தோல். பாயிரம். ந.), “ இசைக்குருகப் படுசிலை - இராவண ஜைப்பினிக்கக் குறமுனிபாடும் இசைக்கு உருகப்பட்ட பொதியின்மலை ” (தந்தை. 345, உரை) என்பதற்றாலும் உணரப்படும்.

1 தோல். எச்ச. கு. 53.

2 “ தெள்ளவன் மலையெடுக்கச் சேமிகழ நடுங்கக் கண்டு ” தே. திருநா. திருக்கச்சிமேற்றவளி.

3 தென்னவெனன்னும் பெயர் கூற்றுவனுக்காதல் : “ சட்டத் தெள்ளவன் றன்கடா வேங்தனை, வெட்டி ” (தக்க. 684); “ காலத் தெள்ளவன் மகிடமேருன் ” அநுஞால. பாகம்பெற்ற. 4.

4 உரையாசிரியரென்னும் பெயர்க்குரியராக இப்பொழுது கருதப் படும் இளம்பூரணர் உரையில் இச்செய்தி காணப்படாமை ஆராய்ச்சிக் குரியது. 5 கலி. கந் : 11 - 3. 6 இருடிகளைக் கடவுளென்றல் : சீலப். கக : 5; சீவக. 96, 1124; பேநுங். உ. 11 : 150, ச. 10 : 153.

7 இச்செய்தியை இறையலூரகப் போருள் முதற்குத்திர உரையின வறியலாகும்.

8 “ மறைமுத முதல்வன் பின்னர் ” (சீலப். கல) என்பதற்கு, மறைமுத முதல்வன் - மாதேவன் ; இவன் பின்னர் அகத்

தம்பியென்றல் சாலாமையானும், 1 அப்பொருடருங்காலத்து, முன்னவன் பின்னவன், முன்னேண் பின்னேணன்றல்லது அச்சொல் நில்லாமையானும் அது பெருங்காது. 2 “முன்னரே சாங்கன் முனிதக்கமூப்புள, பின்னரும் பீடழிக்கு நோயுள” எனப் பிரூண்டும் முன்னர் பின்னரென்பன இடமுணர்த்தியே நிற்குமென்றுணர்க.

3 பொருங்கென்றது 4 தான் பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு.

43. விழு சூழிய - சீரிய முகப்பாத்தையுடையவாய்,

விளங்கு ஓடைய - விளங்குகின்ற பட்டத்தையுடையவாய்,

44. கடு சினத்த - கடிய சினத்தையுடையவாய்,

44 - 5. கமழு கடாத்து அளறு பட்ட நறு சென்னிய - கமழுகின்ற மதத்தாலே சேறுண்டான நறிய தலையினையுடையவாய்,

46. வரை மருஞும் உயர் தோன்றல - வரையென்றுமருஞும் உயர்ந்த தோற்றத்தினையுடையவாய்,

47. வினை கவின்ற பேர் யானை - போர்த்தொழிலிலே பயின்ற பெரிய யானை,

இச்செய்தெனச்சுக்குறிப்பாகிய வினையெச்சமுற்றுக்கள் அடுக்கி வங்கனவற்றை நவின்றவென்னும் பெயரெச்சத்தோடு முடிக்க.

48. சினம் சிறந்து களன் உழுக்கவும் - சினமிக்குக் களத்துலீரரைக் கொன்றுதிரியவும்,

49 - 50. மா எடுத்த மலி குருஉ துகள் அகல் வானத்து வெயில் கரப்பவும் - குதிரைத்திரள் பகைவர்மேற் செல்லுதலாலுண்டான மிக்க நிறத்தையுடையவாகிய தாளி அகலுதற்குக் காரணமான ஆகாயத் திடத்தே வெயிலைமறைக்கவும்,

51 - 2. வாம் பரிய கடு திண் தேர் காற்று என்ன கடிது கொட்ட பவும் - தாவும் குதிரைகளையுடைய செலவுகடிய திண்ணியதேர் காற்றுச் சுற்றியடித்ததென்னக் கடிதாகச்சுழலவும்,

தியாகிய கடவள்' என்றெழுதிய அநும்பத் உரையாசிரியரது உரை, இங்கே கூறப்படுவனவற்றேருடு முராஹுதல் காண்க.

1 “பின்னர் - பின்னேன்” (சீலப். கடு) என்னும் அடியார்ச்சு நல்லாநாரையை ஓர்க.

2 நாலடியார், 92.

3 “பொருங் - உவமிக்கப்படுவாய்” (முநுத. 276, ந.), “பொருஙாகு - எனையவற்றிற்கு ஒப்புச் சொல்லப்படும் நாகு” (கலி. காகு : 4 எனப் பிரூண்டும் இதனை யொத்தே இவ்வுரையாசிரியர் பொருளெழுதுதல் அறிதற்குரியது.

4 “பிறர்க்குநீ வாயி னல்லது னினக்குப், பிறருவம் மாகா வொரு பெரு வேங்கே” (பதிற். எண் : 2 - 3); “பிறர்க்குவமக் தானல்லது, தனக்குவமம் பிறரில்லென” புறநா. நெண் : 10 - 11.

53 - 4. [வான்மிகு மறமைந்தர், தோண்முகறயான் வீறுமுற்ற வும் :] வாள் மிகு மறம் மைந்தர் தோள் வீறு முகறயான் முற்றவும் : வாட்போரான் மிகுகின்ற மறத்தையுடைய வீரருடையதோள் வெற்றி முகறயாக வெட்டுதலான் முற்றப்பெறவும்,

1 “விருங்தாயினை யெநிட்யென விரைமார்பகவ் கொடுத்தாற், கரும் பூண்ற வெறிந்தாங்கவ னினதூழினி யெனவே” என்றார் பிறகும்.

55 - 6. இரு பெரு வேந்தரோடு வேளிர் சாய பொருது அவரை செரு வென்றும் - சேரன்சோழனுகிய இருவராகிய பெரிய அரசருடனே 2 குறுநில மன்னரும் இளைக்கும்படி பொருது அவரைப் போரைவென்றும் அமையாமல்,

உம்மை : சிறப்பும்மை.

57 - 9. [இலக்கருவிய வரைநித்திச், சரம்போழுந்த விகலாற்று, ஹயர்க்தோக்கிய விழுச்சிறப்பின் :]

உயர்க்து இலங்கு அருவிய வரை நீந்தி ஓங்கிய விழு சிறப்பின் - உயர்க்து விளக்குகின்ற அருவிகளையுடைய மலையிற் குறிஞ்சிலிமன் னரையெல்லாம் வென்று உயர்க்த சிரிய தலைமையினுலே,

இகல் ஆற்றல் சரம் போழுந்த சிறப்பின் - மாறுபாட்டை எடத்து தலையுடைய பகைவர்காடுகளைப் பலவழியாகப்பினந்த சிறப்பினுலே,

60. நிலம் தந்த பெரு உதவி - நாட்டிலிருக்கின்ற அரசர்நிலக்களையெல்லாம்கொண்ட பெரிய உதவியையும்,

3 மலையும் காடும் அரனூக்கிருந்தஅரசரை அழித்தவலியாலே நாட்டிலிருக்கின்ற அரசர் தத்தம் நாடுகளைவிட்டாரென்றதாம்.

61. பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் - பொன்னுற் செய்த தாரையணிக்த மார்பினையுமுடைய 4 வடிமிபலமிபநின்றபான்டி யன் வழியில் வக்தோனே,

1 சீவக. 2265.

2 குறுநிலமன்னர் - திதியன் முதலாயினேர் ; மதுரை. 128 - 9-ஆம் அடிகளின் உரையைப்பார்க்க.

3 “உண்டாகிய வயர்மண்ணுள்ளுஞ், சென்றுபட்ட விழுக்கலனும், பெறல்கூடுமிவ னெஞ்சுசுறப்பெறின்” (புறநா. கள : 24.. 6) என்பதன் கருத்து இவ்விசேடவரையுடன் ஒப்புநோக்கற்பாலது.

4 ‘முந்நிர்க்கண் வடிமிபலமிபநின்றுநென்ற வியப்பால், நெடியோ னென்றாரென்ப’ (புறநா. க : 10, உரை), “அடியிற் நன்னா வரசர்க்குணர்த்தி, வடிவே வெற்றிந்த வான்பகை பொருது.....கடல் கொள்ள” (சீலப். கக : 17 - 20), “ஆழி வடிமிபலம்ப னின்றனும்” (நூ. சுயம். 137), “கடல்வடிம் பலம்ப னின்ற கைதவன்” (வி. பா. 15-ஆம் போர். 18) என்பனவும், “மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்ய

யானை (47) களனுழக்கவும் (48) துகள் (49) வெயில்கரப்பவும் (50) தேர் (51) கொட்டபவும் (52) மைந்தர் (53) முற்றவும் (54) பொருது செருவென்றும் அமையாமல் (56) விழுச்சிறப்பின் (59) நிலந்தங்த உதவி யினையும் (60) மார்பினையுழுடைய நெடியோன் (61) என்க.

62 - 3. மரம் தின்தூல் வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை - மரங்களைச்சுட்டு மலைகளைச்சூக்கும் பெருமையினையுடைய உருமேற்றை ஒப்பை,

1 “கருஞ்சைல்லேறு” என்றார்பிறரும். இன் : அசை.

64. அரு குழு மிளை - பகைவர்சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காட்டினையும்,

குண்டு கிடங்கின் - ஆழத்தினையுடைய கிடங்கினையும்,

65. உயர்ந்து ஓங்கிய நிரை புதவின் - உயர்ந்துவளர்ந்த கோபுரங்களிடத்து வாயில்களையும்,

நிரை : ஆகுபெயர். உயர்ச்சி ஓங்குதலை விசேஷித்துநின்றது.

66. நெடு மதில் - நெடிய மதிலினையும்,

நிரை ஞாயில் - நிரைத்த சூட்டினையுழுடைய,

அஃது எந்தால் மறைத்தஞ்கு உயர்ப்படுப்பது.

67. [அம்புமி முயிலருப்பம்:] அயில் அம்பு உமிழு அருப்பம் - கூர்மையையுடைய அம்புகளையுமிழும் அரண்களை,

மிளை (64) முதலியவற்றையுடைய அருப்பமென்க.

68 - 9. தண்டாது தலை சென்று கொண்டு நீங்கிய விழு சிறப்பின்- அமையாமல் அவ்விடங்களிலேசென்று கைக்கொண்டு அவ்விடங்களினின்றும் போன சீரிய தலைமையினையுடைய கொற்றவர் (74),

70 - 71. [தென்குமரி வடபெருங்கல், குணகுடகட லாவெல்லை:] தென்குமரி எல்லை ஆ வட பெரு கல் எல்லை ஆ குணகுடகடல் எல்லை ஆ - தென்றிசைக்குக் குமரி எல்லையாக வடத்திசைக்குப் பெரியமேரு எல்லையாகக் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் கடல் எல்லையாக இடையில் வாழ்வோரெல்லாம்,

“மூல்ப சின்றருளி” (பாந்தகதேவர்மேயிக்.) என்பதும், இப்பெயராற் பெறப்படும் செய்தியைக் கூறுவதுகாண்க ; “வென்றிபடச் சிவங்கெதறி யக் கருங்கடல்வெல் வலிதொலைந்து, முன்றெறுமம் புடைந்துபங்கப் பட்டலறி மோதிவிழா, சின்றபடி வடிம்பலம்ப் சின்றதுகண் டேநேரு, மின்றிதுகண் டனம்புதுமை யெனப்பயம்விட் டெழுத்துதித்தார்”, “மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப் சின்றதனால், வேலைவடிம்பலம்ப நின்ற ஜென்றெங்கும் விளங்கியதால்” என்பனவற்றால் இச்சிறப்புப் பெயரையுடையார் உக்கிர குமார பாண்டியரென்று கூறுவர் ; திருவால.

உச : 6, 7.

¹ தழுந்தோகை, கூகள : 1,

72. தொன்று மொழிந்து தொழில் கேட்ப - தம்முடன் பழைய யைச்சொல்லி ஏவல்கேட்கும்படி,

73. வெற்றமொடு வெறுத்து ஒழுகிய - வெற்றியோடே செறிந்து நடந்த,

74. கொற்றவர்தம் கோன் ஆகுவை - வெற்றியுடையோர் தம் முடைய தலைவனுண தன்மையையுடையை,

75 - 6. வான் இயைந்த இரு முங்கீர் பேளம் நிலையை இரு பெள வத்து - மேகம்படிந்த பெரிதாகிய 1 மூன்று நீர்மையையுடைய அச்சம் நிலைபெற்ற கரியகடவிடத்து,

77 - 9. [கொடும்புணரி விலங்குபோழக், கடுங்காலோடு கரை சேர, நெடுங்கொடிமிசை யிதையெடுத்து :]

கடு காலோடு கொடு புனரி விலங்கு போழ இதை எடுத்து - கடிய காற்றுலே வளைகின்ற திரையைக் குறுக்கே பிளங்தோடும்படி பாய்விரிக் கப்பட்டு,

80. இன்னிசைய முரசம் முழங்க - இனிய ஓசையையுடைய முரசம் முழங்காந்தக,

81 - 2. பொன் மலிந்த விழு பண்டம் நாடு ஆர - பொன்மிகுதற் குக் காரணமாகிய சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படியாக,

[நன்கிழிதரும் :] கரை சேர (78) நன்கு இழிதரும் - கரையைச் சேர வாணிகம் வாய்த்துவந்து இழிதலைச்செய்யும்,

83. [ஆடியற் பெருநாவாய் :] நெடு கொடி மிசை (79) ஆடு இயல் பெரு நாவாய் - நெடியகொடி பாய்மரத்தின்மேலே ஆடும் இயல்பினை யுடைய பெரிய மரக்கலம்,

இதையெடுத்து (79) முழங்க (80) ஆர இழிதரும் (82) நாவாயென்க.

84 - 5. மழை முற்றிய மலை புரைய துறை முற்றிய தளங்கு இருக்கை - கருமேகஞ்சுழுந்த மலைபோலக் கடல்சூழ்ந்த அசைகின்ற இருப்பினையும்,

துறை : ஆகுபெயர். சரக்குப்பறித்தற்குக் கடவில் நின்றமரக்கலங்கள் அக்கடல் குழு நின்றதற்கு மழைமுற்றியமலை உவமமாயிற்று.

நாவாய் துளங்கிருக்கையென்க.

86. தெள் கடல் குண்டு அகழி - தெளிந்த கடலாகிய ஆழத்தை யுடைய கிடங்கினையுமுடைய,

87 - 8. சீர் சான்ற உயர் கெல்வின் ஊர் கொண்ட உயர் கொற்றவ - தலைமையமைந்த உயர்ந்த கெல்வின்பெயரைப்பெற்ற சாலியூரைக் கொண்ட உயர்ந்த வெற்றியையுடையவனே,

1 மூன்று நீர்மை - ஸிலத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன ; இந்துல், உடிச - ஆம் பக்கம் அடிக்குறிப்பைப் பார்க்க.

இதனால், தனக்குநடவாததோர் ஊர்கொண்டானென்றார்.

இன்னை அசையாக்கி செல்லுரென்பாருமார்.

இருக்கையின்யும் (85) கிடங்கினையும் (86) உடைய ஊரென்க.

89 - 92. [நீர்த்தெவ்வு நிறைத்தொழுவர், பாடுசிலம்பு யிசையேற்றத், தோடுவழங்கு மகலாம்பியிற், கயனகைய வயனிறைக்கும்:]

வயல் அகைய நிறைக்கும் கயன் நீர் (92) 1 தெவ்வும் நிறை 2 தொழுவர் (89) பாடு சிலம்பும் இசை (90) - வயல்தழைக்கும்படி நிறைத் தற்குக்காரணமான குளங்களில் நிறை வி இடாவான் முகந்துகொள்ளும் நிறையாகநின்று தொழில்செய்வாரிடத்தே ஓவிக்குமோசை,

ஏற்றத் (90) தோடு வழங்கும் அகல் ஆம்பியின் (91) இசை (90) ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப்பத்தரின்ஒலைசை,

93. மெல் தொடை வல் கிழாஅர் இசை (95) - மெத்தென்ற கட்டுக்களையடைய வலிய 4 பூட்டைப்பொறியினேசை,

94. அதரி கொள்பவர் இசை (95) - கடாவிடுகின்றவர்ஓசை.

பகடு பூண் தெள் மணி இசை (95) - எருதுகள் பூண்ட தெள்ளிய மணியின்ஒலைசை,

95. இரு புள் ஓப்பும் இசையே - பயிர்களிற் பொரிய கிளி முதலிய வற்றை ஓட்டும்ஒலைசை,

ஏகாரம் : ஈற்றசை.

என்றும் - எங்காளும்,

96 - 7. மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் பரதவர் மகளீர் குரலவெயாடு ஓவிப்ப - நீலமணிபோலும் பூக்களையடையவாகிய கழி மூள்ளிகளையடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரத

1 ‘தெவ்வு’ என்றபாடமே சேரானது : “ எடுத்தல் படித்தல் ” (பிரயோக. 40) என்பதன் உரையைப்பார்க்க ; “ சோன்னுடுதெவ்வத லும் ” என்றார், ஸீ கசிச்யப்பழிவாநு ; சாந்தி. சகரேற்று. 142.

2 தொழில் செய்வாரென்றும் பொருளில் தொழுவரென்பது, (மது. 122.) என்பழியும், “ செல்லாறி பிருக்தொழுவர் ”, “ செல்லாதொழுவர் ” (புநா. உச : 1, 20க : 2) என்பழியும் வந்துள்ளது.

இடா-இறைக்கடை ; “ பேரிடாக் கொள்ளலுண் கவித்து ” பெரிய. இளையான்குடி. 17.

4 “ காலை யங்கதிற் பூட்டையக் கடமதொன் றமிழ், மேலெ மூந்து செல் கின்றதோர் கடமென மேலை, வேலை வெங்க்கி ரமிழ்ந்துற முழுமதி விண்ணின், பாலெ மூந்தது விரிக்கி ருலகெலாம் பரப்பி ” (சீகாளத்தி. கண்ணியர். 119) என்பதனால், பூட்டைப்பொறியினியல்லபை அறிந்து கொள்க. இது காஞ்சிபுரத்தின் பக்கத்துள்ள ஊர்களிற் பெரும்பாலும் காணப்படும்.

வருடைய மகளிராடும் குரவைக்கூத்தின் ஓசையோடேகூடி ஆரவாரியா விற்பு,

98. ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண் - ஒருபக்கம் விழாக் கொண்டாடுதலாற் பிறந்த ஓசைகள் மாருமல்லின்ற அகலத்தையுடைய ஊர்களிடத்தே யிருந்து,

பாடுகிளம்புமிசை (90) முதலியன குரவையொடு (97) என்றும் (95) ஓலிப்ப (97) ஒருசார் விழவு நின்றங்களென்க.

99. முழுவு தோள் முரண் பொருஙர்க்கு - முழுவுபோலும் தோளினையுடையராய்க் கல்வியால் மாறுபடுதலையுடைய¹ தடாரிப் பொருஙர்க்கு,

100 - 102. உரு கெழு பெரு சிறப்பின் இரு பெயர் பெரு ஆய மொடு இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் - அச்சம்பொருங்திய பெரிய தலையையுடைய² கன்றும்பிடியுமென்னும் இரண்டுபெயரை யுடைய பெரியதிருநூடனே விளங்குகின்ற கொம்பினையுடைய களிறு களைக்கொடுத்தும்,

இருபெயர்க்கு ஆடும் மாடுமென்பாருமூளர்.

103. பொலந்தாமரை பூ குட்டியும் - பொன்னுற்செய்த தாமரைப் பூவைச் சூட்டியும்,

104 - 5. [நலஞ்சான்ற கலஞ்சிதறும், பல்குட்டுவர் வெல்கோவே:]

நலம் சான்ற கலம் சிதறும் கோவே - நன்மையமைந்த பேரணிகலங்களை எல்லார்க்குக்கொடுக்குக்கோவே,

ஊர்களிடத்தே யிருந்து (98) பொருஙர்க்குக் (99) கொடுத்தும் (102) சூட்டியும் (103) அமையாது கலஞ்சிதறுங்கோவேயென்க.

பல் குட்டுவர் வெல் கோவே - பலவாகிய சூட்டாட்டி ஹுள்ளாரை வெல்லுங்கோவே,

என்பது, 3 அடை.

இதனால், தன்னுட்டிஹுர்களிலிருந்து கொடுக்கின்ற சிறப்புக் கூறினார்.

106. கல் காயும் கடு வேனிலொடு - மலைகள் காய்தற்குக்காரண மாகிய கடிய முதுவேனிலாலே,

107. இரு வானம் பெயல் ஒளிப்பினும் - பெரியமேகம் மழையைத் தன்னிடத்தே மறைத்துக்கொள்ளினும்,

¹ தடாரி - கிணைப்பறை ; பு. வே. 218, உரை.

² “கன்றெருடு, கறையடி யானை யிரியல் போக்கும்,.....ஆய்” (புறநா. கந்தி : 11 - 3), “கன்று டைப்பியி நீக்கிக் களிற்றினம், வன் ரெஞ்சர்ப்பாக் கும்பன் யாரி” (கப்ப. நாட்டு. 32) என்பன இங்கே ஆராய்த்தக்கனவை. “அடை” என்றது ‘பல்குட்டுவர் வெல்’ என்றதனை.

108. [வரும்வைகன் மீன்பிறழினும்:] வைகல் வரும் மீன் பிறழினும் - தான் தோன்றுதற்குரிய நாளிலே தோன்றும் 1 வெள்ளி தென்றிசையிலே எழினும்,

109. வெள்ளம் மாருது விளையுள் பெருக - யாறுகள் வெள்ளம் மாருமல் வந்து விளைதல் பெருகுகையினுலே,

110. நெல்லின் ஓசை - முற்றினநெல்லுக் காற்றடித்து அசைதலாலே ஏழுங்க ஓசை,

அநிசர் கம்பலை - அதனை அறுப்பாருடைய ஓசை,

111. புள் இயிழுங்கு ஒலிக்கும் இசை - பறவைகள் கத்துகையினுலே ஆரவாரிக்கும் ஆரவாரம்,

என்றும் - எங்காளும்,

112-3. சலம் புகன்று சுறவு கவித்த புலவு நீர் வியல் பொவத்துத் தம்முள் மாறுபாட்டைவிரும்பிச் சருக்கள் செருக்கித்திரிகின்ற புலால் நாற்றத்தையுடையதாகிய நீரையுடைய அகற்றியையுடைய கடவிடத்துத் துவலை (115),

114-5. நிலவு கானல் முழுவு தாழை குளிர் பொதும்பர் நளி தூவல் - நிலாப்போலும் மணலையுடையகரையினிற் குடமுழாப்போலும் 2 காலையை தாழையை வேல்யியாகவுடைய குளிர்ச்சியையுடைய இளமரக்காவின்கணை வந்து செறிதலையுடைய துவலையின் ஓசை,

116. நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை - நிரைத்த மீன் படகாலே வேட்டையாடுவார்வந்து கரையைச் சேரும் ஆரவாரம்,

1 வெள்ளிக்கோள் தென்றிசையில் ஏழுதல் தீயங்கித்தம் ; இது, “வசையில்புகழ் வயங்குவெண்மீன், றிசைதிரிக்கு தெற்கேகினுஞ், தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுஞ் தான் பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி” (பட்டினப். 1 - 6), “வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப”, “நிலம்பயம் பொழுயச் சுடர்சினங் தணியப், பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப” (பதிற். உச : 24 5, சுக : 13-4), “மைம்மீன் புகையினுஞ் தூமங் தோன்றினுஞ், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்,..... பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே”, “வெள்ளி தென்புலத் துறைய விளைவயற், பள்ளம் வாடிய பயனில் காலை” (புறநா. ககள : 1 - 7, ந-ஆஅ : 1 - 2), “கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிக்குரி வெள்ளி தென்புலம் படரினும்,.....காவிரிப் புது நீர்க் கடுவரல் வாய்த்தலை” (சிலப். கஃ : 102 - 8) என்பனவற்றால் அறியலாகும்.

2 பி - பி. ‘தாளையுடைய’

117. இரு கழி செறுவின் வெள் உப்பு பகர்ச்சராடு - பெரியகழி மிடத்து உப்புப்பாத்தியிலே வெள்ளிய உப்பைவிற்கும் 1 அளவில் வோடே,

118 - 24. [ஒலியோவாக் கவியாணர், முதுவெள்ளிலை மீக்கறும், வியன்மேவல் விழுச்செல்வத், திருவகையா னிசைசான்ற, சிறுகுடிப் பெருக்கொழுவர், குடிகெழீஇய நானிலவரொடு, தொன்றுமொழிந்து தொழில்கேட்ப :]

சிறு குடி பெரு தொழுவர் (122) ஒவி ஓவா கவி யாணர் (118) முதுவெள்ளிலை (119) - சிறிய குடிகளாய்ப் பெரியதொழில்களைச் செய் வாருடைய ஆரவாரமும் ஒழியாத பெருக்கினையடைத்தாயை புதுவரு வாயினையடைய முதுவெள்ளிலையென்னுமர்,

இது குறுங்குறிப்பு.

பகர்ச்சராவியோடே (117 - 8) கெல்வினேதை (110) முதலியாவிலை என்றும் (111) ஓவாத முதுவெள்ளிலையென்க.

மீ கறும (119) இரு வகையான் (121) வியல் மேவல் விழு செல் வத்து (120) இசைசான்ற (121) குடி கெழீஇய நானிலவரொடு (123)- உலகத்துத் தொழில்களில் மேலாகச்சொல்லும் உழவு வாணிகமென் கிண்ற இரண்டுகூற்றுலே அகலம்பொருங்துதலையடைய சீரியசெல்வத் தாலே புகழ்நிறைந்த குடிமக்கள் பொருங்கின நான்குஙிலத்து னாழ் வாருடனே,

தொன்று மொழிந்து தொழில் கேட்ப (124) - பழமைக்கிறின்று ஏவலைக்கேட்கும்படியாக,

125 - 7. கால் என்ன கடிது உராஅய் நாடு கெட எரி பரப்பி ஆலங்கானத்து அஞ்சவர இறுத்து - காற்றெறன்னும்படி கடிதாகப்பரந்து சென்று பகைவர் நாடுகெடும்படி கெருப்பைப்பரப்பித் 2 தலையாலங்கான மென்கிண்ற ஊரிலே பகைவர்க்கு அச்சங்தோன்றும்படி 3 விட்டு,

4 “ எரிபரங்கெடுத்தல் ” என்னுங் துறைக்கிறிற்று.

1 அளவர்-கெய்தனிலமாக்கானால் ஒருவகையார் ; உப்பளத்திற்குரிய தொழில் செய்வோர்.

2 இவ்வூர் தலையாலங்காடென்று வழக்கும் ; இது தேவாரம்பெற்ற ஒரு சிவதலம் ; சோழாட்டிலுள்ளது ; இவ்வூரிற் பகைவரெழுவரையும் வென்றதுபற்றியே தலையாலங்கானத்துச் சேநுவேண்ற நேடுத்தேசேழிய வென்று இப்பாண்டியன் கூறப்படுவான் ; சிலப்பத்தாரத்திற் கூறப்படு பவன் ஆரியப்படை கடங்த கெடுஞ்செழியன்.

3 விட்டு - தங்கி ; விடுதலென்பது பகைமேற்சென்றேர் தங்கு வதற்கே பெரும்பாலும் வழக்கும் ; பு-வே. உ.ரை.

4 தோல். புறத். சு. 8.

128 - 9. அரசு பட அமர் உழக்கி முரசு கொண்டு களம் வேட்ட - நெடுங்கிலமன்னரிருவரும் குறுங்கிலமன்னரவரும் படும்படி போரிலே வென்று அவர் முரசைக் கைக்கொண்டு களவேள்விவேட்ட,

எழுவராவர் : 1 சேரன், செம்பியன், திதியன், எழினி, ஏருமை ஸூரன், இருங்கோவேண்மான், பொருநன்பார்.

130. அடுதிறல் உயர் புகழ் வேங்தே - கொல்லுகின்ற வலியுயர்ந்த புகழையுடைய வேங்தேயென்க.

நானிலவரோடே (123) முதுவெள்ளிலை (119) தொழில் கேட்பத் (124) திறலுயர்ந்த வேங்தனே.

இது 3 தலையாலக்கானத்து வென்றமைக்கிறது.

131. நட்டவர் குடி உயர்க்குவை - நின்னுடனே நட்புக்கொண்டுவருடைய குடியை உயர்த்தலைச்செய்வை ;

132. செற்றவர் அரசு பெயர்க்குவை - நீசெறப்பட்டவர் அரசரிமையை வாங்கிக்கோட்டைச் செய்வை ;

133 - 4. பெரு உலகத்து மேங்தோன்றி சீர் உடைய வீழு சிறப்பின் - பெரிய சன்மக்களிடத்தே மேலாய்த்தோன்றுகையினுலே புகழையுடைய விழுமிய தலைமையினையும்,

135. விளைந்து முதிர்ந்த விழு முத்தின் - சூல்முற்றி ஒளிமுதிர்ந்த சிரிய முத்தினையும்,

136. இலங்கு வளை இரு சேரி - விளங்குகின்ற சங்கினையுடைய பெரிய சங்குகளிப்பாரிருப்பினையும்,

முத்தினையும் சங்கினையுமுடைய சேரியென்க.

137. கள் கொண்டி குடி பாக்கத்து-கள் ளாகிய உணவினையுடைய இழிந்தி குடிகளையுடைய சீறார்களையுமுடைய,

கொண்டி - கொள்ளப்படுதலின் உணவாயிற்று ; கொள்ளையுமென்ப.

1 இந்தால் 55, 56 - ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப் பார்க்க.

2 “மறந்வீங்குபல்புகழ்” (பத்தி. கல : 8) என்பதும் அதனுரையும் சன்றி அறிதற்பாலன.

3 நேடுசீசேழியன் தலையாலக்கானத்துச் செருவென்றமை பின்னுள்ள செய்யுட்களாலும் விளங்கும். “காலிய னெடுங்தேர்க் கைவண் செழிய, னலங்கானத் தமர்கடன் துயர்த்த, வேலினும் பல்லுழ் மின்னி”, “தென்னர் கோமா, னெழுவறழ் தினிதோ ளியறேர்க் செழிய, னேரா வெழுவ ரடிப்படக் கடந்த, வாலங் கானத் தார்ப்பினும் பெரிது” (அகநா. களடி : 10 - 12, உங : 3 - 6); “இமிழ்கடல் வளையிய வீண்டகண் கிடக்கைத், தயிழ்தலை மயக்கிய தலையாலக் கானத்து, மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையு, நின்னெடு தூக்கிய வென்வேற் செழிய” புறநா. கக : 1-4.

138. நல் கொற்கையோர் நசை பொருங்-நன்றாகிய கொற்கை யென்னும் ஊரிலுள்ளோர் கஷ்சதலைச்செய்யும் பொருஙனே,

இதனாற் கொற்கைக்குரியோனென்றார்.

சிறப்பினையும் (134) சேரியினையும் (136) பாக்கத்தினையும் (137) முடைய கொற்கை.

139 - 40. செற்ற தெவ்வர் கலங்க தலைசென்று அஞ்ச. வர தட். கும் அணக்கு உடை துப்பின் - தாங்கள்செறப்பட்ட பகைவர்மனம் கலங்கும்படி அவரிடத்தேசென்று அவர்க்கு அச்சங்தோன்றதங்கும் வருத்தத்தையுடைத்தாகிய வலியினையும்,

141. கொழு ஊன் குறை கொழு வல்சி - கொழுத்த இறைச்சியை முடைய கொழுத்திருக்கின்ற சோற்றினையும்,

ஊனைக் கூட இட்டு ஆக்குதலிற் கொழுவல்சியென்றார். கொழு வல்சி - கொழுவினாகிய வல்சியென்றுமாம் ; இஃது 1 ஆகுபெயர்.

142. புலவு வில் - 2 எந்த அம்புதன்னை மீண்டும் தொடுத்தலிற் புலான்ற்றத்தையுடைய வில்வினையும்,

பொலி கூவை - பொலிந்த 3 கூவைக்கிழங்கினையும்,

கூவை - திரஞ்சுமாம்.

143. ஒன்றுமொழி - வஞ்சினங்கூறுதலையும்,

ஒலி இருப்பின் - ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையுமுடைய,

144. தென்பரதவர் போர் ஏறே - தென்றிசைக்கண்வாழும் பரத வர்க்குப் போர்த்தொழிலைச்செய்யும் ஏறுயவனே,

இதனாற் பரதவரைத் தனக்குப் படையாக அடிப்படுத்தினமை கூறி

துப்பு (140) முதலியவற்றையுடைய பரதவரென்க. [ஞர்.

பரதவர் - தென்றிசைக்கட்குறுநிலமன்னர். அது, 4 “தென்பரதவர் மிடல்சாய, வடவடிகர் வாளோட்டிய” என்னும் புறப்பாட்டாலுமன்றக.

145. அரிய எல்லாம் எளிதினின் கொண்டு - பிறர்க்கு அரிய நுகர் பொருள்களெல்லாம் எளிதாக நின்னூரிடத்தேயிருந்து 5 மனத்தாற் கைக்கொண்டு,

1 ஆகுபெயரென்றது கொழுவென்பதனை ; அது கொழுவினாகிய வேளாண்மைக்காயிற்று.. கொழுவல்சி யென்பதனே, “ பகடு நடங்த கூழ் ” (நாலடி. 2) என்பதனை ஒப்பு சோக்குக.

2 அம்பு புலால் நாறுதல் இதனாற்பெறப்படும் ; “ புலவுதுனைப் பகழி ” (பேரும்பாளி. 269) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.

3 மலைபடி. 137 ; புறநா. உக : 19. 4 புறநா. உகஶ : 1 - 2.

5 “ ஒன்னார், ஆரெயி வஸ்கட்டாகவு நுமதெனப், பாங்கட னிறுக் கும் வள்ளியோய் ” (புறநா. உக : 9 - 11); இராமன் இலங்கை கொள் வதன்முன் வீட்டினாற்குக் கொடுத்த துறையுமது; தோல். புறத். சு. 12, ந.

146. உரிய எல்லாம் 1 ஓம்பாது வீசி - அப்பொருளையெல்லாம் 2 நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தேயிருங்கு பிறர்க்குக்கொடுத்து, என்றது, 3 “கொள்ளார் தேங்குறித்த கொற்றம்” கூறிற்று.

147. நனி புகன்று உறைதும் என்னுது ஏற்று எழுந்து - மிக விரும்பி ஊரின்கண்ணேயிருங்கு உறையக்கடவேமன்றுகருதாதே பகைவர்மேற் செல்லுதலை ஏற்றுக்கொண்டு போக்கிலே ஒருப்பட்டு,

இது 4 வஞ்சிகூறிற்று.

148. பனி வார் சிமையம் கானம் போகி - பனியொழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக்கடங்கு,

சிமையம் : ஆகுபெயர்.

149. அகம் நாடு புக்கு - அவர்கள் உள்ளாடுகளிலே புகுங்கு,

இதனால், 5 “தொல்லெயிற்கிவர்தல்” கூறினார்.

அவர் அருப்பம் வெளவீ - அப்பகைவர்அண்களைக் கைக்கொண்டு அதனாலும்மையாமல்,

இது 6 குடுமிகொண்ட மண்ணுமங்கலங் கூறிற்று. இதனால் அரசர் அரண்களை அழித்தமை கூறினார்.

150. [யாண்பெல கழிய வேண்டுபுலத் திறுத்து:] வேண்டுபுலத்து பல யாண்டு கழிய இறுத்து - நீஅழித்தாடுகளிற் கொள்ள வேண்டும் நிலங்களிலே பலயாண்டுகளும் போம்படி தங்கி,

151. மேம்பட மர்திய வெல் போர் 7 குருசில் - அங்நிலங்கள் பண்டையின் மேலாதற்கு அடிப்படவிருந்த வெல்லும் போரினையுடைய தலைவனே,

8 இது பகைவர்நாட்டைத் தன்னுடைக்கினமை கூறிற்று.

152. உறு செறுஙர் புலம் புக்கு - தொன்றுதொட்டுவந்த பகைவர் நிலத்தே விட்டு,

152 - 3. அவர் கடி காவின் நிலை தொலைச்சி - அவர் காவலையுடைய பொழில்களின் நிற்கின்ற நிலைகளைக் கெடுத்து,

என்றது வெட்டியென்றவாறு.

1 “ஓம்பாத வீகை - சீர்துக்காது கொடுக்கும் கொடை” என்பர் புறப்போருள் வேண்டாமாலை உறையாசிரியர் ; 164.

2 புறநா. கலை-ஆம் செய்யுள் இக்கருத்தை விளக்குதல் காண்க.

3 தோல். புறத். கு. 12.

4 வஞ்சி - மண்ணசையாற் பகைமேற் சேறல்.

5 தோல். புறத். கு. 12.

6 பேருப்பாண். 450-52, ந; மதுரை. 849 - 50, ந.

7 குருசில் - உபகாரியென்பர், பு. வெ. உறையாசிரியர்.

8 மதுரை. 60, ந. பார்க்க.

154-5. இழிப் அறியா பெரு தண் பனை குரு கொடிய ஏரி
மேய் - வளப்பங்குன் றதலை ஒருகாலத்துமறியாத பெரிய மருதனிலங்களை
நிற்கதையுடைய ஒழுங்கினையுடைய நெருப்புண்,

156. நாடு எனும் பேர் காடு ஆக-நாட்டென்னும்பெயர்போய்க் காட்டென்னும் பெயரைப்பொற,

157. ஆசேந்த வழி மாசேப்ப - பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்க,

158. ஊர் இருந்த வழி பாழ் ஆக - ஊராயிருந்த இடங்களைல் வாம் பாழாய்க்கிடக்க,

ಇಲ್ಲಾರಿಗೆ ಈ ಇಟಮನ್ತರುಮಾಡ.

159-60. இலங்கு வளை மடம் மங்கையர் துணங்கை அம் சீர் தழூல் மறப்ப - விளங்குகின்ற வளையினையும் மடப்பத்தினையுமடைய மகளிர் துணங்கைக்கூத்தினையும் அழகினையுடைய தாள்அறுதியை யுடைய¹ குரவைக்கூத்தினையும் மறப்ப,

2 தழுவு : ஆகபெயர்.

161-3. அவை இருந்த பெரு 3 பொதியில் கவவ அடி கடு நோக்கத்து பேய் மகளிர் பெயர்பு ஆட-¹ சான்றேரிருந்த பெரிய அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடியபார்வைகளையுமுடைய பேயாகிய மகளிர் உலாவியாட,

164. அணக்கு வழங்கும் அகல் ஆங்கண் - இல்லுறைதயவுங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து,

1 ப. சூசு, 2-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

² தழுவ வென்பதற்குக் குரவையென்று இங்கே பொருளாடுதிய வாரே, “ஆங்க னயர்வர் தழுவ” (கலி. கஃ: 62) என்றவிடத்தும் எழுதுவர். ³ திந்மநகாப்புப்படை, 226, ந.

4 சான்றேர் - குடிப்பிறப்புமுதலிய எண்குணங்களமைந்தோர்; “எட்டிவகை துதலிய அவையத் தானும்” (தோல். புறத்தினை. சு. 21) என்பதனுரையாலும், “குடிப்பிறப் புதித்துப் பனுவல் குடி, விழுப்பே ரொழுக்கம் பூண்டு நாளும், வாய்மை வாய்மைத்து மாங்கித் தூய்மையின், காதலின் பத்துத் தங்கித் தீற்று, நடுவுளிலை நெடுங்கர் வைகி வைகலு, மழுக்கா நின்மை யவாஅ வின்மையென, விருப்பெரு நிதியமு மொருதா மீட்டுஉ, தோலா நாவின் மேலோர் பேரவை” (ஸ்ரீயமாலை) என்னும் அதன் மேற்கோளாலும், “குடிப்பிறப்புக்கல்வி” (பு. வே. 173, மேற்.) என்பதனுலும், “அழுக்கா நிலாமை யவாவின்மை தூய்மை, யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை - இழுக்காத, நற்புலமை யோடு நடுவு நிலை மையே, கற்புடைய வெட்டிருப்புக் காண்” (வீர. மேற்.) என்பதனுலும் அக்ஞங்களை யறியலாகும்.

பத்துப்பாட்டு.

165. நிலத்து ஆற்றும் குழை புதவின் - நிலத்திலுள்ளாரையெல் வாம் போக்கும் வாசல்காப்பாரையுடைய வாசவின்கண்ணேயிருந்து,
குழை : ஆகுபெயர்.

இனிக் 1 குடும்பதெய்ந்துபோதவின் மண்ணைக் கொழித்துவருமென்பாருமூளர்.

166. அரங்கத பெண்டிர் இனைந்தனர் அகவ - மனக்கவற்சியை யுடைய பெண்டிர் வருங்கிக் கூப்பிட,

167-8. கொழு பதிய குடி தேம்பி செழு கேளிர் நிழல் சேர - வளவிய ஊர்களிடத்தனவாகிய குடிகளெல்லாம் பசியால் உலர்ந்து புற நாட்டிலிருக்கும் வளவிய சுற்றத்தார் தமக்குப் பாதுகாவலாகச் சென்று சேர,

169-70. நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி குடுமிக்கைக் குரா லொடு முரல் - பெரியமாளிகைகளிலே வெந்துவீழ்ந்த கரிந்தகுதிரிடக் களிலே சூட்டினையுடைய கைக்கூசேவல் பேட்டுடனேயிருந்து கதற,

171-2. கழுநீர் பொவிந்த கண் அகல் பொய்கை களிறு மாய் செருங்கியொடு கண்பு அமன்று ஊர்த்தர - செங்கழுநீர்மிக்க இடமகன்ற பொய்கைகளிடத்தே யானைன்றுல்மறையும் வாட்டுகோரையுடனே சண் பக்கேரையும் நெருங்கிவளர,

செருங்கி - செட்டிக்கோரையுமாம்.

173-4. கல் ஏர் எடந்த நசை சால் விளை வயல் பல் மயிர் பின் வொடு கேழல் உகள் - நன்றாகிய ஏருதுகளுமுத நச்சதலமைந்த விளை கின்ற வயலிடத்தே பலமயிரனையுடைய பெண்பன்றியுடனே ஆண் பன்றி ஓடித்திரிய,

பினவென்னும் அகரவீற்றுச்சொல் வகரவுடம்படுமெய்பெற்றது ;
2 “பன்றி புல்வாய் நாயென மூன்று, மொன்றிய வென்ப பினவென் பெயர்க்கொடை” என்றார்.

175. [வாழா மையின் வழிதவக் கெட்டு:] தவ வழி வாழாமை யின் கெட்டு - மிக 3 நின் ஏவல்செய்து வாழாமையினுலே கெட்டு,

இனித் தவக்கெட்டெனக்கூட்டி மிக்கெட்டென்றலுமாம்.

176. பாழ் ஆயின் - பாழாய்விட்டன,

நின் பகைவர் தேஎம் - நின்னெனுடு பகைத்தலைச் செய்தவருடைய நாடுகள் ;

¹ குடுமி - கதவைத்தாங்கி நிற்பதாயுள்ள ஒருறுப்பு ; “தாயரடைப்ப மகளிர் திறங்கிடத், தேயத்திரிந்த குடுமியவேகதவு” (முத்); “திருகுங் குடுமியிலிடிவளவுங் தேயுங் கபாடம்” கலிங்க. கடை. 49.

² தோல். மரபு. சு. 58. ³ “தொன்றுமொழிந்து தொழில் கேட்ப” (மதுரை, 72) என்பது இங்கே கருதற்பாலது.

177 - 9. [எழாஅத்தோ வியிழ்முழக்கின், மாஅத்தா ஞயர்மருப்பற், கடுஞ்சினத்த களிறுபரப்பி :]

இமிழ் முழக்கின் மா தாள் உயர் மருப்பின் கடி சினத்த களிறுபரப்பி - முழங்குகின்ற ஒலையையும் பெருமையையுடைய கால்களையும் தலைகளேந்தின கொம்புகளையுடைய கடியசினத்தவாகிய யானைகளைங்கும்பரப்பி,

180. [விரிகடல் வியன்றையொடு :] 1 எழா தோள் (177) விரிகடல் வியல் தானையொடு - 2 முதுகிட்டார்மேற் செல்லாத தோளைன யுடைய விரிகின்ற கடல்போலும் அகற்சியையுடைய படையோடே,

181. முருகு உறழ பகை தலை சென்று - முருகன் பகைவர்மேற் செல்லுமாறுபோலத் தடையறப் பகைவரிடத்தே சென்று,

முருகு - தெய்வத்தன்மை ; ஆகுபெயராய் நின்றது.

182. அகல் விசம்பின் ஆர்ப்பு இமிழ் - அகன்ற ஆகாயத்தின் கண்ணே படையெழுந்த ஆரவாரமொலிப்ப,

விசம்பெனவே ஆகுபெயராய்த் தேவருலகை யுணர்த்திற்று.

183. பெயல் உறழ கணை சிதறி - மழையோடே மாறுபடும்படி அம்புகளைத்தாலி,

184. பல புரவி நீறு உகைப்ப - 3 பல குதிரைத்திரள் ஓடுகின்ற விசையால் துகள்களை ஏழுப்ப,

185. வளை நரல - சங்கம் முழங்க,

வயிர் ஆர்ப்ப - கொம்பு ஓலிப்ப,

186. பீடு அழிய 4 கடங்கு அட்டு - பெருமைகடும்படி வென்று கொன்று,

1 “எழாஅத்துணைத்தோள் - போரில் முதுகிட்டார்மேற் செல்லாத இணை மொய்ம்பு” (பதிற். கூ : 27, உரை) எனப் பிறரும் இவ்வாரே பொருள் கூறுதல் காண்க.

2 “இகலே கருதிச், சேர்ந்தார் புறங்கண்டு செங்கிலத் தன்றுதின் டேர்மறித்துப், பேர்ந்தான்”, “செங்கிலங் தைச்செருவில், மறிந்தார் புறங்கண்டு நாணியகோன்” (பாண்டிக்கோவை); “அழிகுநர் புறக் கொடை யயில்வா ளோச்சாக், கழிதறு கண்மை” பு. வெ. 55.

3 “மாவெடுத்த மலிகுருஉத்துகள்” மதுரா. 49.

4 “கடங்கு முன்பு” (நலி. 2 : 4) என்பதற்கு, ‘வஞ்சியாது எதிர்நின்று அடுகின்ற வலி’ என நஷ்டினுருக்கியெநும், “கடங்குத் தானை” (புறநா. அ : 5) என்பதற்கு, ‘வஞ்சியாது எதிர்நின்று கொல்லும்படை’ என்று அந்தாலுரையாசிரியரும் எழுதிய உரைகள் இங்கே கோடற் குரியன.

186 - 7. அவர் நாடு அழிய எயில் வெளவி - அவருடைய நாடு களழியும்படியாக அவரிருக்கின்ற மதிலைக்கொண்டு,

188. சுற்றுமொடு தூ அறுத்தவின் - அவர்களுக்கு உதவிசெய்யும் சுற்றத்தாரோடுகூட அவர்கள் வலியைப் போக்குதலாலே,

189. செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப - நின்னாற் சிறிதுசெறப் பட்ட பகைவர் நின் ஏவல்கேட்டு நடக்கையினாலே,

190. வியல் கண் முது பொழில் மண்டிலம் முற்றி - அகலத்தை இடத்தேயுடைய பழைய நாவலந்தீவின்கணுளவாகிய சோழமண்டலம் தொண்டைமண்டல மென்கின்ற மண்டலங்களை நின்னவாக வளைத்துக் கொண்டு,

மண்டலம் மண்டிலமென மருவிற்று.

191. அரசு இயல் பிழையாது - நூல்களிற்குறிய அரசிலக்கணத் தில் தப்பாமல்,

191 - 2. [அறிவெநி காட்டிப், பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது:] பெரியோர் சென்ற அடி வழி பிழையாது அறம் நெறி காட்டி- நின்குலத்திற் பெரியோர்நடந்த அடிப்பாட்டின்வழியைத் தப்பாமல் அற நெறியிருக்கும்படி இதுவென்று அவர்களுக்கு விளக்கி,

நனிபுகன்றுறைதுமென்னுது ஏற்றெழுங்கு (147) களிறுபரப்பித் (179) தானையோடே (180) தலைச்சென்று (181) அரசமண்டிலமுற்றிச் (190) செற்றுதெவ்வர் நின்வழிநடக்கையினாலே (189) நீ நட்டவர் குடியையுயர்க்குவை (131) யாகையினாலே அவர்களுக்கு அறிவெநிகாட்டிப் (191) பின்னர் அம்மண்டலங்களைச் சூழவிருந்த குறுஙிலமன்னர் அரண்களிலுள்ளனவற்றை எளிதிற்கொண்டு (145) வீசிப் (146) போகிப் (148) புக்கு அவராற்பங்களை வெளவிப் (149) பின்னர் உறுசெறுங் (152) நின்வழி வாழாமையினாலே (175) அவர்புலம் புக்கு (152) நீநரை யுருமேறனையை (63) யாகையினாலே அரசியல் பிழையாமல் (191) ஆர்ப்பியிழ (182) நீறுகைப்ப (184) நால் ஆர்ப்பக (185) கணைசிதறித் (183) தொலைக்கி (153) அவரைக்கடந்து அட்டு (186) அவரையிலை வெளவி (187) அவரைத் தூவறுத்தவின் (188) அப்பகைவர்தேஎம் (176) எரிமேயக் (155) காடாக (156) மா சேப்பப் (157) பாழாக (158) மறப்ப (160) ஆட (163) ஆகவச் (166) சேர (168) மூரல (170) ஹர்தர (172) உகளக் (174) கெட்டிப் (175) பாழாயின (176); அங்கு வனம் பாழாயின பின்பு நீ செற்றுவரரசு பெயர்க்குவை (182) யாகை யினாலே வேண்டுபுலத்திறுத்து (150) அந்நாடுகள் மேம்படுதற்குமருவின குருசில் (151) என வினைமுடிக்க.

193 - 4. [குடமுதற் ரேஞ்சிய தொன்றுதொழு பிழையின், வழி வழிச் சிறக்காங்கின் வலம்படு கொற்றம்:] குடமுதல் தொன்றிய தொன்று

தொழு பிளறயின் நின் வலம் படு கொற்றம் வழிவழி சிறக்க - மேற்றி கைச்கட்டோன்றிய 1 நின்குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை காடோறுஞ்சிறக்குமா போல நின்னுடைய வெற்றியாலே நின் பின்னுள்ளோர்க்கு உண்டாக்கொற்றம் அவர்கள் வழிவழியாக மிகு வதாக ;

195 - 6. [குணமுதற் ரேன்றிய வாரிருன் மதியிற், நேய்வன கெடுக்கின் ரெவ்வ ராக்கம் :] குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதி யின் நின் தெவ்வர் ஆக்கம் தேய்வன கெடுக - கீழ்த்திசைச்கட்டோன்றிய நிறைந்த இருளைத்தருமதி காடோறும் தேயுமாறுபோல நின்பகை வருடைய ஆக்கம் காடோறும் தேய்வனவாய்க் கெடுவனவாக ;

197 - 8. உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெற்றும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே - ஒரு பொய்யாலே உயர்ந்த நிலையையுடைய தேவருலகை அவர்துகரும் அமுதத்தோடே பெறுவையாயினும் அவற்றைத்தருகின்றபொய் நின்னைக் கைவிட்டு நிங்க மெய்யுடனே நட்புச்செய்தலையுடையை ;

இனி, ‘பொய்சே ணீங்கிய வாய்நடப் பினையே’ என்று பாடமாயின் மெய்யை ஈடத்தலைச் செய்தனெயென்க.

199 - 201. முழுங்கு கடல் ஏனி மலர் தலை உலகமொடு உயர்ந்த தேஏத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சி பணிக்கு ஒழுகலையே - முழுங்குகடலாகிய எல்லையையுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துள்ளாருடனே உயர்ந்த தேவருலகத்துத்தேவரும் பகைவராய் வரினும் பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகலைச்செய்யாய் ;

202 - 4. தென்புலம் மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுங்கி பெற்றும் பழிநமக்கு எழுக என்னுய் - தென்றிசைங்கிலத்தின் மலை களெல்லாம் நிறையும்படி வாணனென்னும் சூரன்வைத்த சீரிய பொருட்டிரள்களினைப் பெறுவையாயினும் பிறர் கூறும்பழி நமக்கு வருவதாக வென்று கருதாய் ;

204 - 5. விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே - சீரிதாகிய பொருளைக் கொடுத்தலையுடைத்தாகிய செஞ்சுடனே புகழை விரும்புவை ;

206. அன்னுய் - அத்தன்மையையுடையாய்,

[நின்னெனுடு முன்னிலை யெவனே :] முன்னிலை நின்னெனுடு எவனே - ஜம்பொறிகளுக்கும் நுகரப்படுவனவாய் முன்னிற்கப்படுவனவாகிய இங்கர் பொருள்கட்கு நின்னேடு என்ன உறவுண்டு ;

1 “செருமான் டென்னர் குலமுத லாகவின், அங்கி வானத்து வெண்பிறை தோன்றி ” (சிலபி. ச : 22 - 3) ; “செங்கிலத் தன்றுதின் டேர்மறித்துப், பேர்ந்தான் றனது குலமுத லாய பிறைக்கொழுங்கே ” பாஸ்டிக்.

நின்னென்றது சீவான்மாவை. முன்னிலை : ஆகுபெயர்.

207-8. [கொன்னென்று கிளக்குவ வடிபோ ரண்ணல், கேட்டி சின் வாழி கெடுகளின் னவலம் :]

நின் அவலம் கெடுக - நின்னிடத்துண்டாகிய மாயை இனிக்கெடு வதாக ;

அடு போர் அண்ணல்-அம்மாயையைக்கொல்கின்ற போர்த்தொழில் வல்ல தலைவனே,

கொன் ஒன்று கிளக்குவல் - பெரிதாயிருப்பதொரு பொருளை யான் கூறுவன் ; அஃது என்னுற் 1 காட்டுதற்கரிது ;

என்று 2 கந்தழியினை.

கேட்டினின் - அதனைத் 3 தொல்லாணை நல்லாசிரியரிடத்தே கேட்பாயாக ;

வாழியென்பதனைச் சுற்றுமொடு விளக்கி (770) என்பதன்பின்னே கூட்டுக.

209. [கெடாது நிலைஇயர்நின் 4 சேண்விளக்கு நல்விசை :] சேண் விளக்கு நின் நல் இசை கெடாது நிலைஇயர் - சேட்புலமெல்லாம் சென்று விளக்கும் நின்னுடைய நல்லுகழ் ஒருகாலமும் கெடாதே நிலை பெறுவதாக ;

210-16. [தவாப்பெருக்கத் தருயாண, ரழித்தானுக் கொழுங் திற்றி, யிழித்தானுப் பலசொன்றி, யுண்டானுக் கூர்ச்சறவிற், நின்றான வினவைக, னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப், பயனற வறியா வளக்கெழு திருங்கர:]

தவா பெருக்கத்து அரு யானர் (210) வளம் கெழு திருங்கர் (216)-கெடாத் பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயாலே செல்வம் பொருங்கின திருமகளையுடைய நகர்,

அழித்து ஆன கொழு திற்றி (211) தின்று (214) - அழிக்கப்பட்டு விருப்பு அமையாத கொழுவிய தசையைத்தின்று,

“ஆடழிக்க” என்ப.

ஆன பல சொன்றி இழித்து (212) ஆன கூர் நறவின் உண்டு (213) - விருப்பமையாத பலவகைப்பட்ட சோற்றைத் தீதென்றுக்கறிக் களிப்பமையாத மிகக் கள்ளை உண்டு,

1 கிளக்குவலென்றமையாற் காட்டுதற்கரிது என்றார்.

2 கந்தழியைப்பற்றிய செய்தியைத் திருமூந்காற்றுப்படை யூரை யின் இறுதிப் பகுதியாலறிந்து கொள்ளலாம்.

3 மதுரை. 761; பட்டின. 170.

4 “சேனூர் நல்விசைச் சேமிழை கணவ” (பதிற். அஹ : 86); “வின்பொருகழ்” (புறநா. கக : 6); “வானேற நிண்ட புகழான்)” கீவக. 6.

ஆன இனம் (214) பாணர் (219) - அவ்விரண்டிலும் விருப்பமையாத திரட்சியையுடைய பாணரென்க.

தின்று (214) உண்டு (213) ஆன இனப் (214) பாணர் (219) என்க. வைகல் (214) - நாடோறும்,

நிலன் எடுக்கல்லா ஒன் பல் வெறுக்கை (215) - நிலஞ்சமக்கமாட்டாத ஒன்ஸிய பலவாகிய பொருட்டிரள்களையும்,

என்றது பூண்களையும் பொன்னையும்.

பயன் அறவு அறியா கூர் (216) - எக்காலமும் பயன்கெடுதலறி யாத கூர்,

217-8. நரம்பின் முரலும் நயம் வரும் முரத்சி விறவியர் வறுகை குறு தொடி செறிப்ப - யாழ்வாசித்தாற்போலப் பாடும் நயப்பாடுதோன் ரும் 1 பாட்டினையுடைய விற்பட ஆடுதலையுடையார் தம்முடைய பூண்ணியாத கைகளிலே குறிய தொடிகளையிட,

2 “நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று கைந்தார்” என்றார் பிறரும்.

219. பாணர் உவப்ப களிறு பல தரீதி - பாணர்மகிழும்படி யானை கள் பலவற்றையுக்கொடுத்து,

நகரிலே யிருந்து (216) நாடோறும் (214) விறவியர் தொடி செறியா நிற்பப் (218) பாணருவப்ப (219) வெறுக்கையையும் (215) யானையை யுங் கொடுத்தென்க.

‘தரீதி’ என்றதைன, 3 “செலவினும் வரவினும்” என்னும் பொதுச்சுத் திரத்தாற் கொள்க.

220. கலங்கோர் உவப்ப எயில் பல கடைதி - தம்முடன் நட்புக் கொண்டோர் மனமகிழும்படி, அழித்த அரண்களிற்கொண்ட பல பொருள்களையும் அவர்க்குச் செலுத்திக்கொடுத்து,

என்றது, அவர் 4 வேண்டாவென்று மறுக்கவும் தாம் வலியப் போக விட்டென்றவாறு.

221. மறம் கலங்க தலை சென்று - பகைவர்மறம் நிலகுலையும்படி அவர்களிடத்தே சென்று,

222. வாள் உழங்கு அதன் தாள் வாழ்த்தி - அவர்க்கு வாட் போரிலே வருந்தினபடியாலே அவ்வருத்தத்தினாற் பின்பும் அதன்கட்பிறக்கின்ற முயற்சையை வாழ்த்தி,

என்றது, 5 வாட்போரின்கட்பெற்ற இனிமையைப் பின்னும்விரும்பி அதிலே முயல்கின்றூரென வீரசிறப்புக் கூறிற்றும்.

1 “பாடனல் விறவியர்” பரி. கன : 15.

2 கீவக. 658.

3 தோல். கிளவி. சு. 28.

4 “கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” புறநா. 20ச : 4.

5 மலீஸ. 67-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

1 “விழுப்புன் படாதா ளெல்லாம் வழுக்கினுள், வைக்குங்தன் அனையெடுத்து” என்றார் பிறரும்.

உழங்தென்னுஞ் செய்தெனெச்சம் காரணப்பொருட்டு. உழங்த தன் னெனப் பெயரெச்சமாயின், தன்னென்னுமொருமை மேல்வருகின்ற மன்னர் (284) என்னும் பன்மைக்காகாமையுணர்க.

223 - 4. நாள் ஈண்டிய நல் அகவர்க்கு தேரோடு மா சிதறி-விடி யற்காலத்தே வந்து திரண்ட அரசர்விரும்பப்பட்ட சூதர்க்குத் தேரு டனே குதிரைகளையும் பலவாகக் கொடுத்து,

என்றது, 2 “தாவி னல்விசை கருதிய கிடங்தோர்க்குச், சூத ரேத் திய துயிலெடை நிலையும்” என்னும்விதியாற் சூதர் இருசடர்தொடக்கி இன்றுகாறும் வருகின்ற தம் குலத்துள்ளோர் புகழை அரசர் கேட்டற்கு விரும்புவரென்று கருதி விடியற்காலத்தே பாசறைக்கண்வந்து துயிலெடைபாடுவரென்பது ஈண்டுக் கூறிற்றும்.

அகவரென்றார், குலத்தோரெல்லாரையும் அழைத்துப் புகழ்வரென் பதுபற்றி ; ஆகுபெயர், 3 “அகவல்” போல.

இனி வைகறையாடும் பாணரென்பாருமூர்.

வாழ்த்தித் திரண்ட அகவரென்க.

225 - 8. [குடுற்ற சடர்ப்பூவின், பாடுபுலர்ந்த நறுஞ்சாங்தின், விழுமிய பெரியோர் சுற்ற மாகக், கள்ளி னிரும்பைக் கலஞ்செல வண்டு:] கள்ளின் இருபைக்கலம் செல உண்டு சூடு உற்ற சடர் பூவின் பாடு புலர்ந்த நறு சாங்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆக - கள்ளினை யுடையவாசிய பெருமையினையுடைய பச்சைக்குப்பிகள் வற்றும்படி யாகக் ⁴ கள்ளினையுண்டு சூடுதலுற்ற விளக்கத்தையுடைத்தாகிய வஞ்சி யினையும் பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தினையுமுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றத்தாராகக்கொண்டு,

உண்டென்னுஞ் செய்தெனெச்சம் உடையவென்னும் வினைக்குறிப் போடு முடிந்தது.

229. பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப - தம்மை வழிபட் டோருடைய தேசங்கள் தம் ஏவைக்கேட்டு நடக்கையினுலே,

230. பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார் - தம்மை வழி படாதோருடைய தேசங்களைத் தம்ஏவல் கேட்கும்படி பண்ணி அவர்களைத் திறை வாங்குதற்கு,

1 தீருக்குறல், 776.

2 தொல். புறத். கு. 86.

3 “அகவிக்கூறவின் அகவலாயிற்று.....அதனை வழுக்கினுள் அழைத்தலென்ப” தோல். செய். கு. 81, ந.

4 கள்ளுணல் இங்கே வீரபானம் ; சீவக. 1874, ந. பார்க்க.

கீ.—மதுரைக்காஞ்சி.

நகர்

231. பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை - உயர்ப்பறக்கும் பருந்துகளும் பறத்தலாற்றுத் உயர்ச்சியையுடைய அரண்களையுடைய பாசறைக்கண்ணே,

1 பார்வல் : ஆகுபெயர்.

232. படு கண் முரசம் காலை இயம்ப - ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் நாட்காலத்தே ஒலிப்ப இருந்து,

233. வெடி பட கடங்து - பகைவர் படைக்குக் கேடுண்டாக வென்று,

வெடி - ஓசையுமாம்.

வேண்டு புலத்து இறுத்த - பின்னும் அழிக்கவேண்டுமென்ற ஸிங்களிலே சென்று விட்ட,

234. பணை கெழு பெரு திறல் பல் வேல் மன்னர் - வெற்றிமுரச பொருந்தின பெரிய வலியினையும் பலவேற்படையினையுடைய அரசர்கள்,

235 - 6. [கரைபொரு திரங்குங் களையிரு முங்கீர்த், திரையிடு மணவினும் பலரே:] கனை இரு முங்கீர் கரை பொருது இரங்கும் திரை இடு மணவினும் பலரே - செறிதலையுடைய கரிய கடவிற் கரையைப் பொருது ஒலிக்கும் திரைகுவிக்கின்ற மணவினும் பலரே,

ஏகாரம் : பிரிசிலை.

236 - 7. உரை செல மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே - புகழ் எங்கும் பரக்கும்படி அகன்ற இடத்தையுடைய உலகக்களைத் தமது எவல்களை நடத்தி மக்கட்குரிய மனதுணர்வின்மையிற் பிறப்பறமுயலாது பயனின்றி மாண்டோர் ;

ஏகாரம் : ஈற்றசை. 2 “மக்கடாமே யாற்றி வுயிரே” என்றனால், மனதுணர்வின்மையினைன்றும்.

தர்தீக (219) கடைஇச் (220) சிதறிப் (224) பணிக்தோர் தேனம் தம்வழி நடக்கையினாலே (229) பணியார்தேனம் பணித்துத் திரை கொள்ளுதற்குப் (230) பெரியோர் சுற்றமாகக்கொண்டு (227) பாசறை யிலே (231) முரசியம்ப இருந்து (232) கடங்து இறுத்த (233) மன்னர் (234) உலகமாண்டு கழிந்தோர் (237) திரையிடுமணவினும்பலர் (236) என முடிக்க.

இது, 3 “மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை” அன்றிப் பிறவி யறமுயலாமையிற் கழிந்தமைக்கறிற்று.

238. அதனால் - பயனின்மையாலே,

1 பார்வல் - அரசர், தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த் திருத்தற்குரிய உயர்ச்சியையுடைய அரண்.

2தோல். மரபு. கு. 33. 3 தோல். புறத். கு. 24.

238 - 44. [குணகடல் கொண்டு குடகடன் முற்றி, யிரவு மெல்லையும் விளிவிட னறியா, தவது மிசையு நீர்த்திரள் பீண்டிக், கவலையங்குழும்பி னருவி யொலிப்பக், கழைவளர் சாரற் களிற்றின நடுங்க, வரைமுத விரங்கு மேரேஉ வான்னெுமிர்ந்து, சிதரற் பெரும்பெயல் சிறத்தவின்:]

வான் (243) குணகடல் கொண்டு 1 குடகடல் (238) வரைமுதல் (243) முற்றி (238) - மேகம் கீழ்த்திசைக் கடலிடத்தே நீரைமுகந்து மேற்றிசைக் கடலருகின் மலையிடத்தே தங்கி,

இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது (239) - இரவும் பகலும் ஒழிந்த இடத்தை அறியாது,

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி (240) கவலை அம்² குழும் பின் அருவி ஓலிப்ப (241) - பள்ளமும் மேடுமாகிய பலங்கிலத்துண்டாகிய நீரினுலே திரண்டு சேர்க்குவிந்து கவலைக்கிழங்கு கல்வின அழகிய குழி யிலே வீழ்ந்து அருவியொலிக்கும்படி,

கழை வளர் சாரல் களிறு இனம் நடுங்க (242) இரங்கும் ஏரேஉ னெயிர்ந்து (243) - மூங்கில் வளர்ந்த மலைப்பக்கத்திலே யானைத்திரள் நடுங்கும்படி ஓலிக்கும் உருமேற்றே பரந்து,

சிதரல் பெரு பெயல் (244) - சிதறுதலையுடைய பெருமழை,

சிறத்தவின் (244) - மிகுகையினுலே,

வான் (248) முற்றி (238) னெுமிர்ந்து (243) அருவியொலிக்கும் படி (241) பெரும்பெயல் (244) விளிவிடன்றியாது (239) சிறத்தவின் (244) என முடிக்க.

244 - 6. [தாங்காது, குணகடற் கிவர்தருங் குருஉப்புன ஹந்தி, நிவந்துசெ ணீத்தங் குளங்கொளச் சாற்றி:] தாங்காது உந்தி நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி குணகடற்கு இவர்தரும் குருஉபுனல் - யாறுகள் தாங்காமல் யாற்றியைக்குறையிலே ஒங்கிச்செல்கின்ற பெருக்கைக் குளங்கள்கொள்ளும்படி நிறைத்துக் கீழ்த்திசைக் கடலுக் குப் பரந்துசெல்லும் நிறத்தையுடைய நீராலே,

247. களிறு மாய்க்கும் கதிர் கழுனி - யானைகள் நின்றுல் அவற்றை மறைக்கும்படி விளாந்த கதிரையை கழுனியிலும்,

248. ஒளிறு இலஞ்சி - விளங்கும் மடுக்களிலும்,

248 - 9. அடை நிவந்த முன் தாள சடர் தாமரை - இலைக்கு மேலான, முன்னோயுடையதாள்களோயுடையவாகிய ஒளியினையுடைய தாமரப்பூவினையும்,

1 “மேன்மலைமுற்றி” (பரி. கல : 2); “பெருமலை மீமிசை முற்றின” அகநா. உஎஅ : 6.

² குழும்பு - ஒழி ; மதுரை: 278, ந.

250. கள் கமழும் நறு நெய்தல் - தேன் நாறும் நறிய நெய்தற் பூவினையும்,

251. வள் இதழ் அவிழ் நீலம் - 1 பெருமையைடைய இதழ் விரிந்த நீலப்பூவினையும்,

252. மெல் இலை அரி ஆம்பலோடு - மெல்லிய இலையினையும் வண்டுகளையுமைடைய ஆம்பற்பூவோடே,

அரி - மென்மையுமாம்.

253. வண்டு இறை கொண்ட கமழ் பூ பொய்கை - வண்டுகள் தங்குதல் கொண்ட மணநாறும் பிறபூக்களையுமைடைய பொய்கைகளிலும்,

254 - 5. கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி 2 வய மீன் முகங்து - 3 கம்புட்கோழி இனிய உறக்கங்கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலியையைடைய மீன்களை முகங்துகொண்டு,

256. கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் - விலைகூறிவிற்ற கொடிய முடிகளையுமைடைய வலையால் மீன்பிடிப்பார்,

கழனியிலும் (247) இலஞ்சியிலும் (248) பொய்கைகளிலும் (253) மீன்முகங்து (255) சாற்றிய வலைஞரென்க.

257. வேழம் பழனத்து நூழிலாட்டு ஓதை (258) - 4 கொறுக் கைச்சியையைடைய மருதங்கிலத்து மீனைக் கொன்றுகுவித்தலாற் பிறங்த ஓதை.

258. கரும்பின் எந்திரம் ஓதை - கரும்பிற்கு இட்ட ஆலையிடத்து ஓதை,

கட்பின் ஓதை - களைபறிப்பிடத்து ஓதை,

259 - 60. அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே - முத்தலான் அள்ளலிலே வலியற்றுத்தங்கிய ஏரு துற்ற வருத்தத்தைக் கள்ளையுண்ணுக்களமர் பெயர்க்கும் ஆரவாரம்,

261 - 2. ஒவிந்த பகன்றை விளைந்த கழனி வல் கை வினைஞர் அரிபறை - தழைத்த பகன்றையினையுமைடைய நெல்லுமுற்றிய கழனியில் அங்கெல்லை வலிய கையினுலே அறுப்பாருடைய அரித்தெழுகின்ற பறை யோசை,

1 பெருமையையைடைய நீலம் : நெய்தல் நீலம் என்னும் இருவகை மலர்களுள் நீலம் சிறப்புடையதாகவின் இவ்வாறு உரையெழுதினார் ; “பல்விதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும்” (ஜங். உ : 4) என்பதன் விசேட ஏரையிலே அதன் உரையாசிரியர், ‘சிறப்புடைய கநுங்குவளை யுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கு மூரணன்றது.....’ என்றெழுதியிருத்தல் இதனை வலியுறுத்தும்.

2 “வய வலியாகும்” தோல். உரி. சு. 68.

3 கம்புட்கோழி - சம்பங்கோழி.

4 கொறுக்கைச்சி - கொறுக்காந்தட்டை.

262 - 4. இன் குரல் தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் கவி கொள் சும்மை - இனிய ஒசையினையுடைய துளிகளையுடைய மேகங் தங்கும் குளிர்ந்த திருப்பரங்குன்றில் விழாக்கொண்டாடும் ஆரவாரம்,

1 “வயிரியர், முழவதிர்ந் தன்ன முழக்கத் தேரேடு” என்றார் பிறரும்.

264 - 6. ஒவி கொள் ஆயம் ததைந்த கோதை தாரோடு பொலிய புணர்ந்து உடன் ஆடும் இசையே - புதுநீர் விழவின் ஆரவாரத்தைத் தம் மிடத்தே கொண்ட² மகளிர்திரள் தம்மிடத்து நெருங்கின்கோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூடி அவர்களுடனே நீராடும் ஒசை,

266 - 7. அனைத்தும் அகல் இரு வானத்து இமிழுந்து இனிது இசைப்ப - அவ்வோசை முழுவதூடும்³ தன்னையொழிந்த பூதங்கள் விரி தற்குக்காரணமாகிய பெருமையையுடைய ஆகாயத்தேசென்று முழங்கி ஆண்டுவாழ்வார்க்கு இனிதாக ஒவிப்ப,

268 - 9. குருகு நரல மனை மரத்தான் மீன் சிவும் பாண் சேரி யொடு - குருகென்னும் பறவைகள் கூப்பிடுமெடி மனையிடத்து மரங்க டோறும் மீனாத்திருத்தும் பாணர்குடியிருப்பிற் பாடலாடலால் ஏழுந்த ஒசையோடே,

270. மருதம் சான்ற - ணடலாகிய உரிப்பொருளாமைந்த,

தண்பணை சற்றி - மருதளிலுஞ் சூழப்பட்டு,

ஒருசார் - ஒருபக்கம்,

ஒருசார் (270) சேரியிலோசையோடே (269) ஓதை (258) ஆர்ப்புப் (260) பறையோசை (262) சும்மை (264) இசையாகிய அவ்வோசை முழுவதும் (266) இசைக்கும்படி (267) தண்பணை சற்றப்பட்டு (270) என்க.

271. சிறு தினை கொய்ய - சிறியதினையையறுக்க,

4 கவ்வை கறுப்ப - எள்ளிளங்காய் முற்ற,

272. கரு கால் வரகின் இரு குரல் குலர - கரியதாளினையுடைய வரகின்து கரிதாகிய கதிர் முற்ற,

273. ஆழங்க குழும்பில் திரு மணி சிளர - ஆழங்கத்துழியிலே திரு வினையுடைய மணிக்கிடந்து வினங்க,

1 அகநா. நூறு : 1 - 2.

2 “மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும்” (பட்டினப். 109 - 10); “மகளிர் கோதை மைந்தர் புனைய வும், மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்” பரி. 20 : 20 - 21.

3 பேந்மிபாண். 1, உரையையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

4 கவ்வை - எள்ளிளங்காய் ; மலைபடி. 105, ந.

274 - 6. [எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப், பெருங்கவின் பெற்ற சிறுதலை கெளவி, மடக்கட் பினையொடு மறுகுவன வகள்:] பெரு கவின் பெற்ற சிறு தலை கெளவி எழுந்த கடற்றில் நல் பொன் கொழிப்ப மடம் கண் பினையொடு மறுகுவன உகள் - பெரிய அழகைப் பெற்ற சிறியதலையினையுடைய கெளவிமான் வளர்ந்தகாட்டில் மாற்றற் ற பொன் மேலேயாம்படி மடப்பத்தையுடைத்தாகிய கண்ணினையுடைய பினையோடே சுழல்வனவாய்த் துள்ள,

277. சுடர் பூ கொன்றை தாஅய நீழல் - ஒளியினையுடையவாகிய பூக்களையுடைய கொன்றைபரந்த நிழலிடத்தே,

278. பாஅயன்ன பாறை அணிந்து - பரப்பினுலோத்த பாறை அழகுபெற்று,

279 - 81. [நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும், வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து, சுரிமுகிழ் முசன்னடையொடு மூல்லை தாஅய்:] நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் சுரி முகிழ் முசன்னடையொடு மூல்லை வெள்ளி அன்ன ஒன் வீ உதிர்ந்து தாஅய் - நீலமணியையொத்த பசிய பயிர்களினிடக் கடோறும் முறுக்குண்ட அரும்புகளையுடைய முசன்னடையுடனே மூல்லையினுடைய வெள்ளியினிறத்தையொத்த ஒன் ஸியபூக்கள் உதிர்ந்து பரந்து,

282 - 4. [மணிமரு ஜெய்த ஹரழக் காமர், துணிநீர் மெல்லவற் கிறும்பிலொடு மலர, வல்லோன் கற்றிய வெறிக்களங் கடுப்ப:] வல்லோன் கைத்திய வெறி களம் கடுப்ப காமர் துணி நீர் மெல் அவல் மணி மருள் நெய்தல் தொய்யிலொடு உறழ மலர - இழைத்தல்வல்லவன் இழைத்த வெறிக்கூத்தையுடைய களத்தையெரப்ப விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைத்தாகிய நெகிழ்ந்த பள்ளத்திலே நீலமணியென்று மருஞும் நெய்தல் தொய்யிற்கொடியோடே பாறுபட மலர,

285. மூல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் - 1 இருத்தலாகிய உரிப்பொருளங்மைக்க காடுகுழ்ந்து ஒருபக்கம்,

ஒருசார் (285) அணிந்து (278) தாஅயக் (281) கொய்யக் கறுப்பப் (271) புரைக் (272) கிளர (273) உகள (276) மலரப் (283) புறவுகுழப் பட்டி (285) எனமுடிக்க.

2 “பன்முறையானும்” என்பதனாற் பலவினையெச்சம் விராஅய் அடுக்கி அணிந்தென்னும் வினைகொண்டன.

1 கச்சு-ஆம் பக்கம் முதலாவது அடிக்குறிப்பைப் பார்க்க.

2 “பன்முறை யானும் வினையெஞ்ச கிளவி, சொன்முறை முடியா தடுக்கு வரினும், முன்னது முடிய முடியுமன் பொருளே” தோல். வினை. சு. 36.

286 - 7. ரஹ காம் கொன்று கோட்டின் வித்திய குற கதிர் தோரை - 1 நறியாகிலையும் சந்தனத்தையும்வெட்டி மேட்டுள்ளத்தே விதைத்த குறியகதிர்களையுடைய தோரைகள்லும்,

287. நெடு கால் ஜயவி-நெடியதாளினையுடைய வெண்கிற கடுகும்,

288. 2 ஜவனம் வெள் நெல்லொடு அரில் கொள்பு நீடி - ஜவன நெல்லென்னும் வெள்ளியநெல்லோடே பிணக்கங்கொண்டு வளர்ப்பட்டு,

289 - 90. இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல் வேறு தாரமொடு கல் அகத்து ஈண்டி - இஞ்சியும் மஞ்சளும் பசத்த மின்சூகொடியும் ஒழிந்த பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவியப் பட்டு,

291. 3 தினை விளை சாரல் கிளி கடி பூசல் - தினையும் விளையப்படு கின்ற மலைப்பக்கத்திற் படியும் கிளியை ஓட்டும் ஆரவாரம்,

நீடி ஈண்டியென்னுங் செய்தென்ச்சங்கள் விளையுமென்னும் பிற வினை கொண்டன, 4 “அம்முக் கிளவி” என்னுஞ் சூத்திரவிதியால்.

292 - 3. மணி பூ அவரை குருட தளிர் மேயும் ஆமா கடியும் கானவர் பூசல் - பன்மணிபோலும் பூவினையுடைய அவரையினது நிறவிய தளிரைத் தின்னும் ஆமாவையோட்டுக் கானவருடைய ஆரவாரம்,

294 - 5. சேஞ்னேன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் 6 வீழ் முகம் கேழல் அட்ட பூசல் - மலையிசையுறையுங்குறவன் கல்லப்பட்ட மூடின வாயையுடைய பொய்க்குழியிலே விழும் பக்குவத்தினையுடைய ஆண் பன்றியைக் கொன்றதனுலுண்டான ஆரவாரம்,

சேஞ்னேன் அகழ்ந்த பயம்பு - இழிகுலத்தோனுகியவன் அகழ்ந்த பயம்பென்பாருமுளர்.

1 “ஙஸ்ரபதர் சாந்த மறவெறிந்து நாளால், உறையெதிர்ந்து வித தியலு மேனல்” தினைமாலை. 1.

2 ஜவனமும் வெண்ணென்ல்லும் ஒன்றென்பது தோன்ற, “ஜவன வெண்ணெணல்” (கலி. சங் : 4) என்பதற்கு, ‘ஜவனமாகிய வெண்ணெணல்லை’ என்று இங்கே கூறியவாறே நக்சீனுர்க்கிளீயர் உறையெழுதி யுள்ளார்; ஆயினும், “ஜவனம் வெண்ணெணல்” (மலைபடு. 115) என்ற அடியும் அதற்கு இவர், ‘ஜவனநெல்லும் வெண்ணெண்ல்லும்’ என உரை கூறியிருப்பதும் அவ்விரண்டும் வேறென்று பொருள் கொள்ளச் செய்கின்றன; இவை ஆராய்ச்சிக்குரியன.

3 பி - மி. ‘தினைவளர்’

4 “அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற், சினையொடு முடியா முதலொடு முடியினும், வினையோ ரனைய வென்மனூர் புலவர்” தோல். வினை. கு. 34.

5 பி - மி. ‘குருடத்திரள்’ 6 பி - மி. ‘விழுமுகக் ’

296 - 7. கரு கால் வேங்கை 1 இரு சினை பொங்கர் நறு பூ கொய் மும் கானவர் (293) பூசல் - கரியதாளினையுடைய வேங்கையிடத்துப் பெரிய கவுடுகளிற் ரேஞ்சிய சிறிய கொம்புகளிற்பூத்த நறியபூவைப் பறிக்குமகளிர் புலிபுலி யென்று கூறும் ஆரவாரம்,

297 - 8. இரு கேழ் ஏறு அடு வய புலி பூசலோடு - கரியநிறத்தை யுடைய பன்றியைக்கொல்லுகின்ற வலியினையுடைய புலியினது ஆரவாரத்தோடே,

எறு - 2 ஆணேறுமாம்.

298. அனைத்தும் - முழுவதும்,

299 - 301. [இலங்குவெள் எருவியொடு சிலம்பகத் திரட்டக், 3 கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணின், தருங்கடி மாமலை தழீஇ :]

இலங்கு வெள் அருவியொடு கரு கால் வெற்பு அணிக்கு - விளங்கு கின்ற வெள்ளிய அருவி வீழ்கின்றவாற்றாலே கரிய நீரோடுக்கால்களை யுடைய பக்கமலைகள் குழந்து,

சிலம்பு அகத்து இரட்ட - மலையிடத்தே மாறிமாறி யொலிப்ப,

4 குறிஞ்சி சான்ற - புணர்ச்சியாகிய உரிப்பொருள்களைக்க,

அரு கடி மா மலை தழீஇ - பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலை தழுவப்பட்டு,

301. ஒருசார் - ஒருபக்கம்,

ஒருசார் (301), அருவியாற் (299) கருங்காலையுடையவெற்பணித வாலே (300) நீடி (288) ஈண்டி (290) விளையுஞ் சாரவிற் கிளிகடி பூசல் (291), கானவர் பூசல் (293), அட்டபூசல் (295), கொய்யும்பூசலாகிய (297) அனைத்துப்பூசலும் புலிப்பூசலோடே (298) சிலம்பகத்து இரட்டக் (299) குறிஞ்சிசான்ற (300) அருங்கடியினையுடைய மலைதழுவப்பட்டு (301) என்முடிக்க.

302. [இருவெதிர்ப் பைங்குறு கூரை கைப்ப:] இரு வெதிர் கூர் ஏரி பைங்குறு கைப்ப - 5 பெரிய மூங்கிலிற்பிறந்த மிக்கநெருப்பு, பசியதுறுகளைச் சுடுகையினாலே,

1 பி - மி. ‘பெருஞ்சினைப்’ 2 பி - மி. ‘ஆணையுமாம்’

3 பி - மி. ‘கருங்கோற்குறிஞ்சி’

4 “புணர்தவின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்குதாரணம் இறந்தது; ‘கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிக்கு’ என்பது கஞ்” (தோல். அகத். கு. 5, ந.) என்றவீடத்து இவ்வுறையாசிரியர் இவ்வடிக்குக் கொண்ட பொருளும், இங்கே அங்வயஞ்செய்து கொண்டபொருளும் மாறுபடுதல் ஆராய்தற்குரியது.

5 “வான்மெரூடர் மூங்கி நந்த வயக்குவெங் தீயி தென்னத், தான் மெரூடர் குலத்தை. யெல்லாங் தொலைக்குமா சமைக்கு நின்றாள்”,

303. சிழத்த யானை மேய் புலம் படர - ஓய்ந்தயானைகள் தமக்கு மேயலாயிடங்களிலே போக,

304. கலித்த இயவர் இயம் 1 தொட்டன்ன - மகிழ்ந்த வாச்சியக் காரர் தம் வாச்சியத்தை வாசித்தாலோத்த,

305. கண் விடுபு உடையு தட்டை கவின் அழிந்து - முங்கிலின் 2 கண் திறக்கப்பட்டு உடைந்து 3 இயக்தொட்டன்ன (304) ஓசையை யுடைய தட்டை அழகு அழிகையினாலே,

தட்டப்படுதலிற் நட்டையென்றார்.

நெருப்பு நைக்கையினாலே (302) பயிரின்றித் தட்டை கவினழிகை யினாலே (305) ஓய்ந்தயானை மேய்புலம் படரும்படி (303) அருவியான்ற மலை (306) யென்க.

கவினழியவெனத் திரித்துமுடித்தலுமாம்.

306. அருவி ஆன்ற அணி இல் மா மலை - அருவிகளில்லையான அழ கில்லாத பெரியமலையிடத்து விடரகம் (308),

307. வை கண்டன்ன புல் முளி அம் காட்டு - வைக்கோலைக்கண் டாற் போன்ற 4 ஊகம்புல்லுலர்க்க அழிய காட்டிடத்தில்,

308. கம சூத் 5 கோடை விடர் அகம் முகந்து - நிறைவினை யுடைய 6 சூருவளியை முழுமூஞ்சிடங்கள் முகந்துகொள்கையினாலே,

309. கால் உறு கடவின் ஒவிக்கும் சம்மை - காற்றுமிகுந்த கடல் போல் ஒவிக்கும் ஆரவாரத்தையுடைய வேனிற்குன்றம் (313),

310-11. இலை வேய் குரம்பை உழை அதன் பள்ளி உவலை கண்ண வல் சொல் 7 இளைஞர் - குழுமாலேவேய்ந்த சூதியிலிருக்கும் மான்றே லாகிய படுக்கையினையும் தழைவிரவின கண்ணியினையும் கடியசொல் வினையுமுடைய இளையோர்,

312. சிலை உடை கையர் கவலை காப்ப - வில்லையுடைய கையை யுடையராய்ப் பழவழிகளில் ஆறலைகள் வரைக் காக்கும்படி சுரஞ்சேர்ந்த (314) என்க.

“அமைத்தரு கனலென” (கம்ப. கரன்வதை. 66, திருவடி. 40) “முங்கிலிற் பிறந்து முழங்குதீ முங்கின் முதலற முருக்குமா போல” (உத்தர. இலவணன். 29); “தீக்குப் பிறந்தவில் வென்னும், வேய்க் குச் சிறப்பென்கொல் வேறே” (துக்க. 304); “கிளை தம்மிலுற்ற செப் மைக் கனலான் முடிவுற்றிடுஞ் செய்கையேபோல்” கந்த. மகாசாத் தாப். 17.

1 பி - மி. ‘தொட்டென்ன’

2 கண் - கணுக்கள். 3 இயம் - வாத்தியம்.

4 ஊகம்புல்: பெஞ்சாப். 122. 5 பி - மி. ‘கொட்டை’

6 சூருவளி - சழல்காற்று; “சூருவளி வைகிய சூழவின்வாய்” கந்த. காமதகணப். 24.

7 பி - மி. ‘இளையர்’

313. நிழல் உரு இழங்க வேணில் குன்றத்து - நிழல் தன்வடிவை யிழத்தற்குக் காரணமான முதுவேணிற்காலத்தையுடைய மலையிடத்துச் சரம் (314),

314. பாலை சான்ற - பிரிவாகிய உரிப்பொருளாமைந்த,

சரம் சேர்ந்து - அருங்கிளஞ் சேரப்பட்டு,

ஒருசார் - ஒருபக்கம்,

ஒருசார் (314), மலை (306) விடரகம் கோட்டையைமுகக்கையினாலே (308) கடவினெலிக்குன் சம்மையையுடைய (309) வேணிற்குன்றத்துப் (313) பாலைசான்ற சரஞ்சேரப்பட்டு (314) என்க.

பாலைக்கு 1 நடவணதென்னும் பெயர்க்கறியவதனால், அது தத்தம் பொருளானும், 2 “மூல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் நிரின்து, எல்லி யல் பழிந்து எடுக்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள் ஞம்” என 3 முதற் பொருள்பற்றிப் பாலை நிகழ்தலானும் பாலையையும் வேறேர் நிலமாக்கினார்.

315. முழங்கு கடல் தந்த 4 விளங்கு கதிர் முத்தம் - ஓலிக்குங் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்து,

316. அரம் போதுந்து அறுத்த கண் கேர் இலங்கு வளை - 5 வாளரம் கீறியறுத்த இடம் கேரிதாகிய விளங்கும்வளை,

கேரங்குதவளையுமாம்.

317. பரதர் தந்த பல் வேறு கூலம் - செட்டிகள் கொண்டுவருதலால் மிக்க பலவாய் வேறுபட்ட பண்டங்கள்,

1 நடவணதென்னும் பெயர் பாலைக்குண்மையையும் அப்பெயர்க்காரணத்தையும், “அவற்றுள், எடுவ இணங்தினை நடுவண தொழிய” (தோல். அகத். சு. 2) என்பதன் உரையாலுணரலாகும்.

2 சிலப். கக : 64 - 6.

3 முதற்பொருளென்றுது ஈண்டு நிலமாகிய முதற்பொருளை.

4 கடல்முத்து, சிறந்ததாகவின், ‘விளங்கு கதிர் முத்தம்’ என இங்கே அதனைச் சிறப் பித்தார் ; “தலைமை பொருங்கிய வெள்ளிய முத்துக்கள்.....கடலினிடத்தே பிறந்தனவாயினும்” (கலி. க : 15 - 6, ந.), “உவரிமுத்தென்றது எட்டிடத்திலும் சிறப்புடையவிடம் கடலாகையாலெனவுணர்க” (தக்க. 181, உரை) என்பன இக்கருத்தை வலியுறுத்தும்.

5 “விலக்கரம் பொருத சங்கின் வெள்வளை” (சிவக. 2441) என்பதனையும், ‘வளைந்த வாளரமறுத்த சங்கவளை’ (ந.) என்ற அதன் உரையையுங் காண்க ; “வாளரங் துடைத்த வைவேல்” (சிவக. 461) என்ற விடத்து, ‘வாளரம் - அரவிசேடம்’ என்றெழுதியுள்ள உரை இங்கே கோடற்தரியது.

தங்தென்றும் பாடம்.

318. [இருங்கழிச் செறுவிற் நீம்புளி வெள்ளுப்பு :]

இரு கழி செறுவின் வெள் உப்பு - கரிய கழியிடத்துப் பாத்தியில் விளைந்த வெள்ளிய உப்பு,

தீ புளி - 1 கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்தபுளி,

319. பரந்து ஓங்கு வரைப்பின் - மணற்குன்று பரந்துயருங் கான விடத்தே,

319 - 20. வல் கை திமிலர்² கொழு மீன் குறைஇய துடி கண் துணியல் - வலிய சையினையுடைய திமிலர் கொழுவிய மீன்களையறுத்த துடியின் கண்போலுருண்ட துணிகள்,

என்றது கருவாடுகளோ.

தீம்புளியினையும், உப்பினையும், கருவாட்டினையுமேற்றின நாவா (321) யென்க.

321. விழுமிய நாவாய் - சிரியமரக்கலம்,

பெருங்கி ஓச்சங்கர் - மரக்கல மீகாமர்,

322. சன தலை தேஏத்து - அகன்ற இடத்தையுடைய யவனம் முத விய தேயத்தினின்றும்,

நல் கலன் உய்ம்மார் - இவ்விடத்துண்டாகிய பேரணிகலங்களோ ஆண்டுச் செலுத்துதற்கு,

323. புணர்ந்து - பலருங்கூடி,

உடன் கொணர்ந்த புரவியோடு - சேரக்கொண்டுவந்த குதிரை களோடே,

அனைத்தும் - முழுவதும்,

324. வைகல் தோறும் வழி வழி சிறப்ப - நாடோறும் முறை கையே முறைகையே மிகுகையினாலே வளம்பல பயின்று (325) என்க.

325. செய்தல் சான்ற - இரங்கலாகிய உரிப்பொருள்களுமைந்த,

வளம் பல பயின்று - பலசெல்வமும் செருங்கப்பட்டு,

ஒருசார் (314), பெருங்கோச்சங்கர் (321) கலனுய்ம்மார் தேஏத்துக் (322) கொணர்ந்த புரவியோடே (323) முத்தம் (315) வளை (316) கூல

1 கருப்புக்கட்டி - கரும்பின் வெல்லக்கட்டி.

2 “கொழுமீனுண்ட வன்னங்களே” (திருச்சீற். 188) என்பதன் உரையில், ‘கொழுமீனன்பது ஒருசாதி’ (பேரி.) என எழுதியிருத்த வால் இப்பெயரமைந்த ஒருவகை மீன் உண்மை பெறப்படுகின்றது; “கொழுமீன் குறைய வொதுங்கி” (சிறுபாண். 41); “செய்த தலைக் கொழுமீன்”, “கொழுமீன் சுடிபுகை” (நற். உகக : 2. நடக : 6); “நூலையர்கள் கொடுப்பன கொழுமீன்” பேரிய. திருக் குறிப்புத். 85.

மாணவை (317) அனைத்தும் (323) வழிவழிச்சிறப்ப (324) வளம்பல பயிலப்பட்டு (325) என்க.

கெய்தல்சான்ற (325) பரங்தோங்குவரைப்பின்கண்ணே (319) வளம்பல பயிலப்பட்டு (325) என்றுமிட்க்க.

325 - 6. ஆங்கு 1 ஜம்பால் தினையும் கவினி - அம்மண்டலத்தின் கண்ணே ஜங்கு கூற்றினையுடைய நிலங்களும் அழுதுபெற்று,

அமைவர - பொருங்துதல்தோன்ற,

327 - 8. [முழுவியிழு மகலாங்கண், விழுவுளின்ற வியன்மறுகின் :]

முழுவு இமிழும் விழுவு நின்ற வியல் மறுகின் - முழுவழுமுங்குங் திருநாள் நிலைபெற்ற அகற்றியையுடைய தெருவினையும்,

329. துணங்கை - துணங்கைக்கூத்தினையும்,

அம் தழூலவின் - அழகினையுடைய குரவைக்கூத்தினையும்,
மணம் கமழ் சேரி - மணநாறுகின்ற பரத்தையர்சேரியினையும்,

330. 2 இன் கவி யாணர் - இனிய செருக்கினையுடைத்தாகிய புது வருவாயினையுழுடைய,

அகல் 3 ஆங்கண் (327) - அகன்ற ஊரிடத்தே,

330. [குழூப்பல பயின்று :] பல குழூப் பயின்று - பலகுடித் திரள் கெருங்கி,

ஆங்கு - அங்காட்டில்,

331. பாடல் சான்ற கல் நாட்டு நடுவண் - புலவராற் பாடுதல் முற்றப்பெற்ற நல்லநாட்டிடற்கு நடுவணதாய்,

ஒருசார் தண்பணை சுற்றப்பட்டு (270) ஒருசார் மலைதழுவப்பட்டு (301) ஒருசார் காடுதழுவப்பட்டு (285) ஒருசார் சுரஞ்சேரப்பட்டு (314) ஒருசார் கெய்தல்சான்ற (325) வரைப்பின்கண்ணே (319) வளம்பல பயிலப்பட்டு ஆங்கு (325) ஜம்பாற்றினையுக்கவினி (326) அங்காட்டி டத்து (330) அகலாங்கட் (327) குழூப்பலபயின்று (330) அமைவரப் (326) பாடல்சான்ற நன்னட்டு நடுவணதாய் (331) என்க.

332 - 7. [கலைதாய வயர்சிமையத்து, மயிலகவு மலிவொங்கர், மஞ்சி யாட மாவிசும் புகந்து, முழுங்குகால் பொருத மரம்பயில் காவி, ஸீயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற், கான்பொழில் :]

1 பாண்டிநாடு ஜவகை நிலங்களும் அமையப்பெற்றதாதவின் பாண்டியனுக்குப் பஞ்சவனன்னும் பெயர் உண்டாயிற்று என்பர்.

2 பி - ம். ‘இன்கண்’

3 ஆங்கணைன்பதற்கு ஊரிடமென்று இங்கு எழுதியவாறே, “அகலாங்க னைளாமாறி” (கலி. காஷ : 5) என்னுமிடத்தும் இவ்வரையாசிரியர் எழுதுதல் அறியத்தக்கது.

கலை தாய (332) மலி பொங்கர் (333) மந்தி ஆட (334) மரம் பயில் கா - (335) முசுக்கலைகள் தாவின மிக்க கொம்புகளிலே அவற்றின் மந்தி கள் விளையாடும்படி மரம் நெருங்கின்சோலை,

மா விசம்பு உகந்து (334) - பெரிய ஆகாயத்தேசெல்ல உயர்க்கையினாலே,

முழங்குகால் பொருத மரம் (335) - முழங்குகின்ற பெருங்காற் ரதித்த மரம்,

மயில் அகவும் (333) காவின் (335) - மயில் ஆரவாரிக்குங்காவோடே,

உயர் சிமையத்து (332) இயங்கு புனல் கொழித்த வெள் தலை குவவு மணல் (336) கான் பொழில் (337) - உயர்ந்த மலையுச்சியிடத்து ஸின்றும் வீழ்ந்தோடுகின்ற நீர் கொழித்து ஏறட்ட வெள்ளிய தலையினையுடைத் தாகிய திரட்சியையுடைய மனற்குன்றிடத்து மனத்தையுடைய பொழில்,

337. தழீஇய அடை கரை தோறும் - காவோடே (335) பொழில் (336) சூழ்ந்த நீரையும் கரைகள்தோறும்,

338 - 42. [தாதுகுழ் கோங்கின் பூமலர் தாஅய்க், கோதையி னெழுகும் 1 விரிந்த நல்வரல் (339) வையை (340)-தாதுக்கள்சூழ்ந்த கோங்கினுடைய பூவும் எனைமலர்களும் பரந்து மாலையொழுகினுற்போல ஓடும் பெருநீர் நன்றாக்கையும் :]

தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் (338) கோதையின் ஒழுகும் விரிந்த நல்வரல் (339) வையை (340)-தாதுக்கள்சூழ்ந்த கோங்கினுடைய பூவும் எனைமலர்களும் பரந்து மாலையொழுகினுற்போல ஓடும் பெருநீர் நன்றாக்கையும் :

அவிர் அறல் துறை துறை தோறும் (340) பல் வேறு பூ திரன் தண் டலை சுற்றி (341) அழுங்கு பட்டு இருந்த 3 பெரும்பான் இருக்கையும் (342) - விளங்குகின்ற அறலையுடைய துறைகடோறும் துறைகடோறும் பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூங்கோட்டங்கள் சூழப்பட்டு கெடுக்காலம் அடிப்பட்டிருந்த பெரிய பாண்சாதியின் குடியிருப்பினையும்,

343 - 5. நிலனும் வளனும் கண்டு அமைகல்லா விளங்கு பெருக்கிருவின் மானவிறல்வேள் அழும்பில் அன்ன நாடு இழுந்தனரும் - நிலத் தையும் அதிற் பயிர்களையும் 4 பார்த்தபார்வை மாறுதலமையாத விளங்கு

1 பிரீ - மி. 'விரிந்த ரவிரற னல்வரல் வையை'

2 பிரீ - மி. 'பூவின் றண்டலை'

3 பெரும்பாண்சாதியினிலக்கணத்தை இப்புத்தகம் 179-ஆம் பக்கத்திற் காண்க.

4 "கண்வாங் கிருஞ்சிலம்பின் - பார்த்தவர்கள் கண்ணைத் தன்

கும் பெரிய செல்வத்தினையுடைய மானவிறல்வேளன்னும் குறுஙில் மன்னனுடைய அழுமிபிலென்னும் ஹரையொத்த நாடுகளை யிழுந்தவர்களும்,

346. கொழு பல் பதிய குடி இழுந்தனரும் - செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகிய குடிகளையிழுந்தவர்களும்,

347. தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த - பழையதாய 1 செற்றங்கொண்டு தங்கும்வலி தம்மைக் கொண்டுவருகையினுலே எதிராய்வுங்க,

348. அண்ணல் யானை அடு போர் வேந்தர் - தலைமையினையுடைய யானையினையும் பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலையுடைய வேந்தரை,

பல் மாறு ஓட்டி (350) - பலவாய் கெஞ்சிந்கிடந்த பாறுபாடுகளை முதற்போக்கிப் பின்னர்,

349-50. [இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப், பன்மா ரேட்டிப் பெயர்புறம் பெற்று :]

இன் இசை முரசம் இடைபுலத்து ஒழிய பெயர் புறம் பெற்று - இனிய ஒசையினையுடைய முரசம்² உழினைப்போர்க்கு இடையே கிடக்கும்படி மீஞ்கையினாலுண்டான முதுகைப்பெற்று,

என்றது, உழினைப்போர் செய்யவந்த அரசர்³ குடுமிகொண்ட மன்னு மங்கலமெய்தாது இடையே மீஞ்படி காத்தகிடக்கு (351) என்றவாறு.

351. 4 மண்றற ஆம்க்க மணி நீர் கிடங்கின் - 5 மண்ணுள்ள வளவுமாழுந்த நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,

352. விண் உற ஓங்கிய பல் படை புரிசை - தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பல கற்படைகளையுடைய மதிலையும்,

353. தொல் வலி நிலைதீய வாயில் (356) - பழையதாகிய வலி நிலை பெற்ற வாயில்,

அணக்கு உடை நெடு நிலை - தெய்வத்தையுடைத்தாகிய செடிய நிலை யினையும்,

“நிடத்தே வாங்கிக்கொள்ளுங் கரிய மலையிடத்து” (கலி நக : 15, ந.) என்னும் பகுதி இதனுடன் ஒப்புகோக்கற்பாலது.

1 செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது ; முநு. 132, உரை.

2 உழினைப் போரென்றது இங்கே புறத்துழினைப்போரை ; தோல். புறத்தினை. சு. 10.

3 தோல். புறத்தினை. சு. 13, பார்க்க ; மதுரை. 149-ஆம் அடியின் உரையைப்பார்க்க. 4 பி - மி. ‘மண்ணுறவீழுந்த’

5 “நிலவரை யிருந்த குண்டுகண் ணகழி” புறநா. உக : 2.

354. செய்பட கரிந்த தின் போர் கதவின் - செய் பலகாலுமிடுதலாற் கருகின தின்னிய செருவினையுடைய கதவினையும்,

1 வாயிலில் தெய்வமுறையுமாகவின், அதற்கு அணியும்கெய்யுமாக் ;
2 “ஜெயவியப்பிய செய்யனி நெடுங்கூ” என்பதனுணுணர்க்.

355. மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு - மேகமுலாவும் மலைபோலே ஒங்கினமாடத்தோடே,

கோபுரமன்றி வாசலை மாடமாகவும் சமைத்தவின், மாடமென்றார்.

356. வையை அன்ன வழக்கு உடை வாயில் - 3 வையையாறு இடைவிடாது ஓடுமாறுபோன்ற மாக்தரும் மாவும் இடையருமல் வழக்கு தலையுடைய வாயில்,

மாடத்தோடே (355) நிலையினையும் (353) கதவினையும் (354) வழக்கினையுடைய வாயில் (356.)

பெரும்பாணிருக்கையினையும் (342) கிடங்கினையும் (351) புரிசையினையும் (352) வாயிலினையும் (356) முடைய மதுரை (699) என்க.

357 - 8. வகை பெற ஏழுங்கு வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் - கூறுபாடாகியபெயர்களைத் தாம்பெறும்படி யுயர்ந்து தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பலசாளரங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,

மண்டபம் கூடம் ⁴ தாய்க்கட்டு அடுக்களையென்றாற்போலும் பெயர்களைப் பெறுதவின், வகைபெறவழுங்கதன்றார்.

359. யாறு கிடங்தன்ன அகல் நெடு தெருவில் - யாறுகிடங்தாற் போன்ற அகன்ற செடிய தெருக்களிலே,

இருக்கரையும் யாறும்போன்றன, இரண்டு பக்கத்தின்மைகளும் தெருவுகளும்.

360. பல் வேறு குழாஅத்து இசை ஏழுங்கு ஒலிப்ப - 5 நாளங்காடியிற் பண்டங்களைக்கொள்ளும் பலசாதியாகிய பாடைவேறுபாட்டை

1 “ஜெயவியப்பிய செய்யனி நெடுங்கூ” (நெடுங்கூ. 86) என்பதன் விசேஷவரையில், ‘அதிற்றெய்வத்திற்கு வெண்சிறு கடுகும் கெய்யு மணிந்தது’ என்று எழுதியிருப்பது இதனேடு ஒப்பிடற்பாலது.

2 நெடுங்கூ. 86.

3 “வையை யென்ற பொய்யாக் குலக்கொடி” (சிலப். கந் : 170); “வருபுனல்வையை - இடையருது பெருகும் புனலையுடையவையை யாற்றுத்துறை”, “நீடுங்கீர் வையை - ஒழுக்கருத நீரையுடைய வையை யாறு” சிலப். கச : 72, கா : 4, அடியாரி.

4 தாய்க்கட்டு - தாய்மனை.

5 நாளங்காடி - காலைக்கடை : மதுரை. 480; “நடுக்கின்றி நிலைதிய நாளங்காடியில்”; “நாள்மகி ழிருக்கை நாளங்காடி” சிலப். கி: 63, 196.

யுடைய மாக்கள் திரளிடத்து ஒசைமிக்கொலிக்கும்படி இருத்தர (406) என்க.

361 - 2. மா கால் எடுத்த முங்கீர் போல முழங்கு இசை நல் பணை அறைவனர் நுவல் - பெருமையையுடைய காற்றெழுத்த கடலொலிபோல முழங்கும் ஒசையையுடைய நன்றாகிய முரசைச் சாற்றினராய் விழு வினை காட்டி லுள்ளார்க்குச் சொல்லுகையினுலே நாடார்த்தன்றே (428) என்க.

‘அறைவன நுவல்’ என்றுபாடமாயின், அறையப்படுவனவாய் விழாவைச் சொல்லவேன்க.

363 - 4. கயம் குடைந்தன் இயம் தொட்டு இமிழ் இசை மகிழ்ந் தோர் ஆடும் கலி கொள் சம்மை - கயத்தைக் கையாற்குடைந்து விளையாடுங் தன்மையவாக வாச்சியங்களைச் சாற்றலான் முழங்கின ஒசையைக் கேட்டு மகிழ்ந்தவர்களாடுஞ் செருக்கினக்கொண்ட ஆரவாரத்தினையுடைய தெரு (359) என்க.

365. 1 ஓவு கண்டன் இரு பெரு நியமத்து - சித்திரத்தைக் கண்டாற்போன்ற கட்கு இனிமையையுடைய இரண்டாகிய பெரிய அங்காடித்தெருவில்,

நாளங்காடி, 2 அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடைத்தென்றார்.

366. சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி - கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகினையுடைய பலகொடிகளும்,

இதனால் அறங்குறினர்.

367 - 8. வேறு பல் பெயர ஆர் எயில் கொள் கொள் நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி - வேறுபட்ட பலபெயர்களையுடைய வாகிய அழித்தற்கரிய அரண்களைத் 3 தண்டத்தலைவர் அரசனேவலாற் சென்று கைக்கொள்ளக் கைக்கொள்ள அவர்கள் அவ்வெற்றிக்கு நாடோறுமெடுத்த நன்மையைப்பெற்ற சயக்கொடியும்,

இதனால் 4 புறத்துழினைப்போர் கூறினார்.

369 - 71. ஸீர் ஒவித்தன்ன் நிலவு வேல் தானையொடு புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி புகழ் செய்து எடுத்த விறல் சால் நல் கொடி - கடலொலித்தாற்போன்ற நிலைபெறுதலையுடைய வேற்படை யோடே சென்று பகைவரைப் புலானுற்றமுண்டாகக்கொன்று பின்னர்

1 ஓவு - ஓவியம் ; “ ஓவுக்கண்டன்னவில் ” (நற். உசா : 4), “ ஓவு றழு நெடுஞ்செவர் ” பதிஃ. சூச : 17.

2 அல்லங்காடி - மாலைக்கடை ; மதுரை. 544.

3 தண்டத்தலைவர் - சேனாத்தலைவர்.

4 புறத்துழினைப்போர் - வேற்றுவேந்தருடைய மதிலின்புறத்தைச் சூழ்ந்து செய்யும்போர்.

அணியாய்சின்ற யானைத்திரளையுக் கெடுத்துத் தமக்குப் புகழையுண் டாக்கி எத்த வெற்றியமைந்த நன்றாகிய கொடியும்,

இது தும்பைப்போர்க்குறிற்று.

372. கள்ளின் களி 1 நவில் கொடியொடு - கள்ளினது களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடியும்,

372 - 3. நல் பல பல் வேறு குழுஉ கொடி - நன்றாகிய பலவற்றி ஞாலே பலவாய் வேறுபட்ட திரட்சியையுடைய கொடிகளும்,

நன்பலவென்றார், 2 கல்வி 3 கொடை தவம் முதலியவற்றை.

373 - 4. பதாகை 4 ஸிலை பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க - பெருங்கொடிகளும் ஸிலைபெற்றுப் பெரிய மலையிடத்து அருவி யசையுமாறு போல அசைய,

இக்கொடிகள் அருவியினுடங்கும்படி வகைபேற எழுந்து (357) என முன்னே கூட்டுகே.

375. பனை மீன் வழங்கும் வளை மேய்க் பரப்பின் - 6 பனை மீனென்னுஞ்சாதி உலாவுஞ் சங்கு மேய்கின்ற கடவிடத்தே,

376 - 7. வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ கூம்பு முதல் முருங்க ஏற்றி - இறுகும் பிணிப்பினையுடைய வலியினையுடைய பாய் கட்டின கயிற்றையறுத்துப் பாயையும்பீறிப் பாய்மரம் அடியிலே முறியும்படி அடித்து,

1 பி - மி. ‘நுவல், துவல்’

2 கல்விக்குக்கொடி கட்டல் : பட்டினப். 169 - 71-ஆம் அடிகளையும் அவற்றின் அடிக்குறிப்பையும் பார்க்க.

3 கொடைக்குக் கொடி கட்டல் : இக்கொடி தியாகக்கொடி யெனப்படும் ; “தியாகக் கொடியொடு மேற்பவர், வருகென்று நிற்ப” (வீராஜேந்திர தேவர் மேய்க்கீர்த்தி); “தியாகக் கொடியே தனிவளரச் செய்து” திருவாரூநுலா, 421.

4 பி - மி. ‘ஸிலையை’

5 பி - மி. ‘பரம்பின்’

6 “ஒள்ளிய பனைமீன் றுஞ்சுங் திவலைய”, “பனைமீன் றிமிலோடு தொடர்ச்சு துள்ள” (கம்ப. கடறூவு. 23, 50); “யானையைவிழுங்கும் மீன்கள் இக்கடலிலுமூன் ; அவை பனைமீனேன்றும் யானைமீனேன் றும் மோங்கிலென்றும் அனுவிஷமென்றும் பெயருடையன” (தக்க. 384, உரை); “உள்வளைங் துலாய சின்னை யொன்சரூப் பனைமீ ஊறை, தெள்விளித் திருக்கை தந்தி திமிங்கில மிரிந்து பாய்ந்த” (கந்த. கடல்பாய். 11); இம்மீன், பனையனைன்றும் வழுகும் ; “பனையன்றேளி” அநுணைக்கலம்பகம், 45.

377-8. [காய்ந்துடன், கடுகாற் ரெடுப்ப:] கடு காற்று உடன் காய்ந்து எடுப்ப - கடியகாற்று நாற்றிசையினும் சேரக் கோபித்தெடுக்கை வினாலே,

378. கல் பொருது உரைஇ - கங்குரக்கல் கயிற்றுடனே ஸ்ன் ற பொருது உலாவி,

379. செடு சழி பட்ட நாவாய் போல - செடியசழியிலே அகப் பட்டுச் சுழலானின்ற மரக்கலத்தையொக்க,

380. இருதலை பணிலம் ஆர்ப்ப-முன்னும்பின்னுஞ் சங்கொலிப்ப, யானைமீண்டாற் பின்னின்றவன் ஊதுதற்குப் பின்னுஞ் சங்கு செல்லும்.

380 - 81. சினம் சிறங்கு 1 கோலோர் கொன்று மேலோர் வீசி - சினம்மிக்குப் 2 பரிக்கோற்காரரைக்கொன்று பாகரைவீசிப் போகட்டு,

382. மெல் பிணி வல் தொடர் பேணுது காழ் சாய்த்து - மெல் விய பிணிப்பினையுடைய வலிய நீர்வாரியென்று காலிற்கட்டுஞ் சங்கிலியை நமக்குக் காவலென்று பேணுதே அதுகட்டின தறியைமுறித்து,

383. கந்து நீத்து உழிதரும் கடாம் யானையும் - கம்பத்தைக் கை விட்டுச்சுழலும் கடாத்தையுடைய யானையும்,

சிறங்கு (380) கொன்று வீசிக் (381) சாய்த்து (382) நீத்து (383) ஆர்ப்ப (380) உழிதருங்கடாமெனக் கடாத்தின்ரெழிலாகவரைக்க.

காற்றிற்குக் கடாம் உவமிக்கப்படும்பொருள்.

384. அம் கண் மால் விசம்பு புதைய வளி போழ்க்கு - அழகிய இடங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய ஆகாயம் மறையக் காற்றைப் பிளக்கு,

தேவருலகம் முதலியவற்றைத் தன்னிடத்தேயுடையையின் அங்கண் மால் விசம்பென்றார்.

385 - 6. ஒன் கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செகால் அன்னத்து சேவல் அன்ன - ஒன்றிய கிரணங்களையுடைய ஞாயிற்றைத் தாம் சேர்தலை செஞ்சாலே கருதிக்கொண்டு பறக்குஞ் சிவந்தகாலை யுடைய அன்னத்தினது சேவலையொத்த,

387 - 8. குரூல மயிர் புரவி உராவின் பரி சிமிர்க்கு கால் என கடுக்கும் கவின் பெறு தேரூம் - நிறவிய பலமயிர்களையுடைய குதிரை களோடுதவிற் செலவுமிக்குக் காற்றேனக் கடுக ஓடும் அழகினைப்பெறு கின்ற தேரூம்,

1 பி - ம். 'காலோர'

2 பரிக்கோல் - குத்துக்கோல்.

389. கொண்ட கோலன் கொள்கை நவிற்றவின் - கையிலே யெடுத்த மத்தினக்கையெடைய 1 வாசிவாரியன் 2 ஐந்துக்கியையும் பதி எடுத்துச் சாரியையும் பயிற்றுக்கையினாலே,

390. அடி படி மண்டிலத்து ஆதி போகிய-குரங்களமுஞ்சின வட்டமான இடத்திலும் 3 ஆதியென்னுங் கதியிலும் ஓடின,

391. கொடி படி சுவல 4 இடு மயிர் புரவியும் - ஒழுங்குபடும் 5 கேசாரியையுடையனவாக இட்டவாசங்களையெடைய குதிரைகளும்,

392-3. [வேழத் தன்ன வெருவரு செலவிற், கள்ளார் களம் சிருஞ்செரு மயக்கமும்:] வெரு வரு வேழத்து அன்ன செலவின் கன்

1 வாசிவாரியன் - குதிரையைத் தன்வயப்படுத்தி நடத்து வோன் ; “வாய்ந்தமா வுகைத்த வாசி வாரியப் பெருமா னெங்கே” (திருவால. உக : 17) ; “தாமென்றது, இவற்றின் மேலேறின வாசிவாரியர் களை” தக்க. 263, உரை.

2 “ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்” (பு. வே. 355 - 6) ; “இசைத்தவைங் கதியுஞ் சாரி யொன்பதிற் றிரட்டி யாதி, விசித்திர விகற் பும்” (திருவீணா. கூக : 77) ; “அரிதரி தெனவி யப்ப வைந்துதாரை யினுங் னன்றி” (திருவால. உக : 35) ; “கதியைந்துமுடைத்திக் குதிரை” (தோல். கிளவி. கு. 83, சே. ந. மேற்.) ; “சற்று னோமு முய ரமு நிகர்ப்பன சமியின்மிக்கன தீமை, யற்று மேதகு நிறத்தன கவி னுடை யவயவத்தன வாசி, யெற்று மாமணி முரசமுஞ் சங்கமு மெனுங் குரல் மிகுத்திப்பார், முற்று மாதிரத் தளவுமைங் கதியினுங் முடிப்பன விமைப்போதில்”, “யாளி குஞ்சரம் வானர முதவிய வியக்கினால் விசம் பெங்குஞ், தாளி கொண்டிட மிடைந்துவந்தன கெடுந்துரகதம்பல கோடி” (வி. பா. சூதுபோர். 81 - 2) ; விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவமென்னுமிப் பஞ்சதாரையையுமென்பர் பு. வே. உரையாசிரியர்.

3 ஆதி - நெடுஞ்செலவு ; ஆதிமாதி யென்பவற்றுள் ஆதி நெடுஞ்செலவென்பர் (கலி. கக : 20) இவ்வரையாசிரியர். “ஆதிவரு கதிப் பரியும்” வி. பா. இராசசுகுயச். 131.

4 “ஓங்கன் மதிலு ரொருதனிமா - ஞாங்கர், மயிரணியப் பொங்கி மழுபோன்ற மாற்று, ருயிருணிய வோடி வரும்” (பு. வே. 90) என்பதும், ‘மலைபோன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே கவரியிட ஏழுங்கு மேகத்தை யொத்துப் பகைவருயிரை யுண்பான் வேண்டிக் கடுகி வரும்’ என்னுமதனுரையும், “முரசடைச் செல்வர் புரவிச் சூட்டு, மூட்டுற கவரி தாக்கி யன்ன” (அங்நா. கடுகூ : 1 - 2) என்பதும் இங்கே அறியற்பாலன.

5 “பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள்” நெடுநல். 93, ந. இப்பெயர் கேதாரியெனவும் வழங்கும் ; கலி. கக : 8, ந.

ஆர் களமர் இரு செரு மயக்கமும் - அச்சங்தோன் றுகின்ற யானையை யொத்த போக்கினையுடைய கள்ளினையுண்ணும் வீரர் தம்மிற் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்,

களத்தேசேறவிற் களமரென்றார்.

394. அரியவும் பெரியவும் - ஈண்டிப் பெறுதற்கரியனவுமாய் அவைதாம் சிறிதின்றி மிகவுள்ளானவுமாய்ப் பலவாய் வேறுபட்ட பண்ணியம் (405) என மேலே கூட்டுக.

வருவன பெயர்தலின் - யானையும் (383) தேரும் (388) புரவியும் (391) களமர் செருமயக்கமும் (393) பல்காலும் வருவனவாய் மீளுகையினுலே,

395 - 6. [தீம்புழல் வல்லிக் கழற்கான் மழவர், பூந்தலை முழவி ஞேன்றலை கடுப்ப:] 1 தீபுழல் வல்லி பூ தலை கழல் கால் மழவர் முழவின் நோன் தலை கடுப்ப - இனிய பண்ணியாரங்களாகிய உணவினையும் பொற்பூக்களையுடைய தலையினையும் வீரக்கழலவனிந்த காலினையுடைய மழவர் முன்கொட்டும் வீரமத்தளத்தினது வலிய கண்ணையொக்க உருண்ட,

2 தீம்புழல் - இருப்பைப்பூவுமாம். பூந்தலை : விகாரம். 3 மழவர் - சிலவீரர். 4 “உருவக் குதிரை மழவ ரோட்டிய” என்றார் பிறரும், கடுப்பவென்னுஞ் செயவெனச்ச உவமவருபிற்கு உருண்டவென ஒரு சொல்வருவிக்க.

397. பிடகை பெய்த கமத் நறு பூவினர் - பூந்தட்டிலே இட்டு வைத்த மிகவும்நாறுகின்ற நறிய பூவினையுடையாரும்,

398. பல வகை 5 விரித்த ஏதிர் பூ கோதையர் - பலவகையாக விரித்து வைத்த ஒன்றற்கான்று மாறுபட்ட பூமாலைகளையுடையாரும்,

399. பலர் தொகுபு இடித்த தாது உகு சண்ணத்தர் - இடிக்கவல் வார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கள்போலப் 6 பரக்குஞ் சண்ணத்தை யுடையாரும்,

தாது - தீறுமாம். நவமணிகளும், 7 பொன்னும், சந்தனமும், கருப்

1 பி - ம். ‘தீம்புலவல்லி’

2 “இருப்பை.....இழுதி னன்ன தீம்புழல்”, “தீம்புழலுண்ணிய, கருங்கோட்டுருப்பை யூரும், பெருங்கை யென்கு” அகநா. க: 8 - 5, கடக: 13 - 5. 3 மதுரை. 687, உரை. 4 அகநா. க: 2.

5 பி - ம். ‘விரித் வெதிர்ப்பூங் கோதையர்’

6 “சண்ணம்போலச் சிதராய்ப் பரங்து கிடத்தவிற் சண்ணமென்றார்” (தோல். எச்ச. சு. 10. சே.) என்பதனாற் சண்ணம் பரங்திருத்த லுணரப்படும்.

7 “செம்பொற் சண்ணஞ் சிதர்ந்த திருதுதல்”, “அணிச்சக் கோதைய மாய்போற் சுண்ணமூம்.....சந்தரப்பொடியுஞ் சட்டிச்

பூர் முதலியனவும் புழுகிலும் பனிசிலும் நனையவைத்திடித்தல்ன், இடிக்கவல்லவர் 1 பலரும் வேண்டிற்று.

400 - 401. தகை செய்² தீ சேறு இன் நீர் பசு காய் நீடு கொடி இலையினர் - உடம்பிற்கு அழகைக்கொடுக்கும் இனிய³ கருங்காலி சிவிக் காய்ச்சின களிக்கலந்த இனிய நீரினையடைய பசியபாக்குடனே வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினையடையாரும்,

4 “அங்கருங் காலி சிவி யூறவைத் தமைக்கப் பட்ட, செங்களி விராய காயும்” என்றார். இளங்களி⁵ யன்னம் நீராயிருத்தலின் இன்னீரன்றார்.

401. கோடு சுடு நூற்றினர் - சங்கு சுடுதலாலுண்டான சண் ஞைம்பையுடையாரும்,

402-4. [இருதலை 6 வந்த பகைமுனை கடுப்ப, விண்ணுயி ரஞ்சி யின்னு வெய்துயிர்த், தேங்குவன ரிருந்தவை சீங்கிய பின்றை :]

இரு தலை வந்த பகை முனை கடுப்ப இன் உயிர் அஞ்சி ஏங்குவனர் இருங்கு - இரண்டுபக்கத்தானும் படைவந்த பகைப்புலத்தை மொக்கத் தம்முடைய இனியவியிருக்கு அஞ்சி ஏங்குவாராயிருங்கு,

அவை சீங்கிய பின்றை இன்னு வெய்து உயிர்த்து - அங்காற்படையும் போனபின்னர் அவற்றுனைய்திய பொல்லாவெப்பத்தைப் போக்கி,

எனவே அச்சத்தால் செஞ்சிற்பிறந்த வருத்தத்தைப்போக்கி யென்றார்.

405. பல் வேறு பண்ணியம்⁷ 7 தழீஇ திரி விலைஞர் - பலவாய் வேறுபட்ட பண்டங்களோத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிகின்ற விற்பாரும்,

கொள்ளக்கொள்ளக் குறையாமல் தரத்தர மிகாமல் (426) அரிய வும் பெரியவுமாய்ப் (394) பலவாய் வேறுபட்ட பண்ணியமெனக் கூட்டுக.

406. மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர - மலையை மொக்கும் மாடங்களிடத்துக் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச்செய்ய, சண்ணமும்”, “போற்று சுண்ணமும்” (பேரங்க. க. 33 : 120, 42 : 71 - 3, 92); “சந்தரப்பொடி தெளித்த செம்பொற் சண்ணம் வானு தற், றங்கு சட்டியிட்ட சாந்தம்” சீவக. 1956.

1 தீருவா. திருப்பொற்சன்னமென்னும் பகுதியைப் பார்க்க.

2 பி - மி. ‘தீஞ்சோற்று’

3 “பைங்கருங் காலிச் செங்களி யளைஇ, நன்பகற் கமைந்த வந்து வர்க் காயும்” பேரங்க. கூ : 14 : 81 - 2. 4 சீவக. 2473.

5 அன்னம் - தேங்காய் முதலியவற்றிலுள்ள வழுக்கை.

6 பி - மி. ‘வேந்தர்’ 7 பி - மி. ‘தரீஇயதிரிவினைஞர்’

பூவினரும் (397) கோதையரும் (398) சண்ணத்தினரும் (399) இலையினரும் நூற்றினரும் (401) பண்ணியங்கமீஇத்திரிவீலைனரும் (405) யானையும் (383) தெரும் (388) புரவியும் (391) களமர் மயக்கழும் (393) வருவனபெயர்தலிற் (394) பகைமுனைகடிப்ப (402) அஞ்சி (403) ஏங்குவனரிருந்து அவை சீங்கியபின்றை (404) இன்னுவெய்துயிர்த்து (403) மாடநிழவிலே (406) இசை யெழுங்தொவிப்ப (360) இருத்தர (406) எனக்கூட்டுக.

407. இரு கடல் வான் கோடு புரைய - கரியகடவில் வெள்ளிய சங்கை யொக்க,

407 - 9. [வாருற்றுப், பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர், நன்னர் எலத்தர் தொன்முது பெண்டிர் :]

வாருற்று பின்னிட்ட வால் பெரு நரை கூந்தலர் தொல் முது பெண்டிர் - கோதிப் பின்னேனமுடித்துப்போகட்ட வெள்ளிய பெரிய நரைமயிரினையுடையராகிய பழமைமழுத்த பெண்டிர்,

நன்னர் எலத்தர் - நன்றாகிய வனப்பினையுடையராய்,

410 - 12. செ நீர் பச பொன் புனைந்த பாலை செல் சடர் பச வெயில் தோன்றியன்ன செய்யர் - சிவந்த நீர்மையினையுடைய 1 கிலிச் சிறையென்னும் பொன்னுற்செய்த பாலை வீழ்கின்றகிரணங்களிடத்துப் பசியவெயிலிடத்தே தோன்றினந்தபோன்ற சிவந்தநிறத்தினையுடையராய்,

412. [செயிர்த்த நோக்கினர் மடக்கண் :] மட கண் செயிர்த்த நோக்கினர் - மடப்பத்தினையுடைய கண்கள் ஆடவர்க்கு வருத்தத்தைச் செய்த பார்வையினையுடையராய்,

413. ஐஇய கலுமூம் மாமையர் - வியப்பினையுடையவாய் நோக்கி னர் கலங்குதற்குக் காரணமான 2 மாமை நிறத்தினையுடையராய்,

3 கலுழ்தல் - ஒழுகுதலுமாம்.

413 - 4. [வையெயிற்று, 4 வார்ந்த வாயர் :] வார்ந்த வை எயிறு வாயர் - நேரிதாகிய கூரிய எயிற்றினையுடைய வாயினையுடையராய்,

414 - 6. [வணங்கிறைப் பகைத்தோட், சோர்ந்துகு வன்ன வயக்குறு வங்கிகைத், தொய்யில் பொறித்த 5 சணங்கெதி ரினமூலை :]

1 கிலிச்சீறை - நால்வகைப் பொன்களுள் ஒன்று ; “சாத ரூபங்கிலிச்சீறை யாடகஞ், சாம்பு நதமென வோங்கிய கொள்கையிற், பொலங் தெரி மாக்கள்” (சிலப். கச : 201 - 3) ; “வீறுயர் பசம்பொன் - மாற்று னுயர்ச்சிபெற்ற பசியபொன் ; ஆவது கிலிச்சீறை” சிலப். ஏ : 165, அடியார்.

2 இப்புத்தகம், 276 - ஆம் பக்கத்தின் கீழ்க்குறிப்பைப் பார்க்க.

3 “மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை” துறுந். கசன : 2.

4 பி - மி. ‘வாய்ந்த’ , 5 பி - மி. ‘தொழிலெழுதினமூலை’

வணக்கு இறை பனை தோள் வயக்குறு வந்திகை - வளைந்த சங்கினையுடைய மூங்கில்போலும் தோளினையும் விளக்கமுற்றிய 1 கைவஞ்சி மினையும்,

தொய்யில் பொறித்த சோர்ந்து உருவன்ன சணக்கு எதிர் இளமுலை - தொய்யிலால் வல்லியாக ஏழுதின நெகிழ்ந்து சிந்துமாறுபோன்ற சணக்குதோற்றிய இளையமுலையினையும்,

2 தொய்யில் - ஏழுதுங்குழம்பு.

417. மை உக்கங்ன 3 மொய் இரு கூந்தல் - மையொழுகினாற் போன்ற செறிந்த கரியமயிரினையுமுடைய,

418. மயில் இயலோரும் மடமொழியோரும் - மயிலின்றன்மையை யுடையோரும் மடப்பத்தையுடைய வார்த்தையினையுடையோரும்,

419. 4 கைதி மெல்விதின் ஒதுங்கி கையெறிந்து - தம்மைக் கோலஞ்செய்து மெத்தெனங்டாந்து கையைத்தட்டி,

420. கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப - 5 காமநுகர்ச்சி மினையன்றி வேறொன்றையுங்கல்லாத இளையோருடனே மகிழ்ந்தன ராய்ப் புணரும்படி,

421. [புடையமை பொலிந்த 6 வகையமை செப்பில் :]

புடை அமை செப்பில் - புடைபடுதலமைந்த செப்பிடத்தில்,

பொலிந்த வகை அமை செப்பில் - பொலிவுபெற்ற கூறுபாடமைந்த செப்பிடத்திற் பண்ணியம் (422) என்க.

422. 7 காமரு உருவின் தாம் வேண்டும் பண்ணியம் - விருப்பமரு விய வடிவினையுடைய நுகர்வார்தாம் விரும்பும் நுகர்பொருள்களோ,

423. கமழு நறு பூவொடு மனை மனை மறுக - மிகவுநாறும் நறிய பூவடனேயேந்தி 8 மனைக்டோறும் உலாவிந்தக,

நலத்தராய்ச் (409) செய்யராய் நோக்கினராய் (412) மாமையராய் (413) வாயராய்த் தோளினையும் (414) வந்திகையினையும் (415) மூலை மினையும் (416) கூந்தலினையுமுடைய (417) மயிலியலோரும் மட.மொழி

1 கைவஞ்சி - கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்; இப்பெயர் வழக்கிலுமள்ளது.

2 “தொய்யில் - பத்திக்கீற்றென்பர்” சிலப். உ : 69 - 70, அடியார்.

3 பி - மி. ‘ஜம்பாற் கூந்தல்’ 4 பி - மி. ‘தைதி’

5 போருந. 100, சிறுபான். 33, மூலை. 36 என்பவற்றிலுள்ள, ‘கல்லா’ என்பதற்கு இங்கே கூறியதுபோலவே உரை கூறுதல் அறியற் பாலது. 6 பி - மி. ‘மடையமை செப்பிற் காமவுருவிற்’,

7 சூச - ஆம் பக்கம் 8 - ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

8 பி - மி. ‘மனைக்டோறு மனைக்டோறும்’

யோரும் (418) கைகு ஒதுக்கி ஏறின்து (419) மாங்தரொடு திளைக்கும் படி (420) தொன்முதபெண்டிர் (409) பண்ணியத்தைப் (422) பூவோடே எங்கி மனைமனைமறுக (423) எனக்கூட்டுக்.

424-5. மழை கொள குறையாது புனல் புக 1 மிகாது கரை பொருது இரங்கும் முங்கீர் போல - மேகம் முகக்கக் குறைவுபடாமல் யாறுகள் பாய்தலின் மிகுதலைச்செய்யாமற் கரையைப் பொருது ஒவிக் குக் கடல்போல,

426. கொள கொள குறையாது தர தர மிகாது - பலரும்வங்து கொள்ளக்கொள்ளக் குறையாமற் பலரும் மேன்மேலூங் கொண்டுவரக் கொண்டுவர மிகாமல்,

427-8. [கழுநீர் கொண்ட வெழுநா எங்கி, யாடுதுவன்று விழவி னடார்த் தன்றே :]

கழுநீர் கொண்ட அங்கி - தீவினையைக் கழுவதற்குக்காரணமான தீர்த்தநீரைத் தன்னிடத்தேகொண்ட அங்கிக்காலம்,

ஆடு துவன்று விழவின் எழுநாள் அங்கி - வேபேரூரிடத்தில்லாத வெற்றி நெருங்குங் திருநாளீனத் தன்னிடத்தேயுடைய ஏழாநாளங்கியில்,

2 கால்கொள்ளத்தொடங்கிய 3 ஏழாநாளங்கியிலே தீர்த்தமாடுதல் மரடு.

நாடு - அவ்விழவிற்குத்திரண்ட நாட்டிலுள்ளார்,

ஆர்த்தன்றே - ஆர்த்தஆரவாரம்,

அற்றேயென்பது அன்றேயென மெலிந்ததாக்கி உவமவுருபாக்கலு மொன்று.

429. [மாடம் பிறக்கிய மலிபுகழ் கூடல்:] பிறக்கிய மாடம் மலி புகழ் கூடல் - பெரிய 4 நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலை யுடைய மதுரை (699) என மேலேகூட்டுக்.

1 பி - மி. ‘நிறையாது’

2 “கால்கோள் விழவு” சீலப். இ : 144.

3 ஏழுநாளிற் செய்யப்பெறுங் திருவிழா, ‘கணம்’ எனப்படும் ; திருப்பேருந்துறைப்புராணம், புரூவன் திருவிழாச்செய்த படலம், 50-ஆம் பாடலைப் பார்க்க ; “ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றெறுமித் தேவர், சோத்தமெம் பெருமா னென்று தொழுதோத் திருக்கள் சொல்லத், தீர்த்தமா மட்ட மீழுன் சிருடை யேழு நாளுங், குத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே” (திருக்தறுக்கை. திருநா. தே.) என்பதும் ஈண்டு ஆராயத்தக்கது.

4 “நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும்” (கலி. கல : 65) என்பதும், ‘நான்குமாடம் கூடவின் நான்மாடக்கூடலென்றுயிற்று ;

430. [நாளங் காடி நன்றைலே:] நன்றை நாள் அங்காடி - அகற் சியையுடைத்தாகிய இடத்தினையுடைய நாட்காலத்துக் கடையில், கம்பலை - ஆரவாரம்,

உருவப்பல்கொடியும் (366) புனைகொடியும் (368) நன்கொடியும் (371) களிங்வில்கொடியும் (372) குழுஉக்கொடியும் பதாகையும் ஸிலை (373) அருவியினுடங்கும்படி (374) வகைபெறவெழுங்கு மூங்கி (357) இசைக்கும் பல் புழையுடைய நல்ல இல்லினையும் (358) சும்மை யினையுமுடைய (364) தெருவகளில் (359) பெருநியமத்து (365) நாளங் காடியிலே (430) பூவினர் (397) முதலியோர் இருத்தருகையினால் (406) மறுகுதலினால் (423) எழுந்த கம்பலை (430) என்பணையறைவனர் துவ லுகையினாலே (362) அதற்குத் திரண்டாடு (428) அந்தியில் (427) ஆர்த்ததே (428) யென வினைமுடிக்க.

‘ஆர்த்தன்று’ என்னும் முற்றுச்சொல் படுத்தலோசையாற் பெயர்த் தன்மையாய்த் தேற்றேகாரம் பெற்றுநின்றது.

431-2. வெயில் கதிர் 1 மழுங்கிய படர் கூரியிறு செக்கர் அன்ன - வெயிலையுடைய கிரணங்கள் ஒளிமழுங்கிய செலவுமிக்க ஞாயிற்றையுடைய செக்கர்வான்த்தையொத்த,

432-3. சிவந்து துணங்கு உருவின் கண் பொருபு² உகுஉம் ஒன் பூ கலிங்கம் - சிவந்து துண்ணிதாகும் வடிவாலே கண்களை 3 வெறி யோடப்பண்ணிச் சிந்திவிழுமாறுபோன்ற ஒன்னிய ⁴ பூத்தொழிலையுடைய சேலைகளை,

434. பொன் புனை வாளொடு பொலிய கட்டி - பொன்னிட்ட உடைவாளோடே அழுகுபெறக் கட்டி,

435-40. [5 திண்டேர்ப் பிரம்பிற் புரஞ்சு தானைக், கச்சங் தின்ற கழுதயங்கு திருந்தடி, மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருங் தெரியன், அவை திருவாலவாய், திருங்களாறு, திருமுடங்கை, திருநடூர் ; இனி, கண்ணி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்’ என்னும் அதன் விசேட வரையும், “அம்புத நால்களா னீடுகூடல்” (திருங்களாறும் திருவால வாயும், திருஞான. தே.) என்னும் திருவாக்கும், “ஈசனூர் மகிழ்ச்ச தானம்” (திருவால. சகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான் கும், “கண்ணிதிரு மால்காளி மீசன் காக்குங் கடிமதில் சூழ் மாமதுரை” (ஷே பயன்முதலியன, 5) என்பதும் நான்மாடங்கள் இன்னவென் பதைப் புலப்படுத்தும்.

1 பி - ம். ‘மழுகிய’ 2 பி - ம். ‘கூடும்’

3 வெறி யோடப்பண்ணி - மயக்கி.

4 ப. நடு, 6 - ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

5 பி - ம். ‘திண்டேரப்பிற்’

மணிதொடர்ந் தன்ன வொண்டுக் கோதை, யணிகளர் மார்பி ஒரமொட்டையிலிக், காலியக் கண்ண கத்திபரி கடைஇ:

புரஞ்சும் தானை (435) - தோளிலேகிடங்தசையும் 1 ஒவியலினையும்,

கச்சம் தின்ற கழல் தயங்கு 2 திருந்து அடி (436) - கோத்துக் கட்டிய கச்சக்கிடங்து தழும்பிருக்த வீரக்கழலசையும் 3 பிறக்கிடாத அடியினையும்,

மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரு தெரியல் (437) - உலகத் தள்ளர் வலிகளைக்கடங்து புகழ்ச்சியால் எங்குந்திரியும் ஒன்றுகிய பெரிய வேப்பமாலையினையும்,

அணி கினர் மார்பின் ஆரமொடு அளைஇ (439) மணி தொடர்ந் தன்ன ஒன்டு கோதை (438) - அழகு விளக்கும் மார்பிற்கிடக்கின்ற ஆரத்தோடேகலங்து மாணிக்கம் ஒழுகினுலொத்த ஒன்ஸிய செங்கழுகீர் மாலையினையுமடையராய்,

பிரம்பின் தின் தேர் (435) கால் இயக்கன்ன கத்தி பரி கடைஇ (440) - விளிம்பிலே வைத்த பிரம்பினையுடைய தின்னிய தெரிந்புண்ட காற்றினுடைய செலவினையொத்த விரைந்த குதிரைகளைச் சொலுத்தி,

441. காலோர் காப்ப கால்ன கழியும் - காலாட்கள் சூழ்ந்து காப்பக் காற்றென்னும்படி கடிதிற்செல்லும்,

442-3. [வான வண்கை வளங்கெழு செல்வர், நாண்மகி மிருக்கை:] நாள் மகிழ் இருக்கை வானம் வள்கை வளம் கெழு செல்வர் - 4 நாட்காலத்து மகிழ்ந்திருக்கின்ற இருப்பிலே மேகம்போலே வரையாமந்கொடுக்கும் வளவிய கையினையுடையராகிய வளப்பம்பொருங்கின செல்வர்,

தானை (435) முதலியவற்றையுடையராய்க் கட்டிக (434) கடைஇக் (440) கழியும் (441) செல்வரென்க.

443-4. காண்மார் பூணேஇ தெள் அரி பொன் சிலம்பு ஒவிப்ப-விழாவைக்காண்டற்குப் பூண்களோடே தெள்ஸிய உள்ளின்மணிகளை

1 ஒவியல் - இங்கே மேலாடை; “ உடையு மொலியலுஞ் செய்யை ” பரி. கக : 97.

2 “கழலுரீஇய திருந்தடி ” (புநா. ஏ : 2) என்பதன் உரையில், ‘வீரக்கழலுரிஞ்சிய இலக்கணத்தாற் றிருந்திய அடியினையும்’ என்றும், ‘திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடியெனினும் அமையும்’ என்றும் அதன் உரையாசிரியர் எழுதியிருத்தல் இங்கே அறியற்பாலது.

3 பிறக்கு - பின்; பிறுதக்கென்னும் வடமொழிச்சிகைதவன்பர்; சிலப். கு : 95-8, அடியார்.

4 “ நாட்கள் ஞங்கு நாண்மகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீ தல்லே ” புநா. கூந : 1-2.

யுடைய பொன்னற்செய்த சிலம்புகளாலிக்கும்படி மேனிலத்துநின்றும் இழிதலால்,

சிலம்பொலிப்பவன்பதனால் இழிதல்பெற்றும்.

444 - 6. [ஓன்ளமுற், ரூவர விளக்கிய வாய்பொ னவிரிசூழ், யணங்கு 1 வீழ் வன்ன பூந்தொடி மகளிர் :] அணங்கு வீழ்வு அன்ன ஒன் அழல் தா அற விளக்கிய ஆய் பொன் அவர் இழை பூ தொடி மகளிர் - வானுறைதெய்வங்களின் வீழ்ச்சியையொத்த ஒன்ஸியநெருப்பிலே வலி யறவிளக்கிய அழகிய பொன்னற்செய்த விளக்கும்பூண்களையும் பூத் தொழிலையுடைய தொடியினையுமுடைய மகளிர்,

இவர் 2 நாயன்மார் கோயில்களிற் சேவிக்கும் மகளிர்.

447. மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ் - புழுகுமுதலியன நாறுகின்ற நாற்றம் தெருவுகளெல்லாம் மணக்க,
மணம் : ஆகுபெயர்.

448. ஒன் 3 குழை திகழும் ஒளி கெழு திருமுகம் - ஒன்ஸிய மகரக் குழையை உள்ளடக்கிக்கொண்ட ஒளிபொருந்திய அழகினையுடையமுகம்,

449 - 50. [திண்கா மேற்ற வியலிரு விலோதந், தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப:] திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் அசை வளி தெள் கடல் திரையின் புடைப்ப - திண்ணிய கொடித்தண்டு களிலேற்ற அகலத்தினையுடைய பெருங்கொடிகளை அசைகின்ற காற்றுத் தெளிந்த கடற்றிரை போல எழுந்துவிழும்படி அடிக்கையினுலே,

451. ஸ்ரை ஸ்லை மாடத்து அரயியம் தோறும் - ஒழுங்குபட்ட ஸ்லைமையினையுடைய மாடங்களின் ஸ்லாமுற்றங்கடோறும்,

452. மழை மாய் மதியின் தோன்றுபு மறைய - மஞ்சிலேமறை யுங் திங்களைப்போல ஒருகால் தோன்றி ஒருகால் மறைய,

அரமியங்தோறுமிருங்கு (451) விழாக்காணும் மகளிர் முகம் (448) விலோதத்தை (449) வளிபுடைக்கையினுலே (450) தோன்றுபுமறைய வென்க.

நாயன்மார் எழுந்தருளுங்காற் கொடியெடுத்தல் இயல்பு.

1 பி - மி. ‘வீழ்பன்ன’

2 நாயன்மார் - தெய்வங்கள் ; பண்டைக்காலத்தில், சிவாலயத் திலெழுந்தருளியுள்ள மூர்த்திகளை நாயன்மாரென்றும் நாயனுரென் றும் வழங்குதல் மரபு. இது சிலாசாலனங்களால் அறியப்படும் ; “இராஜராஜேஷ்வரமுடைய நாயனூர்” என்பது போல் வருவன் காண்க ; “திருக்கோயில் திருவாயில் என்றவற்றிற்கு நாயகராகிய நாயனுரைத் திருநாயனுரென்னத்து போல” (திருச்சிற். 1, பேர்.) என் பதும் சண்டறியற்பாலது.

3 பி - மி. ‘குழையிருங்கத்’

453-5. [நீரு ஸிலனுங் தீயும் வளியு, மாக விசம்போ டைந்துட வியற்றிய, மழுவா ஜெடியோன் றலை னாக:] மாகம் 1 விசம்பொடு வளியும் தீயும் நீரும் ஸிலனும் ஜங்து உடன் இயற்றிய 2 மழு வாள் கெடி யோன் தலைவன்ஆக - திக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் செருப்பும் நீரும் ஸிலனுமாகிய ஜங்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளையுடைய பெரியோன் ஏனையோரின் முதல்வனுக்கொண்டு,

456. மாசு அற விளங்கிய யாக்கையர் - 3 தீர்த்தமாடிய வடிவினை யுடையராய்,

456-8. 4 சூழ் சுடர் வாடா பூவின் 5 இமையா நாட்டத்து 6 நாற் றம் உணவின் உரு கெழு பெரியோர்க்கு - தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையுமுடைய அச்சம்பொருங்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு,

459. மாற்றரு மரபின் உயர் பலி கொடுமார் - விலக்குதற்கரிய முறைமையினையுடைய உயர்ந்த பலிகளைக் கொடுத்தற்கு,

460. அந்தி விழவில் - 7 அந்திக்காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே,

தூரியம் கறங்க - வாச்சியங்கள் ஓலிப்ப,

செல்வர் (442) மாசறவினங்கிய யாக்கையராயக் (456) கழி (447) மறைய (452) கெடியோன் தலைவனுகப் (455) பெரியோர்க்குப் (458) பலி கொடுக்கைக்கு (459) அந்தியிற்கொண்ட விழவிலே தூரியங்கறங்க வென்க.

461-5. [திண்கதிர் மதாணி யொன்குறு மாக்களோ, யோம்பி னர்த் தழிலித் தாம்புணர்ந்து முயக்கித், தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத், தாமு மறு மேராங்கு விளங்கக், காமர் கவினிய பேரிளம் பெண்டிர்:]

1 “ஸிலங்தி நீர்வளி விசம்போ டைந்தும்” தொல். மரபு. சூ. 89.

2 மழுவா ஜெடியோனன் றது சிவபிரானை ; இக்கருத்தை, “ ஏற்று வல னுயரிய” (புறநா. திசு) என்னும் செய்யுள் வலிபுறுத்தும்.

3 “மாசற விமைக்கு முருவனிர்” (முநுத. 128) என்பதற்கு, ‘ எக் காலத்தும் நீராடுதலின் அமுக்கற விளங்கும் வடிவினையுடையர் ’ என்றுரையெழுதினார் முன்.

4 பி - மி. ‘தூசடை’

5 “இமைத்தல் - கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல் ” என்றார் முன் ; முநுத. 3, ந.

6 பி - மி. ‘கொற்றவுணவின் ’

7 இதனை அந்திக்காப்பென்பர்.

தின் கதிர் மதாணி (461) காமர் கவினிய பெரு இள பெண்டிர் (465) - தின்னிய ஒளியினையுடைய பேரணிகலங்களையுடையராய் விருப்பம் அழகுபெற்ற 1 பெரிய இளமையினையுடைய பெண்டிர்,

தாம் முயங்கி புனர்ந்து ஓம்பினர் தழீஇ (462) - தாம் முயங்கு தலைச்செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு,

2 தாது அணி தாமரை போது பிடித்தாங்கு (463) ஒன் குறு மாக் களை (461) தழீஇ (462) - தாதுசேர்ந்த செவ்வித்தாமரைப்பூவைப் பிடித்தாற்போல் ஒன்னிய சிறுபிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு,

தாமும் அவரும் ஓராங்கு விளங்க (464) - தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாக,

466 - 7. [பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச், சிறந்து:] பூவினர் புகையினர் தொழுவனர் சிறந்து பழிச்சி - பூசைக்குவேண்டும் பூவினையுடையராய்த் தாபங்களையுடையராய் வணக்கினராய் மிகுத்துத் துதித்து,

467. புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - பாதுகாத்து நடத்தும் பெளத்தப் பள்ளியும்,

468. சிறந்த வேதம் விளங்க பாடி - அதர்வவேதம் ஒழிந்த முதன் மைப்பட்ட வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும்படியோதி,

3 அதர்வம் தலையாயவோத்தன்மை 4 பொருளிற்கூறினாலும்.

1 பேரினம் பெண்பருவமென்பது மகளிருடைய பேதைப்பருவம் முதலிய ஏழூருவங்களுள்ளொன்று.

2 பிரீ. 'தாதவிழ்'

3 வேதங்கள் மூன்றே யென்பதும் அதர்வவேதம் மஞ்சிரசாகை யென்பதும் இங்கே அறியற்பாலன் ; “மும்மறை யாலும் வணக்கப் படு கின்ற முக்கணக்கன்” (போன்னீணத். 87) என்பதும், “த்ரிவேத போத காரணன்” (தக்க. 380) என்பதும், அதன் உரையாசிரியர் அதற்கு, ‘திரிவேதமென்றது : மூன்றேவேதம் ; நாலாவது மஞ்சிரசாகை யான அதர்வவேதம் ; ‘திரைவேதா’ என்பது ஹலாயுதம்’ என்றமுதிய விசேட உரையும் இங்கே உணரத்தக்கவை.

4 “இருக்கும் யசரும் சாமமும் : இவைதலையாய ஒத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தவின் இலக்கணமுமாய், வியாகரணத் தாற் காரியப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமதாலும் இடையாய ஒத்து. அதர்வம் ஒழுக்கங்கூறுது பெரும் பான்மையும் உயிர்கட்டு ஆக்கமேயன்றிக் கேடுகுழும் மஞ்சிரங்களும் பயிறலின் அவற்றேருடு கூறப்படாதாயிற்று” தோல். புறத். சூ. 20, ந.

பிரீ. 'பொருளியலில்'

469. விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து - விழுமிய தலைமை யோடு பொருந்தின யாகங்கள் முதலிய தொழில்களோடே 1 சிலகாலம் பொருந்தி,

470. நிலம் அமர் வையத்து - நால்வகைசிலவுக்களமர்ந்த உலகத்தே, ஒரு தாம் ஆகி - ஒன்றுகியபிரமம் தாங்களோயாய்,

471. உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும் - உயர்ந்த நிலை மையையுடைய தேவருலகத்தை இவ்வகிலே நின்றுசேரும்,

472. அறம் நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் - தருமத்தின் வழி ஒருகாலமுந்தப்பாத பல்லுயிர்கட்டும் அன்புடைத்தாகிய நெஞ்சாலே,

473. பெரியோர் மேன்ம் - சிவன்முத்தராயிருப்பாரிடத்தே சிலகாலம் பொருந்தினின்று,

2 இனிதின் உறையும் - ஆண்டுப்பெற்ற வீட்டின்பத்தாலே இனி தாகத் தங்கும் பள்ளி (474),

474. [குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் :]

குன்று குயின்றன்ன பள்ளியும் - மலையை உள்வெளியாகவாங்கி இருப்பிடமாக்கினுற்போன்ற பிரமவித்துக்களிருப்பிடமும்,

3 அந்தணர் - வேதாந்தத்தை ஏக்காலமும் பார்ப்பார்,

அந்தணர் (474) பாடி (468) அன்புடைதெஞ்சாலே (472) தேவருலகத்தையெய்தும் (471) ஒழுக்கத்தோடே சிலகாலம் நின்று (469) பின்னர் வேதாந்தத்தை யுணர்ந்து பெரியோரை மேன்ம் (473)

1 “ஒழுக்கத்து நீத்தார்” (தற்பள், 21) என்பதன் உரையிற் பரிமேலழகர், ‘தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தார்’ என்றும், விசேட உரையில், ‘தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தலாவது : தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும் ; அறம் வளரப் பாவந்தேயும் ; பாவந்தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்தாநித்தங்களது வேறுபாட்டுனர்வும், அழிதன் மாலையவாய இம்மை மறுமையின்பங்களினுவர்ப்பும், பிறவித் துண்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம் ; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய யோக முயற்சியுண்டாம் ; அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றுகிய எனதென்பதும் அகப்பற்றுகிய யானென்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பந்தறையும் இம்முறையே உயர்ந்து விடுதலெனக்கொள்க என்றும் எழுதியவை இங்கே அறிதற்குரியன.

2 பி - ம். ‘இனிதினிது’

3 சன - ஆம் பக்கம்! முதலாவது அடிக்குறிப்பைப் பார்க்க.

வையத்தே ஒருதாமாகி (470) உறையும் (473) பள்ளியும் (474) என முடிக்க.

475 - 6. வண்டு பட பழுங்கிய தேன் ஆர் தோற்றத்து பூவும் புகை யும் 1 சாவகர் பழிச்ச - வண்டுகள் படியும் படி பருவமுதிர்ந்த தேனிருஞ்ச தோற்றத்தையுடைய பூக்களையும் புகையினையுமேங்தி விரதங்கொண் டோர் துதிக்க,

477 - 83. [சென்ற காலமும் 2 வருஉ மமயமு, யின்றிவட்ட டோன் றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து, வானமு நிலனுங் தாழமு துண ருஞ், சான்ற கொள்கைச் சாயா யாக்கை, யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார், கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப், பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவர:]

சென்ற காலமும் வருஉம் அமயமும் (477) இன்று இவண் தோன் றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து (478) நல்குவர (483) - சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே மிகவுணர்ந்து உலகத்தார்க்குச் சொல்லு தல் வரும்படி,

வானமும் நிலனும் தாம் முழுது உணரும் (479) அறிஞர் (481) - தேவருலகையும் அதன் செய்கைகளையும் எல்லாவிலங்களின் செய்திகளை யும் தாம் நெஞ்சால் அறிதற்குக் காரணமான அறிஞர்,

இஃது எதிர்காலங்கூறிற்று.

சான்ற கொள்கை (480) - தமக்கமைந்த விரதங்களையும்,

சாயா யாக்கை (480) - அவ்விரதங்களுக்கு இலோயாத மெய்யினையும் உடைய அறிஞர் (481),

ஆன்று அடங்கு அறிஞர் (481) - கல்விகளெல்லாம் நிறைந்து களிப் பின்றி அடங்கின அறிவினையுடையார்,

3 செறிந்தனர் (481) - நெருங்கினவருடைய சேக்கை (487) என்க.

நோன்மார் (481) - நோற்கைக்கு,

கல் பொளிந்தன்ன இட்டு வாய் கரண்டை (482) பல் புரி சிமிலி நாற்றி (483) - கல்லைப் பொளிந்தாற்போன்ற 4 இட்டியவாயையுடைய ர் குண்டிகையைப் பல வடங்களையுடைய நூலுறியிலே தாக்கிச் செறிந் தன (481) ரென்க.

1 சாவகர் - சைனாரில் விரதங்காக்கும் இல்லறத்தார்; இவர் உலக நோன்பிகளெனவும் கூறப்படுவர்; சிலப். கடு : 153.

2 பி - மி. ‘வருஉஞ்சமயமும்’

3 பி - மி. ‘செறிநர்’ 4 இட்டிய - சிறிய.

5 “உறித்தாழ்ந்த கரகமும்” (கலி. க : 2); “உறித்தாழ் கரகம்” சிலப். கூ : 64, 90.

484. கயம் கண்டன்ன - 1 குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டாற் போன்ற,

வயங்கு உடை நகரத்து - விளங்குதலையுடைய கோயிலிடத்துச் சேக்கை (487) என்க.

485. செம்பு இயன்றன்ன செசுவர் புனைந்து - செம்பாற் செய்தா வொத்த செவ்விய சுவர்களைச் சித்திரமெழுதி,

486. நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து - கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்விலமுயர்ந்து,

486 - 8. [ஓங்கி, யிறும்புது சான்ற நறும்புஞ் சேக்கையுங், குன்று பல குழீஇப் பொவிவன தோன்ற :]

குன்று பல குழீஇப் பொவிவன தோன்ற ஓங்கி - மலைகள் பலவும் திரண்டு பொவிவனபோலத் தோன்ற உயர்ந்து வயங்குடை நகரம் (484) என்க.

இறும்புது சான்ற நறு பூ சேக்கையும் - அதிசயம் அழைந்த நறிய பூக்களைச் சூழவடைய அமணப்பள்ளியும்,

சேக்கப்படும் இடத்தைச் சேக்கை யென்றார். இவர்கள் வருத்த மறப் பறித்து வழிபடுத்தாகுப் பல பூக்களைச் சூழ ஆக்குதலின் நறும்புஞ் சேக்கை யென்றார்.

புனைந்து (485) உயர்ந்து (486) தோன்ற (488) ஓங்கிச் (486) சாவகர் பழிச்ச (476) வயங்குதலையுடைய நகரத்திடத்துக் (484) கொள்கையினையும் யாக்கையினையுமுடைய (480) அறிஞர் (481) உணர்ந்து (478) எல்குவர (483) நோன்மார் (481) சிமிவியலோற்றிச் (483) செறிந்தனருடைய (481) சேக்கையுமெனக் கூட்டுக.

489. அச்சமும் - நடுவாக்கூறுவரோ கூரூரோவன்று அஞ்சி வந்த அச்சத்தையும்,

அவலமும் - அவர்க்குத் தோல்வியால் நெஞ்சிற்றேன்றும் வருத்தத் தையும்,

ஆர்வமும் நீக்கி - அவர்தம் நெஞ்சகருதின பொருள்கண்மேற்றேன்றின பற்றள்ளத்தினையும் போக்கி,

என்றது, அவர்கள் நெஞ்சகொள்ள விளக்கியென்றவாறு.

490. செற்றமும் உவகையும் செய்யாது காத்து - ஒருக்கற்றிற் செற்றஞ் செய்யாமல் ஒருக்கற்றில் உவகைசெய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து,

1 “கயம்புக் கண் பயம்படு தண்ணிழல்” (மலைபடி. 47) என் பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.

491. கெமன் கோல் அன்ன செம்மைத்தாகி - துலாக்கோலையொத்த 1 நடுவுள்ளைமையைடைத்தாய்,

492. சிறந்த கொள்கை² அறம் கூறு அவையமும் - இக்குணங்களாற் சிறந்த விரதங்களையுடைய தருமதாலைச் சொல்லுந்திரானும்,

493. கறு சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து பெரியோர் (495) - நறிய சந்தனத்தைப்பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடைய பெரியோர், யாகத்திற்குச் சந்தனம்பூசுதல் மரபு

494-8. [ஆவதி மண்ணி யவிர்துகின் முடித்து, மாவிசம்பு வழங்கும் பெரியோர் போல, கன்றுங் தீதுங் கண்டாய்க் கூடக்கி, யன்பு மறனு மொழியாது காத்துப், பழியோரீஇ யுயர்க்கு பாய்ப்புகழ் நிறைந்த:]

ஆவதி மண்ணி (494) மா விசம்பு வழங்கும் பெரியோர் போல (495)-3 யாகங்களைப் பண்ணிப் பெரிய சுவர்க்கத்து ஏறப்போம் அந்தணர் அரசனை அடக்குமாறு போல,

கன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி (496) - அரசனிடத்துள்ள நன்மையும் தீமையும் செஞ்சத்தாலேகண்டு அத்திங்குகளையாராய்ந்து அவற்றிலே ஒழுகாமலடக்கி,

அன்பும் அறனும் ஒழியாது காத்து (497) - சுற்றத்திடத்துச் செல்லும் அன்பும் எவ்வயிர்க்கண்ணும் நிகழும் தருமமும் ஒருகாலமும் போகாமல் தம்மிடத்தே பரிகரித்து,

பழி ஓரீஇ உயர்க்கு (498) - பழி தம்மிடத்துவாராமல் நீக்கி அத ணேனே ஏனையோரினும் உயர்ச்சியெய்தி,

பாய்புகழ் நிறைந்த (499) - பரங்த புகழ்நிறைந்த,

1 “நடுவுள்ளையென்பது ஒன்பது சுவையுள் ஒன்றென் நாடகசிலையுள் வேண்டப்படுஞ் சமனிலை ; அஃதாவது, ‘செஞ்சாங் தெறியினுஞ் செத்தினும் போழினும், செஞ்சோர்க் தோடா ஸிலைமை’ அது காம வெகுளி மயக்கம் நீங்கிணேர் கண்ணே நிகழ்வது” தோல். மெய்ப். 12, பேர்.

2 “அறங்குறவையம் - தருமதான் முறைமையின் அறங்குறம் தருமாசனத்தார்” சீலப். இ : 135, அடியார்.

3 யாகஞ்செய்து சுவர்க்கம்புகுதல், “பாடிப் பெற்றபரிசில் : ‘நீர் வேண்டியது கொண்மின்’ என, ‘யானும் என்பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்’ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் அானூராயினர்” (பதிற். மூன்றும்பத்தின் இறுதிவாக்கியம்) என்பதிற் குறிப்பிடப்பட்ட பாலைக்கௌதமயனர் சரிதையாலும் உணரப்படும்.

அவிர் துகில் முடித்து (494) - விளக்குகின்ற 1 மயிர்க்கட்டுக்கட்டி,

499. செம்மை சான்ற காலிதி மாக்களும் - தலைமையமைந்த
2 காவிதிப்பட்டங்கட்டின அமைச்சரும்,

500. அறன் நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி - இல்லறத்திற்குக்
கூறிய வழியைத்தப்பாமல் இல்லறத்திலே நடந்து,

501. குறு பல் குழுவின் குன்று கண்டன்ன - அண்ணிய பல திரட்
சியையுடைய மலைகளைக் கண்டாற்போன்ற,

502. பருந்து இருந்து உக்கும் பல் மாண் எல் இல் - பருந்து
இளைப்பாதியிருந்து பின்பு உயர்ப்பதக்கும் பலதொழிலின் மாட்சியைப்
பட்ட கல்ல இல்லில்,

503. பல் வேறு பண்டமொடு ஊன் மலிந்து கவினி - பலவாய்
வேறுபட்ட பண்டங்களோடே பலவணவகளும் மிக்கு அழகுபெற்று,

504. மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் - மலையிடத்தனவும்
நிலத்திடத்தனவும் நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய பண்ணியம்
(506),

505. பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு - பல
வாய் வேறுபட்ட அழகினையுடைய மணிகளையும் முத்தினையும் பொன்னை
யும் வாங்கிக்கொண்டு,

506. சிறந்த தேஷத்து - மணிகளும் முத்தும் பொன்னும் பிறத்
தற்குச் சிறந்த தேசத்தினின்றும்வந்த,

பண்ணியம் பகர்ந்தும் - பண்டங்களை விற்கும் வணிகரும்,

ஊன்மலிந்து கவினிக் (503) குன்றுகண்டன்ன (501) எல்லூல்
விலே யிருந்து (502) ஆற்றினைழுகி (500) சிறந்ததேஷத்துவந்த
(506) திருமணி முத்தமொடு பொன்கொண்டு (505) பிறவுமாகிய (506)
பண்டங்களை விற்பாருமென்க.

507. [மழையொழுக் கருஅப் பிழையா விளையுள்:] அருஅ
ஒழுக்கு மழை பிழையா விளையுள் - இடைவிடாமற் பெய்கின்ற மழை
யால் தவறுத விளைதலையுடையதாகிய மோக்கர் (508),

1 மயிர்க்கட்டு - தலைப்பாகை ; மூல்லை. 53, ந ; கீவச. 1558, ந.

2 காவிதிப்பட்டம் : “பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டம் எய்தி
னைரும.....முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்
கொடைக்கு உரிய வேளாளராம்” (தோல். அகத். கு. 30, ந.) என்பத
ஞல் இப்பட்டம் உயர்ந்த வேளாளர் பெறுவதென்பதும், “காவிதிப்பட்டம்
தினரணியும் பூவொன்றுண்டென்பதும், “எட்டி காவிதிப் பட்டங்
தாங்கிய, மயிலியன் மாதர்” (பேரூங். ஏ. 3 : 144-5) என்பதஞல் இப்
பட்டம் மகளிரும் பெறுதற்குரியதென்பதும் அறியப்படுகின்றன.

508. பழையன் மோகர் - பழையனென்னுக் குறுகிலமன்ன ஆடைய மோகரிடத்து,

508-9. [அவையகம் விளக்க, நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன:] அவை அகம் விளக்க நாற்கோசர் மொழி தோன்றி அன்ன-நன்மக்கள் திரளிடத்தே விளக்கும்படி அறியக்கூறிய நான்குவகை யாகியகோசர் வஞ்சினமொழியாலே விளக்கினாற்போன்ற,

510. தாம் மேங்தோன்றிய கால் பெரு குழுவும் - தமது மொழி யால் தாம் மேலாய்விளக்கிய நால்வகைப்பட்ட பெரியதிரஞ்சும்,

ஜம்பெருங்குழுவில் அமைச்சரைப்பிரித்து முற்கூறினமையின், ஈண்டு எனை நாற்பெருங்குழுவையுங்கூறினார். ஜம்பெருங்குழுவா வன : “அமைச்சர் புரோகிதர் சேனு பதியர், அத ரொற்ற ரிவரென மொழிப்”; இளங்கோவடிகளும், ¹ “ஜம்பெருங் குழுவு மெண்பே ராய மும்” என்றார்.

511. [கோடுபோழ் கடைகரும்:] போழ் கோடு கடைகரும் -
2 அறுத்த சங்கை வளை முதலியனவாகக் கடைவாரும்,

திரு மனி குயினரும் - அழகிய மனிகளைத் துளையிடுவாரும்,

512. குடு உறு நல் பொன் சுடர் இழை புனைநரும் - சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளக்கும்பணிகளாகப்பண்ணுங் தட்டாரும்,

513. பொன் உரை காண்மரும் - 3 பொன்னையுரைத்தவுரையை அறதியிடும் பொன்வாணிகரும்,

கலிங்கம் பகர்நரும் - புடைவைகளை விற்பாரும்,

514. செம்பு சிறை கொண்மரும் - செம்பு சிறுக்கப்பட்டதனை வாங்கிக் கொள்வோரும்,

வம்பு சிறை முடிநரும் - கச்சக்களைத் தம் தொழின்முற்றுப்பட முடிவாரும்,

515. ழுவும் புகையும் ஆயும் மாக்கனும் - பூக்களையும் ⁴ சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பாரும்,

¹ சீலப்பதிகாரம், இ : 157. ² மதுரை, 316, பார்க்க.

³ “பொலங்தெரி மாக்கள்” (சீலப். கச : 203) என்பதன் உரையில், ‘பொற்பேதத்தைப் பகுத்தறியும் பொன்வாணிகர்’ (அடியாரி.) என்று எழுதியிருத்தல் பொன்வாணிகர் இயல்பை விளக்கும்.

⁴ சாந்து - சந்தனக்கட்டை ; புகை என்ற மூலத்திற்குப் புகைக்கப் படும் உறுப்பாகிய சாந்தென்று இவ்வரையாசிரியர் பொருள் கொண்ட வாரே, “பூவும் புகையும்” (சீலப். இ : 14) என்ற விடத்துப் புகையென் பதற்கு, ‘மயிருக்குப் புகைக்கும் அகில் முதலாயின்’ (அநும்பத.), ‘புகையுறுப்பு’ (அடியாரி.) என்று பிறரும் பொருள்கூறுதல் இங்கே அறியத்தக்கது.

516 - 7. [எவ்வகைச் செய்தியு முவமக் காட்டி, நண்ணிதி னுணர்ந்த:] எ வகை நுண்ணிதின் உணர்ந்த செய்தியும் உவமம் காட்டி - பலவகைப்பட்ட கூரிதாகவுணர்ந்த தொழில்களையும் ஒப்புக் காட்டி,

சித்திரமெழுதுவார்க்கு வடிவின்றேழில்கள் தோன்ற எழுதுதற் கரிதன்பதுபற்றிச் செய்தியுமென்றார்.

517 - 8. 1 நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் - கூரிய அறிவினையுடைய சித்திரகாரிகளும்,

நோக்கினார்கண்ணிடத்தே தம் தொழிலைசிறுத்தவிற் கண்ணுள் வினைஞரன்றார்.

பிறரும் கூடி - யான் கூறப்படாதோரும் திரண்டு,

519 - 20. தெள் திரை அவிர் அறல் கடுப்ப ஒன் பல் குறியவும் நெடியவும் மடி தரூட விரித்து - தெளிந்த திரையில் விளக்குகின்ற அறலையொப்ப ஒன்ஸிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப் புடைவைகளைக் கொண்டு வந்து விரித்து,

மடித்தது அறலுக்குவரமை.

521. சிறியரும் பெரியரும் ² கம்மியர் குழீஇ - சிறியோரும் பெரியோருமாகிய செய்தற்றேழிலைச் செய்வார் திரண்டு,

522. நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர - நான்காய் வேறு பட்ட தெருவுக்கோறும் ³ ஒருவர்காலோடு ஒருவர்கால் நெருங்க நிற்ற ஜைச்செய்ய,

கம்மியர் (521) விரித்துக் (520) குழீஇ (521) நிற்றலைச்செய்ய,

இஃது அந்திக்கடையில் தெருவிற் புடைவைவிற்பாரைக் கூறிற்று.

கோயிலைச்சூழ்ந்த ஆடவர்தெரு நான்காதவின், ⁴ நால்வேறு தெரு வென்றார். இனிப் பொன்னும் மணியும் புடைவைகளும் ⁵ கருஞ்சரக் கும் விற்கும் நால்வகைப்பட்ட வாணிகர்தெருவென்றுமாம்.

1 “ நுழைபுலம் - பல நூல்களினுஞ்சென்ற அறிவு ” (தறி, 407, பரிமேல்.) என்பதை ஆராய்க.

2 கம்மியர் : கர்மியர் என்பதன் சிதைவென்பர் ; தொழில் செய்வோ ரென்பது அதன் பொருள்.

3 “ தாளொடு தாண்முட்ட.....நீளொளி மணிவீதி நிரந்தரித் தனசனமே ” விநாயக. நகரப். 96.

4 “ நால் வேறு தெருவும் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளரெனச் சொல்லப்பட்டாரிருக்கும் நான்காய் வேறுபட்ட தெருக்களும் ” (சீலப். கச : 212, அடியார்.) என்பர்.

5 கருஞ்சரக்கு - கூலங்கள் ; சீலப். இ: 23, அநும்பத.

523-5. கொடு பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் தண் கடல் நாடன் ஒன் பூ கோதை பெரு நாள் இருக்கை - கண்கள் வளைந்த பறையினையுடைய சூத்தருடைய சுற்றும் சேரவாழ்த்தும் குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையவனுகிய ஒள்ளிய பனந்தாரையுடைய சேர அடைய பெரியாளோலக்க இருப்பிலே,

525-6. விழுமியோர் குழிஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப கல் வென (538) - எல்லாக்கலைகளையுணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத்¹ தருக்கங்களைக்கறி விரும்புதல்கொண்ட ஆரவாரத்தை யொப்பக் கல்வென்ற ஓசை நடக்க,

பலசமயத்தோரும் தம்மிற்றும் மாறுபட்டுக்கருந் தருக்கத்தைச் சேரக் கூறக் கேட்டிருக்கின்ற² கம்பலைபோலவென்றார்.

526. பலவுடன் - கூறுதன பலவற்றுடனே,

527. சேறும் நாற்றமும் பலவின் சளையும் - தேனும் நாற்றமும் உடையவாகிய பலாப்பழத்தின் சளையும்,

சேறன்றார், சளையிலிருக்கின்ற தேனை.

528. வேறு பட கவினிய³ தேம் மா கணியும் - வடிவுவேறுபட அழகுபெற்ற இனிய மாவிற்பழுக்களையும்,

‘சேறு நாற்றமும் வேறுபடக் கவினிய, பலவின் சளையுங் தேமாக் கணியும்’ என்றும் பாடம்.

529. பல் வேறு உருவிற் காடும் - பலவாய் வேறுபட்ட வடிவினை யுடைய பாகற்காய்-வாழைக்காய்⁴ வழுதுணங்காய் முதலியகாய்களையும்,

பழனும் - வாழைப்பழம் முங்கிரிகைப்பழமுதலிய பழங்களையும்,

530-31. கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி மெல் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் - மழை பருவத்தே பெய்து வளர்க்கை மினுவே கொடிகள் விட்டு அழகுபெற்று மெல்லிய சுருள்விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளையும்,

கொடியென்றார், ஒழுங்குபட விடுகின்ற கிளைகளை.

532. [அயிர்தியன் நன்ன திஞ்சேற்றுக் கடிகையும்:] தி சேறு அமிர்து இயன்றன்ன கடிகையும் - இனிய பாகினற்கட்டின அயிர்தம் தேருக்கிண்டாற்போன்ற 5 கண்ட சருக்கரைத்தேற்றையும்,

533. புத்த பட பண்ணிய பெரு ஊன் சோறும் - புகழ்ச்சிகள் உண்டாகச்சுமைத்த பெரிய இறைச்சிகளையுடைய சோற்றையும்,

1 சேரனவையுங் தருக்கமுட் : மணி. உசை : 63-4.

2 “கல்வியிற் றிக்ம்கணக் காயர் கம்பலை” என்றார் கம்பநும்.

3 தேமாவென்பது மாவில் ஒரு சாதியென்பர்.

4 வழுதுணங்காய் - கத்தரிக்காய் ; “வழுதுணங்காய் வாட்டும்” தனிப். 5 கண்ட சருக்கரை - கற்கண்டு.

534. கீழ் செல 1 வீழ்த் திழுங்கொடு - 2 பாரளவாகவீழ்த் திழுங்குடனே,

534-5. [பிறவு, மின்சோறு தருங் பல்வயி னுகர :] பல் வயின் நுகர இன் சோறு பிறவும் தருங்-பலவிடங்களினும் அதுபவிக்க இனிய பாற்சோறு பால் முதலியவற்றையும் கெரண்டுவந்து இடுவாரிடத்து எழுந்த ஒசையும்,

என்றது, சோறிடுஞ்சாலைகளை.

536-4. [வாலிதை யெழித்த வளிதரு வங்கம், பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத், தொல்லெல னிமிழிசை மானக் கல்லெலன, நன்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப், பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத, மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுங், துருகெழு பானாள் வருவன பெயர்தவிற், பல்வேறு புள்ளி னிசையெழுங் தற்றே, யல்வங்காடி யழிதரு கம்பலை :]

நன தலை வினைஞர் கலம் கொண்டு மறுக (539) - அகன்ற இடத்தை யுடைய தேசங்களில் வாணிகர் ஈண்டுசெய்த பேரணிகலங்களைக் கொண்டுபோதல் காரணமாக,

வால் இதை எடுத்த வளி தரு வங்கம் (536) - நன்றாகிய பாய்விரித்த காற்றுக்கொண்டு வருகின்ற மரக்கலம்,

பெரு கடல் குட்டத்து புலவு திரை ஓதம் (540) இரு கழி மருவி பாய பெரிது எழுந்து (541) உரு கெழு பால்ளாள் வருவன (542) - பெரிய கடல்குழ்ந்த இடத்தினின்றும் புலானுறுங் திரையையுடைய ஓதம் கரிய கழியிற் புகார்முகத்தேயேறிப் பரக்கின்ற அளவிலே மிக்கெழுங்கு அச்சம் பொருந்திய நடுவியாமத்தே வருகின்றவற்றின் பண்டம் (537) என்க.

3 பெரிதெழுங்கென்றார், பாயும்வாங்கிச் சரக்கும்பறியாமல் வரு கின்றமை தோன்ற. ஓதமருவிப்பாயவென்றார், அவ்வோதவேற்றத்திலே கழியிலே வருமென்பதுணர்த்தற்கு.

பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து (537) ஒல்லென் இழித் திசை மான (538) - வங்கம் வருகின்றவற்றிற் பலவாய் வேறுபட்ட

1 வீழ்த் - கீழே வளர்ந்த ; “வீழ்தன - கீழே வளர்ந்தன” (மலை படி. 128, ந.) ; “வீழ்க்கும்மே - தாழவிருக்கும்” (கங்க : 6) என்பர் புறநாலுற்றுரையாசிரியர்.

2 பார் - பாறை.

3 “மீப்பாய் களையாது மிசைப்பரங் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” (புறநா. ஈ० : 11 - 2) என்பதும், ‘பாய் களையாது பரங்தோண்டாதென்பதனால் துறை நன்மை கூறியவாரும்’ என்ற அதன் விசேட உரையும் இக்கே அறிதற்குரியன.

சரக்கு இறங்குதலைச் செய்யும் பட்டினத்து ஒல்லென முழங்குகின்ற ஒசையையொக்க,

மறுகுதற்குவங்த வங்கம் குட்டத்தினின்றும் வருவனவற்றிற் பண்ட மிழியும் பட்டினத்து ஒசைமானவென்க.

பெயர்தலின் (542) பல் வேறுபுள்ளின் இசை எழுந்தற்று (543) - 1 இரையை ஸிறைய மேய்ந்து பார்ப்பிற்கு இரைகொண்டு அஞ்சிக்காலத்து மீருதலிற் பலசாதியாய் வேறுபட்ட பறவைகளினோசை எழுந்த தன் மைத்து,

அல் அங்காடி² அழித் தரு கம்பலை (544) - அஞ்சிக்காலத்துக் கடை யில் மிகுதியைத்தருகின்ற ஒசை,

கடவுட்பள்ளியிடத்தும் (467), அங்கனர் பள்ளியிடத்தும் (474) சேக்கையிடத்தும் (487) அவையத்திடத்தும் (492) காவிதிமாக்களிடத்தும் எழுகின்ற வோசை (499) கோதை (524) யிருக்கையில் (525) விழைவுகொள் கம்பலை கடுப்பக் (526) கல்லென (538) எனமுடிக்க.

பண்ணியம் பகர்ந்திடத்தோசையும் (506) நாற்பெருங்குழுவிடத் தோசையும் (510) பல்வியலுகர இன்சோறு (535) பிறவும் (534) தரு நரிடத்தெழுந்த வோசையும் (535) கோடுபோழ்கடைஙர் (511) முதலாகக் கண்ணுள்வினைஞ்சூருகவள்ளாரும் பிறருங்கூடிக் (518) கம்மியருங்குழிஇ (521) நிற்றர (522) எழுந்தவோசையும் பட்டினத்து (537) ஒல்லெனிமிழிசைமானக்கல்லென (538) என முடிக்க.

இங்கனமுடித்தபின், சியமத்து (365) அல்லங்காடியில் அழித்தரு கம்பலை (544) தூரியங்கறங்குகையினாலும் (460) கம்பலைகடுப்பக் (526) கல்லென்கையினாலும் (538) ஒல்லெனிமிழிசைமானக்கல்லென்கையினாலும் (538) பல் வேறுபுள்ளின் இசையெழுந்தற்றே (543) எனக்சேர வினைமுடிக்க.

கல்லெனவென்பதனை இரண்டிடத்திற்குங்கூட்டுக.

3 இவ்வோசைகளின் வேறுபாடுகளை நோக்கிப் பல்வேறுபுள்ளோசைகளை உவமங்குறினூர்.

1 “ஞாயிறு பட்ட வகல்வாய் வானத், தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை, யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த, பள்ளை யுள்வாய்ச் செரீஇய, விரைகொண்டமையின் விரையுமாற் செலவே” துறுந். க.2.

2 அழியென்பது மிகுதியைக் குறித்தல், “அழியும் - பெருகும்” (சீவக. 1193, ந.), “அழிபசி - மிக்கபசி” (துறள். 226, பரிமேல்.) என்பவற்றாலும் உணரப்படும்.

3 “பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண், டேய மாந்தருங் கிளங்தசொற் றிரட்சி” திருவிளை. திருக்கரப். 67.

545 - 6. [ஒன்சட ரூப்பொளி மழுங்கச் சினங்தணிக்து சென்ற ஞாயிறு:] ஒள் சடர் உருப்பு ஒளி சினம் தணிக்து மழுங்க சென்ற ஞாயிறு - ஒள்ளிய கிரணங்களையுடைய வெப்பத்தையுடைய ஒளி சினம் மாறிக் குறையும்படி ஒழுகப்போன ஞாயிறு,

546 - 7. நல் பகல் கொண்டு குடமுதல் குன்றம் சேர-பின்னர் நன்றாகிய பகற்பொழுதைச் சேரக்கொண்டு மேற்றிசையிடத்து அத்த கிரியைச் சேருகையினாலே,

547 - 9. குணமுதல் காள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர-கீழ்த்திசையிடத்தே பதினாறுநாட்சென்ற முதிர்ந்த நிறைமதி எழுங்து நிலாப்பரக்கையினாலே பகவின்வடிவை யொத்த இராக்காலம் வரும்படி,

549. நயங்தோர் - கணவர்பிரிதலிற் கூட்டத்தை விரும்பியிருங் தார்க்கு,

550. காதல் இன் துணை புணர்மார் - தம்மேற் காதலையுடைய தமக்கு இனிய கணவரைக்கூடுதற்கு,

550 - 51. ஆய் இதழ் தன் நறு கழுநீர் துணைப்ப - ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய செங்கழுநீர்களை மாலைகட்டும்படியாக,

551. இழை புனையூ - அணிகளை யணிக்கு,

552. நல் நெடு கூந்தல் நறு விரை குடைய - நன்றாகிய நெடிய மயிரிற் பூசின நறிய மயிர்ச்சங்தனத்தை அலைத்து நீக்கும்படியாக,

553. நரங்தம் அரைப்ப - கத்தாரியை அரைக்கும்படியாக,

நறு சாந்து 1 மறுக - நறியசங்தனம் அரைக்கும்படியாக,

554. மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடிப்ப - மெல்லிய நூலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும்படியாக,

555 - 6. பெண் மகிழ்வு உற்ற பினை நோக்கு மகளிர் நெடு சடர் விளக்கம் கொள்ளி - குணச்சிறப்பால் 2 உலகத்துப்பெண்சாதி விருப்ப முற்ற மாண்பினைபோலும் நோக்கினையுடைய மகளிர் கெடிய ஒளியினை யுடைய விளக்கினையேற்றி,

556 - 8. [நெடுநெக, ரெல்லை யெல்லா நோயொடு புகுந்து, கல் வென் மாலை நீங்கு :]

நெடு நகர் எல்லை எல்லாம் - பெரிய ஊரினெல்லையாகிய இடமெல்லாம்,

1 மறுக - அரைக்க ; நேடுநெல். 50, ந.

2 “பெண்டிரு மாண்மை வெல்கிப் பேதுறு முலையி ஞௌ”, “ஆண் விருப் புற்று நின்று ரவ்வளைத் தோளி ஞாரே” (சிவக. 587, 2447) என் பவற்றின் குறிப்புக்களைப் பார்க்க.

கல்வென் 1 மாலை நோயொடு புகுங்கு நீங்க - கல்வென்னும் ஓசையையுடைய மாலை எயங்தோர்க்கு (549) நோயைச்செய்தலோடே புகுங்குபோகையினுலே முங்கைதயாமஞ்சென்றபின்றை (620) என்க.

கெநுக (556) ரெல்லையெல்லாம் (557) மகளிர் (555) விளக்கங் கொள்ளிக் (556) காதவின்றுணிபுணர்தற்குப் (550) புணியூத் துணைப் பக் (551) குடைய (552) அரைப்ப மறுக (553) மடிப்ப (554) இரவு வரும்படி (549) ஞாயிறு (546) குன்றஞ்சேருகையினுலே (547) மாலை (558) எயங்தோர்க்கு (549) நோயொடு புகுங்கு (557) பின்னர் நீங்க (558) முங்கைதயாமஞ்சென்றபின்றை (620) எனக்கூட்டுக.

558. நானு கொள் - புணர்ச்சிநீங்கிற்றுகத் தமக்கு 2 உயிரினுஞ் சிறந்த நானைத் தம்மிடத்தே தடுத்துக்கொள்ள,

559 - 61. [எழ்புணர் சிறப்பி னின்றெருடைச் சிறியாழ், 3 தாழ் பயற் களைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து, வீழ்துணை தழீஇ:]

எழ் புணர் சிறப்பின் இன் தொடை சிறு யாழ் பண்ணு பெயர்த்து - இசையேழும் தன்னிடத்தேகூடின தலைமையினையுடைய இனிய நரம் பினையுடைய சிறிய யாழைப் பண்களை மாறிவாசித்து,

வீழ்துணை தழீஇ - தம்மைவிரும்பின கணவரைப் புணர்த்து நானுக் கொள (558),

4 பாட்டுக் காமத்தைவிளைவித்தவின், யாழைவாசித்து வீழ்துணை தழீஇ யென்றார்.

561 - 2. [வியல்விசம்பு கமழு, நீர்த்திரண் டன்ன கோதை பிறக கிட்டு:] நீர் திரண்டன்ன கோதை வியல் விசம்பு கமழு பிறக்குஇட்டு -

1 மாலை நோயொடு புகுதல்: “மாலை.....நோயே மாகுதல்”, (துறுந். சுக: 2-4); “மாலைநோய் செய்தல்”, “மாலை மலருமிங் நோய்” துறள். 1226-7.

2 “உயிரினுஞ் சிறந்தன்று நானே” தோல். களவு. சு. 22.

3 தோல். புள்ளி மயங். சு. 11, ந. மேற்.

4 “இசையுங் கூத்துங் காமத்திற்குத் தீபனமாகவின்” (சீவக.2597, ந.), “கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்ந்தெழுங் தீன்ற காம, விளை பயன்” (சீவக. 2598); “நஞ்சகொப் புளிக்கும் பேழ்வாய் நாக்ஜை துறந்த கம்பி, கஞ்சநாண் மலர்வாய் வைத்த கழையிசை யமிழ்த மாரி, அஞ்செவி தவழ்த லோடு மாய்ச்சியர் நிறத்து மாரன், செஞ்சிலை பழுத் துக் கான்ற செஞ்சரங் தவழ்ந்த மாதோ” (பாகவதம், கா. 12 : 6); “அவ்விய மதர்வேற் கண்ணு ரங்தளிர் வீரன் டாத்துங், திவ்விய நரம்புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலுங் தம்மிற், கவ்விய நீர் வாகிக் காளையர் செவிக்கா லோழி, வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே” தீநுவிளை. திருங்கரப். 52,

நீர் திரண்டாற்போன்ற வெள்ளியபூக்களாற்செய்த மாலைகளை அகற்சியை புடைய விசம்பிலேசன்று நாறும்படி கொண்டையிலே முடித்து,

563. ஆய் கோல் அவீர் தொடி விளங்க வீசி - அழிய திரட்சியை புடைய விளங்குகின்ற தொடி மிகவிளங்கும்படி கையைவீசி மனைதொறுஞ் சென்று பொய்தலயர (589) என்க.

564. போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழு - அலரும்பருவ மாக மலர்ந்த புதிய 1 விடுபூக்கள் தெருவுகளைக்கும் நாற,

565. மே தகு தகைய மிகு நலம் எய்தி - முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற்குலைந்த ஒப்பளைகளைப் பின்னும் பெருமைதருகின்ற அழிகளையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக 2 ஒப்பித்து,

566 - 7. [பெரும்பல்குவளைச் சுரும்புடி பன்மலர், திறந்துமோங் தன்ன சிறந்துகமழ் நாற்றத்து :]

திறந்து மோங்தன்ன சிறந்து கமழு நாற்றத்து - அலர்கின்ற பருவத்தே 3 கையால்வர்த்தி மோங்துபார்த்தாலொத்த மிக்குநாறுகின்ற நாற்றத்தினையுடைய,

பெரு பல் குவளை சுரும்பு படி பல் மலர் - பெரிய பலவாகிய செங்கழுங்கிற் சுரும்புகளுக்கு அலர்கின்ற பலபூக்களையும்,

568. [கொண்டன் மலர்ப்புதன் மானப் பூவேய்து :]

கொண்டல் மலர் புதல் மான வேய்து - மழைக்குமலர்ந்த மலரை புடைய சிறுதுற்றையொக்கச் சூடி,

பூ - ஏனைப்பூக்களையும்,

பலநிறத்துப்பூக்களை நெருங்கப்புளைதல்பற்றிச் சிறுதுற்றை உவமைக்கறினார்.

569 - 72. [துண்டு ஞகம் வடுக்கொள முயக்கி, மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, சேயரு நனியரு நலனயந்து வந்த, விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி :]

சேயரும் நனியரும் நலன் நயந்து வந்த (571) இள பல் செல்வர் (572) - புறமண்டலத்தாரும் உள்ளுரிமூலர்களாருமாய்த் தம்முடைய வடி வழகை விரும்பிவந்த இளையராகிய பல செல்வத்தையுடையாரை,

பல மாயம் பொய் கூட்டி (570) துண் பூண் ஆகம் வடு கொள முயக்கி (569)-பல வஞ்சினைகளையுடைய பொய்வார்த்தைகளாலே முதற் கூட்டிக்கொண்டு அவருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம்மார்பிலே வடுப்படும்படியாக முயக்கிப் பின்னர்,

1 விடுபூ : நெ - ஆம் பக்கம் முதலவது அடிக்குறிப்பைப் பார்க்க.

2 ஒப்பித்து - அலங்கரித்துக்கொண்டு.

3 சுந் - ஆம் பக்கம் 5 - ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

கவு கரந்து (570) வளம் தபவாங்கி (572)-அங்கும் 1 அன்புடையார்போலே முயக்கினமுயக்கத்தை அவர் பொருள்தருமளவும் மறைத்து அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாக வாங்கிக்கொண்டு,

573 - 4. துண் தாது உண்டு வறு பூ துறக்கும் மெல்சிறை வண்டு இனம் மான - பூ அலருங்காலமறிந்து அதன் துண்ணிய தாதையுண்டு தாதற்ற வறுவியழுவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின்றிரளையாப்போ,

இது தொழிலுவமம்.

574 - 5. புணர்க்கோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து - தம்மை நுகர்க்கோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனியகூட்டத்தை நேராகக்கைவிட்டு,

576. பழம் தேர் வாழ்க்கை பறவை போல - பழுமரமுள்ள இடங்கேடிசு சென்று, அவற்றின் பழத்தையே ஆராய்ந்து வாங்கி நுகர்தலைத் தமக்குக் தொழிலாகவுடைய புள்ளினம்போல,

தம்முயிரைப் பாதுகாக்கின்ற வாழ்க்கைத்தொழிலை வாழ்க்கையென்றார்.

577 - 8. [கொழுங்குடிசு செல்வரும் பிறரு மேன்ய, மணம்புணர்க்கோங்கிய வணக்குடை நல்வில் :]

கொழு குடி செல்வரும் பிறரும் மேன்ய அணக்கு உடை நல் இல் - வளவிய சூடியிற்பிறந்த செல்வரும் அவர்களாற்றேருள்ளிய பிறசெல்வரும் மேவப்பட்ட இல்லுறை தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களில்,

2 குடிசுசெல்வரென்றார், நான்குவருணத்தை ; பிறரென்றார், அவர்களாற் றேருள்ளிய எனைச்சாதிகளை.

578 - 9. மணம் புணர்க்கு ஒங்கிய ஆய் பொன் அவிர் தொடி பசு இழை மகளிர் - வரைந்துகொள்ளப்பட்டு உயர்ச்சிபெற்ற ஓடவைத்த பொன்னுற்செய்த விளக்குகின்ற தொடியினையும் பசியழுணினையுடைய மகளிர்,

580. ஒன் சுடர் விளக்கத்து - ஒன்னிய விளக்கினுடைய ஒளியிலே, பலர் உடன் துவன்றி - பலருஞ் சேர்நெருக்கி,

581 - 2. நீல் நிற விசம்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர்மான - நீலவிற்கதையுடைய ஆகாயத்தே நெஞ்சமர்ந்துவிளையாடும் தெய்வமகளிர் வருத்துமாறுபோல,

1 “மெய்படு மன்பி ஞர்போல் விரும்பிஞர்க் கருத்துங் தங்கள், பொய்படு மின்பம்” தீருவிளை. திருநகரப். 47.

2 பேரிய. திருக்குறிப்பு. 99 - 103, தீருவிளை. திருநகரங்கண்ட. 45, பார்க்க.

582 - 3. கண்டோர் செஞ்சு நடுக்கு உறை கொண்டிமகளிர் - தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்தமுறவித்துப் பொருள் வாங்குதலையுடைய பரத்தையர்,

584 - 5. [யாம கல்யாழ் நாப்ப ணின்ற, முழவின் மகிழ்ந்தன ராடி:] யாமம் கல் யாழ் நாப்பன் தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப (560) ணின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடி - முதற்சாயத்தில் வாசித்தற் குரிய நன்றாகிய யாழ்களுக்கு நடுவே அவற்றிற்கேற்பத் தாழ்ந்து தம் வயிற்செறிந்த ஓசையையொக்க ணின்ற முழவாலே மனமகிழ்ந்தாடி,

தாழ்பயற் கனைகுரல் கடுப்ப (560) என்று முன்னர்வந்ததனை இவ்விடத்துக்கூட்டுக.

585 - 6. குண்டு நீர் பனி துறை குவவு மணல் - ஆழ்ந்த நீரினை புடைய குளிர்ந்த துறையிடத்துக் குவிக்க யணவிலே,

முனைஇ - வெறுத்து,

586 - 7. [மென்றளிர்க், கொழுங்கொம்பு கொழுதி:] கொழு கொம்பு மெல் தளிர் கொழுதி - கொழுவிய கொம்புகளினின்ற மெல்லிய தளிர்களைப் பறித்து,

587 - 8. [நீர்களை மேவர, நெஞ்செதாடர்க் குவளை வடிம்புற வடைச்சி:] குவளை நீர் நனை மேவர நெடு தொடர் வடிம்பு உற 1 அடைச்சி - குவளையை 2 நீர்க்கீழுரும்புகளோடே பொருந்துதல்வரக் கட்டின நெடியதொடர்ச்சியை வடிம்பிலே விழும்படி உடுத்து,

589. மணம் கமழ் மனை தொறும் பொய்தல் அயர - மனாறு இன்ற மனைதோறும் சென்று பொருள் தருதற்குரிய இளையரோடு விளையாடுதலைச்செய்ய,

அங்ஙனம் விளையாடி வசிகரித்து உறவுகொண்டு பொருள்வாங்குதல் அவர்க்கு இயல்பு.

வானவமகளிர்மான (582) செஞ்சுநடுக்குறைக் கொண்டிமகளிர் (583) பலருடன்றுவன்றிக் (580) குவவுமணவிலே (586) முழவின் மகிழ்ந்தனராடி (585) அதனைமுனைஇக் (586) குவளையையடைச்சிக் (588) கோதையை (562) விசம்புகமழப் (561) பிறக்கிட்டு (562) இளம் பல்செல்வரைக் (572) கூட்டி (570) முயங்கிப் (569) பின்னர்க் கவவுக் கரங்து (570) வளங்தபவாங்கித் (572) தாதுண்டுதுறக்கும் (573) வண்டினமான (574) இன்றுயில்துறங்து (575) பின்னரும் மிகுநலமெய்திக் (565) சுரும்புபடுபன்மலரையும் (566) ஏனைப்பூக்களையும் புதன்மான வேயங்து (568) புதுமலர் தெருவுடன் கமழத் (567) தொடியை வீசி (563)

1 அடைச்சியென்பதற்குச் செருகியென்று பொருளெழுதுவர் அடியாரிக்கு நல்லார் ; சிலப். கச : 77.

2 “கீழ்நீர்க் கெவ்வரும்பு” முநுத. 29.

மணங்கமழ் மனைதொறும் (589) பறவைபோலச் (576) சென்று பொய் தலயர் (589) எனக்கூட்டுக.

செல்வரும் பிறரும் மேவப்பட்ட (577) அணங்குடைநல்ல இல் விலே மணம்புனர்ங்தோக்கிய (578) பாசிழைமகளிர் (579) ஒண்கடர் விளக்கத்தே (580) சீறியாழைப் (559) பண்ணுப்பெயர்த்து (560) வீழ் துணைதழீஇ (561) நாணுக்கொள் (558) எனக்கூட்டுக.

590 - 91. கணம் கொள் அவணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓணம் கல் நாள் - திரட்சியைக்கொண்ட அவணரைவென்ற பொன் ஞந்செய்த மாலையினையுடைய 1 மாமையையுடையோன் பிறந்த ஓண மாகிய நன்னாளில் ஊரிலுள்ளாரெடுத்த விழவிடத்தே,

592 - 5. [கோணங் தின்ற வடவாழ் முகத்த, சாணங் தின்ற சமங் தாங்கு தடக்கை, மறங்கொள் சேரி மாறுபொரு செருவின், மாரு தந்ற வடிப்படு நெற்றி :]

மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் (591) மாருது உற்ற வடு படு நெற்றி (595) - இற்றைநாட் போர்செய்துமென்றுகருதி மறத் தைக் கொண்டிருக்கின்ற தெருவுகளில் தம்மிற்றும் மாருய்ப்பொரு கின்ற போரின்கண்ணே நின்ற அடிமாருமையாற்பட்ட 2 வடிவமூங்கின நெற்றியினையும்,

596. சுரும்பு ஆர் கண்ணி பெரு புகல் மறவர் - சுரும்புகள்கிறந்த 3 போர்ப்புவினையும் பெரியவிருப்பத்தினையுமுடைய மறவர்,

அத்திருநாளிற்பொரும் 4 சேரிப்போர்க்குறினார், அவ்வூர்க்கு இயல் பென்று.

597. [கடுக்களி ரேட்டவின் :] 5 கோணம் தின்ற வடு ஆழ் முகத்த (592) சாணம் தின்ற சமம் தாங்கு தடகை (593) கடு களிறு ஓட்டவின் - தோட்டி வெட்டின வடு அழுங்கின முகத்தையுடையவாய்க் கொலைபழக்கும் போர்யாளை பலகாலுமெடுத்தலால் தழும்பிருந்த

1 மாமை - கருமை.

2 “துள்ளிவரு செங்கையொடு முன்கையிடர் நேற்றியோடு குட மென வெண்ணுப்படையால்.....மல்லமர் தொடங்கி யுறவே ” (வி. பா. அருச்சனன் தவநிலை. 110) என்பதனால் நெற்றி வடிப்படு தவின் காரணம் உணரப்படும்.

3 போர்ப்பு - தும்பை ; “ தும்பை - போர்ப்பு ” பு. வே. 241, உரை.

4 சேரிப்போர் : “ கூர்தரு வேல்வல்லார் கோற்றுக்கோள் சேரி தனிற், கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ங்தா, னுதிரைநாள் கானுதே போதியோ பூம்பாவாய் ” தே. திருஞா.

5 கோணம் - தோட்டி ; மணி. கது : 163.

போரைத்தாங்கும் பெரியகையினையுடைய கடியகளிற்றை ஓட்டுக்கொண்டு,

597-8. [காணுந ஸிட்ட, செடுக்கரைக் 1 காழக நிலம்பர ஹறுப்ப :] காணுநர் நெடு கரை காழகம் இட்ட பரல் நிலம் உறுப்ப-அவ்வியாணைக்கு முன்னேயோடி அதன் விசையைக்காணும் பரிக்காரர் அவ்வியாணை பிடித்துக்கொள்ளுங்காலத்து மேல்வாராமல் அஞ்சி மீளுதற்குச் சமைப்பித்து நெடிய கரையையுடைய நீலங்ரத்தையுடையை வைகளிலே வைத்துச் சிந்தின கப்பணம் நிலத்தேகிடந்து கால்களைப் 2 பொதுக்கும்படி,

கெருஞ்சிமுள்ளுப்போல முனைபட இரும்பால் திரளச்சமைத்துத் தாவற்கு யாணையஞ்சுமென்று அவர்மடியிலேவைத்த கப்பணத்தைப் பரல் போறவிற் பரவென்றார் ; 3 “வேழங், காய்ந்தனன் கடுக வந்திக் கப்பணஞ் சிதறி ஞனே” என்றார்பிறரும்.

599. கடு கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர - கடியகட்டெளிவை யுண்டு மகிழ்ச்சியிக்குத் திரிதலைச்செய்ய,

ஓணாளிற் (591) பொருது வடுப்படும் நெற்றி (595) முதலீய வற்றையுடைய மறவர் (596) மகிழ்ச்சிறந்து (599) பராஜுஹப்பத் (598) திரிதர (599) எனக்கூட்டுக.

600. கணவர் உவப்ப புதல்வர் பயந்து - தம்கணவர் 4 இம்மை மறுமையிற் பெரும்பயன் பெற்றேமென்று மகிழும்படி பிள்ளைகளைப் பெற்று,

1 காழகம் - நீலநிற உடை ; இது காளகமெனவும் வழங்கும் ; “காளக வடையினன் காளி கூறுவாள்” பாகவதம், க.0. 1: 81.

2 பொதுத்தல் - துளைத்தல் ; “அண்டத் தைப்பொதுத் தப்புறத் தப்பினு லாடும்” (கம்ப. இரணியன். 4) ; இச்சொல் பொதிர்த்தவென வும் வழங்கும் ; “கழைபொதிர்ப்பத் தேன்சொரிந்து” சீவக. 2778. 3 சீவக. 285.

4 “இம்மை யுலகத் திசையொடும் விளக்கி, மறுமை யுலகமு மறுவின் நெய்துப, செறுகரும் விளையுஞ் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயேயாகுதல்” (அங்நா. சுசு : 1-6) என்பதும், “உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீக்கி, இருமை யும்பெற்ற கென்பது பெரியவரியற்கை” (கம்ப. உ. மந்திரப். 63) என்பதும், “இவையிரண்டுபாட்டானும் என்மக்களைப்பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது”, “இவை மூன்றுபாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது” (துறள். 63, 66, பரிமேல்.) என்பனவும் இங்கே அறியத்தக்கன.

601. பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊறு-பாலால் இடங்கொண்டேந்திய இளையமுலை¹ பால்சரக்கும்படி,

602-3. [புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமைன மகளிர் குள்ளிரயர :]

புலவு புனிறு தீர்ந்து குளம் நீர் அயர- புலா ஞற்றத்தையுடைய ஈன் றணிமைநீங்கித் தெய்வத்தினருளால் ஓரிடுக்கனுமற்றுக் குளத்துநீரிலே குளிக்கையினுலே,

2 கடு சூல் மகளிர் பேணி (609) - முதற்குல்கொண்டமகளிர் இவ்வாரே இடுக்கணின்றிப் புதல்வரைப் பயத்தல்வேண்டுமென்று தெய்வத்தைப் பரவிக் குறை தீர்ந்தபின்,

பொலிந்த சுற்றமொடு - மிக்க சுற்றத்தாருடனே,

வளம் மனை மகளிர் - செல்வத்தையுடைய மனைமகளிர்,

இல்லிருக்குங் குடிப்பிறந்த மகளிர்.

604. திவவு மெய் நிறுத்து செவ்வழி பண்ணி - வலிக்கட்டினையாழிற்றண்டலேகட்டிச் செவ்வழியென்னும் பண்ணைவாசித்து,

திவவுக் கூறவே அதினரம்பும் கூறினார்.

605. குரல் புணர் எல் யாழ் முழவோடு ஒன்றி - குரலென்னுகரம்புக்குடினா வன்னம் நன்றாகிய யாழுடனே முழவும்பொருங்கி,

606. துண் நீர் ஆகுளி இரட்ட - மெல்லியார்மையினையுடைய சிறுபறை யொலிப்ப,

பலவுடன் - பூசைக்குவேண்டும் பொருள்கள் பலவற்றுடனே,

607. ஒள் சடர் விளக்கம் முந்துற - ஒள்ளிய சுடர்விளக்கம் முற்பட,

மடையோடு - பாற்போனகமுதலிய சோறுகளோ,

608. நல் மா மயிலின் மென்மெல இயலி - நன்றாகிய பெருமையையுடைய மயில்போலே மெத்தென மெத்தென நடந்து,

609. [கடுஞ்குன் மகளிர் பேணிக் கைதொழுது :]

கை தொழுது - கையாற்றிருமுது,

610. [பெருந்தோட் சாவினி மடிப்ப வொருசார் :]

1 பால்சரக்கும்படி நீரயர்ந்தாரென்றார், ஈன்றவுடன் மகளிர்க்குப் பால் சரவாதாதவின் ; இது, “பால்சொரியும் பருவத்தளவும் பொருளாய்ப் பாலை வலிய வாங்கியென்க; என்றாலும் மகப்பயங்தோர்க்குப் பயந்த பொழுதே பால் சரவாதாதலால்” (சீவக. 305, ந.) என்பதனால் உணரப்படும்.

2 கச்ச - ஆம்புக்கம், 2-ம் அடிக்குறிப்பைப் பார்க்க.

பெரு தோள் சாலினி முடிப்ப - பெரிய தோளினையுடைய 1 தேவ ராட்டியோடே முடிப்ப,

வளமணைமகளிர் சிலர் (603) புதல்வர்ப்பயங்கு (600) புனிதுதீர்க்கு (602) குள்ளிராதலாலே (603) அதுகண்டு கடுஞ்சுன்மகளிர் பேணிக் (609) குறைதீர்க்கதபின் பொவிந்தசுற்றத்தோடே (602) பலவுடன் (606) சாலினியோடே (610) பண்ணி (604) ஒன்றி (605) இரட்ட (606) இயலிச்சென்று (608) கைதொழுது (609) மடையை (607) முடிப்ப (610) எனக்கூட்டுக.

610. ஒருசார் - ஒருபக்கம்,

611. அரு கடி வேலன் முருகொடு வளைது - அரிய 2 அச்சத்தைச் செய்யும் வேலன் இவ்விடுக்கண் முருகனுல்வங்கத்தெனத் தான்கூறிய சொல்லின்கண்ணே கேட்டோரை வளைத்துக்கொண்டு,

3 பிள்ளையார்வேலை யெடுத்தவின், வேலனென்றார். என்றது, 4 கழங்கு வைத்துப் பிள்ளையாரால்வங்கத்தென முற்கூறிப் பின் வெறியாடு வெனன்று ஆடும்முறைமை கூறிற்று.

612. அரி கடு இன் இயம் கறங்க-அரித்தெழும் ஓசையையுடைய 5 சல்லி கரடி முதலியவற்றேருடேக்டின இனிய ஏனைவாச்சியங்கள் ஓவியா நிற்க,

1 தேவராட்டி - தெய்வமேறப் பெற்றவள்; “காடுபலி மகிழு ஆட்டத், தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி தனையழைமின்” பேரிய. கண்ணப்ப. 47.

2 அச்சத்தைச் செய்யுமென்று தலைவிக்கு அச்சத்தைச் செய்தலைக் குறிப்பித்தபடி; “தலைவி அஞ்சவேண்டியது இருவரும் ஒட்டிக்கூறுமல் தெய்வங்கதான் அருஞுமென்று கோடலின்” (தோல். களவு. சு. 24, ந.) என்பதை உணர்க.

3 வேலனென்னும் பெயர்க்காரணம், முருத. 222-ஆம் அடியின் உரையிலும் இவ்வாறே கூறப்பட்டது.

4 கழங்கு - கழற்கொடிக்கார்ய்; வேலன்கழங்குவைத்துப் பார்த்த லும் பிறவும், “கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” (தோல். களவு. சு. 24) என்பதனாலும், அதன் உரையாலும், “பெய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி, மலைவான் கொண்ட சினைஇய வேலன், கழங்கினு னறிகுவ தென்றூல்” (ஜங். உசஅ) என்பதனாலும் உணரப்படும்.

5 சல்லி - இது சல்லிகையெனவும் வழங்கும்; சல்லென்ற ஓசை யுடைத்தாதலால் இப்பெயர் பெற்றதென்பர். கரடி - இது கரடிகை யெனவும் வழங்கும்; கரடி கத்தினுற்போலும் ஓசையுடைமையின் இப்பெயர் பெற்ற தென்பர். இவ்விரண்டும் உத்தமக்கருவிகளைச் சார்த்தவை; சீலப். சு: 27, அடியார். பார்க்க.

612-4. [நேர்கிறுத்துக், கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின், சீர்மிகு நெடுவேட் பேணி :]

கார்மலர் குறிஞ்சி சூடி - கார்காலத்தான் மலரையுடையவாகிய
1 குறிஞ்சியைச்சூடி,

கடம்பின் சீர் மிகு நெடுவேள் நேர் கிறுத்து பேணி - கடம்பு குடி தலால் அழகுமிகுகின்ற முருகனைச் செவ்விதாகத் தன்மெய்க்கண்ணே நிறுத்தி வழிபடுகையினாலே,

தழூல் பின்னழூல் - மகளிர் தம்முட்டமுலிக் கைகோத்து,

615. மன்றுதொறும் நின்ற குரவை - மன்றுகடோறும்நின்ற குரவைக் கூத்தும்,

சேரிதொறும் - சேரிகடோறும் நின்ற,

616. உரையும் - புனைந்துரைகளும்,

பாட்டும் - பாட்டுக்களும்,

ஆட்டும் - பலவகைப்பட்ட கூத்துக்களும்,

விரைவி - தம்மிற் கலக்கையினாலே,

617. வேறு வேறு கம்பலை - வேறுவேறுகிய ஆரவாரம்,

வெறி கொள்பு மயங்கி - ஒழுங்குகொண்டு மயங்கப்பட்டு,

618. பேர் இசை 2 நன்னன் 3 பெறும் பெயர் நன்னாள் - பெரிய புகழையுடைய நன்னன்கொண்டாடுகின்ற பிறங்காளிடத்து,

அவன்பெயரை அங்காள் பெறுதலின், பெயரைப்பெற்ற நன்ன ளென்றார்.

619. சேரி விழவின் ஆர்ப்பு எழுங்காங்கு - சேரிகளிலுள்ளார் கொண்டாடுகின்ற விழாவாலே ஆரவாரமெழுங்காற்போல,

620. முங்கை யாமம் - சென்ற பின்றை - முற்பட்டசாமம் நடந்த பின்பு,

கொண்டிமகளிர் (583) பொய்தலயரப் (589) பாசிழழமகளிர் (579) வீழ்துணைதழீடு (561) சானுக்கொள (558) மறவர் (596) மகிழ் சிறந்துதிரிதாக (599) கடுஞ்சுன்மகளிர் கைதொழுது (609) மடிப்ப ஒரு சார் (610) நெடுவேட் பேணுகையினாலே (614) மன்றுதொறுநின்ற குரவையும் சேரிதொறுநின்ற (615) உரையும் பாட்டும் ஆட்டும் விரவகை யினாலே (616) வேறுவேறுபட்ட கம்பலை (617) சேரிவிழவின் ஆர்ப் பெறுங்காங்கு (619) வெறிகொள்பு மயங்கப்பட்டு (617) முங்கையாமஞ் சென்றபின்றை (620) எனக்கூட்டுக.

ஒருசார் (610) விரைவி (616) எனக்.

1 குறிஞ்சி - குறிஞ்சிப்பூ,

2 நன்னன் - ஒரு குறுவிலமன்னன்.

3 சில பிரதிகளில், ‘பெரும்பெயர் நன்னாள்’ என்று இருந்தது.

621. பணிலம் கலி அவிந்து அடங்க - சங்குகள் ஆரவாரமொழிந்து அடங்கிக்கிடக்க,

621-2. காழ் சாய்த்து நொடை நவில் நெடு கலட அடைத்து - சட்டக்காலை வாங்கிப் பண்டங்களுக்கு விலைக்குறும் நெடியகடையை மடைத்து,

622-3. மட மதர் ஒன் இழை மகளிர் பள்ளி அயர - மடப்பத்தினேயும் செருக்கினையும் ஒன்ளிய அணிகலங்களையுமுடைய மகளிர் துயிலுதலைச்செய்ய,

624-6. [நல்வரி யிருஅல் புரையு மெல்லடை, யயிருப் புற்ற வாடமை விசயங், கவவொடு பிடித்த வகையமை மோதகம்:]

விசயம் ஆடு அமை நல் வரி இருஅல் புரையும் மெல் அடை - பாகிலே சமைத்தலமைந்த நல்லவரிகளையுடைய தெனிருலையொக்கும் மெல்லிய அடையினையும்,

கவவொடு அயிர் பிடித்த வகை அமை உருப்பு உற்ற மோதகம் - பகுப்பும் தேங்காயுமாகிய 1 உள்ளீடுகளோடே 2 கண்டசருக்கரைகட்டுப்பிடித்த வகுப்பமைந்த வெம்மைபொருங்கின அப்பங்களையும்,

627. தீ சேறு 3 கூவியர் தாங்குவனர் உறங்க - இனிய பாகோடு சேர்த்துக்கரைத்த மாவினையுடைய அப்பவாணிகரும் அவற்றோடே யிருந்து தாங்குவனராயுறங்க,

628. விழுவின் ஆடும் வயிரியர் மதிய - திருநாளின்கண்ணே கூத் தாடுக் கூத்தர் அதனையொழிந்து துயில்கொள்ள,

629. பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய - ஓலிசிறந்தடங்கின குளிர்ந்த கடலையொக்க,

630. பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப - படிக்கையிலே துயில்கொள்ளுவோர் கண் இனிதாகத் துயில்கொள்ள,

631. [பானுட் கொண்ட கங்கு விடையது :]

பால் நாள் கொண்ட கங்குல் - பதினைந்தாநாழிகையை முடிவாகக்கொண்ட கங்குல்,

632-3. [பேயு மணங்கு முருவகொண் டாய்கோற், கூற்றக் கொஃபேர் கழுதொடு கொட்டப்:]

பேயும் அணங்கும் உருவ கொண்டு கழுதொடு கொட்டப்-பேய்களும் வருத்துக்கெதய்வங்களும் வடிவுகொண்டு கழுதுடனே சுழன்றுதிரிய,

கழுது - பேயில் ஒருசாதி.

1 உள்ளீடு - உள்ளே இடப்பெற்ற பொருள்கள்.

2 கண்டசருக்கரை - கற்கண்டு ; ஒருவகைச்சருக்கரையுமாம்.

3 கூவியர் - அப்பவாணிகர் ; பேரூம் ரண். 377, ந.

ஆய் கோல் கூற்றம் கெள்ள தேர் அச்சம் அறியாது எம்மாகிய (652) மதுரை (699) யெனக்கூட்டி, யாக்கை நிலையாதென்றறிந்து மறு மைக்கு வேண்டுவன செய்துகொண்டமையின், அழகிய கோலையுடைய கூற்றத்தின் கொலைக்கு அஞ்சாமற் காவலுண்டாயிருக்கின்ற மதுரை யென்க.

1 “கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார், துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டிழவார், வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம், வருங்காற் பரிவ திலர்” என்றார் பிறரும். கொலிரேர் - கால ஏக்கரம்.

634. இரு பிடி மேன்தோல் அன்ன இருள் சேர்பு - கரியபிடியின் கண்ணேமேவின தோலையொத்த கருமை தமக்கு இயல்பாகச்சேரப்பட்டு, இருள் - கருஞ்சட்டையுமாம்.

635. கல்லும் மரஙும் துணிக்கும் கூர்மை நிலன் அகழ் உளியர் (641) - கல்லையும் மரத்தையுமறுக்கும் கூர்மையையுடைய நிலத்தையக மும் உளியையுடையராய்,

நிலத்தை அகழுங்காலத்து இடைப்பட்ட கற்களுக்கும் மரங்களுக்கும் வாய் மடியாதென்றார்.

636. தொடலை வாளர் - தூக்கிட்ட வாளினையுடையராய்,
தொடுதோல் அடியர் - செருப்புக்கோத் அடியினையுடையராய்,

637 - 41. [குறங்கிடைப் பதித்த கூர்துனைக் குறும்பிடிச், சிறந்த கருமை நுண்வினை நுணங்கற, னிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர், நிலனக முளியர் :]

சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் (638) - மிக்க கருமை யினையுடைய நுண்ணிய தொழில்களையுடைய நுண்மை தன்னிடத்தே பற்றுதலையுடையது,

என்றது இறைமுடிந்த சேலையென்றவாறு ; ஆகுபெயர்.

குறங்கிடைப் பதித்த கூர் நுனை குறு பிடி (637) - அக்சேலைகட்டின மருங்கிற் குறங்கிடைத் தெரியாமற் கிடக்கும்படியழுத்தின கூரிய முனை யினையுடைய ² சிலசொட்டை,

நிறம் கவர்பு புனைந்த நீலம் கச்சினர் (639) - பலநிறங்களைத் தன் ணிடத்தே கைக்கொண்டு கைசெய்யப்பட்ட நீலநிறத்தையுடைய கச்சினை யுடையராய்,

1 நாலடியார், 35.

2 சில சொட்டை - ஒருவகை வளைவுக்கத்தி ; உடைவாளுமாம் : “சோட்டைவாள் பரிசை”, “உகிரை னும்பெரும் பெயர்பெற்ற சோட்டைகளும்” வி. பா. கிருட்டின. 101, பதினேழாம்போர். 156.

என்றது, கட்டின சேலையிடத்தே செருகித் துடையுடனே சேர்ந்து கிடக்குஞ் சொட்டையின்மேலே கட்டின நீலக்கச்சினரென்றவாறு. அது தெரியாமல் துடையுடனே சேர்ந்துகிடத்தலிற் குறக்கிடைப் பதித்த வென்றார்.

மெல் நூல் எணி பல் மாண் சுற்றினர் (640) - மெல்விய நூலாற் செய்த எணியை அரையிலே பலவாய் மாட்சிமைப்படச்சற்றிய சுற்றின யுடையராய்,

மதிற்றலையிலே உள்ளேவிழவெறிந்தாற் கைபோல மதிலைப்பிடித் துக்கொள்ளும்படி இரும்பாற்சமைத்ததனைத் தலையிலேயுடைய நூற் கயிற்றை உள்ளே விழவெறிந்து அதனைப் புறம்பேசின்று பிடித்துக் கொண்டு அம்மதிலை ஏறுவாராகவின், எணியென்றார்.

641. கலன் நசைழி கொட்கும் - பேரணிகலங்களை நச்சதலாலே அவற்றை எடுத்தற்கு இடம்பார்த்துச் சுழன்றுதிரியும்,

642. கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி - விழித்தகண் இமைக்கு மளவிலே மகறகின்ற கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை 1 வேய்த்து,

செருப்பைத்தொட்டுக் (636) கச்சைக்கட்டி (639) நாலேணியைச் சுற்றி (640) உளியையெடுத்து (635) வாளைப்பிடித்துக் (636) கொட்குங் (641) கள்வரென வினையெச்ச வினைக்குறிப்புமுற்று வினையெச்சமாய் நிற்குமாறு, 2 “முன்னத்தி னுணருங் கிளவியு முனவே” என்னுஞ்சுத் திரத்தானுணர்க.

643. வய களிறு பார்க்கும் வய புலி போல ஒற்றி (642) - வலிய களிற்றை இரையாகப்பார்க்கும் வலிய புலியைப்போலே வேய்க்கை யினாலே,

644. துஞ்சா கண்ணர் - துயில்கொள்ளாத கண்ணையுடையராய், அஞ்சா கொள்கையர் - பேய்முதலியவற்றிற்கு அஞ்சாத கோட்ட பாட்டையுடையராய்,

645. அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் - களவிற்கெறுமிலையறிந்த வர்களாலே புகழப்பட்ட 3 களவிற்கெறுமிலை ஆளுந்தன்மையுடையராய்,

645 - 7. [செறிந்த, நூல்வழிப் பிழையா துணங்குதன் டேர்ச்சி யூர்காப் பாளர்]: துணங்கு செறிந்த நூல் வழி பிழையா துண் தேர்ச்சி ஊர் காப்பாளர் - துண்மைசெறிந்த நூலின்வழியைத்தப்பாத துண்ணிய ஆராய்ச்சியையுடைய உரைரைக் காத்தற்கெறுமிலை ஆளுதலையுடையராய்,

1 வேய்த்து - பிறர்தெரிந்து கொள்ளாதபடி அறிந்து.

2 தோல். எச்சவியல், சூ. 63.

3 காவலர் களவினை யறிந்திருந்தாரென்பது இதனாற் புலப்படும் ; “களவுக் கற்று மற” என்னும் பழமொழி இங்கே அறியத்தக்கது.

1 களவுகாண்டற்கும் காத்தற்குங்கூறிய நூல்கள் போவாரென்றார்.

2 நூல்வழிப்பிழையா ஊரெனக்கூட்டி நூலிற்சொன்னபடி சமைங்கலூரென்றுமாம்.

ஊக்க அரு கணையினர் - தப்பக்கருதிமுயல்வார்க்குத் தப்புதற்கரிய அம்பினையுடையராய்,

648-9. தேர் வழக்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக மழை அமைங்குற்ற அரை நாள் அமயமும் - தேரோடுக்கெதருவிள்கண்ணே நீர்திரண் பெருமூழும்படி மழைமிகப்பெய்த நடுநாளாகிய பொழுதிலும்,

650. அசைவிலர் எழுங்கு நயம் வந்து வழக்கவின் - காவலில் தப்பிலராய்ப்போங்கு விருப்பங்கோன்றி உலாவுகையினாலே,

651. [கடவுள் வழங்குகின்கையற கங்குலும்:] இடையது (631) கடவுள் வழங்கும் கை அறு கங்குல் - இரண்டாஞ் சாமத்திற்கும் நான் காஞ் சாமத்திற்கும் நடுவிடத்தாகிய தெய்வங்களுலாவஞ் செயலற்ற கங்குல்,

உம்மையை யாமமுமெனப் பின்னேகூட்டுக.

652-3. [அச்ச மறியா தேம மாகிய, மற்றை யாமம் பகலுறக் கழிப்பி:]

மற்றையென்பதனை முந்தையாமஞ் சென்றபின்றை (620) யென் பதன்பின்னும் மூன்றாஞ்சாமத்தினேநுக் கூட்டுக.

அச்சமறியாதேமமாகிய என்றும், மற்றையென்றும் யாமமென்றும் பிரித்து மூன்னே கூட்டுக.

பகல் உற கழிப்பி - இங்கனம் பகுத்தலுறும்படி போக்கி,

முந்தை யாமஞ் சென்ற பின்றை (620) மற்றைப் (653) பானுட் கொண்ட கங்குல் (631) யாமத்தையும் மற்றை (653) இடையதாகிய (631) கடவுள்வழங்குகின்கங்குல் (651) யாமத்தையும் (653) கலியவிந்தடங்கப் (621) பள்ளியயர (623) உறங்க (627) வயிரியர்மடியப் (628) பேயும் அணக்கும் உருவுகொண்டு (632) கழுதொடுகொட்டப் (633) ஊர்

1 களவு காண்டற் குரியதாலைக் கரவடசாத்திரமென்பர் தக்க யாகப்படானி உரையாசிரியர். இந்தால் தங்கிர கரணமென்றும் ஸ்தேய சால்திரமென்றும் வழக்கப்படும். இதனைச் செய்தவர் கர்ணீஸாத ரென்பவர்.

2 நூல் - சிற்பதால் ; “ நூலறிபுலவோர் - சிற்பதாலை யறிந்த தச்சர் ” (நேடுநல். 76, ந.) ; “ நுண்ணிதி னுணர்க்கோ ருணர்தருஞ் சிற்பதாலறி புலவனை ” (வி. பா. இந்திரப். 10) ; “ நூலோர் சிறப்பின்மாடம் ” (சிலபி. கச: 97) என்பதன் உரையில் அரும்பதவுரை யாசிரியர், ‘ மயமதம் அறிவாராற் புகழ்ச்சியையுடைய மாடமென்றுமாம் ’ என்றெழுதியதனால் மயமதமென்னும் நூலொன்றுண்மை பெறப்படும்.

காப்பாளர் (647) புவிபோலக் (648) கண்மாரூடவர் ஓடுக்கம் ஒற்றுகை யினுலே (642) கண்ணராய்க் கொள்கையராய் (644) ஆண்மையராய்க் (645) கணையராய் (647) அரைநாளமயமும் (649) எழுங்து நயம்வங்து வழங்கவிற் (650) பனிக்கடல்புரையப் (629) பாயலில்வளர்வோர் கண்ணினிதுமடிப்பப் (630) பகலுறக்கழிப்பி (653) எனருடிக்க.

இங்ஙனம் கழிக்கின்றது, இராப்பொழுதென்றுணர்க.

654. [போதுபினி விட்ட கமழ்ந்தும் பொய்கை :] பினி விட்ட போது கமழ் நது பொய்கை - தளையவிழ்ந்த பூக்கள் நாறும் நறிய 1 பொய்கைகளிலே,

655. [தாதுண் மெபி போதுமூன் றங்கு :] போது தாது உண் தும்பி மூன்றங்கு - அப்பூக்களில் தாதையுண்ணுந்தும்பிகள் பாடினாற் போல,

656. [இத வந்தணர் வேதம் பாட :] வேதம் இதல் அந்தணர் பாட - வேதத்தை முற்ற ஒதுதலையுடைய அந்தணர் வேதத்தில் தெய் வங்களைத் துதித்தவற்றைச் சொல்ல,

657-8. [சிரினிது கொண்டு நரம்பினி தியக்கி, யாழோர் மருதம் பண்ண :] யாழோர் சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி மருதம் பண்ண - யாழோர் தாளவறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத்தெறித்து 2 மருதத்தை வாசிக்க,

658-9. காழோர் கடு களிறு கவளம் கைப்ப - பரிக்காரர் கடிய களிற்றைக் கவளத்தைத் 3 தீற்ற,

659-60. செடு தேர் பளை சிலை புரவி புல் உணு தெவிட்ட - செடிய தேரிலே பூணும் பக்தியில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைக் குத்ட,

661. பல் வேறு பண்ணியம் கடை மெழுக்கு உறுப்ப - பண்டம் விற்பார் பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகளை மெழுகு தலைச்செய்ய,

662. கள்ளோர் களி நொடை நுவல - கள்ளைவிற்போர் களிப் பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல,

களி : ஆகுபெயர்.

1 பொய்கை - மாணிடராக்காத நீர்க்கிலை ; சீவக. 337, ந.

2 மருதம் காலைப்பண் என்பது, புறநானூறு, 149-ஆம் செய்யுளாலும், சீவக. 1991-ஆம் செய்யுளாலும் அறியப்படும்.

3 தீற்ற - உண்பிக்க ; “தீற்றுதோ நாய்நட்டா னல்ல முயல்” (பழ. 14) ; தீற்றென்பது காரிததாது வென்பர் ; வீரசோ. தாதுப். சு. 6.

662 - 3. இல்லோர் நயந்த காதலர் கவவு பினி துஞ்சி - கற்புடை மகளிர் தாங்கள் விரும்பின கணவருடைய முயக்கத்திற் பினிப்பாலே துயில்கொன்டு,

664. புலர்க்கு விரி விடியல் எய்த விரும்பி - இருள்மாய்ந்து கதிர் விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே அக்காலத்து இல்லத் திற்செய்யத் தகுவனவற்றைச் செய்தற்குவிரும்பி,

665. கண் பொரா ஏறிக்கும் மின்னு கொடி யுன்ஷய-கண்ணை வெறி யோடப்பண்ணிவிளங்கும் மின்னெழுங்கை யொப்ப,

666. ஒன் பொன் அவிர் இழை தெழிப்ப இயவி - ஒன்ஸிய பொன் னாற் செய்துவிளங்குஞ் சிலம்புமுதலியன ஒவிப்பப் புறம் போதுகை யினாலே,

667. திண் சுவர் நல் இல் கதவம் கரைய - திண்ணியசுவர்களை யுடைய நல்ல அகங்களிற் கதவுகள் ஒவிப்ப,

668 - 9. உண்டு மகிழ் தட்ட மழலை நாவில் பழ செருக்காளர் தழங்கு குரல் தோன்ற - கள்ளையுண்டு களிப்பினைத் தம்மிடத்தே தடுத் துக்கொண்ட மழலைவார்த்தையையுடைய நாவினையுடைய பழையகளிப் பினையுடையாருடைய முழங்குகின்ற குரல்கள் தோன்ற,

670. சூதர் வாழ்த்த மாகதர் நுவல - நின்றேத்துவார்வாழ்த்த இருங்கேத்துவார் புகழைச்சொல்ல,

671. வேதாளிக்ரொடு நாழிகை இசைப்ப - வைதாளிகர் தத்தம் துறைக்குரியனவற்றையிசைப்ப நாழிகைசொல்லுவார் நாழிகைசொல்ல, நாழிகை : ஆகுபெயர்.

672. இமிழ் முரசு இரக்க - ஒவிக்கின்ற 1 பள்ளியெழுச்சிமுரசு ஒவிப்ப.

எறு மாறு சிலைப்ப - எறுகள் தம்முள்மாறுபட்டு முழங்க,

673. பொறி மயிர் வாரணம் வைக்கறை இயம்ப - பொறியினை யுடைய மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்துகூவ,

674 - 5. யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய - வண்டாழ்க்குருகினுடைய சேவல்களோடே விருப்பத்தையுடைய அன்னச்சேவல்களும் தமக்குரிய பேடைகளை யழைக்க,

அனி மயில் அகவ - அழகியமயில்கள் பேடைகளை யழைக்க,

676. பிடி புணர் பெரு களிறு முழங்க - பிடி யோடேகூடின பெரிய யானைகள் முழங்க,

676 - 7. [முழுவலிக், கூட்டுறை வயமாப் புலியொடு குழும:] வய மா கூடு உறை முழு வலி புலியொடு குழும - கரடி முதலிய வலிய

1 மதுரைக். 232-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

விலங்குகள் கூட்டிலேயுறைகின்ற மிக்கவலியையுடைய புலியுடனே முழங்க,

678. வானம் நீங்கிய நீல் நிறம் விசம்பின் - 1 ஆகாயம் தனக்குவடி விள்ளென்னும் தன்மைங்குதற்கு மேகபடலத்தால் நீலங்ரத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே,

இனிச் செக்கர்வானம்போன விசம்பென்பாருமூர்.

679. மின்னு நிமிர்த்தனையர் ஆகி - மின்னு நுடங்கின தன்மை வினையுடையராய்,

நறவு மகிழ்ந்து - மதுவையுண்டு,

680 - 81. மாண் இழழு மகளிர் புலந்தனர் பரிச்த பருஉ காழ் ஆரம் சொரிந்த முத்தெமாடு - மாட்சியைப்பட்ட பேரணிகலங்களை யுடைய மகளிர் கணவரோடே புலந்தனராய் அறுத்த பருத்தலையுடைய வடமாகிய ஆரஞ்சொரிந்த முத்தத்தோடே,

மகளிர் மகிழ்ந்து புலந்தனராய்ப் பரிச்த முத்தமென்க.

682. [பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன:] பொன் சுடு நெருப்பு உக்க நிலம் என்ன - பொன்னையுருக்குகின்ற நெருப்புச் சிங்கின நிலம்போல,

என்றது, கரியும் தழலும் பொன்னுஞ் சிங்கிக்கிடங்தாற்போல வென்றதாம்.

683. [அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவும்:]

பிறவும் - முத்தொழிந்த மாணிக்கமும் மரகதமும் பொன்னும் மணி களும்,

அம் மென் குரும்பை காய் - அழகிய மெத்தென்ற இளைதாகிய பச்சைப் பாக்கும்,

படிபு - விழுக்து,

684. தரு மணல் முற்றத்து - கொண்டுவங்கிட்ட மணலையுடைய முற்றத்தே,

அரி ஞிமிறு ஆர்ப்ப - வண்டுகளும் மினுவிறகளும் ஆரவாரிப்ப,

685. மெல் பூ செம்மலோடு நல் கலம் சீப்ப - மெல்லிய பூவாடல் களுடனே நல்ல பூண்களையும் பெருக்கிப்போகும்படி,

முத்தத்தோடே (681) பிறவும் காயும் (683) முற்றத்தே விழுகை யினாலே (684) அவற்றையும் செம்மலோடே கலங்களையும் (685) அரிஞி மிருர்ப்பச் (684) சீப்ப (685) வென்க.

1 “ அருக்ககனப் பரப்பு ” (தக்க. 474) என்பதும், ‘ மகாதேவர்க்குப் பின்பு லோகத்தில் உயர்ந்த பொருளாயுள்ளது ஆகாசமொன்றுமே ; அஃது அருபியாகும் ; இஃது எல்லாச் சமயிகளுக்கும் ஒக்கும் ’ என்ற அதன் உரையும் இங்கே அறிதற்குரியன.

686. இரவு தலை பெயரும் எமம் வைக்கறை - இராக்காலம் தன் ஸிடத்தில்ஸின்றும் போகின்ற எல்லாவுயிர்க்கும் பாதுகாலவாகிய விடி யற்காலத்தே,

பாடப் (656) பண்ணக் (658) கைப்பத் (659) தெவிட்ட (660) உறுப்ப (661) நுவலக் (662) கரையத் (667) தோன்ற (669) வாழ்த்த நுவல (670) இசைப்ப (671) இரங்கச் சிலைப்ப (672) இயம்பக் (673) கரைய அகவ (675) முழங்கக் (676) குழுமச் (677) சீப்பத் (685) தலைப் பெயருமென்முடிக்க.

687-8. மை படி பெரு தோள் மழவர் ஓட்டி இடை புலத்து ஒழிந்த ஏந்து கோடு யானை - பிறர்தோள் குற்றப்படுதற்குக்காரணமான பெரிய தோளையுடைய மழவரைக்கெடுத்து அவர்விட்டுப்போகை யினாலே போர்க்களத்தேவின்ற ஏந்தினகொம்பினையுடைய யானைகளும்,

1 மழவர் - சிலவீரர்.

689. பகை புலம் கவர்ந்த பாய் 2 பரி புரவி - பகைவர்நாட்டிலே கைக்கொண்டுவந்த பாய்ந்து செல்லும் செலவினையுடைய குதிரைகளும்,

690-92. [வேல்கோ லாக வாள்செல நூற்குக், காய்சின முன்பிற் கடுங்கட்ட கூளிய, சூர்சுடு விளக்கிற நந்த வாயமும்:] காய் சினம் முன் பின் கடுங்கண் கூளியர் ஊர் கூடு விளக்கின் ஆள் செல நூறி வேல் கோல் ஆக தந்த ஆயமும் - ஏரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினை யும் தறுகண்மையினையுமைடைய ஆயக்கரையிலிருந்த வேட்டுவர் பகைவ ரூரைச்சுடுகின்ற விளக்கிலே சிரைகாத்திருந்தவீரரை மானவெட்டி வேல் கோலாக அடித்துக்கொண்டுவந்த பகுத்திரளும்,

693. நாடு உடை நல் எயில் அணக்கு உடை தோட்டி - அகநாட் டைச் சூழவுடைத்தாகிய 3 முழுவரண்களிலிட்ட வருத்தத்தையுடைய கதவுதனும்,

694-5. நாள் தொறும் விளக்க கை தொழுஷ பழிச்சி நாள் தர வந்த விழு கலம் - நாடொறும் தமக்குச் செல்வமிகும்படியாகக் கையாற் றெழுதுவாழ்த்தி நாட்காலத்தே திறையாகக்கொண்டுவர வந்த சிரிய கலங்களும்,

அனைத்தும் - அத்தன்மையனபிறவும்,

696-7. கங்கை அம் பெரு யாறு கடல் படர்ந்தாக்கு அளங்கு கடை அறியா மதுரை (699)-4 கங்கையாகிய அழகிய பெரியயாறு

1 மதுரை. 395, ந.

2 பரி - செலவு ; “காலே பரிதப் பினவே” துறுந். சச : 1.

3 முழுவரண் - முழுமுதலரணம்.

4 “இறுவரை” யிமயத் துயர்மிசை யிழிந்து, பன்முகம் பரப்பிப் பெளவும் புகூலம், கண்முகக் கங்கையினகரம்” பேஞ்சி. 2. 17 : 33-4,

1 ஆயிரமுகமாகக் கடவிலேசன்றூற்போல் அளந்து முடிவறியாத மதுரை,

வளம் கெழு தாரமொடு - வளப்பம்பொருங்கின அரும்பண்டங்களோடே,

698. [புத்தே ரூலகங் கவினிக் காண்வர:] புத்தேள் உலகம் காண்வர கவினி - தேவருலகம்வந்து கானுதலுண்டாகத் தான் அழு கைப்பெற்று,

699. மிக்கு புகழ் எத்திய பெரு பெயர் மதுரை-மிகுத்துப் புக கைப் பெற்ற பெரும்பொருளையுடைய மதுரை,

பெரும்பொருளென்றது, வீட்டினை ;² “பெற்ற பெரும்பெயர் பலர் கை யிரீஇய” என்றார் பிறரும்.

கூற்றக் கொல்லேர் (633) அச்சமறியாதேமமாகிய (652) மிக்குப் புகழூய்திய மதுரை (699) யென்க.

பாடல்சான்ற நன்னூட்டு நடவண்தாய் (381) இருபெருங்யமத்து (365) நாளங்காடிக்கம்பலை (480) நாடார்த்தன்றேயாய் (428) அல்லங்காடி அழிதருகம்பலை (544) புள்ளின் இசையெழுந்தற்றேயாய் (543) ஞாயிறு (546) குன்றஞ் சேருகையினுலே (547) மாலை (558) புகுங்கு (557) பின் னர்னிங்க (558) முங்கையாமஞ்சென்றபின்றை (620) மற்றைப் (658) பானுட்கொண்டகங்குல் (631) யாமத்தையும் மற்றை (658) யிடைய தாகிய (681) கடவுள் வழங்குக்கங்குல் (651) யாமத்தையும் பகலுறக் கழிப்பிச் (658) சிப்ப (685) இராக்காலங் தன்னிடத்தினின்றும் போகின்றவைகறையிலே (686) வளக்கெழுதாரத்தோடே (697) யானை யும் (688) புரவியும் (689) ஆயமும் (692) தோட்டியும் (698) கலமும் அனைத்தும் (695) கங்கையாறுகடற்படர்க்காற்போல (696) அளந்து முடிவறியாத (697) மதுரை (699) என்க.

கவினிப் (698) புகழூய்திய (699) பெரும்பாணிருக்கை (842) முதலியவற்றையுடைய மதுரை (699) என்க.

700 - 701. [சினைதலை மணந்த சுரும்புபடு செங்கி, யொண்டும் பிண்டி யவிழ்ந்த காவில் :] சினை தலை மணந்த பிண்டி சுரும்பு படு செங்கி ஒன் பூ அவிழ்ந்த காவில் - கொம்புகள் தம்மிற்றலைக்கடின அசோகி னுடைய சுரும்புகளுண்டான் செங்கிப்போலும் ஒன்ஸியழுவிருந்த பொழி விடத்தே,

1 “கங்கை, துறைகொ எாயிர முகமுஞ் சுழல்” (கல்.); “ஜயமிலமர ரோத் வாயிர முகம தாகி, வையக நெனியப் பாய்வான் வந்திழி கங்கை” (தே. திருநா.); “அந்தரத் தமர ரடியினை வணங்க வாயிர முகத் தினு லருளி, மந்தரத் திழிந்த கங்கை” பேரிய தீருமோழி. க. 4 : 7.

702 - 3. சுடர் பொழிந்து ஏறிய விளக்கு கதிர் ஞாயிறு இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன - ஒளியைச்சொரிந்து அத்தகிரி யிலே போக விளக்குகின்ற கிரணங்களையுடைய ஞாயிற்றினுடைய விளக்குங் கிரணங்களின் இளவெயில் தோன்றினாலோத்த மகளிர் (712), என்றது, பூத்த அசோகம்பொழிலிடத்தே இளவெயில் ஏற்ததாற் போலப் 1 புணர்ச்சியாற்பெற்ற நிறத்தையுடைய மகளிரென்க.

704. [தமனியம் வளைஇய தாவில் விளக்கினை :] தாவு இல் தம வியம் வளைஇய விளக்கு இழை - ஓட்டற்ற பொன் நடுஅழுத்தின மணி களைச்சூழ்ந்த விளக்குகின்ற பேரணிகலங்களையும்,

705. நிலம் விளக்கு உறுப்ப மேதக பொவிந்து - நிலத்தையெல் வாம் விளக்கமுறுத்தும்படி கற்புமேம்படப் பொவிவுபெற்று,

706. மயில் ஓர் அன்ன சாயல் - மயிலோடு ஒருதன்மைத்தாகிய மென்மையினையும்,

706 - 7. மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மாவின்தளினானு அழகையொத்த நிறத்தினையும்,

707 - 8. தளிர் புறத்து ஸர்க்கின் அரும்பிய திதலையர் - தளினானு புறத்தில் ஸர்க்குப்போலத் தோன்றிய திதலையையுடையராய்,

கூர் எயிறு - கூரிய எயிற்றினையும்,

709. ஒள் குழை புணரிய வள் தாழ் காதின் - ஒள்ளிய மகரக் குழை பொருங்திய வளவிய தாழ்ந்த காதினையும்,

710 - 11. [கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத், தாதுபடு பெரும்போது புரையும்வாண் முகத்து :] கயத்து அமன்ற கடவுள் சுடர் இதழ் தாமரை தாது படும் பெரு போது புரையும் வாள் முகத்து - குளத்திலே நெருங்கினை ² தெய்வங்கட்குரிய நெருப்புப்போலுமிதழ்களை யுடைய தாமரையினானு தாதுண்டாம்பெரியழுவை ஒக்கும் ஒளியினை யுடைய முகத்தினையும்,

712. ஆய் தொடி மகளிர் - நன்றாக ஆராய்ந்த தொடியினை முடைய மகளிருடைய,

பொவிந்து (705) திதலையராய் (708) இழையினையும் (704) சாய வினையும் (706) மேனியினையும் (707) எயிற்றினையும் (708) காதினையும் (709) முகத்தினையும் (711) தொடியினையுமுடைய மகளிர் (712) என்க.

1 “தேச மொளியுங் திகழு நோக்கி” (பரி. கூ : 21) என்பதன் உரையைப்பார்க்க ; “மதம்-காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பு” (திருச் சீநி. 69, பேர்); “அந்தி யாரழு வெனப்பரி தியினெளி யடைந்தபின்”, “குங்கித் தெரிவை.....அந்தித் தெரிவை நிகரென்ன வழகின் மிக காள்” வி. பா. சம்பவச்சருக்கம், 88, 66.

² பேஞ்சிப்பான். 289 - 90-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.

712. நறு தோள் புணர்ந்து - நறிய தோளைமுயங்கி,

713. கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி - 1 தாக்குமாலை களாற் பொலிவுபெற்றபடுக்கையிலே துயில்கொண்டு,

புணர்ந்து பின்னைத் துயிலுக்காலத்துத் தனியேதுயிலுதல் இயல் பென்பதுதோன்றப் புணர்ந்து துஞ்சியென்றார்.

2 “ஜங்குமூன் ரதித்த செல்வத் தமளியினியற்றி” என்றார் பிறரும்.

714. திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து - செல்வத்தை நினைந்து இன்புறுகின்ற பற்றுள்ளம், உறக்கத்தையுணர்த்துகையினுலே அதுநினைத்து இனிதாகப் பின் எழுந்து,

என்றது, தன்செல்வம் இடையருதொழுகுதற்கு வேண்டுக் காரியங்களை விடியற்காலத்தே மனத்தாரூபயவேண்டுதலின், துயிலெடுப்புக்கு இது காரணமாயிற்று; 3 “வைக்கறையாமங் துயிலெழுந்து தான்செய்யு, எல்லறனு மொண்பொருளுஞ் சிந்தித்து” என்றார் ஆசாரக்கோவையில்.

இனி என்றுகிய துயிலென்றுமாம்.

715 - 24. [திண்கா மார் நீவிக் கதிர்விடு, மொண்கா மாரங் கலை இய மார்பின், வரிக்கடைப் பிரச மூச்வன மொய்ப்ப, வெருத்தங் தாழ்க்க விரவுப்பூங் தெரியற், பொலஞ்செயப் பொலிந்த கலம்பெறு விளக்கம், வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச், சோறமை ஏற்ற நீரு கடைக் கலிங்க, முடையணி பொலியக் குறைவின்று கலை, வல்லோன் நைஇய வரிப்புனை பாவை, முருகியன் றன்ன ஏருவினை யாகி :]

4 வல்லோன் தைஇய வரி புனை பாவை (723) முருக இயன்றன்ன உருவினை ஆகி (724) - சித்திரகாரி பண்ணப்பட்ட எழுதிக்கைசெய்த பாவையிடத்தே தெய்வத்தன்மை சிகழ்ந்தாற்போன்ற வடிவினையுடையையாய்,

1 “தொங்கல் சுற்றுங் தாழுமின் பஞ்சைனை” அழகரந்தாதி, 44.

2 சீவக. 838. 3 ஆசாரக்கோவை, 4.

4 எழுதப்பட்ட பாவையிடத்தே தெய்வத்தன்மை சிகழ்தல், “கேழ் கொள், காழ்புனை தியற்றிய வனப்பமை நோன்கூவர்ப், பாவையும் பலி யெனப் பெறுஅ” (அகநா. சுகக : 6 - 8), “வழுவறு மரனு மன்னுவுக் கல்லு, மெழுதிய பாவை பேசா வென்ப, தறிதலு மற்றியோ”, “கொடித்தேர் வீதியுக் தேவர் கோட்டமு, முதுயர விடங்களு முதுநீர்த் துறைகளும், பொதியிலு மன்றமும் பொருந்துப் பாடிக், காப்புடை மாங்கர்க் காவலுங்கண்ணி, யாப்புடைத் தாக வறிந்தோர் வலித்து, மண்ணிலூங்கல்லிலு மரத்தினுஞ் சுவரிலூங்க, கண்ணிய தெய்வதங்காட்டுநர் வகுக்க, வாங்கத் தெய்வத மவ்விட நீங்கா”, “தொன்று முதிர் கங்கின், மயனெனக் கொப்பா வகுத்த பாவையி, னீங்கேன்யான்” (மணி. உக : 115 - 7, 120 - 27, 181 - 3) என்பவற்றூலும் விளக்கும்.

என்றதனால், காட்காலையில் அரசர்க்குரிய கடன்கள்கழித்துத் தெய்வவழிபாட்டோடிருந்தமை கூறினார்.

தின் காழ் ஆரம் நீவி கதிர் விடும் (715) ஒன் காழ் ஆரம் கலைஇய மார்பின் (716)- திண்ணீய வயிரத்தையுடைய சந்தனத்தைப்பூசி ஒளி விடும் ஒன்ஸிய வடமாகிய முத்துச்சூழ்ந்த மார்பிலே,

நீவியென்னுஞ் செய்தெனைச்சம் பிறவினைகொண்டது.

வரி கடை பிரசம் மூச்வன மொய்ப்ப (717) - வரியையுடைத்தாகிய பின்னையுடைய தேனினமும் மற்றும் மொய்க்கப்பவனவாகிய வன்டு முதலியனவும் மொய்ப்ப,

எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் (718) - கழுத்திடத்தினின் றுந் தாழ்ந்த விரவுதலையுடைய பூமாலையையுடைத்தாகிய மார்பென (716) முன்னேகூட்டுக.

பொலம் செய் பொவிந்த நலம் பெறு விளக்கம் (719) வலி கெழு தட்கை தொடியொடு சுடர் வர (720) - பொன்னூற்செக்கையினாலே பொவிவுபொற்ற மணிகளமுத்தின மோதிரம் வலிபொருந்தின பெரிய கையில் 1 வீரவளையோடு விளக்கம்வர,

சோறு அமைவு உற்ற நீர் உடை கலிங்கம் (721) - சோறு தன்னி டத்தே பொருந்துதலுற்ற நீரையுடைய துகில்,

என்றது ² கஞ்சியிட்டதுகிலை.

உடை அணி பொவிய குறைவு இன்று கலைஇ (722) - உடைக்கு மேலணியும் அணிகலங்களாலே அது பொவிவுபெறும்படி தாழ்வின்றுக வடுத்து,

புணர்த்து (712) துஞ்சி (713) எழுந்து (714) உருவினையாகி (724) மார்பிலே (716) பிரசமும் மூச்வனவும் மொய்ப்ப (717) விளக்கம் (719) தொடியொடு சுடர்வரக் (720) கலிங்கத்தைக் (721) கலைஇ (722) யெனமுடிக்க.

725-6. 3 வரு புனல் கல் சிறை கடுப்ப இடை அறுத்து ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர் - மிக்குவருகின்ற யாற்றுநீரிடத்துக் கல்லணை

1 மதுரை. 34-ஆம் அடியின் உரையைப் பார்க்க.

2 “காடி கொண்ட கழுவறு கலிங்கம்” (நேடுநேஸ். 134); “நலத்த கைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத், தலைப்புடை போக்கித் தண்கயத் திட்ட, நீரிற் பிரியாப் பருஉத்திரி” (துறுந். நஞ. 0 : 1 - 8); “பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைங் தூட்டிய, பூந்துகில்” (அகநா. நா. 6 - 7); “காடி யுண்ட பூந்துகில்” (சிவக. 71); “காடி கலந்த கோடிக் கலிங்கம்” பேருங். க. 54 : 9.

3 “தனிச்சேவகமாவது வருவிசைப் புனலைக் கற்கிறைபோல ஒரு வன் ரூங்கிய பெருமை” வீ. பொருள். 16, உரை.

நின்று தாங்கினாற்போலத் தம்படையைக்கெடுத்து 1 மிக்குவருகின்ற பகைவர்படையை நடவேதவிர்த்து அவரைக்கெடுத்த போரைவிரும்பும் படைத்தலைவர்,

2 “வருவிசைப் புனலைக் கற்சிகை போல, வொருவன் ரூங்கிய பெருமை யானும்” என்னும் வஞ்சித்துறை கூறினார். இதுகூறவே முன்னர் 3 மாராயம் பெற்றவர்களே இப்போரைச்செய்வரென்பது ஆண் டுப் பெற்றுமாகவின், இவர்கள் 4 ஏனுதிப்பட்டம் முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவரென்பது பெற்றும்.

1 “தன்மேற், கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்” 4. வே. 11.

2 தோல். புறத்தினை. சு. 8.

3 மாராயம் - வேந்தனாற் செய்யப்பெறுஞ்சிறப்பு ; அவையாவன, ஏனுதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதல் ; “கால மாரியி னம்பு கைப்பினும் ஓடல் செல்லாப் பிடிடை யாளர்,.....தன்னைட பெறுதல் யாவது” புறநா. உஅ : 3 - 10.

4 ஏனுதிப்பட்டம் : இஃது அரசரால் வீரர்க்கு அளிக்கப்படும் ஒரு பட்டம்; இதனை, “மாராயம் பெற்ற செடுமொழி யானும்” (தோல். புறத்தினை. சு. 8) என்பதற்கு ஆசிரியர் நீசீனுர்க்கிண்யர் எழுதிய வரையாலும், “போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக், கார்க்கடல்பெற்ற கரையன்றே - போர்க்கெல்லாங், தானுதி யாகிய தார்வேந் தன் மோதிரஞ்சே, ரேனுதிப் பட்டத் திவன்” என அவர் எடுத்துக் காட்டிய பழும் பாட்டாலும் உணர்க. இப்பட்டத்திற்குரிய மோதிர மொன்றும் அரசரால் அளிக்கப்படுமென்பது மேலேயுள்ள பாடலாலும், “என்னை? ஏனுதி மோதிரஞ் செறித்த திருவடையா எனுருவன் ஏனுதி மோதிரஞ் செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்ற பொழுதே உண்டா யிற்றன்று” (இறை. சு. 2, உரை) என்பதனாலும், “ஆழி தொட்டான்” (சீவக. 2167) என்பதற்கு ‘ஏனுதி மோதிரஞ் செறித்த சேஞ்செதி’ என்று எழுதியிருப்பதனாலும் விளக்கும். இப்பாட்டின் 719 - ஆம் அடியில் வரும் விளக்க மென்பதற்குப் பொருளாகக் கூறிய மோதிர மென்பது இவ்வேநுதி மோதிரமே. இச்சிறப்புப் பெற்றேர் மந்திரிகளாகவும் இருத்தல், மணி. உ- ஆங்காதைத் தலைப்பிலுள்ள, ‘மந்திரியாகிய சோழிகவேநுதி’ யென்பதனால் விளக்கும். “சேஞ்செதி ஏனுதியாயின சாத்தன் சாத்தற்கு” (வேள்விக்துதிச் சாஸ்னம்) “எனுதிகல்லுதடன்” (தோல். கிளவி. சு. 41, சே. ந.), “எனுதி திருக்கிள்ளி” (புறநா. கக்க), “எனுதி ஏறன்” (நனி. சு. 392, மயிலை. மேற்), எனுதி காதாயனுரென்பன இத்காரணம்பற்றி வந்த பெயர்கள் போலும்.

727. 1 வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த- வாள் வெற்றியைப் பொருந்தின நினது முயற்சியின்வெற்றியைவாழ்த்த,

728-9. வில்லை கவைது கனை தாங்கும் மார்பின் மா தாங்கு ஏறும் தோள் மறவர் தம்யின் - வில்லை சிரம்பவலிக்கையினாலே தன் னுள்ளேயடக்கிக் கொண்ட அம்பின் விசையைத்தாங்கு மார்பினையும் 2 குதிரையைச்செலுத்தி வேண்டுமொவிலே பிடிக்கும் வலியையுடைய தோளினையுமுடைய வீரரைக்கொணர்மின் ;

தம்யின் : முன்னிலை முற்றுவினைத்திரிசொல். இது தும்பையிற் 3 குதிரைக்கூக்குறிற்று. கனைதாங்குமார்பு கூறவே 4 கனை துணையுற மொய்த்தலுங் கூறிற்று.

730-31. கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர் தம்யின் - கற்றரையைப் பொளிந்துபண்ணின இட்டிதாகிய நீர்வரும்வாயையுடைய கிடங்கினையுடைய முழுமுதலர ணத்தேநின்று வருஞ்சின வீரச்செல்வத்தையுடையாரைக் கொணர்மின் ;

இஃது, 5 “ ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் ” என்னும் புறத் தழினாகுத்துறை கூறிற்று.

732-3. கொல் ஏறு பைங்தோல் சீவாது போர்த்த மா கண் முரசம் ஓவு இல கறங்க - மாறுபாட்டையேற்றுக் கோற்றிழூழிலை யுடைய 6 ஏற்றினது செவ்விததோலை மயிர் சீவாமற்போர்த்த பெரிய கண்ணையுடையமுரசம் மாருமல் நின்று ஒவியாநிற்க.

734-6. எரி சிமிர்ந்தனன் தானை நாப்பன் பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குருசிலர் தம்யின் - செஞ்சுப்பு நடங்தாற்போன்ற பகைவர்ப்படைக்கு நடுவேசென்று பெரிய நல்ல யானை யைப் போர்க்களத்தே பட வெட்டிச் சிரிய புண்ணினால்வீழ்ந்த தலை வரைக் கொணர்மின் ;

1 வாள்வெற்றியை வாழ்த்துதற்கு வீரரே உரியரென்பது சீறு பானுற்றுப்படை, 210-12-ஆம் அடிகளாலும் அறியப்படும்.

2 “ சிமிர் பரிய மாதாங்கவும் - மிகைத்த செலவினையுடைய குதிரை யைக் குசைதாங்கி வேண்டுமொவிலே பிடிக்கவும் ” புறநா. கச: 7, உரை.

3 தோல். புறத்தினை. சு. 17.

4 ஷீ ஷீ சு. 16.

5 ஷீ ஷீ சு. 13.

6 “ மயிர்க்கண்முரச - புவியைப் பொருது கொன்று நின்று சிலைத் துக் கோட்டுமென்கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரச ” சீலப். சு: 88, அடியார்.

இது, 1 “களிரெதிர்க் தெறிக்கோர் பாடு” என்னும் தும்பைத் துறை கூறிற்று. பாடு, பெருமையாகவின் அதுதோன்ற ஈண்டுக் குருசி வென்றார்.

முறைகருதுபு (738) - 2 முன்னுளோர் காத்தமுறைமையை நாளும் உட்கொண்டு,

737. புரையோர்க்கு - டட்பிற் குற்றக்கீர்க்கோர்பொருட்டு,
நான்காமுருபு ஈண்டு 3 அதற்பொருட்டு.

737 - 8. [தொடுத்த பொலம்பூங் தும்பை, நீர்யா ரென்னுது முறைகருதுபு சூட்டி :]

தொடுத்த பொலம் பூ தும்பை சூட்டி-கட்டப்பட்ட பொன்னுற் செய்த பூவினையுடைய தும்பையைச்சூட்டி ஏவுகையினுலே,

739. காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி - காம்பு குழழச் சினுள்ளே செருகின வேல்களுடனே அம்புகளுஞ்சென்று நிலைகுலைத் தலின் நிலைகலங்கி,

740 - 43. [பிரிபினை யரிந்த நிறஞ்சிதை கவயத்து, வானத் தன்ன வளங்கர் பொற்ப, நோன்குறட் டன்ன ஆங்சாய் மார்பி, னுயர்ந்த உதவி யூக்கலர்த் தம்மின் :]

பிரிபு இனை அரிந்த நிறம் சிறை 4 கவயத்து (740) ஊன் சாய் (742) - பலவாய்ப் பிரிந்து இனைக்க சந்துவாய்களற்ற பழையநிறங்கெட்ட கவயத்தோடே ஊன்கெட்ட,

நோன் குறடு அன்ன மார்பின் (742) - வலிய சகடையிற்குறட்டை யொத்த மார்பினையுடையராகிய ஊக்கல (743) ரென்க.

வேலும் அம்பும் பட்டு எங்கும் உருவிற்றவிற் குறடும் அதிற்றைத்த 5 ஆர்களும் போன்றன மார்புகள் ; குறடு பட்டடைமரமுமாம்.

வானத்து அன்ன வளம் நகர் பொற்ப (741) உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் (743) - 6 தேவருலகையொத்த செல்வத்தையுடைய ஊர் கள் முன்புபோலே நட்புக்கொண்ட அகத்துழினையோராளும்படி உயர்ந்த உதவியைச்செய்த முயற்சியையுடையாரைக் கொண்டுமின் ;

1 தோல். புறத். சு. 17.

2 “அறெநறி காட்டிப், பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது” மதுரை. 191 - 2.

3 தோல். வேற்றுமை. சு. 15, பார்க்க.

4 கவயம் - கவசம் ; “வயக் கவயந் தண்டவனேர், மாமகனுக் காக மகிழ்சிரங்கார்” ஆனந்த. வண்டு. 5 பி - மி. ‘உருளிகளும்’

6 “மீக்கறுதல், இவன் காக்கின்ற நாடு பசிபிணி பகை முதலிய வின்றி யாவர்க்கும் பேரின்பாங் தருதவிற் ரேவருலகினும் நன்றென்றல்” (துஸ். 386, பரிமேல்.) என்றதனேடு இக்கருத்து ஒத்துள்ளது.

என்று, தமக்குநட்பாய் முற்றகப்பட்டோரை முற்றுவிடுவித்தற் குத் தாமே உதவலின், 1 மைந்துபொருளாகச்சிசன்று அம்முற்றுவிடுவித்து அவ்வுரை அவர்க்கு மீட்டுக்கொடுத்தமை கூறிற்று. இதனுணை 2 உழினைப்புறத்துத் தும்பைகறினர்; என்னை? 3 “கணையும் வேலுங் துணையுற மொய்த்தவிற், சென்ற வயிரி னின்ற யாக்கை” கூறுதலானும் வளங்கர் பெறும்படி உயர்ந்த உதவிசெய்தமை கூறுதலானும்.

744 - 6. நிவந்த யானை கணம் நிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல் பெரு செய் ஆடவர் தம்மின் - உயர்ந்த யானைத்திரவின் வெறுங்குகளைக் கைக்கொண்ட பூசிப்புலர்ந்த சாந்தினையும், விரவுதலை புடைய வியன்பூமாலையினையும், பெரியசெய்கைகளையுமுடைய மண்டலங்களை ஆள்கின்றவரைக் கொண்றமின் :

746 - 8. [பிறரும், யாவரும் வருக வேனேரூங் தம்மென, வரையா வாயிற் செருஅது :]

எனோரும் தம்மென வரையா - 4 மண்டபத்தாரையும், 5 அறங்கூற வையத்தாரையுங் கொண்றமினென வரைந்துகூறி,

வாயில் செருது பிறரும் யாவரும் வருக என - வாயிலிடத்துத் தகை யாமல் இவர்களைப்போல்வாரும் படையாளர்முதலியோரும் வருவாராக வெனக்கூறி,

748. இருந்து - இங்கனம் எளியையாயிருந்து,

749 - 50. [பாணர் வருக பாட்டியர் வருக, யாணர்ப் புலவரோடு வயிரியர் வருகென:] யாணர் புலவரோடு பாணர் வருக பாட்டியர் வருக வயிரியர் வருக என - கவியாகிய புதுவருவாயினையுடைய புலவ

1 “மைந்துபொருளாக வந்த வேந்தனைச், சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் ரென்ப” தோல். புறத். சு. 15.

2 “முற்றகப்பட்டோனை முற்று விடுத்தற்கு வேரேர் வேந்தன் வந்துழி, அவன் புறம்போந்து களங்குறித்துப் போர் செய்யக் கருதுதலும் அவன் களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர் செய்யக் கருதுதலும் உழினைப்புறத்துத்தும்பையாம்” தோல். புறத். சு. 16, ந.

3 தோல். புறத். சு. 16.

4 இங்கே மண்டபத்தாரென்று, பட்டி மண்டபத்தாரைப்போலும்; பட்டி மண்டபம் - கல்விக்கழகம்; “பட்டி மண்டபத்துப் பாங்கறிங் தேறுமின்” (மணி. க : 61); “பட்டி மண்டப மேற்றினை யேற்றினை” (திருவா. சதகம். 49); “பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்” என்றார் கீழ்ப்பாடும். மதுரையில், இப்பொழுது புதுமண்டபமென வழங்கும் இடத்தில் முன்பு பழைய மண்டபமொன்று இருங்கிருத்தல் கூடுமென்றும், அஃது இப்பட்டிமண்டபம்போலுமென்றும் சிலர் கருதுவர்.

5 மதுரை. 492.

ஓரோடே பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, கூத்தர் வருவாராகவென அழைத்து,

751 - 2. [இருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங், கொடுஞ்சி நெங்தேர் களிற்கிழும் வீசி :]

இரு கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் நீர் யார் என்னது (738) கொடுஞ்சி நெங்தேர் களிற்கிழும் வீசி - அவர்கள் சுற்றத்தாராய் அவர்கள்பாதுகாக்கும் பெரிய இரவலர்க்கெல்லாம் நீர்யாவரென்று அவர்களைக் கேளாதே அவர்கள் காட்டின அளவைக்கொண்டு கொடுஞ்சியையுடைய நெடியதேர்களை யானைகளோடுக் கொடுத்து,

கொடுஞ்சி - தாமரைப்பூவகப்பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடவது.

753. களம் தோறும் கள் அரிப்ப - இடங்தோறுங் கள்ளொயரிப்ப,

754. மரம் தோறும் மை வீழ்ப்ப - மரத்தடிகள்தோறும் செம்மறிக் கிடாயைப்படுப்ப,

755. நினம் ஊன் சட்டு உருக்கு அமைய - நினத்தையுடைய தசைகள் சுடுதலாலே அங்கினம் உருகுதல்பொருந்த,

756. நெய் கனிந்து வறை ஆர்ப்ப - நெய் நிறையைப்பெற்றுப் பொரிக்கறிகள் ஆரவாரிப்ப,

757 - 8. குரூ கும் புகை மழை மங்குலின் பரந்து தோன்று - நிறத்தையுடைய தாளிப்பிலெழுந்த புகை மழையையுடைய திசைகள் போலப் பரந்து தோன்றப்பட்டு,

758. வியல் நகரால் - அகற்சியையுடைய வீடுகளாலே மிக்குப்புக் கூடிய மதுரை (699) என முன்னேகூட்டுக.

நகர் - வீடுகள்.

அரிப்ப (753) வீழ்ப்ப (754) அமைய (755) ஆர்ப்பத் (756) தோன்றப்பட்டு (758) அகற்சியையுடைய என உடைமையொடு முடிக்க.

759 - 62. [பல்சாலை முதுகுமியிய, னல்வேள்வித் துறைபோகிய, தொல்லானை நல்லாசிரியர், புணர்கூட் உண்ட புகழ்சால் சிறப்பின் :]

நல் வேள்வி துறை போகிய - நல்ல யாகங்கட்டுக்கறிய துறைக் களல்லாம் முன்னர் முற்றமுடித்துவிட்ட,

தொல் ஆனை நல் ஆசிரியர் (761) புணர் கூட்டு உண்ட (762) - பழைய ஆனைகளையுடைய நல்ல ஆசிரியர் தாங்கள் பின்புகட்டின் 1 கங் தழியாகிய கொள்ளொயை அவரிடத்தே பெற்று அனுபவித்த,

புகழ் சால் சிறப்பின் (762) பல்சாலமுதுகுமியின் (759)-புகழ்ச்சி யமைந்த தலைமையினையுடைய ² பல்யாகசாலை முதுகுமிப்பேநுவழுதி

1 தீருமநாகாற்றுப்படை உரையின் இறுதிப் பகுதியைப் பார்க்க.

2 பல்யாகசாலை முதுகுமிப் பெருவழுதி : இவ்வரசன் பல்யாககு

யைப்போலே நியும் நல்லாசிரியரிடத்தே கேட்டின் (208) என முன்னே கூட்டுக.

என்றது, 1 அந்தணர்க்குக்கறிய முறையே முன்னுள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த் தத்துவங்களையாராய்ந்து மெய்ப்பொருளுணர்ந்து வீட்டின்ப மெய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையேசன்று வீட்டின்பத்தைப் பெற்ற குடிமியென்றவாறு.

763. நிலம் தரு திருவின் நெடியோன் போல - எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்வத்தையுடைய மாயோனைப் போலத் தொல்லாணையையுடைய நல்லாசிரியர் (761) என முன்னே கூட்டுக.

என்றது, கண்ணன் எப்பொருளும் தானுயிருக்கின்றபடியைக் காட்டி 2 ஸ்ரீ கிஷையருளிச்செய்து எல்லாரையும் போதித்தாற்போல எல்லாரையும் போதிக்கவல்லராகிய ஆசிரியரென்றவாறு.

ஆஜை - ஆக்கினை.

764 - 5. [வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றேர், பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் ரேண்றி:]

வியப்பும் - நீ அவ்வாசிரியரிடத்துப் பெற்ற கந்தழியின் அதிசயமும், சால்பும் - பின்பு பெற்றமைந்த அமைதியும்,

களைச் செய்து சிறப்புற்றமையின் இப்பெயர் பெற்றான்; “நற்பனுவ ஞல்வேதத், தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை, நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண், வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூப நட்ட வியன் களம் பலகொல்” (புறநா. கடி : 17 - 21) என்பதனால் இவன் வேள்வி பல செய்த தறியப்படும். “கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குலந்தவிர்த்த, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யென்னும் பாண்டி யாதிராஜ(னு)ன், நாகமா மலர்ச்சோலை நளிர்சினையிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர்நாட்டுச், சொற்கண் ஞோர் சொல்ப்பட்ட ஸ்ரீ திமார்க்கம் பிழையாத, கொற்கைக் கிழான் நற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக், கேள்வியங்த ஞோர் முன்பு கேட்கவென்றெடுத்துரைத்து, வேள்விச்சாலை முன்பு சின்று வேள்விகுடி யென்றப் பதியைச், சீரோடு திருவளரச் செய்தார். வேந்த னப்பொழுதே ஸ்ரோடட்டிக் கொடுத்தமையான்” (வேள்விக்குடிச் சாலை மீ, Epigraphia Indica, Vol. 17, No 16) என்ற சாஸனப் பகுதியினால் இவன் வேள்விசெய்தார்க்குத் தானம் பல செய்தான்பது அறியப் படுகின்றது. இவனைப் பற்றிய பிற செய்திகள், புறநானூற்றுப் பதிப் பிலுள்ள பாடப் பட்டோர் வரலாற்றுல் அறியலாகும்.

1 ஏக்க - ஆம் பக்கம் முதலடிக்குறிப்பைப் பார்க்க.

2 ஸ்ரீ கிஷை - பகவத்கிஷை.

புகர் அறு சிறப்பின் செம்மை சான்றேர் பலர் வாய் தோன்றி - குற்றமற்ற சிறப்புக்களையுடைய தலைமைகளைவாய்த் தோர் பலரும் தமிழிலிருந்து சொல்லப்பட்டு,

பலர்வாயென்பதனேடும் பின்வரும் புகரறுசிறப்பைக் கூட்டுக் கூறு சிறப்பிற் செம்மையாவன:—1 “நாவிரு வழக்கிற் ரூபதப் பக்கமும்” என்புழிக் கூறப்பட்டவை.

766. அரிய தந்து - இவ்விடத்திற்கு அரியவாய் வேற்றுப்புலத்தி ஹள்ள பொருள்களைக் கொணர்ந்து எல்லார்க்குக் கொடுத்து,

குடி அகற்றி - நின்னுட்டில் வாழும் குடிமக்களைப் பெருக்கி, என்றது, செல்வமுண்டாக்கி யென்றதாம்.

767. பெரிய கற்று - ஏற்பொருள்களை விளங்கக்கூறிய நூல்களைக் கற்று,

இசை விளக்கி - நின்புகழே எவ்வுலகத்தும் நிறுத்தி,

768. முங்கீர் நாப்பண் ஞாயிறு போலவும் - கடனுவேதோன்று கின்ற ஞாயிற்றை யொக்கவும்,

769. பல் மீன் நடுவன் திங்கள் போலவும் - பலமீன்களுக்கு நடுவே தோன்றுகின்ற நிறைமதியைப்போலவும்,

770. பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளக்கி - சீ பொலிவு பெற்ற சுற்றத்தாருடனே பொலிவு பெற்று இனிதாக விளக்கி,

² மண்டிலமாக்கள் தண்டத்தலைவர் முதலிய சுற்றத்தோர்க்கு நடுவே ஞாயிறு போலவிளக்கி, பலகலைகளைக் கற்றேரிடத்தே ³ மதி போல விளக்கி யென்க.

1 தொல். புறத். சு. 20 ; இங்கே கூறப்பட்ட நாவிரு வழக்கினை, “நீஇ ராட னிலக்கிடை கோட, ரேஷ ஹுடுத்த ரெல்லெரி யோம்ப, ஓராடை யாமை யுறுசடை புனைகல், காட்டி ஹுணவு கடவுட் பூசை, யேற்ற தவத்தி னியஸ்பென மொழிப” (தொல். புறத். சு. 16, இவமி. சு. 20, ந. மேற்.) என்பதனாலும், “ஊணனையின்மை, நீர் எசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை; இனி யோகஞ் செய்வார்க்குரியன இயம்.....சமா.தியென வெட்டும்” (தொல். புறத். சு. 20, ந.) என்பதனாலும் அறியலாகும்.

2 சுற்றத்திடையே இருக்கும் பொழுது சூரியனை உவமை கூறுதலை, பேநும்பாண். 441-7 - ஆம் அடிகளும், ‘கடலைச் சுற்றத் திரட்சிக்கு உவமையாக்கலும் ஒன்று’ (பேநும்பாண். 443 - 50, விசேஷவரை) என்ற நக்கினுரிக்கினியர் உரையும் அறிவித்தல் காண்க.

3 கலைநிறைந்தமைபற்றி மதியை உவமை கூறுதல் மரபென்பது இவ்வரையாசிரியர் பிற இடங்களி வெழுதிய உரையினால்நியப் படுகின்றது; சள - ஆம் பக்கம், 3 - ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க.

771 - 2. பொய்யா நல் இசை சிறுத்த புனை தார் பெரு பெயர் மாறன் தலைவனுக - உண்மையான எல்ல புகழை உலகிலே நிறுத்தின கைசெய்த மாலையினையும் பெரிய பெயரினையுடைய மாறன் முதலாக,

மாறன் - இவன் குடியிலுள்ள பாண்டியன் ; அன்றி ஒரு குறுஙில மன்னனென்றலு மொன்று.

773. கடந்து அடு வாய் வாள் இள பல் கோசர் - பகைவரை வென்று கொல்லும் தப்பாதவாளினையுடைய இளைய பலராகிய கோசரும்,

774 - 7. [இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப், பொலம்பூ ஜெவ ருட்படப் புகழ்ந்த, மறமிகு சிறப்பிற் குறுஙில மன்ன, ரவரும் பிறரும் :]

புகழ்ந்த பொலம் பூண் ஜவர் உட்பட (775) - எல்லாராலும் புகழப் பட்ட பொன்னுற் செய்த பேரணிகலங்களையுடைய ஜம்பெருக்கேளிரு முட்பட,

மறம் மிகு சிறப்பின் குறுஙிலமன்னர் (776) அவரும் (777) - மற மிக்க நிலைமையினையுடைய குறுஙிலமன்றாகிய அவரும்,

பிறரும் (777) - கூருதொழிக்தோரும்,

இயல் நெறி மரபின் நின் வாய் மொழி கேட்ப (774) - நடக்கின்ற கெறிமுறையையினுலே நின்னுடைய உண்மையானமொழியைக் கேட்டு அதன்வழியே நடக்க,

777 - 8. [துவன்றிப், பொற்புவிளங்கு புகழைவ நிற்புகழ்ந்தேத்த :] பொற்பு விளங்கு புகழ் அவை துவன்றி நின் புகழ்ந்து ஏத்த - பொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அறங்க-றவலையத்தார் கெருங்கி நின்னுடைய அறத்தின்தன்மையைப் புகழ்ந்து வாழ்த்த,

779 - 81. [இலங்கிழை மகளிர் பொலக்கலத் தேந்திய, மனங்கமழ் தேறன் மடுப்ப நாளு, மகிழ்ந்து :]

இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய மனங்கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்து - விளங்குகின்ற பூணையுடையமகளிர் பொன்னுற் செய்த வட்டில்களிலேயெடுத்த மனாநாறுகின்ற 1 காமபானத்தைத்தர அதனையுண்டு மகிழ்ச்சியெய்தி மகளிர்தோள்புணர்ந்து (712) என மூன்னேகூட்டுக.

1 பானம், காமபானம் வீரபானமென இருவகைத்து ; “மட்டு-காமபானம்” (சீவக. 98, ந.), “நறவு கொண்மகளிர் - காமபானம் செய்யும் வாமமார்க்கப் பெண்காள்” (தக்க. 24, உரை) என உரையாசிரியர்கள் இதனைக் கூறலும், “காம வருத்திய பயிர்க்கு நீர்போ வருங்கற வருந்து வாரை” (கம்ப. ஊர்தேடு. 107) என்று கம்பர் குறிப் பித்தலும் இங்கே அறியற்பாலன.

நானுமென்பதினைப் பின்னேகூட்டுக,

மணங்கமழ்தேறலென்றதனாற் காமபானமாயிற்று.

781 - 2. [இனிதுறைமதி பெரும, வரைந்துச் பெற்ற நல்லூழி யையே:] பெரும நல் ஊழியை வரைந்து சீ பெற்ற நானும் இனிதுறைமதி - பெருமானே! என்றாகிய ஊழிக்காலத்தை இத்துணைக்கால மிருத்தியெனப்¹ பால்வரைதெய்வத்தாலே வரையப்பட்டு சீ அறுதியாகப்பெற்ற நாள்முழுதும் இனிதாக இருப்பாயென்க.

நல்லூழியென்றார், கவியூழியல்லாத ஊழியை

உம்மை : முற்றும்மை.

உயர்ந்தோர் மருகனே (28) நெடியோனும்பலே (61) பொருகனே (42) கொற்றவனே (88) வெல்கோவே (105) புகழ்வேந்தே (130) ரசைப்பொருகனே (138) போரேறே (144) குருசிலே (151) சீகாற்ற வர்தங்கோனுகுவை (74) வாய்ந்தபினை (198) பணிந்தொழுகலை (201) பழிசமக்கெழுகவென்னும் (204) இசைவேட்குவை (205) அன்னும் (206) சின்கொற்றம் (194) பிரையிற் (193) சிறக்க (194) சின்தெவ்வ ராக்கம் (196) மதியிற் (195) கெடுக (196) சின்கல்விசை கெட்டாதுநிலை இயர் (209) இனி சீ பாடல்சான்ற என்னுட்டு நடுவண்தாய் (331) இரு பெருநியமத்து (365) நாளங்காடிக்கம்பலை (430) நாடார்த்தன்றேயாய் (428) அல்லங்காடி அழிதருகம்பலை (544) புள்ளினிசை யெழுங்தற்றேயாய் (543) ஞாயிறு (546) குன்றஞ்சேருகையினுலே (547) மாலை (558) புகுங்து (557) பின்னர்கீங்க (558) முங்கையாமஞ் சென்றபின்றை (620) மற்றைப் (653) பானுட்கொண்டகங்குல் (631) யாமத்தையும் மற்றை (653) இடையதாகிய (631) கடவுள்வழங்குங்கங்குல் (651) யாமத்தையும் பகலுறக்கழிப்பிப் (653) பாடப் (656) பண்ணக் (658) கைப்பத் (659) தெவிட்ட (660) உறுப்ப (661) துவலக் (662) கரையத் (667) தோன்ற (669) வாழ்த்த துவல (670) இசைப்ப (671) இரக்கச் சிலைப்ப (672) இயம்பக் (673) கரைய அகவ (675) முழங்கக் (676) குழுமச் (677) சிப்ப (685) இராக்காலம் தன்னிடத்தினின்றும்போகின்ற வைகறையிலே (686) வளக்கெழு தாரத்தோடே (697) யானையும் (688) புரவியும் (689) ஆயழும் (692) தோட்டியும் (693) கலழுமனைத்தும் (695) கங்கையாறுகடற்படர்க்காங்கு (696) அளங்து கடையறியாத (697) கவினிப் (698) புகழெழுத்திய (699) பெரும்பாணிருக்கையினையும் (842) கிடங்கினையும் (351) புரிசையினையும் (352) வாயிலினையு (356) முடைய நான்மடத்தான் மலிந்தபுகழைக்கூடுதலையுடைய (429) மதுரை

1 “பால்வரை தெய்வமென்றார், இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தவின்” தோல். கிளவி. சு. 58, ந.

யலே (699) மகளிர் தேறன்முப்ப (780) மகிழ்ந்து (781) மகளிர்க்குந் தோளைப்புணர்க்கு (712) சேக்கைத்துஞ்சி (713) எழுங்கு (714) உருவினையாகி (724) மார்பிலே (716) பிரசமும் மூச்வனமொய்ப்ப (717) விளக்கம் (719) தொடியொடுசுடர்வரக் (720) கவிங்கத்தைக் (721) கலவழி (722) மறவர் (726) தாள்வலம் வாழ்த்த (727) மாறன்முதலாகக் (722) கோசரும் (778) ஜவருமுட்படக் (775) குறுஙிலமன்னராகிய (776) அவரும்பிறரும் (777) நின்வாய்மொழிகேட்ப (774) நிற்புகழுங்கேத்தை (778) மறவர்த்தம்மின் (729), செல்வர்த்தம்மின் (731), குரிசிலர்த்தம்மின் (736), ஊக்கலர்த்தம்மின் (743), பெருஞ்செயாடவர்த்தம்மின் (746), ஏனோருங் தம்மெனச் (747) சிலகர வரைந்துகூறி வாயிலிடத்துத் தகையாமற் (748) பிறரும் (746) யாவரும் வருகவெனப் பொதுப்படக்கூறி (747) நாளோலக்கமிருக்குமண்டபத்தேயிருங்கு (748) புலவரொடு (750) பாணர்வருக, பாட்டியர்வருக (749), வயிரியர் வருக வெனவைழுத்து (750) அவர்காட்டின இரவலர்க்கெல்லாம் (751) நீர்யா ரென்னுதே (738) தேரைக் களிற்கொடும்வீசி (752) அரியதங்கு குடியகற்றிப் (766) பெரியகற்று இசைவிளக்கி (767) ஞாயிறுபோலவுங் (768) திங்கள்போலவுஞ் (769) சுற்றமொடு பொலிந்து விளங்கி (770) வாழி (208); அங்குனம் வாழ்ந்து பிறப்பற முயலாது பயனின்றிக்கழிந் தோர் (287) திரையிடுமணவினும் பலரேகாண் (286), அப்பயனின்கையாலே (288) அண்ணலே (207) நீயும் அவ்வாறுகழியலாகாதென்று இங்வாழ்விற் பெரிதாயிருப்பதொரு பொருளையான்கூறுவேன் (207); அஃது என்னுற்காட்டுதலரிது; அதனை நெடுயோன்போலத் (768) தொல்லாணையினையுடைய நல்லாசிரியர் (761) புணர்கூட்டுண்ட சிறப்பினையுடைய (762) பல்யாகசாலைமுதுகுமீயைப்போல (759) நல்லாசிரியரிடத்தே கேட்டிசின் (208); கேட்டு அதனை நீகண்டவியப்பும் சால் பும் (764) புகரஹுசிறப்பிற் (765) செம்மைசான்றேர் (764) பலர் தம்மிவிருங்கு சொல்லப்பட்டுப் (765) பெருமானே, (781) நன்றாகிய ஊழிக்காலத்தை இத்துணைக்காலமிருத்தியெனப் பால்வரைதெய்வத்தாலே வரையப்பட்டு நீஇறுதியாகப்பெற்ற (782) நாண்முழுதும் (780) இனிதாகப் பேரின்பத்தை நுகர்ந்திருப்பாய் (781); அதனை நுகராது ஜம்பொறிகட்டும் முன்னிற்கப்படுவெனவாகிய இந்துகர் பொருள்கட்கு நின்றெலூடு என்ன உறவுண்டு (206); இனி நின்னிடத்துண்டாகிய மாயைகெடுவதாக (208) என மாட்டுறப்பானும் எச்சவுறுப்பானும் விளை முடிக்க.

1 “அகன்றுபொருள் கிடப்பினு மனுகிய நிலையினு, மியன்றுபொருள் முடியத் தங்கன ருணர்த்தன், மாட்டென மொழிப பாட்டியல்

வழக்கின்”, 1 “சொல்லொடுக் குறிப்பொடு முடிவுகொ ஸியற்கை,
புல்லிய ளெவி யெசு மாகும்” என்னுஞ் சூத்திரங்களாற் கூறிய இலக்கணம், 2 “நல்லிசைப் புலவர் செய்யு ஞறுப்பு” எனத் தோல்காப்பிய அரீ கூறினமையின், இவரும் எல்லிசைப்புலவராதவின், இங்குனம் செய்யுள் செய்தாரென்றுணர்க.

3 தலையாலங்கானத்துச் செருவேள்ற பாண்டியன் நேடுத்திசெழியனை மாங்குதிமநுதனுர் பாடிய மதுரைக்காஞ்சிக்கு மதுரை ஆசிரியர் பார்த்து வாசீ நஷ்சீனுர்க்கிளியர் செய்தவுரை முற்றிற்று.

வெண்பா.

1. பைங்க ணிளம் 4 பகட்டின் மேலானைப் பாண்மதிபோல் திங்க ஜெடுங்குடையின் கீழானை - 5 அங்கிரங்து 6 நாம்வேண்ட நன்ஜெஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர் தாம்வேண்டுங் கூடற் றமிழ்.
2. 7 சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருங் தீந்தாது நாறுதலால் - மல்லிகையின் வண்டார் கமழ்தாம மன்றே 8 மலையாத தண்டாரான் கூடற் றமிழ்.



1 தோல். செய்யுளியல், சு. 207.

2 „ „ „ „ 1.

3 பி - மி. ‘பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவேன்ற ஜெஞ்செழியன்’

4 பி - மி. ‘பகட்டுமேலானை’ 5 பி - மி. ‘தங்காது’

6 பி - மி. ‘நாம்வேண்டு’

7 “பழுதகன்ற கால்வகைச்சொன் மலரெடுத்து” திருவிளா. பாயிரம், 12.

8 மலையாத தண்டாரான்-ஏனையோர்களாலணியப்படாத ஆரத்தைப் பூண்டவன்; என்றது இந்திரனால் தரப்பட்ட ஆரமணிந்ததைக் குறிப்பித்தபடி; “செங்கனை யிரத்தோன் றிறல்விளக் காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி”, “தேவ ரார மார்பன்” சிலப். கக: 24 - 5, உக: “கங்குகவரி”